

சிவமயம்.

திருச்சிற்றம்பலம்.

தமிழ்வரலாறு.

மட்டக்களப்பு, புளியநகர்,
ச. பூபாலபிள்ளையவர்கள்
இயற்றியது.

History of Tamil

by

S. POOPALAPILLAI.

பதிப்பித்தவர்:

இராமநாதர் அருளம்பலம்.

மட்டுநகர்

சுத்தாத்தவத யந்திரசாலை.

சித்தார்த்திலூப் பங்குனிமீ

1920.

All Rights Reserved.

தமிழ் வரலாற்றுப் பதிப்பு கை.

வெண்பா.

எம்மொழிக்கு முன்மொழியா சீசனரு எப்பிறந்த
செம்மொழித்தீங் கண்ணற் செழுந்தமிழை—எம்மொழியில்
விள்ளத் துணிவிதுநீள் வேலைதனை யோர்காத்தில்
அன்ளத் துணிவிதுபோ ஸாம்.

இந்நால் வரன்முறைவிபரம் வருமாறு:

மட்டுநகரின்கண்ணே கமிழ்க்கல்வி ஆராய்ச்சி, சமயவளர்ச்சி
முதலியவற்றின் பொருட்டு ஏற்படுத்தப்பட்டுச் சிலவருடங்களாக
நடைபெற்றவரும் “ஸைவ வாலிப சமாசம்” என்னுஞ் சங்கத்திற்
குக், கடங்குபோன சித்திரை மாதத்திலே நடைபெற்ற “சமாச
வருடோற்சவ” மகாசபைகூட்டத்தில், சித்துவான் பூர்ண பூபா
லயில்லை அவர்கள் “சமாசத்” தலைவராகத் தெரிவிசுப்பப்பட்ட
னர். சுகத்தாழ்வுகாரணமாக இவர் இவ்வதிகாரத்தையேற்க மனம்
ஒருப்பட்டிலரேனும், சபையா ரொருமித்து வேண்டிக்கொண்ட
மையின், மறுக்க இயலாதவராய்ச் சமாசத்தலைமையை ஒப்புக்
கொண்டுகடைமைகளொட்டத்திவருங்கால் ‘சமாச’வாலிபர்சிலர்மாட்
தெத் தமிழ்மொழிமதிப்பு அருகிப்போதலைக் கண்டு, அவர்க்கும்
பிறர்க்கும் பயன்றருமாறு, தெய்வத் திருமொழியாகிப அமிழ்தத்
தமிழ்மொழியின் அருமைப் பெருமைகளைத் தொகுத்து விரித்து

இந்நாலே இயற்றத்தொடங்கினர். ஆனினும், தேசுகம் இடங்கொடாமையானும், இந்நால் மிக்கவிரைவில் வெளிவரவேண்டுமென்று பலர் ஆசித்து நெருக்கியதானும், காம்னண்ணித் தொடங்கியவாறு அதனை விரித்தியற்றி முடிக்தாது இப்போது தந்திருக்கும் இந்தப் பருவத்தில் நாற்பத்தெட்டுநாட்களுள் வரைந்து சிறைவேற்றினர்.

வித்துவான் அவர்களின் சுகநிலை நன்கமைந்து இடங்கொடுத்த லோடு செந்தமிழ் அபிமானிகளா யுள்ளோரும் எம்மை ஊக்கப் படுத்துவாயின், இறைவனருளை முன்னிட்டு இந்நாலே முன்கருகிய படி இயன்றுளவு விரித்துப் பனுவற்பொழிப்புகளைக் கூட்டி, சேர்க்கிசைந்த புது நூல்களையுஞ்சேர்த்து, உதாரணச் செய்யுட்களையும் பெருக்கின்றைவேற்றி, இரண்டாம்பதிப்பைத் தருவதற்குச் சித்த மாயிருக்கின்றும். ஆதலின் தமிழ்மாதின் பெருவாழ்வில் ஆர்வம் மிக்க பண்டிதசிகாமணிகள் இந்நாலிற் சேர்க்கத்தகுந்த பல உண்மைகளையும், நூல்களின் வரலாற்றுக் குறிப்புரைகளையும் தயவு கூர்த்து எழுதி இந்நாலாசிரியரவர்களுக்கு அல்லது எமதுவிலாசத் திற்கு அனுப்பிவைத்தால், அவை மிக்கநன்றியுடன் ஏற்றுக்கொள்ளப்படும்.

இந்நாலைக்குறித்து நாம்கொண்டிருக்கும் மதிப்பை முன்னர் விடுத்த அறிக்கைப்பத்திரத்தில் வெளியிட்டிருக்கின்றும். ஆண்டு நாம்கூறிய வியப்புரையெல்லாம் வெற்றுரையெல்லா மெய்ப்புரையே என்பதற்குச் சான்றாகச் செந்தமிழ்ப்புலவர் பலர் இந்நாலைப் பாராட்டினாலும் தியப்புரைகளிற் சிலவற்றை இதனையடுத்துவரும் பக்கங்களிற் காண்க.

பொற்புலவு மட்டுநகர்ப் பூபால பிள்ளையெனும் புலமை யாழி உற்பவிக்குந் தமிழ்வரலா றமுதெனமுன் னசரர்சரரோர்ந்தாராயின் கற்கரிமங் தரமாக வாசகினா ஞைவும்பாற் கடலை வாளா [ளானே. மற்பொருதன் ரேகடையார் மகேச்சரனு நஞ்சருந்தி மறுக்கொள்

மட்டுநகர்,
சுத்தாத்வைதயந்திரசாலை. }
சித்தார்த்திரூபக்குனிமீ } இராமநாதர் ஆருளாம்பலம்.

மதிப்புரை

சித்தாந்த சாத்திரங்கள் பதினூண்கணுள், சிவஞானபோதம்,
சிவஞானசித்தியார். சிவப்பிரகாசம், இருவருடபயன்
முதலிய பதினெட்டு நால்களையும் விருத்தியுரை
யுடன் ஆங்கிலத்தில்மொழிபெயர்த்தவரும்,
சேக்கிழார் பெரியபுராணத்தை இரகசி
யார்த்தத்துடன் ஆங்கிலத்தில்
செய்து தந்தவரும், தமிழ்
இலக்கியஆராய்ச்சியை
நவமாகச் செய்தவரும்

சென்னை “சித்தாந்த தீபிகை”

என்னும் பத்திரிகையை பலவருடங்களாக நடத்திய ஆசிரியரும்
தற்காலம் மதுரை ஷஹரோட் வைக்கி லும்
சைவசித்தாந்த மகாசமாஜ உதவிச் சபைத்தலைவருமாகிய
ஸ்ரீமான் ஜே. யெம். நல்லசாமிப்பிள்ளை,
பி. ஏ., பி. எல்., அவர்கள் எழுதியது:—

• விக்டோரியா மசாராணிரின் ஐப்பிலிதினத்தில் ஆரம்பித்த
“சித்தாந்ததீபிகை”தோன்றிய காலம் முதல், ஆங்கிலம் கற்றோர்
களுள், நம் தமிழில் அதிக அபிமான மும் ஆராய்ச்சியும் உண்டா
யிற்று என்பதை யாவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். அந்தப்
பத்திரிகையில் ஸ்ரீமான். Sir. P. அருணசலம் அவர்கள் தமிழ்
ஆராய்ச்சிவிஷயமான, திருவாசகம், தாடுமானவர்பாடல், புநா
நாறு முதலிய நூல்களினின்றும் பலபாகங்களைத்து ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்து நுண்பொருளோடும் விளக்கியுள்ளார்.
நானும் சைவசித்தாந்த சாஸ்திரங்களை விருத்தியுடன் ஆங்கிலத்தில்
தில் எழுதிப் பதித்ததலாமலும், பத்துப்பாட்டிலடக்கிய குறிஞ்
கிப்பட்டு, திருமுருகாற்றுப்படை முழுவதையும், கலித்தொகை,
புறானாறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, ஓங்குறநாறு முதலிய
சங்கநூல்களில் உள்ள அநேகபாகங்களையும் எடுத்துப் பதித்து,
தமிழின் ஒசையையும், சுவையையும், தமிழர்களுடையவீரத்தன்

மையையும், அவாச்சுடைய பண்ணை வழக்கங்களையும் வெளிப் படுத்த யுள்ளேன் அபபத்திரிகையில் இன்னும் அநேக அறிஞர்கள் தமிழ் இலக்கண இலக்கிய விஷயங்களையும் அதன் பூர்வீகத் தைப் பற்றியும் எழுதியுள்ளார்கள்.

அதுநிற்க, தமிழ்வரலாற்றைப் பற்றி ஸ்ரீமான் M. S. பூர்ண வீங்கம்பிள்ளை அவர்கள் “Primer of Tamil Literature” என ஒருநால் ஆங்கிலத்தில் பதித்துள்ளார். இதனினும்விரிவாக, சித்தாந்த தீர்மைகயில், ஸ்ரீமான் S. A. திருமலைக்கொழுந்துப்பிள்ளை யவர்களால் ஒருவியாசம் எழுதப்பட்டு முக்காற்பாகம் முடிந்துள்ளது. இந்நால்களெல்லாம் தமிழ் அபிமானிகளின் பேருத்தியால் தனிப்பிரசரங்களாக வரவேண்டியிருக்கின்றன.

மேல், இந்தால்க் கொல்லாம் ஆங்கிலம் கற்ற அறிஞர்களுக்கு உபயோகப்படுமே யன்றி ஏனையோர்க்கு அனுகூலப்பட மாட்டா வாம். இக்குறையை நீக்கும் பொருட்டே என் நண்பர் மட்டுநகர் வித்வான் ஸ்ரீமான் ச. பூபாலபிள்ளையவர்களால் ‘தமிழ் வரலாறு’ என்னும் இந்தால் தமிழில் வரையப்பட்டுள்ளது. இவர்களுக்கு, தமிழில்உண்டாகிய ஆர்வமும், பாண்டித்தியமும், இவர்கள் முன் இயற்றிய சீமந்தனி புராணம், விநாயகமான்மியம் முதலிய தூல் களால் விளங்கும். என்றாலும், இவர்கள் இப்பொழுது எழுதித் தந்த “தமிழ் வரலாறு” இவர்கள் புகழை ஒங்குவிக்கும். எளிய நடையில், அரியவாறு, பாடையியல், இலக்கணவியல், இலக்கிய வியல், ஒழியியல் என நான்குபாகமாகப் பகுத்து, ஒவ்வொன்றின் கீழும் பெரியவிஷயங்களைச்சுருக்கி, ஒவ்வொருநால்களி னின்றும் உதாரணச் செய்யுள்களைக்காட்டி, தமிழின் பழமையையும், அருமையையும், இனிமையையும் தெருட்டியுள்ளார்கள். ஆனால் ஒன்று மட்டும் குறைக்குறுவாம். உதாரணச் செய்யுள்களை “Chamber’s Encyclopaedia of English Literature” ல் உள்ளதுபோல், இன்னும் பேருக்கிக்காட்டவேண்டுமென்பதே. ஆயின் அவ்விதம் ஏழுத நம்புவார்க்கு இயல் இல்லை என்பதல்ல. தமிழ் அபிமானி களைப் பொறுத்தது. புத்தகமும் பருத்து விலையும் அதிகமாய்

கிடும். இந்துலை நம் தமிழ்அபிமானிகள் வாங்கிப்படித்து கப்பல் வர்க்கு ஊக்கம் உண்டாக்குவதே, அதித்தபதிப்பு அதிவிரைவில், நான் கோரியவாறு அச்சிற் பதிக்கப்படுமென்பது தின்னாம். புல வர்க்குப் பரமன் அருள்புரிவாராக.

ஓ. பெம். நல்லசாமிப்பிள்ளை.

மதுரை,

14-3-20.

(மேற்படி பிள்ளையவர்கள் இந்துலாசிரியருக்கனுப்பிய கடித மொன்றில் சின்வருமாறு எழுதுகின்றார்:—"I have perused your work and it is a most useful work written in the best style, and with thorough knowledge of the subject.")

—••—

சென்னை “லாகெலிங்” உதவிப்பண்டிதரும்
சைவசித்தாந்த மகாசமாஜத்துக் காரியதரிசியுமாகிய
முரீமான் K. சுப்பிரமணியம் எம். ஏ., எம். எல்.,
‘அட்வகேற்’ அவர்கள் எழுதியது.

அன்பாரந்த ஜியே,

தங்கள் “தமிழ் வரலாறு” என்னும் நூலினைப் பார்த்தேன். தமிழ் நன்மானவர்க்கு இதுவரை தமிழைப் பற்றி யெழுதியுள்ள அரிய பொருள்களை யெல்லாங் தொகுத்துணர்த்தற் பொருட்டு அமைத்த நன்னூலாகத் தங்கள்புத்தகம் விளங்குகின்றது. தாங்கள் செய்யும் பேருதவிக்குத் தங்கட்குத் தமிழுலகம் என்றும் நன்றி பகருங் கடப்பாடுடையது.

இங்ஙனம்

மயிலாப்பூர்,

14-1-20.

K. சுப்பிரமணியன்.

திருமயிலைச் “செந்தோம் வைல்கூல்” தமிழ்பண்டிதர் ஸ்ரீமான் ம. செல்வநாதமுதலியாரவர்கள் இயற்றிய எழுசிராகிரிய விருத்தம்.

* * *

திரைகடலமுதோ டுறம்தமிழ்க் கலைக
டேர்ந்துணர் பொருளெலாந் திரட்டி
விரைமலர் காட்சி நாவல ரண்றி
விருப்புட னினோன்று மறிவான்
புரையிலா மனப்பு பாலவிற் பன்னன்
புகன்றனன் றமிழ்வா லாறென்
றுரைசெயு நூலொன் றதன்றிற நோக்கி
ஞுவகைமிக் கெய்துவர் சான்றேர்.

சென்னை “போஸ்ற்மாஸ்றர் ஜெனரல் ஆபிஸ்” லிகிதரும்,
சைவசித்தாந்த மகாசமாஜுத்தின் தனுதிபதியுமாகிய
ஸ்ரீமான்

C. V. ஐம்புவிங்கம்பிள்ளையவர்கள் எழுதியது:—

“வானவன்காண் வானவர்க்கு மேலானுன்காண், வடமொழி யுங் தென்தமிழும் மறைகள்நான்கு, மானவன்காண்”

“உயர்மதிற் கூடலினுப்பந்த ஒண்டீர்
தமிழின் துறைவார் நுழைந்தனேயோ”

என்று பலபெற்றித்தாகச் சிவாதுபூசிச்செல்வர்களால் புகழுந் துரைக்கப்பட்ட தெய்விகம் பொருந்திய உயர்தனிச் செம்மொழி யாம் தமிழ்மொழியின் சரித மனைத்தும் ஒருங்கே கொண்டுள்ள “தமிழ் வரலாறு” என்னும் நவீன புத்தக மொன்று எனது பார்வைக்குவந்தது. தமிழ்ச்சிறப்பைக் கூறுவான் இதுகாறும் வெளி வந்துள்ள நூல்களின் கருத்துக்களை யெல்லாம் தொகுத்துப் பல அதிகரணங்களாக வருத்து இதில் விளக்கியிருக்கும் பெற்றி சீர் தூக்கி நோக்கத்தக்கது. இது தமிழ் மாணவர்க்கே யன்றி ஏனை யோர்க்கும் பயன்விளைக்குமென்பதிற் சிறிதும் ஐயமில்லை.

இத்தகைய அரியநாலைஇயற்றினார் மட்டுக்கர் வீத்துவான் ஸ்ரீ மான் ச. பூபாலபிள்ளையவர்க் எாவர். இவர்களுடைய தமிழ்ப் புலமையின் ஏற்றத்தை இவர்கள் செய்துள்ள சீமங்தனிபுராணம், விநாயகமான்மியம், முப்பொருளாராய்ச்சிமுதலிப் சிறந்ததுால்கள் எடுத்துக்காட்டும். “கைம்மாறுவேண்டா கடப்பாடு மாரிமாட்டு, என்னற்றுங்கொல்லோ வுலகு” என்றவாறு இப்பெருந்தகையா ரது தமிழுமிமானத்திற்கு தமிழுலகம் என்ன கைமாறு செய்ய வல்லது?

இங்கனம்,

சே. வெ. ஜம்புலிங்கம்.

சென்னை, 18-1-20.

மதுரைத் தமிழ்ச்சங்கத்துப்பண்டிதராகிய
மட்டக்களப்பு காரேறுமுதூர்
ஸ்ரீமான். சாமிதாசமயில்வாகனனார் இயற்றிய
மதிப்புரைச் செய்யுட்கள்.

—♦—

வள்ளுவனு ரணிமணியும் ‘மதிமலி’யென் நிறையுரைத்த மதிப்புக் கெட்டாத--தெள்ளுதமி முருமணியு மிளங்கோவின் நிரு மணியுந்தெய்வ வாசக்கள்ளவியு மலர்க்குழலி தமிழனங்கிற கணியிவைதாக் காண்மி னென்ன--வின் ஞாமுறை வந்ததிந்த வரலா றென் ஞேருவாறு விளம்ப லாகும். (க)

செய்பதிருப் பேழையினு எமைந்திருக்குஞ் திரவியத்திற் கிறிதுகாட்டி--வையமிசைக் குணஞ்சைக்கு மரபதுபோற் றமி முறினார் வகுத்து வைத்த--பொய்யில்புகழ்க் கருலூலத் தொரு வாத பொருளாவு புனைந்து காட்டி-மையலறுத் திடவெழுந்த திந்துலென்-ஞேருவாறு வழுத்தலாகும். (ஒ)

பண்டுரைத்த விலக்கியத்தின் றுறைபலவு மதன்கண்ணே பறந துதோன்றும்-எண்டருநல் விலக்கணத்தின் றுறைபலவு மொருங

கியம்பு மியல்பி னேலே—தண்டமிழ்வண் உறைதெரியா தலைவரு
வேரார் தடங்கரையைச் சார்ந்து வாழுக்—கண்ட'கலங் கரைவிளக்க
மிதுவென்ன வொருவாறு கழற லாகும். (ந)

தமிழ்மகஞாக் கணிசுட்டுந் தகவகனு அண்ணவுண்ணத் தா
வாளின்பத்—தமிழ்மகளி னலனுகர்வார்க் குறுதுணையாய்ச் சார்தவி
ஞற் றக்கோர் முன்னர்த்—தமிழ்மகளின் பேரழகைத் தந்து
ரைக்கு மரபதனற் சங்கம் போற்றுந—தமிழ்மகஞாக் குயிர்த்
தோழி யின்றுலென் ரூருவாறு சாற்ற லாகும். (ச)

மாணுக்கர்க் கருந்தீபம் தமிழ்வாரி கடப்பதற்கு வாய்த்த
தெப்பம்—கோணத நூன்மருவிக் தமிழ்மதிக்க வருதுலைக்கோல்
குன்று வின்பங்க—காணுர்க்கு வழிகாட்டி கவிப்பொன்னுக் குரைக
றமிழ்க் கலைச்சுக்கதைப்—பேனூர்க்குத் தனிமருந்தென் றின்றுலை
யொருவாறு பேச லாகும். (டு)

மட்டுநகர் 'அர்சு: மிக்கேல்' அங்கௌ மஹாகலாசாலை
ஆசிரியரு ஸொருவர்
ஸ்ரீமான் A. J. வே. சுட்பிரமணியபிள்ளை அவர்கள்
சொல்லிய ஆசிரியவிருத்தம்.

—•—

அந்நாளி லச்சதன்பா லாழிகடைந் தமுதமர்க் களித்தவா
றிக்—கிந்நாளி லினியபசுந் தமிழ்க்கடலாய்ந் தெவ்வெவரு மின்
பங்கா—எந்நாளுந் தமிழ்மொழிக்கோ ரிருங்குறையா யெய்தகுறை
யிரிவற் றைப்ப—பன்னாளுந் தமிழுலக மெதிர்பார்த்த பெரும்பே
றும் பலித்தாக.

சொல்வளமும் பொருள்வளமுஞ் சுவைவளமும் பயன்வள
முஞ் சோர்வில் லாய்வின்—பல்வளமு நனிதேங்கத் தமிழ்வரலா
றெனுமொருநால் பண்பாய்ச் செய்தான்—எல்வளமுங் கார்வளமு
மிளம்பவன வளமுமுப ரிலங்கைக் கீழ்பால்-நெல்வளமும் புல்வ
ளமு நெருங்கியபைந் தருவளமு நீடு முதூர்.

தெங்குதரு திரவியத்தாற் சிறந்தமட்டுக் களப்பதனிற் சீர்த் திவசலவனு—சங்கதரு வேளாளர் தகுகுலத்திற் சுதாசிவவே
டனய ஞேனைன—அங்கிளமுங் தமிழுமொருங் கறிந்தகமி முடிமானி யறிஞர் சங்கச—சிங்கமெனுஞ் சிவநேசச் செல்வன்பூ பால
பிள்ளைச் செம்ம லேசேற்.

முந்துதமிழ் மெழிப்பொருட்குப் பிறர்மதமுந் தன்மதமும்
முடிபுங் காட்டி—இந்தவகை யியைப்புமிடங் தொறும்பிறர்கோள்
தன்றுணிபு மினைத்து மாட்டிப்—பைந்தமிழின் பிறப்புயர்வு மாட்
சிவிலை பழுமையொடு பபினூற் பண்புங்—தந்துதமிழ் வரலாறு முற்
ஹரைக்கு மற்றொருநூல் தமிழ்மாட் டின்றுல்.

விரிந்தகமிழ் நூற்பாப்பும் நுதல்பொருளாக் தன்னகத்தே
விளக்கு மாற்றாலும்—பரிந்துதமிழ் கற்பவர்க்குப் படைத்ததமிழும்
படமதெனப் பகரற்பாற்று—கிருந்துசமிழும் பாவினிற்சீ மந்தனி
தன் புராணமொடு சிறந்த வேழும்—பொருந்துமுகன் மானமிய
மூம் புகல்புலவன் நந்தவிஞ்றுல் புகலுங் காலே.

பின்னுமித னிபலுரைப்பிற் றமிழுமொழியாம் பெருங்கிரி
யின் சிகரத் தேறி—மன்னரிவு மணிக்குவைகொள் வான்மூல்
வார்க் கமைத்தருகின் வைத்த வேணி—என்னவுநன் முதுதமிழ்
வான் முகட்டிலங்கு கலைத்திரண்மீ னினத்தையன்மை—தன்னிலு
றக் காட்டவைமை தூரதிட்டிக் குழலிலனவுஞ் சாற்ற லாமீமே.

வானளவிப் படர்ந்தடர்ந்த வண்டமிழும்பைபங் காவினிடை
வனப்பு முற்றித்—தெனளவிப் பெறற்கரிதாய்ச் செழித்துயர்
நூற் களிகளைலாந் திரட்டி யாய்ந்தே—ஆனளவிற் பிழிந்தை
துத்த சாற்றினறுஞ் சாரமெலா மாய்ந்த வெண்காழ்—எனமிசைத்
ததும்புதுகா ஜெடுத்தருந்த வம்மினெனமு மிகத்துள்ளீரே.

மன்னார்க் கச்சேசரிமுதலியார்
ஸ்ரீமாண் V. விசுவலிங்கமவர்கள்
எழுதியது.

I have perused with much pleasure and great benefit this new venture, which is novel both in substance, method and manner of treatment. In a small compendium it comprises a world of information invaluable to students of Tamil literature. I have known of no single volume so full of useful matter, and yet priced so low as to be within the means of all to possess one.

(Signed) V. Viswalingam.

Mannar, 13-2-20.

விசேடகுறிப்பு.

இந்துலை வாசிக்கத் தொடங்குமுன் இதற்குத்த பக்கத்தில் காட்டப்பட்டிருக்கும் அச்சுப்பிழைகளைப் புத்தகத்திலே திருத்தக்கொள்வது நன்று. சில பிரதிகளிலே இப்பிழைகளிற் சில திருத்தப்பட்டு மிருக்கின்றன. இவைகளையன்றிக் கண்ணேட்டங்கடந்து விரலைப் பொறுத்து இன்னுமிருப்பின், அவற்றையுங் கண்டு மிக திருத்திக்கொள்க.

“உருவுகண் டெள்ளா துளங்தேரு மேலோர்
பொருணலங் தோழு னுந்தீபற
புஞ்சொல்கண் டெள்ளாரென் றுந்தீபற”

ஓ. அ.

பிழை திருத்தம்.

| பக்கம். | வரி. | பிழை. | திருத்தம் |
|---------|------|------------------------------------|-----------------------------------|
| 8 | 27 | டெழுந்தனவயன்று | டெழுந்தனவயல்ல |
| 14 | 20 | சிறந்தனவன்று | சிறந்தனவல்ல |
| 15 | 6 | சிறுமி | சிறுமி |
| 24 | 11 | நிலையானவையன்று | நிலையானவையல்ல |
| 33 | 21 | களாரம்பன் | கழாரம்பன் |
| 42 | 8 | தாடகைப்பிராட்டி | தடாதகைப்பிராட்டி |
| 45 | 4 | நக்கினர்க்கிளியர் | நக்கிரனூர் |
| 46 | 2 | அவினையம் | அவிநயம் |
| 46 | 15 | மாத்திரம், எஞ்ச | மாத்திரம் எஞ்ச, |
| 46 | 21 | வெண்டேர்ச் சோழியன் | வெண்டேர்ச்செழியன் |
| 48 | 20 | மதுரையாசிரியர், நல் லங்துவனூர், | மதுரையாசிரியர் நல்லங் துவனூர், |
| 51 | 13 | முன் நூறு | முந்நூறு |
| 58 | 5 | ஃம்பதினமர், வித்து வான்கள் | ஃம்பதினமர் வித்து வான்கள், |
| 64 | 5 | பாணர் | பரணர் |
| 66 | 20 | மகாவீரன் | மகாவீரன்; |
| 79 | 15 | தலோத்தோங்குச | தழைத்தோங்குச |
| 82 | 13 | நுங்கை மெல்லிய | “நுங்கை மெல்லிய” |
| 102 | 8 | தேடுவர் | தேடுவர்; |
| 116 | 2 | களாரம்பம் | கழாரம்பம் |
| 128 | 17 | யிடத்தா மகரப் | யிடத்தா மக்கரப் |
| 130 | 15 | செகம்பழிக்க | செகம் பழிச்ச |
| 150 | 9 | திருக்கழுக் | திருக்கழுக் |
| 165 | 20 | வந்தனர் | வந்தனர். |
| 204 | 6 | நிற்னை | நின்னை |
| 204 | 8 | நின்பெற் | நிற்பெற் |
| 208 | 23 | பிரபல | பிறபல |
| 215 | 13 | தெய்மீருக | தெய்வமீருக |
| 247 | 9 | விளைந்த | விளைந்த |
| 295 | 18 | னென்றே | னென்றே |
| 299 | 1 | அந்தாரியப்பர் | அந்தாரியப்பர் |
| ,, | 8 | முந்தாரி | முந்தாரி |
| 331 | 23 | பிறவிபது | பிறவியிது |

தமிழ் வரலாற்றுன்

இயல் நிறை.

| | | |
|--------------|--------|---------|
| பாடையியல் | பக்கம் | 5—103 |
| இலக்கணவியல் | " | 104—141 |
| இலக்கியவியல் | " | 142—320 |
| ஒழிபியல் | " | 321—332 |

உள்ளங்கள்.

| அ | பக்கம் | |
|---|--------|-----------------------------------|
| அகத்தியம் | 105 | அருணைக்கலம்பகம் ... 314 |
| அகத்தியர் | 28 | அருணைச்சிலேடவண்பா மாலை ... 310 |
| அகத்தியர் மாணுக்கர்... | 33 | அருத்தறால் ... 322 |
| அகநானுறு | 256 | அருளம்பலக்கோவை ... 313 |
| அசப்பொருள்விளக்கம் | 120 | அறநெறிச்சாரம் ... 292 |
| அசதிக்கோவை | 312 | அறப்பள்ச்சுர சதகம் ... 319 |
| அண்ணுமலை சதகம் | 320 | அவையாம்பிகை சதகம் 320 |
| அண்ணுமலையார் வண்ணம் | 319 | |
| அதங்கோட்டாசிரியம்... | 115 | |
| அதியன் | 91 | ஆசாரக்கோவை ... 262 |
| அபிராமியந்தாதி | 306 | ஆசாரகிந்தாமணி ... 320 |
| அமுதாப்பிகை பிள் னோத்தமிழ் | 296 | ஆசாரத்திரட்டு ... 320 |
| அம்பிகாபதிக்கோவை | 311 | ஆதியுலா ... 319 |
| அரங்கேசர் வெண்பா... | 174 | ஆத்திருடி முதலியன... 175 |
| அரதத்தாசிரியர் சுலோக பஞ்சக மொழிபெயர்ப்பு | 296 | ஆத்திருடி வெண்பா ... 299 |
| அரிகரதாரதம்மியம் ... | 304 | ஆயுள்வேதம் ... 322 |
| அரிச்சங்கிருபுராணம் ... | 280 | ஆய் ... 93 |
| அருணைசல சதகம் ... | 320 | ஆரியமொழி ... 5 |
| அருணைசலபுராணம் ... | 280 | |
| | | இ |
| | | இடைச்சங்கம் ... 46 |
| | | இனுவையந்தாதி ... 307 |

| | | | |
|------------------------|-----|--------------------------|----------|
| இதிகாசஸிலக்கியம் | 264 | ஏ | |
| இரகுவமிசம் | 223 | ஏகாதசிபூராணம் | 284, 290 |
| இராமாயணச்சுருக்கம் | 265 | ஏகம்பரநாதருலா | ... 316 |
| இராமாயணம் | 264 | எலாதி | ... 260 |
| இருபாவிருபது | 203 | எரமுபது | ... 319 |
| இலக்கணக்கொத்து | 134 | ஃ | |
| இலக்கணச்சுருக்கம் | 139 | ஐங்குறு நூறு | ... 254 |
| இலக்கணச் சுருக்க | ... | ஐந்தையெழுபது | ... 260 |
| வினாவிடை | 138 | ஐந்தீணயெழுபது | ... 260 |
| இலக்கணவிளக்கச் | ... | ஓ | |
| சூருவளி | 137 | ஓருத்தறைக்கோவை | ... 312 |
| இலக்கணவிளக்கம் | 136 | ஓழிவிலாடுக்கம் | ... 185 |
| இலிங்கபூராணம் | 275 | ஓ | |
| இளசைப்பதிற்றுப்பத்து | 296 | ஓரி | ... 89 |
| இளசைப்புராணம் | 286 | ஓளா | |
| இனியவைநாற்பது | 262 | ஓளாவையார் | 91, 175 |
| இன்னாற்பது | 262 | க | |
| ஏ | | கடைச்சங்க காலச் | ... |
| ஈசரகிதை | 180 | சேரமன்னவர் ... | 79 |
| ஒ | | சேஷமன்னர் ... | 73 |
| உண்மைக்கிரி விளக்கம் | 207 | பாண்டிமன்னர்... | 66 |
| உண்மைவிளக்கம் | 201 | திருக்தொண்டர் | 59 |
| உதயனகாவியம் | 221 | கடைச்சங்ககாலத்திற்குப் | |
| உபதேசகாண்டம் | 273 | அந்தியகாலம் | ... 51 |
| உறையூர் | 43 | கடைச்சங்கம் | ... 48 |
| உறையூர்ப்புராணம் | 288 | கடைச்சங்கவிறுத்திக்காலம் | 226 |
| உற்பவம், தெய்வப்பழைமை, | | கதிர்காமவேலர் திரு ... | 49 |
| மாட்சி முதலியன | 5 | வருட்பா | ... 304 |
| ஊ | | கந்தசட்டிப்புராணம் | 290 |
| ஊசிமுறி | 66 | கந்தபூராணச்சுருக்கம்... | 271 |
| ஏ | | | |
| எட்டுத்தொகை | 253 | | |
| எம்பிரான் சுதகம் | 320 | | |

| | | | | | |
|--------------------|--------|-----|-------------------------|-----|-----|
| கந்தபுராணம் | ... | 269 | குமுணன் | ... | 85 |
| கந்தாந்தாதி | ... | 169 | குருநாத சதகம் | ... | 320 |
| கபாடபுரம் | 41, 46 | | குலோத்துங்கசோழனுலா | 319 | |
| சயிலாசநாகர் சதகம் | ... | 320 | குலோத்துங்க சோழன் | | |
| கருவுர்ப்புராணம் | ... | 287 | கோவை | ... | 312 |
| கலிங்கத் துப்பரணி | ... | 291 | குவலயானந்தம் | ... | 125 |
| கலித்தொகை | ... | 255 | துளத்துர்ப்பதிற்றுப்பத் | | |
| கலீஞ்சுனம் அறபத்து | | | தந்தாதி | ... | 296 |
| நான்கு | ... | 322 | குறிஞ்சிப்பாட்டு | ... | 249 |
| கலீஞ்சச்சிலேடை | ... | 303 | குறுங்கிரட்டு | ... | 179 |
| கல்லாடம் | ... | 263 | குறுந்தொகை | ... | 253 |
| கல்வளையந்தாதி | ... | 307 | கூ | | |
| சல்விப்பிரியம் | ... | 101 | கூர்மபுராணம் | ... | 274 |
| கழுக்குன்றமாலை | ... | 310 | கூவத்துநாரணன் | ... | 95 |
| களவழி நாற்பது | ... | 75 | கே | | |
| களவியல் | ... | 118 | கேசவப்பெருமாளிரட்டை | | |
| கற்பகுத்திரம் | ... | 321 | மணிமாலை | ... | 303 |
| நா | | | நெ | | |
| காசிகண்டம் | ... | 277 | நைத்தலமாலை | ... | 295 |
| காசிக்கலப்பகம் | ... | 293 | நைவல்லிப நவாநிதம் | ... | 181 |
| காஞ்சிப்புராணம் | ... | 275 | கொ | | |
| காதபபரி | ... | 299 | கொடிக்கனி | ... | 206 |
| காந்தருவைதம் | ... | 322 | கொன்றைவேந்தன் | ... | 175 |
| காரி | ... | 89 | கோ | | |
| கார்த்திகை | ... | 11 | கோகுல சதகம் | ... | 320 |
| கார் நாற்பது | ... | 260 | கோஷகரக்கோவை | ... | 319 |
| காவியவிலக்கியம் | ... | 208 | கோயிற்புராணம் | ... | 277 |
| காளத்திநாதருலா | ... | 318 | கோயிந்தசதகம் | ... | 319 |
| காளத்தீயப்பன் | ... | 94 | ச | | |
| கு | | | சங்கற்பநிராகரணம் | ... | 208 |
| குசலோபாக்கியானம் | ... | 319 | சடகோபரந்தாதி | ... | 319 |
| குட்டநைவண்பா | ... | 306 | சங்கிரவாணன்கோவை | 311 | |
| குண்டலைக்கி | ... | 218 | சங்தோழிசிதி | ... | 321 |
| குமரகுருபாமுனிவர் | ... | | சமாதி | ... | 176 |
| பிரபக்கங்கள் | ... | 292 | சமுத்திரவிலாசம் | ... | 300 |
| குமரோசர் சதகம் | ... | 320 | சரஸ்வதியந்தாதி | ... | 319 |

| | | | |
|--|----------|---|-----|
| சல்லியவைத் தியம் ... | 327 | சிற்றரசர் ... | 83 |
| சா | | ஷ | |
| சாந்திபுராணம் ... | 289 | சிகாழித்தலபுராணம் ... | 282 |
| சாமுத்திரிகாலக்கணம் | 319 | சிகாளத்திப்புராணம் ... | 281 |
| சி | | சீமந்தனிபுராணம் ... | 279 |
| சிக்கை ... | 321 | சு | |
| சிங்கைச்சிலேடைவெண்பா | 305 | சுந்தர பாண்டியம் ... | 299 |
| சிதம்பரசபாநாதர்புராணம் | 287 | சு | |
| சிதம்பரமும்மனிக் கோவை | 293 | சுகசங்கிசை | 276 |
| சித்தர்கள் ... | 64 | சுளாமனி | 222 |
| சித்தாந்த சாத்திர விலக்கியம் ... | 187 | செ | |
| சித்தாந்தரத்தினுகாம் ... | 320 | செங்கமுநிர் விநாயகர் பிள்ளைத்தமிழ் ... | 296 |
| சிந்தாமனி ... | 209 | செங்கமிழ்ச்சொல் ... | 24 |
| சிலப்பதிகாரம் ... | 212 | செங்கமிழ் வழக்கு ... | 26 |
| சிலையழுபது ... | 319 | செங்கெலம்பகம் ... | 315 |
| சிவசங்கர சதகம் ... | 320 | செவ்வங்திப்புராணம் ... | 281 |
| சிவஞானசித்தி ... | 201 | ஜெயங்கொண்டார்சதகம் | 320 |
| சிவஞானதீபம் ... | 299 | சே | |
| சிவஞானபோதம் ... | 193 | சேதுபுராணம் ... | 278 |
| சிவஞானயோகிகள்பிர பந்தம் ... | 295 | சேரநாடு ... | 43 |
| சிவகாமியம்மையிரட்டை மனிமாலை ... | 293 | சை | |
| சிவதத்துவவிலேகப் ... | 296 | சைவசமயபிநறி ... | 191 |
| சிவதநமோத்தரம் ... | 190 | சௌ | |
| சிவப்பிரகாசப் பெருங் கிரட்டு ... | 175 | சோஞ்சாலமாலை ... | 294 |
| சிவப்பிரகாசமுனிவர் பிரபந்தங்கள் ... | 294 | சோத்தைம ... | 321 |
| சிவப்பிரகாசம் .. | 204 | சோமேசரமுதுமொழி வெண்பா ... | 296 |
| சிவரகசியம் .. | 319 | சோழநாடு ... | 43 |
| சிவராத்திரிபுராணம் | 283, 290 | சௌ | |
| சிவானந்தலஸி ... | 320 | சௌன்தரியலகரி ... | 320 |
| சிறபஞ்சசூலம் ... | 261 | ஞா | |
| சிறபானுற்றுப்படை ... | 232 | ஞானசாரம் ... | 177 |


| | | | |
|--------------------------------|---------|--------------------------------------|---------|
| ஞானசித்தி | ... 178 | திருக்கழுக்குன்றப் புராணம் | ... 288 |
| ஞானவாசிட்டம் | ... 183 | திருக்களிற்றுப்படி | ... 193 |
| ஞானமிர்தம் | ... 188 | திருக்காளத்திப்புராணம் | 281 |
| த | | திருக்குடந்தைப்புராணம் | 288 |
| தகடுர்யாத்திரை | ... 26 | திருக்குறள் | ... 169 |
| தக்கயாகப்பரணி | ... 319 | திருக்குற்றலப்புராணம் | 285 |
| தக்கின்ளைகலாசபுராணம் | 283 | திருக்கூவப்புராணம் | 287 |
| தஞ்சைவாணன்கோவை | 313 | திருக்கீரோட்ட | ... 154 |
| தணிகையுலா | ... 317 | திருச்செங்தினிரோட்ட யமகவந்தாதி | ... 294 |
| தண்டலீபார் சதகம் | 319 | திருச்செங்தூர்க் கந்தர் சலிலவண்பா | ... 293 |
| தண்டியலங்காரம் | ... 125 | திருச்செங்தூர்ப் பிள்ளைத் தமிழ் | ... 305 |
| தத்துவதரிசனம் | ... 178 | திருச்செங்தூர்ப்புராணம் | 284 |
| தத்துவப்பிரகாசம் | ... 179 | திருத்தணிகைப்புராணம் | 275 |
| தத்துவரத்நாவளி | ... 177 | திருத்தொண்டர் திருநாமக் கோவை | ... 167 |
| தத்துவராயர் | ... 102 | திருத்தொண்டர் புராண சாரம் | ... 167 |
| தமிழ்ச்சங்கம் | ... 44 | திருத்தொண்டர்புராண வரலாறு | ... 167 |
| ‘தமிழ்ச்சொன்முடிபு | 18 | திருத்தொண்டப்புலவர் | 60 |
| தமிழ்நலப்பேறு | ... 37 | திருநகந்தத்திரக்கோவை | 167 |
| தமிழ்நாடு | ... 40 | திருதாற்றந்தாதி | ... 307 |
| தமிழ்ப்பொது வெல்லை முதலியன் | ... 23 | திருப்பதிக்கோவை | ... 168 |
| தமிழ்மொழி வளர்ச்சி | 28 | திருப்பதிக்கோவை | ... 168 |
| தருக்கம் | ... 326 | திருப்பரங்கிரிப்புராணம் | 289 |
| தலைச்சங்கம் | ... 44 | திருப்பல்லாண்டு | ... 158 |
| தளசிங்கமாலை | ... 310 | திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம் | ... 315 |
| தா | | திருப்புகலாந்தாதி | ... 308 |
| தாயுமானவர் பாடல் | ... 301 | திருப்புகழ் | ... 168 |
| தி | | திருப்பெருந்துவறப்புராண | 287 |
| திணைமாலை | ... 260 | திருப்போளூர்ச்சங்கிதி முறை | ... 320 |
| திணைமாலை நூற்றைம்பது | 260 | | |
| திணைமொழியைம்பது | 260 | | |
| திராவிடம் | ... 20 | | |
| திரிகடுகம் | ... 261 | | |
| திருக்கடலூருலா | ... 318 | | |
| திருக்கருவை வெண்பா வந்தாதி | ... 320 | | |
| திருக்கலம்பகம் | ... 314 | | |


| | | | |
|--|----------|-------------------------|---------|
| திருமந்திரம் ... | 159 | தெ | |
| திருமயிலைக்கலம்பகம் ... | 316 | தென்மொழி ... | 19 |
| திருமயிலையுலா ... | 316 | தே | |
| திருமழிசையாழ்வார் ... | 98 | தேவாரம் ... | 145 |
| திருமுருகாற்றுப்படை | 228 | தொ | |
| திருமுல்லைவாயிலந்தாதி | 296 | தொண்டைமண்டலசதகம் | 309 |
| திருமுறைகண்டபுராணம் | 167 | தொல்காப்பியப்பாயிர | |
| திருமுறைக்கடுத்த வேற்றிலக்கியம் ... | 166 | விருத்தி ... | 118 |
| திருமுறையிலக்கியம் ... | 143 | தொல்காப்பியம் ... | 108 |
| திருவந்தாதி ... | 97 | தொல்காப்பியர் ... | 34 |
| திருவரங்கக் கலம்பகம் ... | 314 | தொல்காப்பியவுரைகள் | 117 |
| திருவரங்கயமகவந்தாதி | 309 | தொன்னால் விளக்கம் ... | 127 |
| திருவருட்பயன் ... | 205 | தோ | |
| திருவள்ளுவமாலை ... | 175 | தோன்றி ... | 177 |
| திருவாசகமொழி பெயர்ப்பு | 37, 151 | ந | |
| திருவாசகம் | 149, 157 | நம்மாழ்வார் ... | 96 |
| திருவாசிரியம் ... | 97 | நம்மாழ்வார்வண்ணம் ... | 319 |
| திருவாப்பனுரப்புராணம் | 282 | நரிவிருத்தம் ... | 292 |
| திருவாய்மொழி ... | 97 | நல்லைவெண்பா ... | 304 |
| திருவாழுர்நான்மணிமாலை | 293 | நல்வழி ... | 175 |
| திருவானைக்காப்புராணம் | 286 | நளவெண்பா ... | 226 |
| திருவானைக்காவுலா ... | 317 | நள்ளி ... | 93 |
| திருவிசைப்பா ... | 155 | நற்றினை ... | 253 |
| திருவிருத்தம் ... | 96 | நன்னாலாகிரியவிருத்தம் | 133 |
| திருவினையாடற்புராணம் | 276 | நன்னால் ... | 132 |
| திருவுந்தி ... | 192 | நன்னெறி ... | 294 |
| திருவெங்கைக் கலம்பகம் | 294 | நாககுமாரகாவியம் ... | 221 |
| திருவெங்கைக்கோவை | 294 | நாலடியார் ... | 261 |
| திருவெங்கையுலா ... | 294 | நாலாயிரப்பிரபந்தம் | 96, 100 |
| திருகேகம்பரந்தாதி ... | 296 | நால்வர்நான்மணிமாலை | 295 |
| திருவேங்கட சதகம் ... | 309 | நான்மணிக்கடிகை ... | 261 |
| திருபேங்கடமாலை .. | 311 | நி | |
| தில்லைக்கலம்பகம் ... | 313 | நித்திபகரும நெறிக்குறள் | 191 |
| து | | நியாயதூல் ... | 322 |
| துறைசைக்கோவை ... | 298 | நிருத்தம் ... | 321 |

| நீ | பா |
|---------------------------|-----------------------------|
| நிதிசாரம் ... 300 | பாகவதம் ... 272 |
| நிதிநூறு ... 306 | பாண்டிநாடு ... 40 |
| நிதிநெறிவிளக்கம் ... 293 | பாரதச்சருக்கம் ... 267 |
| நிலகேசி ... 222 | பாரதம் ... 266 |
| நா | பாரதவெண்பா ... 267 |
| நாலுரை ... 27 | பாரி ... 88 |
| நால்வகை ... 26 | பி |
| நான்முகம் ... 1 | பிரபந்தவகை ... 27 |
| நெ | பிராபுவிங்கலீலை ... 278 |
| நெஞ்சுவிடுதூது ... 207 | பிரபோதசந்திரோதயம் ... 184 |
| நெடுநல்வாடை ... 245 | பிரமகிஷை ... 181 |
| நே | பிரமோத்தரகாண்டம் ... 279 |
| நேவிநாதம் ... 129 | பிரயோகவிவேகம் ... 134 |
| நை | ஏ |
| நைடதம் ... 224 | புராணம் ... 322 |
| ப | புராணவிலக்கியம் ... 269 |
| பகவற்கைத் ... 180 | புலியூர்யமகவந்தாதி ... 309 |
| பட்டினத்துப்பிள்ளையார் | புலியூர்வெண்பா ... 305 |
| பாடல் ... 302 | புறநானூறு ... 257 |
| பட்டினப்பாலை ... 250 | பு |
| பண்டார மும்மணிக் | புதத்தாழ்வார் ... 99 |
| கோவை ... 293 | புரணப்பிரகாசம் ... 176 |
| பதிற்றுப்பத்து ... 254 | புவணப்புராணம் ... 282 |
| பதினெண்கீழ்க்கணக்கு | புவணவுலா ... 317 |
| பதினூராங் திருமுறைப் | பெ |
| பிரபந்தங்கள் ... 162 | பெரியபுராணம் ... 164 |
| பத்துப்பாட்டு ... 227 | பெருந்தேவனூர்பாரதம் ... 267 |
| பரப்பிரமவிளக்கம் ... 301 | பெரும்பாண்ற்றுப்படை ... 234 |
| பரமத்திமிரபானு ... 191 | பே |
| பரமார்த்த தரிசனம் ... 178 | பேகன் ... 92 |
| பராசசேகரம் ... 319 | பேயரழ்வார் ... 99 |
| பரிபாடல் ... 255 | பேரூர்ப்புராணம் ... 286 |
| பல்வகைப்பிரபந்தங்கள் | போ |
| பழமலையந்தாதி ... 295 | பொய்கையர் ... 99 |
| பழமெரழி ... 261 | பொருளாற்றுப்படை ... 231 |

| | | | | |
|-----------------------|--------|----------------------|-----|-----|
| பொன்வண்ணத்தாதி | 308 | முல்லைப்பாட்டு | ... | 237 |
| போ | | மெ | | |
| போசன் | 328 | மெய்ஞ்ஞானவிளக்கம் | ... | 179 |
| போற்றிப்பஸ்ஸிரூடை | 206 | மெய்ம்மொழி | ... | 177 |
| ம | | மே | | |
| மகதநாடு | ... | மேருமந்தரபுராணம் | ... | 289 |
| மச்சபுராணம் | ... | ய | | |
| மணிமேகலை | ... | யசோதரகாளியம் | ... | 219 |
| மதுரை | 41--42 | யா | | |
| மதுரைக்கலம்பகம் | 293 | யாப்பருங்கலக்காரிகை | ... | 121 |
| மதுரைக்காஞ்சி | 239 | யாப்பருங்கலம் | ... | 121 |
| மழுரகிரிக்கோவை | 313 | யே | | |
| மருதூர்யமகவந்தாதி | 308 | யேசுமதநிராகரணம் | ... | 295 |
| மலைபுகூடாம் | 251 | வ | | |
| மலையாளம் | ... | வஞ்சி | ... | 43 |
| மறைசைக்கலம்பகம் | 315 | வடமொழிவித்தை பதி | | |
| மறைசையந்தாதி | 307 | ணெட்டு | ... | 321 |
| ம | | வடவேங்கடநாராயண | | |
| மாழுரப்புராணம் | 289 | சதகம் | ... | 320 |
| மாவையந்தாதி | 308. | வளையாபதி | ... | 219 |
| மாற்றங்களவிமணிமாலை | 311 | வா | | |
| மீ | | வாக்குண்டாம் | ... | 175 |
| மீமாஞ்சிசை | ... | வாட்போக்கிக்கலம்பகம் | 315 | |
| மீனுட்சியம்மைகுறம் | 293 | வாயுசங்கிதை | ... | 279 |
| மீனுட்சியம்மையின்னோத் | | வி | | |
| தமிழ் | 293 | விசாகம் | ... | 11 |
| மீனுட்சியம்மை யிரட்டை | | விசாரசாகரம் | ... | 187 |
| மணிமரலை | 293 | விநாயகபுராணம் | ... | 273 |
| மு | | விநாயகமான்மியம் | ... | 274 |
| முதுமொழிக்காஞ்சி | 262 | விம்பசாரகதை | ... | 319 |
| முத்துக்குமாரசுவாமி | | வியாகரணம் | ... | 321 |
| பின்னோத்தமிழ் | 293 | வியாக்கிரபாதபுராணம் | 285 | |
| முத்துத்தாண்டவர் | 115 | வில்வேதம் | ... | 322 |
| முத்துவீரியம் | 138 | வினாவிளக்கம் | ... | 179 |
| முப்பொருளாராய்ச்சி | 3 | வினாவெண்பா | ... | 206 |
| முருகேசர்வெண்பா | 174 | | | |

| | | |
|---|-----|-----|
| வீ | | |
| வீரமுதலி | ... | 95 |
| வீரசோழியப்பதிப்புரை | | 18 |
| வீரசோழியம் | ... | 129 |
| வெ | | |
| வெண்பாப்பாட்டியல் | ... | 123 |
| வெண்பாமாலை | ... | 119 |
| வே | | |
| வேதம் | ... | 321 |
| வேதாந்தசாத்திர | | |
| விலக்கியம் | ... | 180 |
| வேதாந்தசூடாமணி | ... | 182 |
| வேதாரணியபுராணம் | ... | 283 |
| வை | | |
| வைஷ்ணவர்களும் அவர்கள் மதச்சித்தாந்தநூல் | ... | 96 |
| வைராக்கியசதகம் | ... | 185 |
| வைராக்கியதீபம் | ... | 187 |





சிவமயம்.

தமிழ் வரலாறு.

சிறப்புப்பாயிரம்.

மதுரைத் தமிழ்ச்சங்கக் கலாசாலைத்
தலைமையுபாத்தியாயரும், “செந்தமிழ்”ப் பத்திராதிபருமாகிய
ஸ்ரீமான்: திரு. நாராயணயங்கார் அவர்கள்
இயற்றிய நேரிசை வெண்பா.

தமிழ்வரலா ரென்று தமிழ்ப்பாற் கடன்மொண்
டமிழ்தமழை யேபொழிந்த தம்ம—இமிழ்திரைப்பா
ராபால மக்க ஓறிவென் பயிர்தழைப்பப்
பூபால பிள்ளைப் புயல்.

(ஆபால மக்கள்—பாலருமடங்கிய மக்கள்; அவர் தமிழ் கற்
கும் பாலர்முதல் கற்றுமுதிர்ந்தோசளவுமுள்ளா ரென்க.)

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை
வித்வபரம்பரை

ப்ரம ஸ்ரீ நா. சிவசுப்ரமண்ய சிவாசாரியர் ஆவர்கள்
இயற்றிய வெண்பா.

பொன்னேன் சுதாசிவசேய் பூபால பிள்ளைமட்டேர்
முன்னேன் தமிழ்வரலா றைமுகப்பின்—மன்னை
தேனே செழுங்கனியோ தித்தித்த தெள்ளமுதோ
யானே தரும்பொருளா மோர்.

அுகவல்.

ஷமலர் கொன்றையும் புனிற்றினாங் திங்களும்
ஏமரு கங்கையு மிலக்கிய செஞ்சடைச்
சோமசுங் தரனூர் துலங்கிய வருளின்
ஏமமா ராரிய மினிதூற்ப பாணினிக்
கருளியும் பெருகிய அங்கங் கத்தின்
விரசிய வடகலை யாகியே விரியப்
பரவிய சங்கிதப் பான்மையிற் கலந்துந்
தெரியரும் பொருளிற் நிட்பமாய் நாதமாய்
வரிவடி வாகி வளர்மணி வரையிற்
பெருகவப் பிரானருட் பேற்றினே அதித்துச்
சத்தகூ டங்களிற் றுன்வளர்ந் திலங்கிச்
சத்தமார் பொதிகைத் துறவனுற் போற்றப்
பட்டுமுத் தமிழாய்ப் பாண்டியர் சங்கம்
உட்டெளிக் தோங்க வயர்ந்தனி சிறந்து
வைகைவா யேட்டின் மருவியு நீங்கிச்
சைகையார் தழுவிற் றகிப்பாத் தன்மையாய்த்
தேந்தமிழ் தீந்தமிழ் செந்தமிழ் பைந்தமிழ்
ஆந்தகைப் பலவித வற்புத முடைத்தாய்
உள்ளவித் தமிழி னுறுதியைத் தேரார்
நள்ளெலமூ மங்கிள மாதிய நவின்றும்

முப்பொருண் மும்மை முதறி வறியா
விப்புவி மேதைய ரியாவரு முனரத்
தொன்னா ஹணர்த்திய தொகையெலாம் விரித்தும்
பன்னூற் பலசொல் பாவலர் கருதிய
நிலைகளை அலையை நிலக்குச் சென்று
தலைகுறிச் செல்வந் தழைமட்டு மாநசர்
அறிஞரின் கேள்வி யான்றமை பொருளா
மறுவது பரோப காரங்க் மாட்சி
தண்ணீயே கருதித் தாங்செயப் படுதூல்
முன்னுணர் மேதையின் முற்றணர் தெருளினுற்
பாடையே யிலக்கணம் பயிலிலக் கியவியல்
தேடிய வொழிபிய நேற்றுநாற் பாலுற
ஆயிரத் தெண்ணூ றமைந்தாற் பானிரண்
டேயசீர் சகாத்த மிசைந்தசித் தார்த்தியிற்
றமிழ்வரலாறெனுஞ் சார்புதூல் தந்தான்
அமையறி வொழுக்க மாதர மணியாய்ப்
புனைபவன் மட்டக் களப்புற புனிதன்
அனையினுஞ் தயைபா யவிர்ந்தவே எாணிதி
சதாசிவ மால்கொளுஞ் தவத்தினி ஹதித்த
சதாகரன் பாவலன் துதிதரு தமிழின்
பாரதி யங்கிளம் படித்தர சாங்க
சிரதி தேங்கிச் சிறந்தசிந் தாசனம்
சீமந் தனியின் திருமலி புராணமும்
மாமந் திரசீர் விநாயக மாண்மியம்
ஆதிய பலநா லருளிய புலவன்
ஞாதரு ஞேய ஞானசம் பந்த
பூபா லங்ம்புரி புண்ணிய விதாம்பா
பூபால பிள்ளை புரணநா வல்ளே.

யாழ்ப்பாணம், வண்ணூர்பண்ணைச்
சௌவப்பிரகாசவித்தியாசாலைத் தலைமையுபாத்தியாயர்,
சுன்னைகம்.


ஸ்ரீமான் அ. குமாரசுவாமிப்புலவரவர்கள்
இயற்றிய விருத்தம்.

திருநாம மாயிரத்தோன் தொடர்தமிழின்
பெருமைபல தெரியக் காட்டித்
தருநாமங் தமிழ்வரலா றெனவசன
நூலொன்று தமிழ்கற் போர்கள்
பெருநார நிதியுலகிற் பெறவளித்தான்
பூபால பிள்ளை யென்று
வருநாம தேயமுளோன் பழையதமிழ்
மொழியிலபி மாணி மாதோ.

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை
ப்ரமஸ்தீ நா. சிவசுப்ரமண்யசிவாசாரியர் அவர்கள்குமாரர்
ப்ரமஸ்தீ பாலசுப்ரமண்யசர்மா அவர்கள்
இயற்றிய விருத்தம்.

திருவளரு மட்டுத்தகர்ப் புனியந்தீப
சீமான்வே ஓளாமணி சதாசிவப்பேர்
உருவளருஞ் தவபாலன் சிலன்மேலோ
அலகுபுகழ் பலதூலு முதவதாரன்
மருவளருஞ் தமிழ்வரலா றினைப்புனைந்தே
வையகத்தின் விண்ணமுதாய் வளர்த்தானைந்
தருவளரும் பூபால பிள்ளைநாமங்
தழைந்தநா வலபெருமான் தரணிமீதே.

சிறப்புப்பாயிரம் முற்றிற்று



சிவமயம்.

தமிழ் வரலாறு.

நான் முகம்.

திருவளர் தரளத் திரள்கொழி தெண்டிரை
மருசிய கடல்சூழ் மலர்தலை யுலகின்
றமிழ்வள ரின்பத் தமிழ்மொழி மக்கட
கமிழ்ரதன முன்னு ளருளிய தலைமைத்
தமிழன் றமிழ்வளர் தமனிய வரையோன்
உமையவர் பாக ஊதவிய புதல்வன்
முன்னவன் வேழ முகப் பெருங் கடவுட்
பொன்னடி பரவிப் புராதன சரித

வல்லுநர் புலவர் மற்றேர் பலருஞ்
சொல்லிய கணித்துஞ் சூழ்ந்துபல வினவிடுங்
கொண்டவை கொண்டு சூமர்கற் றணரத்
தண்டமிழ் வரன்முறை சாற்றுவன் ரோகுத்தே.

இதுவுமது.



அமிழ்தினு மினிய அரும்பெருங் தமிழ்மொழியின் விழுமிய
சிறப்புக்களையும் அதன் வரலாற்றினையும் தொகுத்தும் விரித்தும்
எழுதவல்லுநர் யாரெனில் புராதனசரித வாராய்ச்சியினும் பழை
நூற் பயிற்சியினாஞ் சிறந்து விளங்கும் வித்துவ சிரோமணிகளா
கிய அநிஞர்களேயாம். அன்னேர்க்கண்றி அகன்ற கல்வி கேள்வி
களில்லா எம்மனேர்க் கிவ்வெடுப்பு அமைவந்து சென்றினிது முடியுங்
தரத்தினதன்று. ஆயினும் எமது நண்பர் பலர் எம்மூர் வாலி
பர்க்குத் தமிழ் மொழிக்கண் அபிமானமும் மனக்களர்ச்சியுமுண்
டாதற்பொருட்டு அம்மொழி வரலாற்றை இயன்றளவு தொகுத்துக்
துக் தருகெனப் பன்முறையும் பரிந்து கேட்டமையால், இந்நாலே
எழுதத் தொடங்கினும். ஆயினும் இதன்பாற் கூறப்படுவன யா
வற்றுக்கும் நாமே உத்தரவாதியல்லேம்; ஏனெனில், தமிழ் ஆராய்
விற் சென்ற பலபண்டிதர்கள் கண்டு கேட்டுத் தெளிந்துரைத்த
மாற்றங்களையும் பழைதாலுரைகளிற் கண்டு பெற்ற விபரங்களையு
மே தழுவி எழுதலுற்றாமன்றி மனம்போன வழிப்படி நூதன
மாக யாதொன்றையுங் கற்பித்துரைத்திலேம்.

நூல்விரிவஞ்சிப் பலராலும் ஒப்புக்கொண்ட உண்மைகளுக்
கெல்லாம் ஆதாரங்கள் ஈண்டெடுத்துக்காட்டவில்லை.

இங்னால் கூறிச்செல்லும் பலவற்றுள், வேதாகமங்களைச்
சிவபெருமான் அருளிச்செய்தனர், தமிழ்மொழியை உண்டாக்கி
னர், களவியல் இயற்றினர், பெரியபுராணம் முதலிய நூல்கள்

பாடுவதற்கு அடியெடுத்துக்கொடுத்தனர், திருமுகப்பாசுரங்கள் எழுதினர், திருமுறைகள் உதவினர், திருக்குறட்குச் சிறப்புரை வழங்கினர், அசரீரி வாக்குப்பிறந்தது, சங்கப்பலகை மறைந்தது, அதுமீண்டுவந் தடைந்தது என்றும் இவைபோன்றும் வருகின்ற பல வாக்கியங்களும் கற்றறிவில்லார்க்கு நூதன சம்பவங்கள் போல விளங்கி மலைவைத்தரலாம், இவையெல்லாம் அசாத்தியங்களைன் று அவர்கள் நகையாடவங்கூடும். அஞ்சோர்க்குப் பொருத்தமுறு நியாயங்கள் எடுத்துக்காட்டித் தெருட்டி விளக்கல் இங்களும் அமையாது. அவர்கள் தக்கார் முன்னிலையில் ஆராய்ந்து தம்மலை வகை நீக்கக்கூடவர்.

பதியின் இபலையும் அப்பதியானவர் பிரவஞ்சத்துடன் அத்து வித நிலைகாண்டு ஒன்றும் லொன்றிக் கலவாமற் கலந்து நின்று திருவினோயாடல்கள் புரியும் விநோதவியல்களையும், அடியார்க்க ரூள்பாவிக்கும் முறைமைகளையும் உள்ளபடி நன்குணர்ந்தார்க்கு மேலே சுட்டிய சம்பவங்கள் சந்தேகமுடியன வாகத் தோன்று வாம். மெய்ஞ்ஞான மில்வழி முப்பொருளியல் உணர்வது சாலாது. அந்த மெய்ஞ்ஞானமுங் கல்வி யில்லாவழிக் கைகூடலரிது. அக்கல்வியும் இறையவன் நேரோயாயினும் அடியவரை அதிட்டித்து நின்றுயினும் அருளிச் செய்த முன்னால்களாலன்றி முக்குணவயத்தர் இயற்றிய நூல்களைக் கொண்டு பெறுவது அரிது. அத்தகைய ஞானநூல்கள் வடமொழி தென்மொழி யென்னு மிருமொழிக் கண்ணன்றிப் பிறமொழி யிடத்தின்லை. முப்பொருளியல் தேறக் கற்கு முறைமையை “‘முப்பொருளாராய்ச்சி’” என்னு நூலில் விரித்திருக்கின்றும். ஆண்டுக் கண்டு தெளிக.

இந்நூலிலே தவறுகளிருந்து காணப்படின் பெரியோர் தயை கூர்ந்து அவற்றினை எமக்கறிவித்தால், பரோபகாரப்பொருட்டு வேண்டிய திருத்தங்களை அடுத்த பதிப்பிற் செய்துகொள்ளச் சித்தமாயிருக்கின்றோம். கால சிர்ணயங்களிலே முரணுபவைக

ஜோச் சிக்கருத்துச் சமாதான துணிபுகூறவேண்டிய நங்கட்மையை யும் மேலாராய்ச்சி நோக்கி மறுபதிப்புக்கென்றே வைத்தனம். ‘இற்றைக்குமுன்’ என்று குறிக்கப்பட்ட விடங்களிலே ‘இற்றை’ யென்பது இந்நாலே எழுதிமுடித்த சாலிவாகன சகாப்தம் 1842 சித்தார்த்தி (கிறிஸ்து வருடம் 1919) வருடத்தைக் குறிக்கும்.

தமிழ் வரலாறு எனப் பெயர் நிறீஇ இந்நாலே எழுதுவோ மாயினும், சிற்றுணை விடபவரம்பு கடந்து இப்பெயர்க்குச் சம்பந்தப்படாத சில குறிப்புகளையும் புதுமாணவர் நலங்கருதி வேண்டிய இடங்களிற் ரந்து செல்வாம். தமிழ் மொழி நாளாவட்டம் வளர்ந்துகொண்டே வருதலான் அதன் வரலாறு கூறுமிந்து வீம் அவ்வாறே விரித்துத் திருத்தற்பாலதேயாம்.



நால்

பாடை யியல்.

உற்பவம், தெய்வப்பழைம, மாட்சி முதலியன.

நருவளர் புவிமகட் கொருமுகம் போன்று செவ்விய வளனெலா மொருந்கமைந் திலகு புண்ணிய பூமியாகிய பரத கண்டத்திலே நடைபெறு பாடைகளில் முதன்மைய தலைமைநிலை யுடைத்தாய்ப் பழைமைய தொன்மையும் பூரணபொலிவும் பொற் புற வமைந்து பொருந்தச் சிறந்து நிலவா நிற்பன ஆரியமுங் தமி முமாம். இவ்விருபாடைகளையும் முறையே வடமொழி தென் மொழி என்றுங் கூறுவர். அன்றியும் சம்ல்கிருதம், தேவபாடை, ஆதிபாடை, கிர்வாண மென்பனவெல்லாம் வடமொழியா கிய ஆரியத்தின் பரியாயப்பெயர்களாம். சம்ல்கிருதம் என்பதன் ஒற்பரியம் சத்திபண்ணப்பட்ட பூரணபாடை. தென்மொழியா கிய தமிழை ஆரியர் தீராவிடமென்று கூறுவர். தமிழ் என்பதன் கருத்துப் பின்னர்க் கூறப்படும்,

ஆரிய மொழி இமயமலைக் கப்பாலிருந்து ஆரியராடு வந்த தென்றும், ஆரியர் வடபாற் புக்குக் கங்காதீர தேசங்களை வென்று கைப்பற்றிய ஞான்று அங்கனம் வசித்தவர்கள் தமிழரென்றும், அத்தமிழர் ஆரியரைச் செயிக்க வலியற்றுக் கீழ்ப்படிந் தொழுகிச் சுயேஷ்ட பங்க மடைதலினும் நாட்டைவிட்ட டகன்று போதலே நலமெனக் கருதித் தென்றிசைப் படர்ந்து, சே, சோழ, பாணி டிய ராச்சியங்களை ஏற்படுத்திச் சுகமுற்றிருந்தன ரென்றுங் தெரிய

வரவின், இந்தியாமுழுவதுக்கும் ஆகிபாடை தமிழூன்றே சொல்லவேண்டும். தற்காலங் தமிழ்மொழி பேசுவோர் தொகை ஏறக்குறைய இருநாறு லக்கமென்ப.

ஆரிய மொழியுக் தமிழ் மொழியும் ஆதிக்கட் சிவபெருமானுல் தோற்றுவிக்கப்பட்டு நடைபெறுங் தெய்வமொழிகளாம். ஆரியம் சிவபெருமானுல் தோற்றுவிக்கப்பட்டு நடைபெறு தெய்வமொழி யென்பது வேதாகம முதலிய உரை யளவைகளால் இனிது பெறப்படும். தமிழும் அன்னதோர் மாட்சி யுடைத் தென்பது,

மைம்மலர்க் கோடை மார்பின ரெனவு

மலீமக ளவ்ளொடு மருவின ரெனவுஞ்
செம்மலர்ப் பிறையுஞ் சிறையணி புனலுஞ்

சென்னிமே ஹடையரெஞ் சென்னிமே ஹறைவார்
தம்மல ரடியொன் ரடியவர் பரவத்

தமிழ்ச்சொலும் வடசொலுங் தாணிமுற் சேர
வம்மலர்க் கொன்றை யணிந்தவெம் மடிக
ளச்சிறு பாக்கம தாட்சிகொண் டரரே.

என்று திருஞனசம்பந்த மூர்த்தி நாயனார் அச்சிறுபாக்கப் பதி கத்தில் கூறியிருத்தலானும்,

மாரியுக் கோடையும் வான்பனி தூங்கநின்
றேரியு நின்றங் கிளைக்கின்ற காலத்தே
ஆரிய முந்தமி முமுட னல்கிக
காரிகை யார்க்குங் கருணைசெய் தானே.

என்று திரிமூல நாயனார் திருமந்திரத்து ஆகமச்சிறப்பில் கூறியிருத்தலானும் (ஏரி என்றது கடலை, காரிகையென்றது உமாதேவி யாரை.) பிற ஆன்றேர் உரைகளானும் பெறப்படும். அன்றியும் தென்மொழி இலக்கணம் “குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்

“லேற்றுப்பாகார்” என்று காந்தத்துக் காளிகா கண்டத்திற் கூறிய படி காஞ்சிப் புராணத்திலும், “திராவிடமெனப் பெயரிய மாபா கடைக்கிலக்கணஞ் சிவபிரான் அகத்தியனாக் கருளிச்செய்தான்” என்று காந்தத்துபதேச காண்டத்திலும், “திரிபுரமெரித்த விரி சடைக் கடவுளுங் குன்றமெறிந்த சூமரவேளும் அகத்தியனரோடு தலைச்சங்கமிருந்து தமிழராய்ந்தார்” என்று இறையனர் களைய வூரையிற் கூறியிருத்தலாலும் தமிழ் கடவுண்மா மொழியென்பது தெற்றென வுணர்ந்து கொள்க. இன்னும் திருவிளையாடற் புராணத்தில்,

கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து
பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசந்தமி மேனே
மண்ணி டைச்சில விலக்கண வரம்பிலா மொழிசோ
லெண்ணி டைப்படக் கிடந்ததா வெண்ணவும் படுமோ

தொண்டர் நாதனைத் தூகிடை விடுத்தது முதலை
யுண்ட பாலனை யழைத்தது மெலும்பு பெண் இனருவாக்
கண்ட தும்மறைக் கதவினைத் திறந்ததுங் கண்ணித்
தண்ட மிழ்ச்சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்

கன்ம ரக்கலஞ் செப்தது மேடொரு சனவின்
மன்னி நின்றதுஞ் சூலைமாற் றியதுமோர் மதமா
முன்னஞ் சுற்றிவீழ் வித்தது நீற்றறை முளியா
துன்னச் செப்ததுந் தமிழ்மொழி யன்றி வேறுளதோ.

இறந்த பாலனை யெழுப்பின தெழில்வழு திவெப்புப்
பறந்து முன்னர்ப்போ னின்றது பனைமறு பற்னபாச்
தெறந்தி லங்கிட வைத்தது ஆமைப்பெண் டிருவாப்
திறந்த தித்தமிழ் மொழியலா தெம்மொழி செயுமே

என்றும், திருப்புகழுமில்,

கொன்றைச் சடையார்க் கொன்றைத் தெரியக்
கொஞ்சத் தமிழாற் பகரவோனே.

* * *

சசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே
* * *

வண்டமிழ் பயில்வோர் இன் திரிகின்றவன்

என்றும், திருநாவுக்கரசு நாயனுரின் திருமறைக்காடு திருத்தாண் டகத்தில் “ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்” என்றும், திருக்குறுங்தொகையில் “ஆரியங் தமிழோடிசையானவன்” என்றும், திருவாவடுதுறைத் திருத்தாண்டகத்தில் “செந்தமிழோடாரிய ணைச் சீரியானை” என்றும், மாணிக்கவாசக சுவாமிகளின் திருவாசகச்தில் “தண்ணூர் தமிழனிக்குந் தண்பாண்டி நாட்டானை” என்றும் திருமூல நாயனுரின் திருமந்திரத்தில் “தமிழக்சொல் வட சொல்லெனுமிவ்விரண்டு முனர்த்துவோளை யுணரலுமாமே” என்றும் மீனுட்சியம்மை இன்னைத்தமிழில் “பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப்பின் சென்ற பச்சைக் கொண்டலே” என்றும் வருவன வெல்லார் தமிழ் தெய்வ மொழி யென்பதை வலியுறுத்தாகிற்கும்.

ஆரியமுங் தமிழும் முறையே சிவபெருமானிடத்துஞ் சப்பிரமணியிப் கடவுளிடத்துங் தோன்றினவென்று சிலர் கூறுவர். அவர் கூற்றிலும் இழுக்கேயில்லை. மும்மூர்த்திகள் முதலிய கடவுளர் யாவரும் சிவபிரான் பால் உதித்து நின் ஞௌடுக்குபவரென வேதாகமங்கள் விளம்பவின், அச்சிவபிரானே யாவர்க்கும் மேலாய அதிகார இறைமைக்குரியிரென்றும், மற்றைய மூர்த்திகட் கிறைமை ரொடுத்துப்பேசுதல் உபசார வழக்குப் பற்றியென்றுந் தெளிக. “அகத்தியன் பயந்த செஞ்சொலாரணாக்கு” “குறுமுனியுதவிய நழுஞ்சவைப் பைந்தமிழ்” என்று வருமங்னபலவும் அத்தியர் இலக்கணமியற்றித் தமிழழுச் சீர்ப்படுத்திய காரணத்தால் வந்த மற்றொர் வகை உபசார வழக்கையன்றி அகத்தியரே தமிழழுயண்டாக்கியவரென்னும் கருத்துக்கொண் டெழுந்தவையென்று. ஸ்ரீ-

இவ்வகை சிவபெருமான் பாற் ரேன்றிய இரு மொழிகளி னும் முந்திப்பிறந்து நிலவியது எது, மின்தியது எது என்பது பலர் பால் நிகழுமோர் ஆசங்கையாகும்.

எப்பாடையினது வரலாற்றையும் அதன் கண்ணும் பிற்கால முன்னால் ஆகம ஜிதீகப் பிரமாணங்களைக் கொண்டு எட்டியபடி ஒரு வாறு நிச்சயிக்கலாமேயன்றிக் காலவரையறுத்து நிதார்த்தமாய்ச் சொல்லப் பிறவழிகளில்லை. தமிழ் ஆராய்விற் புக்க பண்டித சிரோ மணிகள் பண்ணோயிர வருட காலவரையில் நிகழ்ந்த விசேஷ வைப வங்கள் பலவற்றையும் ஆய்வுணர்ந்து சென்று, அப்பாற்சேற வழி தோன்றுமல் குன்றைத்தழீஇய குரீஇ ஆங்குறைதற்-கிடங் தோன்றுமல் தயங்குமாறு நின்று கவலுறுகின்றனர். ஆகவே தமிழின் மேனைட் சிறப்பனைத்தும் வெளிவராத் திருமறைகளாயிருக்கின்றன. வெளிவந்த கூற்றில் கிஞ்சித் தொருபாகந்தானுங் தற்காலம் இலங்கையிற் கல்விபயிலும் மாணவருட் பெரும்பாலா ரின் செவிப்புக்கதோ வென்னில் அதுவுமன்று. தமிழரெனப்பிற்கு, தாம்மொழியாகிய அழித்தினுமினிய தமிழ் மொழியின் மான் மியத்தையும் குறைத்திசயங்களையும் கொரவ கெம்பிரே வூல்லாச வியல் நடைகளையும் உள்ளபடி சிறிது முனராப் பேதமையானன் ரே அங்கௌம் முதலிய இதரபாடைகளில் அபிசானம் மிக்குக் கரும்பிருக்க வேம்புதுகர் கல்வித் துரோகிகளாகின்றனர்.

ஆரியமொழி முந்தியதென்றும் அதிலிருந்து தமிழ் பிறந்த தென்றும் பண்டுலாகிய பல்லோர் கருத்துப் பின்னவர் விசாரணைத் தேர்ச்சியிற் பெற்ற துணிபால் முற்று மிடப்பட்டு வளிபிழந் தழிந்துவிட்டது. வடக்குள் ஞானரே தெற்கு மேற்பட்டவாறு போல, வடமொழி தென்மொழியாகிய விரண்டும் சிறப்பாலன்றிக் காலத்தானுஞ் சுத்துவமுடைபதெனப் புராதன விதிகாச வல்லு நர் சிலர் கூறுவர்.

வடமொழி தென்மொழி என்னுமிரு கடல்களையும் வாரியுண் டேப்பமிட்ட சிவஞான யோகீஸ்வரர்,

- இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவ ரியல்வாய்ப்ப விருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்த ரிசைபரப்பு மிருமொழியு மான்றவரே தழீஇனு ரென்றுவில் விருமொழியு நிகரென்னு மிதற்கைய முளதேயோ,

என்றெப்புமைப்படுத்தி இவ்விரு திருமொழிகள்குஞ் சரியாசனங் கொடுத்தனர்.

சம்புரகசியம் 267-ம் அத்தியாயம் 33-39-ம் சுலோகப் பொழிப்பு வருமாறு:—

“சிவன் பார்வதியை நோக்கிச் சொல்லுகின்றனர்: பாட்டி சைக்க விரும்புஞ் ஞானிகள் கற்பது சம்ஸ்கிருதம், அதனை நிகரப் பது மகாரிஷி அகஸ்தியரால் சீர்ப்படுத்தப்பட்ட திராவிடம் (தமிழ்). கூர்வீகத்தில் மகாரிஷி அகஸ்தியர் எம்மை (சிவனை) நோக்கித் தவஞ்செய்தனர். நாம் அருளிய ஞானத்தைக் கொண்டுதிராவிடத்துக்கு இலக்கணஞ் செய்தனர். திராவிடமோ அகஸ்தியர் தவத்துக்கு மனமகிழ்ந்து பிரமன் கொடுத்த வரமாகும். ஆகவே அத்திராவிடத்தின் கண் யாதொரு வகைக்குற்றமுஞ் சார்வதில்லை; முத்திநல்குஞ் சம்ஸ்கிருத மொழிபோல் ஒப்பற்ற திராவிடமும் முத்திபயக்கும். பிறபாலைகளைனைத்தும் முனிவர்பாற் ரேன்றுமையின் சுத்தமூடையனவன்று. பிறமொழிச் செய்யுட்கள் குறையிருந்து நிற்ப ஒப்பற்ற திராவிடச் செய்யுட்கள் அவை போன்றிரக்காமல் பூரணபொலிவற்றில்கும்.”

மேலும் ஆராய்ச்சியிற் சென்றவருட் பல்லோர் ஆரிய மொழி யினுங் தமிழ் மொழியே மிகச்சிறப்பும் மேன்மையு முட்டை தென்றும், அது ஆரிய மொழிக்கு நெடுங்காலத்துக்கு முற்பட்டதென்றஞ் சாதிக்கின்றனர்.

திருப்புகழிலே “ய டெவினை முற்படுகிறதனில் முற்
பட வெழுதிய முதல்வோடு என்றும் “பழமொழி,” “பழைய
வள்,” “முதுதமிழ்,” “முதி மாதமிழ்” என்றும் பலவாறு அடை
கொடுத்து வியந்தோதப் பட்டமையால் ஆரியத்துக்கு முன்னரே
தமிழ் உண்டாயிருந்த தென்பது வலியுறுத்தப் படுகின்றது.

விசாக மென்பது அறுமீன்களி லேர் கூட்டமாகவின் அந்நட்
சத்திரத்திற் பிறந்த அறமுகக்கடவுள் விசாகனெனப் பெயர்
பெற்றனர். அவ்வறுமீனும் முன் மூன்று பின்மூன்று என இருபிரிவு
டையது. முன்மூன்றின் நடுவிலுள்ளது ஒளிமயமானது, ஏனைய
விரண்டும் வெண்மயமாம், பின் மூன்றும் கருமையவாம். அறமுகக்
கடவுள் தனது முன்மூன்றுமுகத்து நடுவிலுள்ள ஒளிமயமாகிய
முகத்தினால் சிவபெருமானுக்குத் தமிழால் உபதேசித்தமையின்
“ஈசருடன் ஞானமொழி பேசமுகமொன்றே” என்று கூறப்பட்ட
னர்.

கிருத்திகை அல்லது கார்த்திகை எனப்படும் மூன்றாம் நட்சத்
திரமும் அறுமீன் கூட்டமாம். ஒருசமயம் அக்கினிதேவன் சப்த
இருடிகளின் பாரிகளைப்பார்த்து மோகித்தான். அதுகண்ட அவன்
பாரி சவாகாதேவி தனது நாயகன் அந்த இருடிகள் பாரியரால் ச
பிக்கப்படுவா என்றஞ்சி, அருந்ததி யொழிந்த ஏனைய ஆறுபாரி
யருடைய உருவந்தாங்கி ஆறுபாரியராகி நாயகனைக்கூடினால்; இவ்
வறுவரே கிருத்திகை (கார்த்திகை) யாயினர். இவர்களால் பாலு
ட்டி வளர்க்கப்பட்டமையால் குமரக்கடவுள் கார்த்திகேயரெப்
படுவார்.

அப்பைசலத்தூல் ஒவ்வொரு காலத்திற் கொவ்வொரு நட்சத்
திரம் முதலாகிவரும். திருஞானசம்பந்தர் காலத்தில் கிருத்திகை
முதல் நட்சத்திரமாக எண்ணப்பட்டது.

அயன், மால், சிவன் முதல் குபோன் முதலோரும், ஶாருகண் னரேயாம். அகஸ்தியர், மார்க்கண் ககர், வசிட்டர், காசிபர், முதலியபல் முனிவர்களும் தமிழ் நூல்கள் செய்தவராவர். சனகர், சனற்குமார், புலத்தியர் ஆதிய பலரும் தமிழ் நூலாராய்ந்தனர். தமிழ்நூல்களை மிகவும் வியந்து “ஞானத் தமிழ்நூல்கள்” எனத்திருப்புகழ் கூறும். திருமூலர், ஞானசம்பந்தர், அப்பர், சுந்தர் முதலிய மகான்களும் தமிழ் இலக்கியங்களின் பெருமை ஒப்பற்றதென மிகவும் வியந்து துதித்தனர்.

பாஞ்சாலாட்டு மன்னவன் பிரவாகன சைவலி என்பான் தமிழ்வனன்றும், அவன் து கல்விக் கழகத்தில் கொதமர் முதலியபல் ஆரிய முனிவர்கள் தமிழ்நூடைய அரியத்துவ ஞானங்களைக் கற்றுணர்ந்தனரென்றஞ் சாந்தோக்கிப உபசிடதம் இவது பிரபாடகம் மூன்றாவது கண்டங்கூறும். மிதுலாபுரிச் சனகனுதியோரும் குருநாட்டுத் திரிதாட்டிரன் முதலோருங் தமிழரேயாம்.

இவற்றை தமிழுங் தமிழரும் ஆரியத்தினும் ஆரியரினும் தொன்மையுங், தலைமையும். பிறவும் பெறுகின்றமை காண்க.

செண்ணையிலிருந்த (கவனர்) தேசாதிபதி “கிராண்டப்” என்பவர் ஓர் பரிச்சாபட்டம் அளிக்குஞ் சமயத்தில் செய்த பிரசங்கத் திலே “தமிழ்நூடைய பழமையை நோக்குங்கால், ஆரியருடைய பழமையானது ஒரு கணப்பொழுதிற்கு முன்பெற்ற “ரூட்டர்” தங்கிச்செய்தியை ஒக்கும்” என்றனர். இவர் சுற்று தமிழ்நூடைய பழமை முதலியவற்றை மிகவும் வலியுறுத்துகின்றது.

ஆரியருக்கு முன்னே நாகரீக மடைந்த எகிப்துநாட்டு நூல்களிலே தமிழரது நாகரீகம் எடுத்துக் கூறப்படுகின்றது.

ஜேர்மன் தேசத்து ஆசிரியர்களில் பீல் (Boele), பார் (Baur) என்பவர்கள் “தில்லியில் ஆரியம் வளர்ச்சி பெற்றது. ஆரியத்துக்கு

முன்னேயே தமிழுள்ளது. ஆரியத்துக்கு மேலானது தமிழ் என்று கூறுகின்றனர்.

வடமொழிக்குத் தமிழ் முற்பட்டதென அறிஞர் கால்ட்டெவல் (Revd. R. Caldwell. L. L. D) கூறுகின்றனர்.

- பதினையிர வருடங்களுக்கு முற்பட்ட தமிழ் எழுத்துள்ள கல் வெட்டுகள் கிடைத்திருக்கின்றனவென்று “தமிழ்மொழி வரலாறு” என்னும் நூல் கூறுகின்றது.

பதினைமு டிகப்பிரளயத்துக்கு முன்னரே தமிழ் உள்ளது, வேதங்களுக்கு முன்னரே தமிழ் உள்ளது என்று சித்தாந்தநூல் சொல்லதாக ஒருவர் கிகழ்த்துகிறார்கள் மொழிநூல் கூறுகின்றது.

உதயணன் கதையில் மகதநாட்டு இராசதானியாகிய இராசக் கிரக மென்னும் பட்டணத்தின் சிறப்பைவிரிக்குமிடத்து ஆசிரியர்,

- ஜிம்பதி னிரட்டி யவனச் சேரியும்
எண்பதி னிரட்டி யெறிப்பைப் பாடியும்
மன்பெருஞ் சிறப்பி னையிர மாகிய
• தலைப்பெருஞ் சேனைத் தமிழச் சேனையும்

என்றனர். ஆயிரஞ் சேரியிலிருந்த தமிழர் மகதத்தரசனுக்குத் தலைப்பெருஞ் சேனையாக இருந்தார்களென்பதினால், அக்காலத்தி லே மற்றச்சாதியாரைப் பார்க்கிலும் தமிழ்ரே மிக்க போர் வீரராக வும் அரசனுடைய பரிவாரங்களில் முதன்மையா யிருந்தனரென்றுந் தோன்றுகின்றது.

உதயணன் கதை பைசாச பாடையில் குணுட்டியரென்னும் மகாபண்டித ரொருவரால் முற்காலத்திற் செய்யப்பட்ட பிருக்க கதையின் மொழி பெயர்ப்பாக வுள்ளதோர் நூல்.

நான்கு வேதங்களினும் முதல்வேதமாகிய இருக்கு வேதத் திற்குத் தலைவர்களாகிப முனிவர் தம்முள் அகத்தியனாரும் ஒருவர். இவரால் அகத்தியமென்னும் இலக்கணம் இபற்றப்படுவதற்கு

நெடுங்காலத்துக்கு முன்னரே தமிழ் இலக்கியங்களும் பிறநூல்களும் மல்கிப் பெருகியிருந்தன வென்ப. ஆதலின் தமிழானது வேதங்களுக்கு மிகமுற்பட்ட தென்று கூறுவதில் ஐயப்பில்லை.

தமிழ் மொழியின் இயற் சிறப்புகளை இன்னும் நனுகி ஆராய்க்காற் பலப்பல பெருமைகள் அதன்பால் வாய்ந்திருப்பக்காணலாம்.

தமிழிலே சைவசித்தாந்த நூல்கள் பொருட்பொலிவோடு சிறைந்திருக்கின்றன. அவ்வகைச் சாத்திரங்களில் இன்னும் அச் சிற் பதிப்பிக்கப்படாத்வை கீஞ்ஞாற்றுக்கு மேலுள் வென்ப. வடமொழியிலோ அவ்வகை நூல்கள் பொலியவில்லை.

வடமொழியில் தரும சாத்திரங்களைன்னும் மிருதிகளில் குற்றங்களுக்குத் தண்டனை இனம்பற்றி ஓரமாய் விதித்துளது. தமிழிலுள்ள நீதிநூல்கள் மரிதர் யாவர்க்கும் ஒருவர் மற்றொருவரின் உடல் பொருள் மனங்களுக்கு ஊறின்றி நடந்துகொள்ளும் வழிவகைகளை (இனம்பற்றி நியாயத்தைப் பிறழ்த்தாமல்) தரும் நெறிதழுவிப் போதுவீற் கூறும்.

தமிழ்ப்பாக்கள், பாவுக்கின்றியமையா எதுகை மோனை ஒசைகளையுடைத்தாய்ச் சந்தச் சுவையுந் தனோச்சிறப்பும் பொருந்திநடைபெறும் இயல்பினவாம். வடமொழிப்பாக்கள் அவ்வகைச் சிறந்தனவன்று ஸ்ஸு.

தமிழிலே பகுதியானது விகாரப்படினும் முற்றும் மாறுவதில்லை. வடமொழியில் இயல்பாயும் காலவிடங்கள் பற்றியும் பகுதி வடிவத்துக்குச் சம்பந்தமல்லாத வடிவை யடைகின்றது.

தமிழ் மொழியில் எல்லாப் பொருள்களும் இருதினை கீம்பாற்கண் ணாடங்கும். வடமொழியிலோ பால் வரம்பினரிப் பலவாறு கூறப்படும்.

தமிழ் மொழிச் சொற்களின் ஒலியும் அவ்வாலிக்குரிய எழுத்தும் எவ்விடத்தும் ஒற்றுமை பெற்றிருக்கும். வடமொழிச் சொற்களிலே பல, ஒலிக்கு வேற்றுமையான எழுத்துக்களால் நடைபெறும்;

உதாரணம்:—

சிற்ம என்றெழுதி சிம்ஹ என்றெழுதிக்கின்றனர்
விஜ்ஞானம் , , விக்ஞானம் , ,

தமிழ் மொழியின் வினைச்சொற்கள் ஒருவன், ஒருத்தி ஒன்றன் செயல்களோத் தெளிவுபெறக் குறிக்கும். வட மொழி வினைச்சொற்கள் ஆண் பெண் ஒன்றன்பால்களின் வேறுபாட்டை விளக்காவாம்.

தமிழ்ச்சங்தம் எடுத்தல் படித்தல் முதலிய ஒலிகளாற் சிறந்து யாழிலை போன்று மெல்லிலைசாரின்பம் பயக்கும்; ஆரியச்சங்தம் கணித்தல் உரப்பல் முதலிய ஒலிகளால் அமைந்து பலவாச்சியங்களினெழு போன்று வல்லிலை யின்பம் பயக்கும்.

இன்னும், தமிழ் மொழியானது நாவிற்கு எளிமையாகப் சொல்வளர்ச்சியுடையது. தொழிலின் இயற்கைத் தன்மையை விளக்குஞ் சொற் சிறப்புடையது. மணிமலையிற் பிறந்து இமய கூடம் முதலிய சத்தகூடங்களிலும் வளர்ச்சி பெற்றது. சுருங் கக்கறல் என்னும் அழகில் விரிந்த பொருட் பொலிவுடையது. மனதின் தோற்றங்களை விளக்குவதற்கு நுனுக்கமாகவுங் தத்துவ வகையாகவும் அமைந்த சொற் பொலிவுடையது. மேலூபாவனைக் கேற்ற செம்பாகமுந் தார்க்கீகவழக்குமுடையது. செளிக்கு இன் பந்தரு வைதர்ப்ப நெறிக்கு முதற்காரணமாக வள்ளது. இயற்கை ஒசையாலுஞ் செயற்கை ஒசையாலும் முதன்மைபெற்றது. ஆரியம் முதலிய பிறபாடைச் சொற்கள் ஒன்றையும் வேண்டாது தனித்து நடைபெறு மாற்றலுடையது.

நான்கடியுள்ள ஒரு சூலோகத்தின் முன்னிரண்டடி தமிழுச் சந்த மாசவும் பின்னிரண்டடி ஆரியச் சந்தமாகவும் வரப்பாடுவது மணிப்பிரவாள நடையெனப்படும். மணியென்பது முத்து, பிரவாளமென்பது பவளம். முத்தின் வெண்ணிறஞ் சூரியனுக்கும் பவளத்தின் செங்கிறம் சந்திரனுக்கும் பொருந்தும். சூரியனையுஞ் சந்திரனையும் முறையே ஆண் பெண்ணைப்பது சோதிட நூல் வழக்கு. தமிழ்க்கட்ட பன்னிரண்டு உயிர் எழுத்துக்கள் சூரியனது பன்னிரண்டு கலைகளும், ஆரியத்தின்கட்ட பதினாறு உயிர் எழுத்துக்கள் சந்திரனது பதினாறு கலைகளுமாகவின், தமிழும் ஆரியமும் முறையே சௌரமான மொழியும் சாந்திரமான மொழியுமாய், ஆண் பெண் வெண்ணு நீக்கமில் இயல்புடைமை காட்டும். மணிப்பிரவாள மென்பது முறையே சுக்கிலசுரோணித மொக்கும். சூரியகலையாகிய இடப்பக்கத்தில் பெண்ணுங் கருத்தரித்தலையுப், சூரியவோரையில் ஆனும் சந்திரவோரையில் பெண்ணும் பிறத்தலையும் நோக்கித் தெளிக.

இவை இங்நன்மாயினும், தமிழ் மொழியானது நாவிற்கெளி தாய்ச் செவிக்கு மெல்லிசையின்பம் பயக்குஞ் சந்தச்சுவையுடைய மதுர மொழியாகலானும், கன்னடம், தெலுங்கு, மலையாளாதிய கிளைப்பாடைகளா மக்கட்பேறுடைமையானும் அதனை மெல்லியற் றன்மையமைந்த மகடூவாய் ரூபகப்படுத்திப்பலரும் வழங்குவர்.

தமிழர்க்கு நட்சத்திரம் முக்கியம், ஆரியர்க்குத் திதி முக்கியம்.

மணிப்பிரவாள மென்னுங் தொடரில் மணியென்பதில் செயற் கையெழுத்தொன்று, பிரவாள மென்பதில் செயற்கை யெழுத்து மிகுசி; மணியென்பது ஓரசை, பிரவாள மென்பது மூவசை; மணியென்பதின் முதலில் இயற்கையெழுத்துள்ளது, பிரவாள மென்பதின் முதலில் செயற்கையெழுத்துள்ளது. மணியென்பது இயற்கைச் சொல், பிரவாளமென்பது செயற்கைச் சொல். மணி

வென்பதில் நாமுபற்கி சிறிது, பிரவாளமென்பதில் நாமுபற்கி பெரிது. இவற்றை, தமிழில் இபற்கை பெழுத்தும் இயற்கைச் சொற்களும், வளிப் உச்சரிப்புமுன் வென்பதும், ஆரிபத்தில் செயற்கை யெழுத்தும் செயற்கைச் சொற்களும் கடின உச்சரிப்பு முனவென்பதும் தெள்ளி தீற் புலப்படும் தமிழ் சிவமும், ஆரியம் சத்தியுமென்பது மணிப்பிரவாளத்தி னாட்சருத்து. இதுபற்றியே சிலர் இவ்விருமொழிகளுக்குஞ் சரியாசனங்கோடுத்துப் புசழ்ந்தனர்.


தமிழ் மொழியினது பெருமையெல்லாம் நோக்கியே அதற்கு விசேஷ அடைகொடுத்துச் செந்தமிழ், தெய்வத்தமிழ், கன்னித் தமிழ், தீங்தமிழ், நறந்தமிழ், செழுந்தமிழ், பைந்தமிழ், தண்டமிழ், மாண்டமிழ், பெருந்தமிழ், அரூந்தமிழ், நற்றமிழ், சோற்றமிழ், மெய்த்தமிழ், சுவைத்தமிழ், வடதமிழ், முதுதமிழ், வன்டமிழ், ஒண்டமிழ் என்று பலவாறு புலவர்கள் தத்தம் நூல்களிலே ஆங்காங்கு சிறப்பித் துரைத்தலையும் அவ்வடைமொழிப் பொருள்களையும் மாராய்ந்துணாக்க.

வடகிஶையை நிலைக்களமாகக் கொண்ட ஆரியம் கமிசாரன்ய முனிவர் கோட்டத்தாலும், பின்னர் வேதிய வித்தகர்களாலும் பரிபாலிக்கப் பட்டுச் சிறப்புற்றும், ஈற்றில் உலகவழக்கின்றி இறக்கத் தென்றிஶையை நிலைக்களமாகக்கொண்ட தமிழணக்கோ மங்கைப்பருவ முற்று இடையிடை நேர்ந்த விபத்துக்களானீங்கி என்றும் இளமைத் திறம்பொருந்தி, ஆரியம் போல் உலகவழக்கழிந்து சிதையாது இன்றும் விளங்குகின்றனள்.

தமிழ் மொழிச் சிறப்புக்களை இன்னும் விரிக்கில் இடம் மிரப்பெருகுமாதவின் இவ்வளவில் நிறுத்தி ஆராய்தற்கீற்ற பிற பல துறைகளிற் செல்வாம்.



“தமிழ்”ச் சொன்ன முடிபு.



“தமிழ்” என்னுஞ் சொல்லுக்குப் பலரும் பலவாறுப்பு
பொருள் கூறுவர்.

வீரசோழியப் பதிப்புரை சாரர் “தமி” என்றும் விணையடி
விணைமுதற்பொருள் விகுதி குன்றி, இக—இகழ், இமி—இமிழ்,
உமி—உமிழ், கம—கமழ், கவி—கவிழ், குமி—குமிழ், சிமி—
சிமிழ் என்பன போல, முகரம் விரிந்து தமிழ் என்றாக்கத் தனக்
கிணையில்லாப் பாதை யென்றும் பொருள்பயக்கு மென்றனர்.
இவர் கூற்று நிலைபெறப் போதிய ஆதாரமில்லை. இக என்பது
நீங்கென விணைப்பொருள்படும், இகழ் என்பதோ அவமதியென
வேறு விணைப்பொருள்படும்; இமி என்பது அமிழில் பொருள்
குறித்துவருஞ் சொல்லாய்க் காணப்படவில்லை, இமிழ் என்பதோ
ஒலியென விணைப் பொருள் முதல் பலபொருட் படும், உமி என்
பது பெயர்ப்பொருள் படும், உமிழ் என்பது கொப்புளி யென
விணைப் பொருள்படும்; கம என்பது நிறையென விணைப்பொருள்
படும், கமழ் என்பதோ நாறு என வேறு விணைப்பொருள்படும்;
கவி என்பது மூடு என்றும் விணைப்பொருள் முதல் பல பொருள்
பயக்கும், கவிழ் என்பதோ கிழக்கிடு (மேல் கிழாகச் செய்தல்)
என்றும் விணைப்பொருள்படும்; குமி என்பது தமிழில் பொருள்
குறித்து வருவதாய்க் காணப்படவில்லை, குமிழ் என்பதோ முனை
யென்றும் விணைப்பொருள் முதல் பல பொருள்படும்; சிமி என்
பது குடுமி எனப் பெயர்ப் பொருள்படும், சிமிழ் என்பதோ அணி
என விணைப் பொருள்படும். இவ்வாறு பொருள் குறித்தும் குறி
யாதும் வரும் இக, இமி, முதலிய ஈரெழுத்துச் சொற்கள் அங்கு
நனம் பொருள் குறித்து வரும் இகழ், இமிழ், முதலிய மூலவை
முத்து மொழிகளாயின வென்றல் சிறிது மேலாது. இதனால்

அவர் காட்டு உவமை போவியாதல் காண்க. ஆகவே அவைபோலத் தமி என்பது முகரம் விரிந்து தமிழ் என நின்றதென அவர் சாதித்த முடிபும் தவறுற்ற போவியேயாம். இவர் கொள்கையைத் திராவிடப்பிரகாசிகை நூலாசிரியர் தமது நூலிற் கீண்டித்து மேற் செல்லுவதையும் நோக்குக.

வேறு சிலர் “தென்மொழி” என்ற சொல் நாளாடவிற் கறைப்பட்டு விகாரமெய்கித் “தமிழ்” என மரீஇப தென்பார் தென்மொழி இன்னுங் தென்மொழி யென்றே வழங்கப்படுகின்ற தன்றிச் சிறிதும் விகாரப்படவில்லை.

ஆரிபம் “சம்ஸ்கிருதம்” என இரு மொழியினாற் பெயர் பெறுதல் போலத் தமிழும் “தென்மொழி” என இருமொழியினாற் பெயர் பெறும். தென்மொழி—அழகுடைய பாடை. ஈண்டு அழகு=இயல் வரம்பு. இயல் எனினும் இலக்கண மெனினும் பொருந்தும். அன்றியுங் தென்மொழி என்பதற்கு திசையுடைய மொழி யென்று பொருள் கூறினும் பொருந்தும்.

தென்மொழி என்பதன்கண் “தென்” என்பது வடமொழி யென்பதன்கணுள்ள “வட” வென்பது போலத் திசைகுறிக்குஞ் சொல்லன்று. ஆரியமொழி வடநாட்டின்கணின்று தென்னாட்டின்கண் வந்து வழங்கவின் தென்னட்டாராகிய தமிழ் மாந்தர் அதனை வடமொழியென்று அங்கனாந் திசையடுத்து விசேஷத்தல் வழக்காறும். தென்னாட்டினர் தமிழ் எல்லைக்குள் விருந்துகொண்டு தமி ஷூத் தென்மொழி யென்று திசையடுத்து அங்கனம் விசேஷத்தல் வேண்டாமையின் அது வழக்காறுகாது. வட நாட்டினர் இதனைத் திசையடுத்துத் தென்மொழியென விசேஷப்பரவில் அவர் தமது வடமொழிபால் அப்பொருள்படக் குறியீடு செய்து வழங்கல் செல்லுமேயன்றித் தமிழினால் தென்மொழி யென்று திசையடுத்து விசேஷத்தல் செல்லாதெனக் பரதகண்டத்தினை

வடபுலக் தென்புலமென இரண்டுபடக் கொண்டு வழக்கு முறைபற் றித் தென்னாட்டினர் தங்காட்டு மொழிபாகிய தமிழினைத் தென் மொழி யென்று திசையடுத்து அங்கனம் விசேஷத்தல் செல்லுமா ஸெனில், அவ்வழக்கு அவ்விரு மொழிகளையும் வடமொழி தென் மொழியென ஒன்றேடு மற்றொன்றினை எதிர்த்து கூறும் வழிச் செல்லுமீயன்றித் தென்மொழி யென்று தனித்துக் கூறும் வழிச் செல்லாதென்க.

மற்றஞ்சிலர் “தீராவிடம்” என்னும் மொழி “தெமிழும்” “தமிழும்”, “தமிழ்” என வந்த தென்பர். இவர் கூற்றஞ்சு சரியானதன்று “தீராவிடம்” என்பது ஹேமசங்கிர நாநார்த்தத் தீன்படி “தீரா” என்னும் அடியாற்பிறந்து, ஒடி வளைந்த தென் அவ்கருத்தைக் கொடுக்கும் ஓர் ஆரியமொழி. மகா நதிமுதல் குமரியிறை ஒடிவளைந்துள்ள கோடி மண்டலத்தைத் தீராவிட தேபமென்றுப், ஆண்டு வசிப்பவர்களைத் தீராவிடரென்றும் அவர் கவின் பாலையைத் தீராவிட மென்றும் ஆரியர் கூறவர். தமிழ், கண்ணடம், தெலுங்கு, மராஷ்டிரம், கூர்ச்சரம் என்னும் ஜின்து பாலைகளும் பஞ்ச தீராவிட மென்படும். அன்றியும் தீராவிட மென்னஞ்சு சொல் உற்பளித்தகாலம் ஏறக்குறைய இாண்டாயிர வருடங்கட்குள்ளென்று சாட்சிகொடு நிச்சயிக்கப்படுவதால், அவ்வயதினாஞ்சு சொல் அதனினும் பன்மடங்கு காலத்துக்கு முற்பட்ட தமிழ்மொழிக் கலைவரத்தங்களா?

பிரௌபாக விவேக நூலார் “திரமிளம் என்னுமாரியச் சொல் “தமிழ்” எனத் திரிந்ததென்று கொண்டனர். முதன்மையுடைய இத்தமிழ் மொழியை இறைவன் தோற்றுவித்த காலத்தில் தன் சொல்லால் இதனை வழங்க இதற்குக் குறியீடு தருதலன்றிப் பிற பாலைச் சொல்லால் இதற்கு அன்னதோர் பெயரினைத் திரித்து நிறுத்தினு வென்றல் சிறிதும் பொருந்தாது.

இவ்வாறு பஸ்டக் கூறும் பொரு ளெல்லாங் தமிழ் எனுள்ளூலுக் கிசைந்த பொருளான்றும். மெப்பொருள் யாதெனில் “இனிமை” என்க. தமிழ் என்பது இனிமைப் பண்புணர்த்திப் பாடையைக் குறித்து நிற்றவின் பண்பாகு பெயர்ச் சொல்லாம். இக்கருக்கைத் “தமிழழன்பதினிமை நீர்க்கை” என்னுஞ் கூடா மணிச்சென்டுபதினோவதுச் செய்யுளானும் “தேனுறை தமிழுந்திருவுறை கூடலு—யனத்தலின் மதிக்குல மன்னனுக்கையும்” என்னுங் கல்லாடத்தினுனும், “தமிழ் தழிப் சாயலவர் தங்குமலர்த்துாநீ—நுமிழ்ச்சக மேந்தவரா—வோனமர்ந்து டூசி” என்னுஞ் சிக்தாமணியினுனும் “தமிழ் மென் சாயலவளோடு” என்னும் வாயவினிய சங்கைதயினுனும் “தன் பாற்றழுவுங் குழல் வண்டு தமிழுப்பரட்டிசைக்குந் தாமரையே” என்னும் இாமாயணக் கிஷகிந்தாகாண்டப் பம்பைப் படலத்துச் செய்யுளானுங் தெளிக. “நமிழ் தழிப் சாயலவர்” என்பதற்கு நச்சினர்க்கினியர் “இனிமை தழுவிய சாயலீ யுடையவர்” என்று பொருளுறைத்தார். முருகு என்னும் பண்பு முருகனென்னும் பண்பிடீமே னின்றவாறு போலத் தமிழ் என்னுங் தரும வாசகங் தருமிமே னின்றது. ஈண்டுத் தருமி—மொழி; மொழி யெனினும் பாடை யெனினு மொக்கும். பழைய இலக்கியங்கள் பல்வற்றினும் இவ்வாறே தமிழ் என்னுஞ் சொல் இனிமை, மதரம், சாரம், நறுஞ்சுவை முதலிய ஓரினப் பொருளையே தரப் பாவிக்கப்பட்டிருத்தலைக் காணலாம்.

தமிழில் வல்லேரசையும் மெல்லேரசையும் இடைப்பட்ட வோசையும் சிறந்திருத்தலின் அம்மூவினத்தால் தமிழாயிற்றென்க. த-வல்லினம், மி-மெல்லினம், மு-இடையினம்.

முதல் வல்லினமும், மின் மெல்லினமும், அதன்பின் இடையினமும் முட்டானமையின் அப்முறை அடைவரத் தமிழாயிற்றென்க.

தமிழில் பெரும்பான்மை இபற்கைச் சொற்களும் சிறுபான்மை செயற்கைச் சொற்களும் முன்மையின், அவ்வியலமையத்த-மி என்னும் மிரண்டியற்கை யெழுத்தும், ம் என்னும் மொரு செயற்கை யெழுத்தும் பொருந்தித் தமிழாயிற்றென்க.

தமிழில் ஓரசைச் சொற்கள் மிகுதிப்பட்டிருத்தலின் ஓரசையால் தமிழாயிற் றென்க.

இபற்கை, செயற்கை, செயற்கையிற் செயற்கை என்னும் மூவகை ஒசையுன், தமிழ்ச் சொற்கள் இயற்கை ஒசை யுடைமையின், இபற்கை ஒசையால் தமிழாயிற் றென்க.

வல்லினமும் மெல்லினமுஞ் சேர்தலா லாகுஞ் செயற்கை ஒசையுங் தமிழின்கண் உண்மையின் வன்மை மென்மையால் தமிழாயிற்றென்க.

பக்கம்—சன்னு ககரம் இபற்கையோசை

பக்கம்—சன்னு ககரம் செயற்கையோசை

ஆண்பால் பெண்பா லென்னு மிரண்டனுள் தமிழ் ஆண்பால் மொழிபாகவின் ஆண்பா லெழுத்தாகிய குற்றெழுத்தால் தமிழாயிற் றென்க. (ஆயினும் தமிழை முற்சுட்டியவாறு பெண்பாற் படுத்திப் பேசுதலே பெருவழக்காயிற்று. ஆடவரினும் பெண்கள் மெல்லிப் பூடையராதலானும், ஆரியத்தினும் தமிழ் மெல்லிய அடைத்தாயிருத்தலானும் இவ்வழக்குப் பொருத்தமுடையது.)

தமிழ், அமிழ்தம் போல மொழிக்கு மொழி தித்திப்பாக அழைந்திருத்தலின் அழுக எழுத்துக்களால் தமிழாயிற்றென்க. (பெண்பாற் படுத்துவதற் கிதுவு மோர்ஏதுவாகும்.) அழுக எழுத்தாவது செய்யுள் அல்லது சொல் முதலிலே வைக்கத்தக்க சுப்பழுத்து. அவை அ, இ, உ, எ, என்னு நான்குயிரும், க. ச. த. ந. ப. ம. வ. என்னு மேழு உபிர் மெய்யுமாம்.

தமிழ் தெய்வ மொழியாக விளக்கி சிற்றலின் தெய்வக்குக் குரிய எழுத்து முதலில்வரத் தமிழாயிற் ரென்க.

தமிழ் கற்கும் மக்கள் தெய்வத் தன்மையடைதலின் தெய்வக்குக்குரிய தகரத்தோடு மக்கட் கதிக்குரிய மகரமும் பொருந்தித் தமிழாயிற் ரென்க.

தமிழில் தகரவித்தை சிறந்திருத்தலின், தகரவித்தை யென் பதன் முதலெழுத் தமையத் தமிழாயிற் ரென்க.


அங்காத்தல் எளிதாகவின் அங்காத்தலா லாகும் அகரம் முதலில் வரத் தமிழாயிற் ரென்க.

தமிழ் சோதிபோல விளங்கவின் சோதி நானுக்குரிய தகரம் முதலில் வரத்தமிழாயிற் ரென்க.

தமிழ் என்பது மூன்றெழுத்தால் விளங்கவின் முப்பொருள், முத்தொழில், மூவுலகு, முச்சுடர், முத்தமிழ், முக்காலம், முக்குணம் ஆகிய பலவற்றையுணர்த்தற் கோர் குறியீடாக நிற்கும்.



தமிழ்ப் பொதுவெல்வஸ முதலியன்.



புண்ணிய பூமியெனச் சிறந்தெடுத் தோதப்படி குமரிகள் டத்துத் தென்பாலைத் தனக்கு முக்கிய நிலைக்களமாகக் கொண்டு பயிலுங் தமிழ் மொழியின் பொதுவெல்லை வடக்கண் வேங்கடமும், தெற்கட் குமரியும், கிழக்கு மேற்குங் கடலென்ப. இதனை “ஷட் வேங்கடந் தென்குமரியா யிடைத் தமிழ்க்குறு நல்லுலகத்து” என வருஞ் தொல்காப்பிய வுபோற்காதச் சூத்திரத்தானும் “நெடி


யோன் குன்றமுங் தொடியோன் பெளவுமுங் தமிழ்வரம் பறத்து
தண்புனனுடி” எனவருஞ் சிலப்பதிகாரச் செய்துளானும் பிறவற்
ருனுமறிக.

இப்பொது வெல்லையின் கண்ணதாயுள்ள தமிழ் நாடு பகுன்
மூன்றெண்ப. அவை சருலூரின் கிழக்கும் மருலூரின் மேற்கும்
வைகையாற்றின் கெற்கும் மருத்தாற்றின் வடக்குமாயமெந்துள்ள
செந்தமிழ் நாடு ஒன்று. இச்செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்த தென்
பாண்டி, குட்டம், குடம், கற்கா, வேண், பூழி, பன்றி, அருவா,
அருவாவடகலீ, சிதம், மலாடு, புனனுடி என்னுால் கொடுந்தமிழ்
நாடு பண்ணின்டுமாம்.

மேற்குறித்த எல்லைகள் எக்காலத்தும் நிலைபானவையன்று
தமிழ்மொழிப் பயிற்சி காலத்துக்குக் காலம் விரிந்துப் பூடுகியும்
வருதல்பற்றி அகன் எல்லையும் அகன்றுஞ் சருக்கியு மமைவதா
கும். பண்டைக்காலத்தினர் தெற்குவரம்பைக் குமரியாறெந்று
குறித்திருக்கப் பின்திய காலத்துச் சிறுகாக்கை பாடினியர் கடலெ
னக் கொண்டு “வடத்தைச் சமருங்கின் வடுகுவரம்பாகத்-தென்றிதை
யுள்ளிட்டெஞ்சிய மூன்றும்பாரை மருள் புணரியொடு பொருது
கிடந்த” என்றனர். இவர் இங்னனால் கூறியது குமரியாறு கடல்
கொண்ட பின்னர் என்றுணர்க. தமிழ் வளர்ந்தகன்று விரிந்த
இடங்கள் ஈழ நாடு முதலியனவாம்.



செந்தமிழ்ச் சொல்.




செந்தமிழ்ச் சொல் “இபற் சொல்” “திரிசொல்” லென்
றிரண்டு வகைப்படும். நிலம், நீர், தீ, வளி, என்பன போல்
“செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித் தம்பொருள் வழாமை
யிசைக்குஞ் சொல்லே” இயற் சொல் லெனப்படும். திரிசொல்

“இரு பொருள் குறித்த வேறு சொல்லாகியும் வேறு பொருள் குறித்த வொரு சொல்லாகியும் இருபாற் றென்ப.” விண்டு, விலங்கல், வெற்பு என்பன ஒரு பொருள் குறித்த வேறு பெயர்ச்சொல். எகினம் என்பது அன்னம், கவரிமா, புளிமா முதலிய பலபொரு ஞானர்த்தலான், வேறு பொருள் குறித்த ஒரு சொல். இது பெரர்த்திரிசொல். இம்முறையே விளை, இடை, உரிச்சொற்களுந் திரி சொல்லாய் வரும்.

மேலும் பொது வெழுத்தா னியலும் வடசொற்களும் “செந்தமிழ் சேர்ந்த பண்ணிரு நிலத்துந் தங்குறிப்பினவே திசைச்சொற்களை” என்று விவரிக்கப்பட்ட திசைச்சொல்லும் செந்தமிழ்ச் சொற்களோடு தலைப்பெய்து வழங்கப்படும்.

தெனீக்களது முயற்சியால் வடமலர்க்கா நறை தென்வன விறுல் புகத் தென்மலர்த் தேறல் வடதிசை யடையுமா ஞேத்து ‘முகம்’ ‘உலகம்’ ‘மீன்’ போன்ற தமிழ்ச் சொற்கள் பலவற்றை ஆரியர் கவர்ந்து தம்மொழிப்படுத்த, அன்னவர்க்குரிய பன்னெடு நூல்களும் அவற்றுடன் அநேக ஆரியச் சொற்களுந் தென்னவருழைப்பால் தமிழகம் புகுந்து கலந்தன. கால்டுவெல்துரை, அக்கா, அடவி, ஆணி, குடி, கடுகு, மீனம், வலை முதலிய பல தமிழ்ச் சொற்கள் வடமொழியிற் கலந்தன வென்பர்.

சாதாரணமாய் எப்பாடையினும், அன்னிய சொற்கள் வந்து கலந்து குறைஷிரப்பிப்பூர்த்தி செய்தல் இயல்போயிலும், தமிழ்ப் பாடையாதொரு கலப்பின்றி வடமொழித் துணியும் வேண்டாது தனித் தெழுங் தோங்கித் தலைசிமிர்த்தி நடக்கும், வலியும் பேராற்றலு முடையது. இவ்வுண்மை முற்குறித்த சம்புரகசிய வாக்கியத் தானும் பிறவற்றூனு மினிது பெறப்படும்.



செந்தமிழ் வழக்கு.



செந்தமிழ் வழக்கு உலகியல் வழக்கென்றும் புலனெறி வழக்கென்றும் இருவகைப்படும்.

உலகியல் வழக்கை வழக்கு, உரை, நடையென்றும் கூறுவர். அது நுண்ணெறி வடையார் பொருள் கோடற்குரிய ஆன்றேர் உறுதிக்கட்டுரையும், சாமானிய அல்லது மந்த அறிவுடையேனீயோர் பொருள் கோடற் குரிய மென்னடையுமென் நிருவகைத் தாகும். உறுதிக்கட்டுரை செய்யுளோ டொத்தவின், உரைச்செய்யுளனவும் படும். இவையன்றிப் பெருந்தேவனுர் பாரதம் தக்கேர் யாத்திரை முதலியன போல உரைவிரலிய செய்யுளானுங் தமிழ் நூல்கள் நடைபெறும்.

புலனெறி வழக்கைச் செய்யுள், பா, பாட்டு, யாப்பு, தூக்கென்று கூறுவர். அது திருமுறைச் செய்யுள், சங்கத்துச் சான்றேர் செய்யுள், மற்றையான்றேர் செய்யுள் என முத்திறப்படும் திருமுறைச் செய்யுளாவன, முக்குறும் பெறிந்த மனத்தூயராய்த் திருவருள் ஞானம் பெற்ற மெய்யடியரால் மறைமொழியொத்திலகி நிற்கச் செய்யப்பட்ட அரூட்பாக்கள். சங்கத்துச் சான்றேர் செய்யுளாவன, பெருந்திறற் கல்வித் தமிழ்ச் சங்கப் புலவர்களால் விழுமிய பொருளும் ஒழுகிய ஒசையும் அமைவரக் குறைதவிர்த்து நவரச வலங்கார கற்பனை நயங்கள் பொருந்த இயற்றிய பாக்கள். முதல், இடை, கடை யென்னும் முச்சங்கப் புலவர்களாலும் மியற் திப்பட்ட பாக்கள் முறையே முதல், இடை, கடையென்னும் முப் பாற் படும். முக்குண வயத்தரான ஏனை ஆன்றேரால் இயற்றப் பட்டவைகள் புலனெறி வழக்கின் பூண்றும் பிரிவுள் எடுங்கும்.

நூல், முதலுலென்றும் வழி நூலென்றும் இருவகைப்படும். வினைபிள்ளைய முதல்வனு மிறைவனருளிய வேதங்கள் முதலியன

முதனாலாகும். இறைவனு லதிட்டிக்கப்பட்டி அவனருள் கொண்டு முனிவராற் செய்யப்பட்ட அகத்தியம் போன்றனவும் முதனாலாகும். பொதுவாய் ஒருவன் முன்கண்டு குற்றமறச் செய்வது முதனாலென்க. முதனால் வழியே விகற்பித் துரைப்பது வழி நாலருகும். அவ்விருவகை நாற்பொருள் கூட்டித் திரிபு வேறுடையது சார்பு நாலென்றுங் கூறுவர். ஆயினும் சார்புநால் வழிநாலுள் எடங்குமென்க.

பிரபந்தவகை கொண்டுளாற் றூறுகும். அவைகள் பெருங்காப்பியஞ் சிறுகாப்பியென்ன இருதிறப்படும். பெருங்காப்பியப் பொது விலக்கணம் முப்பத்தெட்டென்ப அவை, வாழ்த்து, தெப்வவனைக்கம், உரைக்கும் பொருளுணர்த்தல், சிறந்தநாயகைனைக் கோடல், நாட்டுவருணைனை, நகரவருணைனை, மலைச்சிறப்பு, கடல்வருணைனை, பருவச்சிறப்பு. உதயாத்தமயவலக்காரம், கல்யாணம், முடிகவித்தல், பொழுதில்விளையாட்டு, நீர்விளையாட்டு, மதுபானம், மக்கட்பேறு, கலவியிற்களித்தல், புலவியிற்புலக்தல், மந்திரம், தூது, போர்மேற்செலவு, போர்புரிதல், வெற்றி, வழிநடை, பவனி, களவெறமுக்கம், கற்பொழுக்கம், ஆற்றுச்சிறப்பு, திணைவளம், சூதுவிளையாட்டு, உறுதிகூறல், காண்டசருக்காதிகளின் பாகுபாடு, பொருட்டுறை, மெய்ப்பாடு, நவரசம், வனப்பு, உத்தி, மதம், என்பனவாம். இவற்றில் சிலவுறப்புக்கள் குறைந்து வருதலுமுண்டு. பல குறையுமாயின் அது சிறுகாப்பிய மெனப்படும். காப்பியப் பிரிவுகள் காண்டம், சருக்கம், படலம், பரிசீசேதம், இலம்பகம், அத்தியாய மெனப் பலவாறுகும்.

நூலுரை காண்டிகை யுலாயும், அகல (விருத்தி) வுரையு மென இருவகைப்படும். இவ்விரண்டடையும் முறையே பிண்டப் பொழிப் பென்றும் வார்த்தைப் பொழிப் பென்றுங் கூறுவர். சருத்து, பதப்பொருள், உதாரணமென்னும் மூன்றேடு வருமுரை காண்டிகை. இலக்கணமு மிலக்கியமு மெடுத்துக்காட்டிப்

பொருள் சிரித்துரைத்தல் அகலவுரை. அன்றியும், செய்யுட் கருத்துரைத்தல் கருத்துணையென்றும், சொற்றிருறும் பதப்பயனுரைத்தல் பதவுரையென்றும், பொருள் தொகுத்துரைத்தல் பொழிப்புரை யென்றும் கூறுப.

தமிழ்மொழி வளர்ச்சி.

தந்தை ஒருவன்பால் தோன்றிய மடநல்லார் இருவர் உசித குண சுகிர்த லக்கணங்களால் பெரும்பான்மை ஒன்றியும், வாழ்க்கை நலத்தால் காலத்துக்குக் காலம் பேதப்பட்டு ஏற்ற தாழ்ச்சியடைதல் போல முற்பிறந்த தமிழ் மடந்தையானவள் ஆரியமாதுக்கதிர்நடு நாளின் முன்னரே யெளவன் திசை யுறீஇத் தீரண்டு ஷுத்து ஆடையாபரண வலங்கார மிக்குச் சுபசோபன மங்களச் சிறப்பெய்கினள். அதன் பின்னர் அரச மாற்றங்களாலும் காலதேசப் பிறழ்ச்சிகளாலும் ஆரியமாது தலைகிமிர்க் தெழும்பி நெருக்கத் தமிழ் மடந்தையின் சீர் சிறப்புக்கள் ஒருவாறு குன்றத் தலைப்பட்டன. அவ்வகை குன்றுங் கேவல நிலையில் அத்தியர் அடைந்து இலக்கணம் வகுத்துத் தமிழை வழிப்படுத்தி மீட்டுஞ் சீர்பெறச் செய்தனர் பின்னும் பலப்பல விபத்துக்கள் நேரிடும் தமிழ் மடந்தையின் சிறப்பானது முன்னேரிடத்திற் கூறியவாறு குன்றுமல் இன்றளவு நின்று விளங்குகின்றது.

அகத்தியர்.

அகத்தியரைக் குறித்த அநேக அற்புத சரிதங்கள் பலதூல்களிலும் மலிந்து கிடக்கின்றன. முருகக்கடவுள் சூசங்காரப் பொருட்டுத் திருவவதாரங்செம்த காலத்துக்கு முன் இவர் இருங்

தன ரென்றும் சிவ பெருமானுடைய திருமணத்துக்கு முனிவர் யாவரும் வெள்ளியங்கிரிபாற் பொதுளிய ஞான்று ஆங்கவர் பொறைக்காற்றுப் பூமி வடக்கிசை தாழ் அத்தாழ்வை நிமிர்த்துவான் இவர் தென் றிசைக் குய்க்கப்பட்டன ரென்றுங் காந்தங் கூறுகின்றது. (கந்துகம் போற் சுழலா நிற்கும் பூமிக்கு ஒருதலை தாழ் தலும் மறுதலை யுயர்தலும் யாண்டையவெனில், இது புராணிகர் வர்ணனையென்க. முனிவர் பெருமானுடம் நாகரீகத்தானாஞ் சீர் திருத்தத்தானும் பாரம்மிக்குத் தாழ்ந்தபடியாயிற்று). சானகி கேள்வனுகிய பூர்ணமான அயோத்திமா நகரைத் துறந்து ஆரணியங்கு சென்றகாலை அகத்தியரையுங் கண்டு வணங்கி ஆசிகள் பெற்றனரென்றும் வால்மீக இராமாயணம் பேசுகின்றது. அகத்திபர் பண்டொருநாள் சிவபெருமானிடங் தவத்திலேற்றுக் கமண்டலத்தடைத்துக் கொடுவந்த காவிரி நீரைக் கணேச பிரான் இந்திரன் துபூங்காவன வாட்டமொழியப் பாய்விட்டு மீட்டுங் கமண்டலத் தடைத்துக் கொடுத்தனரென்று பார்க்கவங் கூறும்.

முனிவர ராயினேர் தங்கள் இட்டப்படி சுவாசத்தைச் சுயாதினப்படுத்திநடத்துங் திறையையும் திரிகால வுணர்ச்சியும் யோகசாதனைப் பயிற்சியும் அட்டமாசித்தியும் முடையவராதலின், அவர்களுக்கு அருமையாவ தொன்றுமில்லை. நினைத்த போதன்றிக்காலனு மவர்களிடம் வரப்பெறுன்.

பூர்வ புராணங்களிலே யுள்ள அநேக சரிதங்கள் பொய் புனைந்த கட்டுக்கதைகள் போல் தோன்றினும் அவற்றை மூடியுள்ள வர்ணனைப் படாங் சமீத்து உள்ளுறை கோக்கின் மெய்ப்பொருள்விளங்கும். யாதொரு நூலையும் வாசித்து அதன் மெய்ப்பொருளையுணர வேண்டுபொனால் அந்நால் பிறந்துவாயிய கால தேசவழக்க பழக்க வொழுக்கங்களுடன் ஒட்டிப்பார்க்கவேண்டும். தமிழர் தங்கள் நிலத்தை இருபத்தேழ் வைக்கப்படுத்தி, அகம், புறம், அசப்புறம், புறப்புறம், எனப் பொருளை நாற்றிறம் பிரித்து அன்னையர் புதல்வியரை அலங்கரிக்குபாறு சொல்லே உடலாகவும்,

பொருளீஸ் உயிராகவும் வண்ணங்களே நிறமாகவும், நடையே செல்வாகவும், பலவகைப் பேத அலங்காரங்களே ஆடையாபரனுக்கெளாகவும் அமைத்து, நவரசந்தயங்க, அறம், பொருள், இன்பம், வீட்டன்னும் புருடார்த்தங்கள் நான்களுள் ஒன்றேனும் பல்லேவனங் கற்பவர்க்கினிது பயப்பத் தொகுத்தும் விரித்துங் கவிதைங்களிபற்று மியல்பன ராகவின், அவர்மொழிக்குரிய இலக்கிய விலக்கணத் துறைகளிற் செவ்வே சென்று பயின்று தெளியா முன் அவர்க்குரிய மத புராணங்கள் யாவும் பொய் பொதிந்த போவி நூல்களென்று தீர்ப்புச்கட்டி வம்புபேசுபவர், தம்பேச்சினால் தமது பேதமை முதிர்வையே பேரவிஞர் முன்னிலையிற் பிளங்கு காட்டுவர். தமிழ்க் கவிஞர் உவமை சிலேடை முதலிய வற்றால் எதனையுஞ்சிறப்பித்து ரூபகண் செய்து கொள்ளும் வினோதத் திறமைக்குகாரண மொன்று வேண்டின், உண்மையினிகழ்ந்தபாரதசரிதங்களைக் கொண்டு ஜீவர் ஜீம்புலன்களாகவும், திரெளபதி மாயையாகவும், நூற்றெட்டு நூற்குருவர் தூர்க்குணங்களாகவும், மற்றியாவரும், யுத்தமும், பாரதத்தடக்கிய பிறவனைத்தும் ஒருவர்க்குரிய உடம்பின்கண்ணே நிகழ்வனவாக ஒப்புற வழமத்துச் சிறப்பித் தியற்றப்பட்டுள்ள மெய்ஞ்ஞான விளக்கமென்னும் நூலைக் கண்டு தெளிக்.

உரையாசிரியர்களிற் சிறந்த நச்சினார்க்கினியர் எழுதிய வரலாற்றுப்படி புவன சரிவு நிமிரத் தென்றிசை நோக்கிய அகத்தியர்கள்கா நதிபாற் காணிரிபைப் பெற்றுக்கொண்டு துவாரகைக்கேகிப்பதினெண்ணரசு சூமார்க்களையும் போதிய வேளாளராதிய குடிகளையுஞ்ச சேர்த்துக் கொண்டு வருவழியில் சமதக்கினி புதல்வராகிய திருணருமாக்கினி (தொல்காப்பியர்) என்பவரைச் சீடராகவும் புலத்தீயன் சகோதரியாகிய லோபாமுத்திரை யென்னுங் கற்புடைக் கண்ணியை மனைவியாகவு மேற்றுத் தென்றிசை யடைந்து, ஆண்டு மல்கிப் பரந்து நிறைந்த அரக்கரை யெல்லாம் ஓட்டிக் காடு மேடுகளைத் திருத்தி நாடு நகரிகளாக்க இராச்சியங்களை வசூத்துப் பொதியமலையி லெழுந்தருளினராகக் காணப்படுகின்றது.

தமிழ்மொழி மேற் கொண்ட பேரை மானத்தால் காசியிலிருந்த வடமொழிச் சங்கத்தாருடன் மாறுகொண்டு அவர்களின் இறுமாப்பை யடக்கும் பொருட்டுத் தமிழகஞ் சார்ந்து தவகோற்றுத் தெய்வானு கூலத்தால் தமிழுக்கு இலக்கணமியற்றி ஆரியர் செருக்கை யடக்கினரென்றும் பலர் கூறுவார்.

அகத்தியர் வடகாசி நீத்தகன்று காஞ்சியா நகரத்திற் ரிருவேகம்ப முடைய சிவபிரானை வழிபட்டு அக்கடவுளருளினால் தமிழிலக்கணஞ் செய்தன ரென்பதைக் காந்தத்துக் காளிகா கண்டத்திற் சொல்லிபபடி காஞ்சிப்புராணங் கூறும் பின்வரு செய்யுட்களா னறிக:—

அடியனேன் வடகாசி நீத்தகன்று நினக்கினிய
கடிமதில்குழ் கொடிமாடக் காஞ்சியினைத் தலைப்பட்டுப்
பொடியணிந்த திருமேனிப் புண்ணிப்பேமே யிமயவரைப்
பிடிமணந்த மதகளிறே பெரும்பேறு பெற்றுயந்தேன்.

இத்தகுபே றடையேற்கு மற்றின்னு மொருங்குத்து
மெய்த்தபெரு வேட்கையினு லொழிபாது மேன்மேலுஞ்
சித்தமிசை மூண்டெழுமா லதுரிரம்பச் சிறியேன்பால்
வைத்தபெருங்கருணையினால் வழங்குவா பெனப்போற்றி
எவ்வினையு மோப்புதலிற் நிராவிடமென் நியல்பாடை
யெவ்வமறப் புதிதாக யான்வகுப்ப நல்கியது
வெவ்வருணத் துள்ளார்க்கு மெளிதாகப் புத்தேளி
ரெவ்வெவர்க்குஞ்சுவையமிழ்தி னினிதாகச் செய்தருளாய்.

முன்றுறழ்ந்த பகிற்றெழுத்தான் முழுவதுமா யுனக்கினிதாய்த்
தேர்ன்றிடுமத் தமிழ்ப்பாடைத் துதிகொண்டு மகிழ்ந்தருளி
யான்றவா மெல்லார்க்கு மில்வரைப்பி னளித்தருளா
யேன்றெடுத்த மொழிகல்வி யெவற்றினுக்கு மிறையோனே

மன்னியவித் தமிழ்களை மந்திரங்கள் கணித்தடியேன்
செங்கெறியின் வழுவாதிக் திருக்காஞ்சி நகர்வரைப்பி
னுண்ண னுக்க னுசியினி துறைந்திடவும் பெறவேண்டு
மின்னவா மெனக்கருளா யெம்பெருமா னெண்றிரந்தான்

கூம்பிய கைத் தலமுடைய குறமுனிக்குப் பிஞ்ஞகனூர்
தாம்பரிந்து தமிழ்விளக்கு மாசிரியக் கலைமையொடு
மேம்படுதென் நிசைக்கிறைமை நல்கிவேட் டனமிறவு
மாம்பரிசி னளித்தருளி பவ்விலிங்கத் திடைகரந்தார்

இவ்வண்ண மருள்பெற்ற விருந்தவனு மகலிடத்தின்
மெய்வண்ண வோத்துமுறைத் தீந்தமிழை விளக்குவித்துச்
செவ்வண்ணத் திருமேனிப் பெருமானுர் திருவடிக
ஊவண்ணங் தொழுதீத்தி நெடுங்கால மங்கிருந்தான்


வடமொழிக்குப் பாணிசிமுனிவர் இபற்றிய இலக்கணம் அம்
முனிவர் பெயரையேற்றுப் “பாணிசியம்” எனப்படுவது போலத்
தமிழ் மொழிக்கு அகத்தியர் இபற்றிய ஆசிஇலக்கணமும் “அகத்
தியம்” எனப்படும். எழுத்து, சொல், சந்தி, வேற்றுமை,
தொகை, தாது, பொருள், யாப்பு, அணி, அலங்கார மாதிய பல
வகை இல்க்கண உறுப்பு வரிசைகளும் முதல் இலக்கணமாகிய
இவ்வகத்தியத்தின் பாலே தோன்றின. இந்நால் மிகவும் பரந்து
விரிந்தமை நோக்க அதனைச் சுருக்கீக் கற்பவர்க்கெளிதாக மற்
ஞேர் இலக்கணமுஞ் செய்தனர். அது சிற்றகத்திப் பெனவும்
முன்னைப்பது பேரகத்திப் பெனவும் வழங்கப்பட்டன. பழைய
உரையாசிரியர்களால் ஆகாங்களுக் கெடுத்துக் காட்டப்பட்ட சூத்
திரங்களுஞ் சிறுச்சிறு பாகங்களுமேயன்றி இவ்விரு நூல்களில்
வொன்றேனுர் தற்காலம் ஓரண் ரூபமாகக் கிடையாது.

அகத்தியர் இலக்கணமியற்றுவதற்கு முன் தமிழில் அநேக இலக்கியங்கள் பரந்து கிடந்தமையால் இலக்கண நூல்களுஞ் சில பல இருந்திருக்கலாமென்பது சிலரின் கருத்து. இவர் கருத துண்ணமூயாயின் அகத்தியம் முதல் இலக்கணமாவதில்லை.

சிற்றகத்தியம், பேரகத்திபத்தின் வேறுப்ப பேதமுடைய வோர் புதியநூலன் ரென்றும், பேரகத்தியத்தின் கண் விரிந்துள்ள அநேக ஆவசியகமற்ற சூத்திரங்களை ஒழித்து விசேட சூத்திரங்களை மாத்திரம் கிரட்டிப் பிற்றைஞானரூர் தொகுத்ததொகுதியா மென்றுஞ் சிலர் கூறுப.

அகத்தியத்தின் விவரங்களை இலக்கண விபலுள் கூறுவாம்.

அகத்தியர் மாணுக்கர்.



அகத்தியரிடங் கல்விகற்றுத் தேறிய பல மாணுக்கருள் பின் வரு பன்னிருவருமே விசேடமானவர்கள்;—

1. தொல்காப்பியர்
2. அதங்கோட்டாசான்
3. தூராவிங்கன்
4. செம்பூட்சேம்
5. வையாப்பிகன்
6. வாய்ப்பியன்
7. பனம்பாரன்
8. கணாரம்பன்
9. அவிநயன்
10. காக்கைபாடி னியன்
11. நற்றத்தன்
12. வாமனன்

இப்பன்னிருவருங் தந்தம் பெயர் நாட்டி ஒவ்வொர் இலக்கணஞ் செய்தனர். மேலும் இப்பன்னிருவருங் கூடி ஒவ்வொரு வர் ஒவ்வொர் படலமாகப் புறப்பொருட் பன்னிரு படலமு மெழுதினர். இப்புறப்பொருள் தற்காலத்தில் இல்லை. இதனைத் தமுகிப் பிற்காலத்தில் மற்றொருவ ரெழுதிய நூலோன்று வழங்குகின்றது.

தொல்காப்பியர்.

தொல்காப்பியர் அல்லது திருணதுமாக்கினியென்பவர் மேற்காட்டியபடி அகத்தியர் மாணுக்கருள் முதன்மைபெற்று விளங்கினவர். இவர் இயற்றித் தம்பெயர் நிறுத்திய “தொல்காப்பியம்” என்னுமிலக்கணம் அஞ்ஞான்றூர் யாவரானும் மிக்க விருப்பொடுகையாடப்பட்டு வந்தமையால், பலவிடங்களிலும் பரந்து, ஒருவயினிலைத்தழிந்த மற்றைய நூல்கள் போன்றழியாமல் நிலை பெற்றது. இந்துல் முத்தமிழியல் விரிக்கும் அகத்தியம் போன்று துறைவிரிந் தகலாமல் ஒதுவார்க் கெளிதில் அமைவர இயற்றமிழ் இலக்கணத்தை வரிசையிற் சூருக்கிக் காட்டும் பெருஞ் சிறப்பினை யுடையது.

அந்காட்களில் யாவராருவர் எந்தநாலை இயற்றினும், அதனைச் சங்கத்தில் அரங்கேற்றினைன்றிப் பிறர் ஒப்புக் கொள்வதில்லை. அகத்தியர் இத்தொல்காப்பியத்தை அரங்கேறவிடாமல் பலவழியானுங் தடைசெய்தனர். தொல்காப்பியருக் கீடான் கல்வித் திறமையும் அவர்மாட்டுப் பேரண்புமுடைய அதங்கோட்டாசான் என்பவரை இந்துவின் அரங்கேற்றத்திற்குச் செல்லாதொழி யும்படி அகத்தியர் தடுத்தும் அவர் அமையாமல் தொல்காப்பியர்

கேள்விப்பதி சபைக்குச் சென்றிருந்து தம்மாசிரியாகிய அகத்தியர் மனங்களிப்ப ஆகோஷபளை செய்பவர் போலப் பற்பல வினாக்களையும் பொறித்து நண்பனுடைய நூலின் பெருமையை வியக்காமல் வியந்து விளங்க வைத்தனர். இந்நூலின்கண் ஆகியிலமைந்துள்ள சூத்திரங்கள் அறுநாறு. அதங்கோட்டாசான் ஆசங்கித்துக் கடாவக் கடாவத் தொல்காப்பியர் முறையே விடைகளாக விளக்கியிருத்த புதிய சூத்திரங்கள் ஓராயிரத்தின் மேற்கிரண்டு நூல் மிகவும் விரிந்தது. நிலங்கருகிறார்ப் பாண்டியன் சபையிலே அதங்கோட்டாசான் முன்னிலையில் இந்நூல் அரங்கேறியதாகப் பனம்பாரன் கொடுத்த சிறப்புப் பாயிரத்தால் விளங்கும். நிலங்கரு திருவிற் பாண்டியன் அரசுபுரிந்த காலம் எண்ணுயிரவருடங்களின் முன்னுகவின் இந்நூலின்து வயதும் அத்தனைத் தென்க.

அகத்தியர் இந்நூலை வெறுத்தற் கிருந்த நியாயம், யாண்டுந்தலைமை பெற்று வழங்கியதமது அகத்தியத்தின் மகத்துவங்குன்றிசிடுமென் ரெழுந்த கீயத்தானும், பொருமையினாலும் மென்று சிலர் கூறுவர். மற்றுமோர் நியாயம், அகத்தியர் தாம் வதுவை செய்து கொண்ட லோபாமுத்திரையைத் தம்முட னழைத்துச் செல்லாமல் தொல்காப்பியரோடு தம்பின் வரும்படி கட்டளையிடுத் தாம் பொதிய மலைக்கு முந்திச் சென்றனரென்றும், பின்னே டர்ந்த லோபாமுத்திரையுஞ் தொல்காப்பியரும் செல்வழியில் வைகையாற்றைத் தாண்டும்பொழுது வெள்ளாம் பெருக்கெடுத்தலும் லோபாமுத்திரை தயங்கித் தத்தளிக்க அதனைக் கண்ணுற்ற தொல்காப்பியர் குருபத்தினியைத் தீண்டுவது தோழைமென்றெண்ணுளி ஆபத்தால் நீக்குமாறு ஒரு முங்கிற் கோலை அவள் பற்றும்படி கொடுத்துக் கரைசேர்த்துக் கொடுபோய்க் குரவரிடம் ஒப்புவித்தன ரென்றும், அச்சமாச்சாரத்தை அகத்தியர் உள்ளபடி யுணர்ந்து கொள்ளாமல் பேதுற நினைந்து கோபவயத்தராய்த் தொல்காப்பியரை நோக்கி நினக்கு முத்தி கிட்டா தொழியக்கடவு

தென்று சபிக்க, தொல்காப்பியர் மனங்கொதித்தும், குருவாத வின் நின்திக்காமல் அவர் இயற்றிய அகத்தியம் வழக்கா தொழி யக் கடவுதென்று எதிர்ச்சாப மிட்டன்ரென்றும், அதுமுதல் இருவர்க்குமிடையே பகை நேர்ந்திருந்த தென்றும் நச்சினார்க்கினியர் கூறுவர். இவர் கூற்று உண்மையென்று கொள்ளாற் கேற்ற நியாயங்கள் காணப்படவில்லையென்று அவர்க்குப் பின்திய காலத் தாசிரியர் சிலர் சாதிக்கின்றனர்.

இத்தகை விழுமிய சிறப்புடைத் தொல்காப்பியம் முத்தமிழ் முதலூலான அகத்தியத்தின் வழிப்பிறந்த நூல்களுள் இபற்றமிழ்ப் பெற்றி பெல்லாம் இவிது விளங்களுடுத்தனர்த்தும் மாட்சிபில் தானே தனக்கு நிசராய் ஏனைய இயற்றமிழ் நூல்கட்ட கெல்லாம் பெரிய ஆணை வரம்பாய் நிலைபெறுவதாகவின் முற்காலத் தாரும் பிற்காலத்தாரும் இதனிலக்கண நெறி கடைப்பிடித்தே எழுத்தச் சொல் இலக்கண நூல்களும், யாப்பிலக்கண நூல்களும் பொருளிலக்கண நூல்களுந் தனித்தனி தொகுத்தும் விரித்தும் பலவியற்றினார். இது அகத்தியத்திற்கு வழி நூலாயினுங் தன் வழித் தோன்றிய இபற்றமிழ்ப் பல்காப்பியங்களுக்கும் முதலூலுமாமென்க. “தொல்காப்பியம் இடைச்சங்கத்துச் சான்றேர்க்கும் கடைச்சங்கத்துச் சான்றேர்க்கும் இயற்றமிழ் ஆராய்ச்சிக்கு நூலாய்” தென்று நக்கிரர் களவியலுரை முகத்துக்கிளங் தெடுத் தோதினர். இந்துல் தோன்றிய நாள்முதல் இன்றாறும் இயற்றமிழாராய்ச்சிக்குச் சிறந்த வாரிடநூலாய் நிலவுகின்றது. இதன் விவரங்களை இலக்கணவியலுள் தந்துரைப்பாம்.



தமிழ் நலப்பேறு.

தமிழிலே பிறக்கு தமிழிலே வளர்ந்து தமிழையே பயின்று பரிணடி த்திய மண்டந்த தமிழர்க்கே தமிழ்நூற் பொருள்கள் பல வும் இருப்புக்கடலை யொக்குமெனில், பிரசாதியார்க் கவை யென் ஞேக்குமெனப் பேசவும் வேண்டுமா? தமிழ் உழைப்பிலே தமது நாளோச் செலவிட்டு முப்பகுக்கியாய் இயற்றமிழிலக்கண மியற்றியும் பலதமிழ் நூல்களை அங்களத்தில் மொழி பெயர்த்தும் புகழ்நிறீ இய “போப்” ஜீயர் தமது திருவாசக மொழிபெயர்ப்பில் “இருகை யானையை யொத்திருந் தென்னுளக்—கருவையான் கண்டி லேன்” என்பதனை “Like elephant two handed I saw not my mind's germ” என்று மொழிபெயர்த்து, இரண்டு கரங்களை யுடைய யானையே இருகையானை எனப் பட்டதாகத் தாங்கொண்ட விபரீத கருத்தை விளக்கி விட்டனர். இவர் மயக்கத்தை எடுத்துக்காட்டி விளக்கப் புகுந்த மற்றேர் இந்திய தமிழ்ப்பண்டிதர் யானையினது துதிக்கை கரம்போலப் பரிசுத்தலும் நாசிபோன் முகத்தலுமாகிய இருதொழிற் குரிய ஒருக்கருவி யாகவின் “இருகையானை” எனப்பட்ட தென்றனர். இவ்விருவருமோ சிறந்த மகா பண்டிதர்களா யிருந்தும் ஒரு அற்ப சொல் விளக்கத்தில் தன்வலி தானறியா யானைபோல் மயக்குற் றிருநிலத் தியானைகண்ட குருடரை யொத்தனர். “தென்மொழி” நாளடைவிற் கறைப்பட்டுத் “தமிழ்” என வந்ததாகச் சாதிப்பவருள் இப் “போப்” ஜீயரும் ஒருவரே. திருவாசக மொழி பெயர்ப்பில் விபரீதார்த்தங்கள் இன்னும் பல காணலாம்.

வீரமாழுனிவர் (Revd. Beschi) எனப் பெயர் படைக்க மற்றெல்லாவர், தொன்னுல் விளக்கம், தேம்பாவணி முதலிய பல நூல்களியற்றிய பெருந்திற்கஷிஞ் ரென்று அவர்க்குத்தா

மும் தமிழ் நலம் வாய்க்கவில்லை யென்பதற்குச் சான்று தேம்பா வணியிற் செறிந்துள்ள வழுக்களோயாம். இயல்பிலே சிறந்த நாடக மயிலி னட்டத்துக்கும் கற்று நடிக்கும் வான்கோழியினுட்டக்குமுள்ள தாரதம்மியம் எத்துரமோ அத்துரமே தமிழ் நலம் வாய்ந்த செந்தமிழ்ப் புலவர் கவிக்கும் அஃதமையாக் கற்றுச் சொல்லியர் கவிக்கு மிடையிலுண் டென்றுணர்க. இயல்பிலே ஐரோப்பியரின் தேச நிலையும் மனக்களூர்க்கிளரும் வழக்க பழக்கங்களும் கீழ்த்திசையினர்க்கு முற்றுய் மாறுபடவின் இருவர் கவிதைகளுமொக்கு மாறில்லை.

வடமொழிக் கடலி னெடுநாட் டினாத்துப் பலநூல்களையும் அங்கள மொழியிற் பெயர்த்தருளிய “மாக்ஸ் மூல்ஸ்” ஏமாந்த விதத்துக் கோருதாரணம் வேண்டின் மெய்ம்மையாகிய இருக்கு வேத சுத்தப்பிரதி யொன்றையும் அவர் செய்த இருக்குவேத மொழி பெயர்ப்பையும் பொருந்த ஒட்டிப் பார்த்துத் தெளிக் கமிழ் ஆராய்விற் புக்க மற்றும் ஐரோப்பிய பண்டிதர்களாகிய ‘கால்டுவெல்’ ‘உவில்சன் ஆசிரியர்’ ஆகியோர் தாழும் என்கண் டனர்? என்உணர்ந்தனர்? தமிழ்நூல்களை உண்மை தெளிய வுணர்க் கணராயின், தமிழர்க்குரிய சமய வுண்மையையுஞ் சிறிதாயினுங் கண்டுணர்ந்திருப்பர். அங்குமுணர்ந்த ஞான்றே தங்கள் சுய மதா சாரங்களை யெல்லாங் கைவிட்டிருப்பரன்றோ?

தமிழ் ஞான குரவர்கள் எவ்வாற்றினும் பக்குவ முடைய சீடர்க்கேயன்றி மற்றெவர்க்கும் வேத மெய்ப் பொருள்களையுஞ் ஞானேபதேசங்களையும் எளிதில் வெளிவிடார். ஆகவே “மிஷநரி” மார் முதலிய அன்னியர்க்கு எளிதில் எதிர்போந்து அமை பவர் யாரெனில் குலாசாரங்களினின்றும் நழுவி வகுப்பாற் றள் ஞான்ட மொட்டைப் பாப்பாரும், ஏழைபேதகளும், ஈனசாதி யரும், வறிஞரும், கல்வியிலா மூடருமோயாம். இன்னேர் அறிந்தும் அறியாதும் நடித்துரைக்கும் கபட நாடக சூத்திரங்களே

அவர்கள் பெற்றுணருங் கல்வியாவதன்றிப் பரிசுத்த சைவத் திருமறைகள் அவர்கள் கைக்கெட்டுமா நியாண்டு மில்லையென்று திட்டமாகவே சொல்லாம்

பிராஞ்சி தேசத்தவரும் தமிழிலே மிக்க பண்டிதரெனக் கவனிக்கப் படுபவருமாகிய ‘யூஸியன் வின்சன்’ என்பவர் தமிழிலே ஆதிரூல்களா யுள்ளன கி. பி. ரூ-ம் கூ-ம் நூற்றுண்டுக்கருக்குப் பிற்பட்டவைகளன்றி முன்னெழுதப்பட்டவைகள் இல்லையென்றும் தென் இந்தியாவில் தமிழ் எழுத்துக்கள் வழக்கத்தில் வந்தசாலம் கி. பி. முன்றும் நூற்றுண்டின் மத்தியிலென்றும் ஆறும் நூற்றுண்டுக்கு முந்திய கல்வெட்டு முதலிப் குறிப்புகள் யாண்டுக் காணப்பட்டதாகத் தாமறியவில்லை பென்றும் சென்னையிற் பிரசரமாகுஞ் சித்தாந்த தீபிகையில் 1901-ம் ஆண்டு வைகாசி மீ 31-ந் திகதி எழுதிவிட்டனர். அம்மம்ம! இவர் எழுத்து யார்க்குத் தான் நகையை விளைவிக்காது? இன்னேரன்ன பண்டிதர் பலருந் தாந்தாஞ் சென்ற துறை தொறும் அனுமான அளவையொன்றால் கண்டு பெற்றவைகளை மாத்திரமே நிசமெனக் கொண்டு பிற அளவைகளால் சாதித்துப் பெறக்கூடியவற்றைப் பேறுதகன்றனர். இவர்களின் நூதன கொள்கைகளையுங் குறைநிறைகளையும் ஈண் டெடுத்துக் காட்டிக் கண்டிக்கப்படுக்கே மல்லம் அவர்களின் முயற்சியால் தமிழனங்குக்குக் விளோந்த மானக்கேடு மிகச்சிறிதும் ஸபப்பேறு மிகப்பெரிது மாதலின், அவர்கள் யாவரையும் நாம்புகழிந்து பாராட்டலே எமக்கு முறைமையன்றிச் சிறிதாயினும் இகழ்தல் சரியன்று. அங்ஙனமாயின் அவர்களை ஈண்டெடுத்துச் சுட்டியதாற் சொல்லக்கருதிய தென்னையோ வெளில் ஒருவன் எத்துணைச் சாமார்த்தியம் படைத்து எத்தனை கோடி தமிழ் நூல்களை நுலுகி ஆராய்ந்து எக்கோடிகாலம் வருந்தியுழைப்பினும் முன்னைய வினைவழி விதிவசியாற் கருவிலமைந்து, தாக்கோக வியற்கை யுணர்வுக் கொப்ப அரும்பெருங் தமிழனர்ச்சியும் பிறக்க

வேண்டுமேயன்றிச் செயற்கையுபாயக்களாற் பிறத்தல் அரிதென்ப தேயாம். இவ்வண்மையில் பலைவாரை நியாயமுச்தால் அருட்டித் தெருட்டப் புகன் இடம் மிகவிரியும்.



தமிழ் நாடு.



தமிழ் ஆராய்விலே அதிக முயற்சிகொண் டிருந்த நாடுகள் சேர, சோழ, பாண்டிய மென்னு மூன்றுமாம். அவற்றுள்ளும் விசேஷமாகப் பாண்டிநாட்டிலே தமிழ் மிகச் சிறந்து தலைமையெய்தியது.

சேர, சோழ, பாண்டிய தேசங்கள் ஆகிக்கண் ஏற்பட்ட காலம் இதுவென நிச்சயித்துக் கூறலாம். திருக்குறள் குடிமை அத்: १-ம் செய்யுளில் “பழங்குடி” என்னுஞ் சொல்லுக்கு, தொன்று தொட்டு வருதலென்றும், தொன்று தொட்டு வருதலா வது சேர, சோழ, பாண்டியர் போலப்படைப்புக்காலங்களாடங்கி மேம்பட்டு வருதலென்றும் ஆசிரியர் பரிமேலமுகர் பொருளுரைத் தனர். படைப்புக்காலங்களாடங்கி யென்பதனால் இம்முத்தமிழ் நாடு மிகப் பூர்வீகமானவை யென்று பெறப்படும்.



பாண்டி நாடு.



பாண்டிநாடு சோழ தேசத்துக்குத் தென்மேற்கில் கன்னியா குமரி வரையிலுள்ள தேசமாகும். இதனை அங்காலத்தில் மாற தேயமென்றும் மாறன்பதியென்றும் வழக்கி வந்தனர்.

பாண்டியர் அரசு செய்தமையால் இதற்குப் பாண்டிகா டென் னும் பெயருண்டாயிற்று. துஷ்யந்தன் தம்பியாகிய திஷ்யந்தன் து பெளத்திரன் ஆகிரிதன் என்பவனுடைப் புத்திரன் பாண்டியன் என்னும் பெயரினன். அவனுலே இத்தேசம் ஸ்தாபக மானது பற்றிப் பாண்டி யென்னும் பெயர்பெற்ற தென்றுஞ் சொல்வார்கள். இவன் வமிசத்தில் வந்தோர் பல்லாயிரம் பாண்டியர். இவன் தென் மதுரையை நகரமாக்கி நான்கு வருணாத்தாரையுங் குடியேற்றி, காசியிலிருந்து ஆகிசைவர்களையும் கோயிற் பூசைக்காகக் கொணர்ந்து அகத்தியர் அனுமதிப்படி அரசு புரிந்தவன். இவன் மகன் யலையத் துவச பாண்டியன். மலைய மலையைத் தனது கொடியிலே எழுதிக் கொண்டதனால் மலைபத் துவசனைன் னும் பெயர் இவனுக் குண்டாயிற்று. இவன் அகத்தியரைக் கேட்டே எந்தக் காரியமுஞ் செய்பவனென்பது அக்கொடியின் குறிப்புப்பொருள். இவன் காலம் துவாபரயுக மென்பர்.

தென்மதுரையுங் கன்னியாகுமரியின் றென்பால் விசாலித்து வளர்ந்தோங்கிய பூமிப்பாப்பும், அப்பாப்புக்கு நீர்பாய்ச்சிய பலிங் ஹளி நூதியும் பண்டொருக்காற் பெருகிய கடற்பெருக்கில் மறைந் துவிட்டன. சப்த நதிகளி லொன்றுகிய குமரி தீர்த்தமும் இப் பெருக்கில் அமிழ்தி மறைந்தது.

அதன்பின் கபாடபுரம் இராசதானியாய் ஏற்பட்டது. அது வுங் கடற்பெருக்கில் அழிய அப்பால் உத்தர மதுரையென்று அக்காலத்தில் வழங்கப்பட்டதும் வைகையாற்றுத் தகைண தீர்த்தில் தற்காலம் பொலிந்துளதுமாகிய மதுரை யென்னும் பட்டனம் பாண்டிக் கிராசதானி யாயிற்று. இத்தலம் முன் கடம்பவனமாக விருந்தது. அதனை நகரமாக்கிச் சிவபெருமானைக் கொண்டு அவர் சடைக் கங்கை நீரால் சுத்தி செய்வித்த போது அங்கீர்த் திவலை, கள் மதுரமா யிருந்தமையால் அந்நகரம் மதுரையெனப் பெயர் பெற்ற தென்ப.

“சந்தனப்பொதியச் செந்தமிழ் முனிவனுஞ் சௌந்தராபாண் டிய னெனுந்தமிழ் நாடனுஞ் சங்கப் பலகையுந் தழைத்தினி தோங்கு மங்கலப்பாண்டி வளாடென்ப” என்று புகழுப்பட்டதா கியபாண்டி நாட்டுக்கு முகம்போல்வதாகிய இங்கரம் மிக்க பழ மையும், மிக்க செல்வமும், மிக்க கீர்த்தியும், மிக்க தெய்வத்தன் மையும், மிக்க அலங்காரமு முடையதாய்ப் பாண்டியர்களுக்கு இராசதானியாக நெடுஞ்காலம் விளங்கிறது. உமா தேவியாரது அவதாரமாகிய தாடகைப் பிராட்டியாரும் சோமசுந்தர மூர்த்தியும் குமாரக் கடவுளவதாரமாகிய உக்கிரப் பெருவழுதியும் திருமுடி புனைந் தரசாண்ட நகரமாகிய இம்மதுரையினது பெருமை எழுத் திலடங்குவதன்று. பல்லாயிர வருடங்களாகப் பல்லாயிர புலவ சிகாமணிக ஸிருந்து பல்லாயிர நூல்களை இபற்றியும் ஆராய்க்குந் தமிழை வளர்த்த இங்கரத்திற்குக் காவலாகப் பூர்வத்திலமைக்கப் பட்டுக் கிடந்த மதிவினது சிறப்புக்களைப் பெளராணிகர்கள் எடுத் துக் கூறியிருக்கின்றபடி இங்கனங் கூற யார்க்குத்தானமையும். வேற்றரசர் வந்து புகுங்காலத்தில் அவரைப் புக வொட்டாமல் எதிர்த்து யுத்தஞ் செய்யுமாறு அம்மதிவின் மேலே அமைக்கப் பட்டுக்கிடந்த பொறிகளும் பாவைகளும் எண்ணிலவாம். அவற்றுட் சில பாவைகள் அங்கினியை வாரி வீசும், சில மணைவாரிப் பொழியும், சில வாளைவீசிவெட்டும், சில கயிறுகளை வீசிக்கட்டும், சில வில் வளைத்துப் பாணங்களை இடையீருமற் செலுத்தும், சில பாம்புப் பொறிகள் சீறியெழுந்து மேல்விழுந்து பகைவரைக்கடித் துக் கொல்லும், சில பொறிகள் பகைவர் விடுக்கும் பாணங்களை எட்டிப்பிடித்து அப்பகைவர்மேற் செலுத்தும், சில மல்யுத்தஞ் செய்யும், சில வெங்கீர யூற்றும். இவ்வகைச் சிறப்புக்களுஞ் சிற்ப சாதுரியங்களும் மலீந்து விளங்கிய இங்கரம் பின்னர்க் காலத்திலே வேற்றரசர் கைப்பட்டுப் பூர்வமான் பெல்லாமொழிந்து பிரசண்ட மாருதத்திற்பட்ட மரம்போவிந்நாள் நின்று நிலவுவதா யிற்று. இதன் பண்டையச் சிறப்புகளைப் பரிபாடல், மதுரைக் காஞ்சி, சிலப்பதிகாரம், கல்லாடம் முதலிய நூல்கள் வியந்து வியந்து பாராட்டுகின்றன.

சோழ நாடு.

சோழகுலத் தரசர்க் குரிய தேசம் சோழம் அல்லது சோழ மண்டலம், அல்லது சோழ நாடெனப்படும். காவிரியாறு பாயு நாடாதலால் இதனை ஸீர்மலிவான் என்றும் புனரை என்றும் கூறுவர். இதில் தஞ்சை, திருக்குட்டை முதலிய மகா நகரங்களும் அநேக சிவாலய விஷ்ணுவாலபங்களும் முன்னுடைய செல்வம், கல்வி, அறிவு, ஒழுக்கங்களாலும் சிறந்தது.

சோழமண்டலத்துக் கிராசதானி ஆதியில் உறையூர்; அதன் பின் இராசதானியாயிருந்த தலம் காவிரிப்பூம்பட்டினம் அல்லது புகார் என்று சொல்லப்படும். அது அச்சோழமண்டலத்தின் கீழ் கடற்கரையிலே காவிரிதி சங்கமிக்குந் துறையருகிலேயிருந்தது. அதன் துறை பொன்னித்துறை யெனப்படும். காவிரி அல்லது காவேரி என்பது அகத்தியரால் சையகிரியினின்று முற்பத்தி பண்ணப்பட்ட வோர் புண்ணியநகதி. இது கவேரன் என்பவானால் திருத்தப்பட்டமையின் காவேரி என்றுயிற்று.

சேர நாடு.

தற்காலத்துத் திருவனந்தபுரம், கொச்சி, மலையாளம், கோயம்புத்தூர், என்று வழங்கப்படு ரூர்களும் சேலத்தி னெருபாக முன் சேர்ந்து திரண்ட பகுதியே அக்காலத்துச் சேர நாடாகும். வடக்கில் பழனி, கிழக்கில் திருச்செங்கோடு, மேற்கில் கள்ளிக் கோட்டை, தெற்கில் சமுத்திரமாகிய நாற்பாங் கெல்லைக்குட்பட்ட எண்ணுளை மயில் விசாலங் கொண்ட பூமியாகிய இந்நாட்டுக்கு இராசதானியாகவிருந்த நகரம் வஞ்சியென்றும் திருவஞ்சைக் கள் மென்றும் கூறுவர்.

வஞ்சியே னன்றவன்ற ஊருரைத்தான் யானுமாவன் வஞ்சியா னன்பதலுல் வாய்நேர்ந்தேன்—வஞ்சியான் வஞ்சியேன் வஞ்சியே னன்றுரைத்தும் வஞ்சித்தான் வஞ்சியாப் வஞ்சியார் கோ

னன்ற ஒருவிகற்ப நேரிசை வெண்பாவில் “வஞ்சியார் கோ” என்று சுட்டப்பட்டவன் ஒரு சேரனென்க,

சேரதேசம் முழுவதிலும் அங்காளில் வழங்கி வந்த பாடை தமிழாகும். மலையாள மென்னும் பாடை அக்காலத்தில் வளர்ந்து நிரம்பவில்லை. தமிழே அரச பாடையானதால் பாண்டிய சோழ ரூடன் சேரனையுஞ் சேர்த்துத் தமிழ்வேந்தர் மூவரென வழங்கி வந்தனர். அரசபாடையுஞ் தமிழமென்பதற்குச் சான்று, செங்குட்டு வெ சேரன் றம்பியாகிப இளங்கோவடிகள் கண்ணகையின் சரித மடங்கை சிலப்பதிகாரமென்னுஞ் சிறந்த இலக்கிய நாலைத் தமிழி லே பாடி வைத்தமை காண்க. இந்நாலைலே அங்காட்டில் வழங்கிய நாதன் திசைச்சொற்கள் சிலபல செறிந்திருக்கின்றன. அன்ன பல திசை மொழிகளே நாளைடைவில் கந்துங் கிளையும் பரப்பி மல் கிப் பெருகித் திரண்டு ஈற்றில் மலையாள மென்னும் பெயரூடன் ஒருதனிப் பாடையானது போலும்.

தமிழ்ச் சங்கம்.

தலைச் சங்கம்.

மேல் விவரித்தபடி மிக்கசிறப்புடைப் பாண்டிவள் நாட்டா சரால் ஆதரிக்கப்பட்டு நிலவிய தமிழ்ச்சங்கம் தலை, இடை, கடை, யென மூன்றாகும். இவற்றுள் தலைச்சங்கம் கடல் கொண்ட

தக்கண மதுரையில் காய்சினவழுதி முதல் கடுங்கோன்வழுதியிற்கு அரசுபுரிந்த எண்பத்தொன்பது பாண்டியர் காலமாகிய நாலாயிரத்து நாளூற்று நாற்பதுவருடம் (கி. மு. 9490—5450) நில வியது. நச்சினூர்க்கிணியர் இறையனு ரகப்பொருட் கெழுதிய உரையிற் சுட்டிய வரலாற்றுப்படி இச்சங்கம் ஆரம்பமானது கி.மு. 9490-ம் ஆண்டளவிலென்று நிச்சயித்தற் கிடமுண்டு இச்சங்கத்தில் அகத்தியனர், விரிசடையத்தனர், முருகமுதல்வனர், முடிநாகராயர், நிதிக்கிழவனர், அதங்கோட்டாசிரியனர், பனம்பாரனர், தொல்காப்பியனர் முதலாய ஐஞ்ஞாற்று நாற்பத்தொன்பது புலவர்கள் வீற்றிருந்தனர். (விரிசடையத்தனர், முருகமுதல்வனர், என்னுமிரு புலவர்கள் நரமங்களும், களாவியலுரை முதலியன வற்றுள் “திரிபுரமெரித்த விரிசடைக்கடவுளும் குன்றமெறிந்த குராவேஞும் அகத்தியனரோடு தலைச்சங்கமிருந்து தமிழராய்ந்தார்” என்று கூறப்பட்ட உரையை ஞாபகப்படுத்துகின்றன. இவ்வுரை எழுந்ததற்கு நியாயம் குறித்த இருபுலவர்களின் பெயர்ப் பொருத்தமாயிருக்கலாம், அன்றேல் சங்கப்புலவர்கள் சிவபெருமானையும் முருகக்கடவுளையும் வழிபடு மெய்த தொண்டர்களாக விள் இவ்விரு கடவுளரும் அப்புலவர்கள் சிந்தையிற் கலந்துடனிருந்து அருள்பாவித்து வந்தனரென்ற கருத்திலெழுந்திருக்கலாம். ஒருவன் ஒரு கருமத்தை முயலும் பொழுது தெய்வம்பரவித் தொடங்கலும், அக்கருமம் இடையூறின்றி இனிதுமுடிந்துழி தெய்வங் தன்னேடு கூடவிருந்து சகாயஞ் செய்தது என்று சொல்விக் கொள்வதும் வழக்கேயாம். அன்றி கலைக்கடலேல்லாங்கடந்த முற்றறிவாளராகியசிவபெருமானுக்குராக்கடவுளும் அறியாப்புலவர்போன்று மானுட வடிவந்தாங்கிச் சங்கமிருந்து தமிழராய்தற்கு நிமித்தம் யாதுமறியேம். தமிழ்ப்புலவர் மெய்யை மூடுவது பருத்திநூற்படாம். அவர் மொழி மெய்யை மூடுவது பருத்தவர்னைப்படாம்), இச்சங்கத்தில் கணியரங் கேற்றிய புலவர் நாலாயிரத்து நாளூற்று நாற்பத்தொன்பதின்மர். பாண்டியரில் கவி

யங் கேற்றியவர் எழுவர். அரங்கேறிய நூல்கள், தொல்காப்பியம், காக்கைபாடினியம், அவினையம், நற்றத்தம், வாமனம், புறப்பொருட்பன்னிரு படலம், முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றியம், பல்வகைப்பரிபாடல்கள், முதுநாரை, முதுகுருகு, களரியாவினரை, முதலியனவாம். அவற்றுக் காதார நூல் அகத்தி யம். தொல்காப்பியம் முதலிய வற்றில் இயற்றமிழும், முதுநாளை, முதுகுருகு முதலியவற்றில் இசைத்தமிழும், முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றியம் முதலியவற்றில் நாடகத்தமிழும் விரித் துரைக்கப்பட்டன. மாபுராணம், இசைதுனுக்கம், சூதபுராணம் ஆகிய நூல்கள் தொல்காப்பியத்துக்கு முன்னர்த் தோன்றி நிலவின. அவற்றில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, அரசியல், ஆசாரம், சோதிடம், மணவியல், நாடகம், ஆதியபல வங் தெரித்துக் கூறப்பட்டன. அக்காலத்து அளக்கரு நூல்களில் மருந்துக் கொன்று என்றபடி தொல்காப்பியம் முதலிய சில நூல்கள் மாத்திரம், எஞ்சமற்றியாவும் முன்னுரைத்த வெள்ளாப் பிரவாகத்தினும் பின்னிகழுந்த அரசு மாற்றங்களினும் சிதைந்தழிர்து மறைந்து போயின.



இடைச் சங்கம்.



தென்மதுரை வருணான்கைப் பட்ட பின்னர் தற்காலக் கண்ணி யாகுமரியின் தென்பாங்கரில் அங்காளிருந்த கபாடபுரத்தில் வெண் டேர்ச் சோழியன் காலத்தில் இடைச் சங்கம் ஆரம்பமாகி அவன் காலம் முதல் ஜிம்பத் தொன்பதாம் பாண்டியனுகிய முடத்திரு மாறன் காலம் வரையில் சென்ற மூவாயிரத் தெழுநாறு வருடம் (கி. மு. 5450—1750) நடைபெற்றது. ஆச்சங்கத்துப் புலவர்கள்,

அகத்தியர், தொல்காப்பியர், இருந்தையூர்க்கருங் சோழி, மோசியார், வெள்ளூர்க்காப்பியன், சிறபாண்டரங்கன், திரையன்மாறன், துவரைக்கோமான், கிரந்தையார் முதலாய ஜிம்பத்தொன்பதின்மர். இவர்கள் யாவரும் ஏககாலத் தொருங்கு கூடிச் சங்கத்தபர் தல் வழக்கமோ வெனில் அதான்று. இவர்க்குரிய ஜிம்பத்தொன் பது ஆசனங்கள் முறைமையோடு அரசன் அவையில் அமைக்கப் பட்டிருக்கும். தமிழ் ஆராயும் வேளைகளில் வசதிக்குறைவாற் றடைப்பட்டவர்கள் தவிர எனையோர் ஆசனங்கொள்ளல் வழக்கம். இச்சங்கத்தில் காவியமரங்கேற்றிப் புலவர் தொகை மூவாயிரத் தெழுநாறு. பாண்டியருட் கவியரங் கேற்றினேர் ஜிவர். இவர்காலத்திற்கு ஆதார நூல்கள் அகத்தியம், தொல்காப்பியம், மாபுராணம், இசைநுணுக்கம், பூதபுராணம். முன்னைய விரண்டும் முன்னிகழ்த்திய படி இலக்கணநூல்கள். மாபுராணமும் பூதபுராணமும், இலக்கியங்கள். இசைநுணுக்கம் சங்கிதநூல். இந்நூல் ஒரு பாண்டியன் மகனுகிய சாரகுமாரன் என்பான் விரும்பிக் கேட்டபடி அகத்தியர் மானுக்கருள் ஒருவராகிய சிகண்டியர் என்பவரால் இயற்றப்பட்டது. இச்சங்கத்தில் அரங்கேறிய கலி, குருது, வெண்டாளி, வியாழமாலை முதலிய நூல்களுஞ் சிதைந்து போயின. முடத்திருமாறன் காலத்திலே கபாட புரத்தையுங் கடல்கொண்டது. சிலப்பதிகார மியற்றிய இளங்கோவடிகள் வாக்கினாலும், இளம்பூரணர், பேராசிரியர், நச்சினர்க்கினியர் ஆகிய உரையாசிரியர்கள் கூற்றினாலும், பாண்டியின் ஒருபாகங் கடல் வாய்ப்பட்ட தென்னு முன்மை தெள்ளிதிற் பெறப்படும். அன்றியும் பாண்டியர்க்கும் வருணானுக்கு மிடையிடையே யுத்தம் கிகழ்ந்த தாக மதுரைப்புராணங் கூறுவதுலம் இக்கடற் பெருக்கை பேயென்றுணர்க.

கபாடபுரங் சமுத்திரத்தா லழிவெய்தற்கு முன்னர்ச் சங்கம் மருவிய நூல்களா யிருந்தவை என்னுயிரத்து நாற்று நாற்பத்

தொன்பதா மென்று சங்கப்புலவரு ளோரூவரான நக்கீர் கூறிப் போந்தனர். இப்பெருங் தொகை நூல்களாம் அணிகலன்களைத் தமிழ்மாது ஒருங்கிழந்தன ளென்றால் அவட்கு நேரந்த நட்டம் எத்துணைத் தாகுமென்று சொல்லலாம்.

இப்பிரளையம் அதுலகீர்த்தி பாண்டியனுடைய மகன் கிர்த்தி ஷுஷ்ணன் அரசுபுரிந்த காலத்தில் துவாபர கலியுக சுந்தியில் உண்டாயதென்று சிலர் கூறுவர். இடைச்சங்கங் குலைந்த காலம் இற்றைக்கு முன் பின் 3669-ம் வருடமளவிலென்று பலரால் நிச்சயிக் கப்படுவதானும், கலியுக வாரம்பம் இற்றைக்கு 5020-ம் வருடங்களின் முன்னிகழ்ந்தமையானும் அவர் கூற்று நிலைபெற விடமில்லை.



கடைச் சங்கம்.



கபாடபுர மழிந்தபின் உத்தரமதுரை யென் றக்காலத்தில் வழங்கப் பட்டதும், வைகையாற்றருகில் தற்காலம் பொலிந்துளது மாகிய மதுரை யென்னும் பட்டணம் பாண்டிநாட்டுக் கிராசதானியாயிற்று. மூன்றுவதாகிய கடைச்சங்கம் இம்மதுரையில் ஸ்தாபிக்கப்பட்டது. இது முடத்திருமாறன் முதல் உக்கிரப்பெருவழுதி யிருக் நாற்பத்தொன்பதின்மர் பாண்டியரையுடைத்தாய் ஓராயிரத் தெண்ணுறை றைப்பது வருடம் (கி. மு. 1750—கி. பி. 100) நிலவியது. இச்சங்கத்துப் புலவர்கள் சிறுமேதாவிபார், சேஞ்சன் ஷதனூர், அறிவுடையானூர், பெருங்குன்றார்க்கிழார், இனந்திரமாறன், மதுரையாசிரியர், நல்லந்துவனூர், மருதனிளாகனூர், உருத்திரசன்மனூர், நக்கீரனூர் முதலிய நாற்பத்தொன்பதின்மர். (நாற்பத் தொன்பதின்மர் பெயரையுங் திருவள்ளுவர் மாலையிற்

காண்க). இச் சங்கத்திற் கவி யரங்கேற்றிய டுலவர் தொகை நானாற்று நாற்பத்தொன்பது, பாண்டியருட் கவியரங்கேற்றினேர் மூவர். இச்சங்கத்தில் அரங்கேற்றிய நூல்கள் நெடுஞ்செழைக நானாறு, குறந்தொகை நானாறு, நற்றினை நானாறு, புறநானாறு, ஜப்குற நாறு, பதிற்றுப்பத்து, நூற்றைம்பதுகளி, எழுபது பரிபாடல், கூத்து, வரி, பேரிசை, சிற்றிசை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு முதலியன. இவர்க்கு நூல் முற்கூறிய அகத்தியம், தொல்காப்பியமென்னு மிரண்டுடன் புதியானுட்பம், பிரணிகை, சாயித்திய மாதியனவுமாம். இச்சங்கத்தில் கடைசியாக அரங்கேற்றிய நூல் தேவர்குறள்.

பஞ்சபாரதீயம், இந்திரகாளியம், பஞ்சமரபு முதலிய இசைத் தமிழ் நூல்களும், கூத்துநூல், பரதம், தாளவகையோத்து, பரதசேனுபதீயம், மதிவாணர் நாடகத்தமிழ் முதலிய நாடகத்தமிழ் நூல்களும் கடைச்சங்கத்தின் பிற்றைஞரான்று தோன்றின வென்றறிக.

கடைச்சங்க விறுதிக்காலம்.



கடைச்சங்கங் குலைந்த காலம் உக்கிரப்பெருவழுதி காலமாத வின் இதுவரையிற் சென்றவருடம் முன்பின் (1820) ஆயிரத்தெண்ண ஊற்றிருபதெங்க. சாவிவாகன சகாப்தம் ஆரம்பித்து இருபதா மாண்டளவில் இக்குலைவு நிகழ்ந்திருக்கலாம். அப்பெருந்துணைக் கால மன்றென்றும், சங்கங் குலைந்தது சுத்த சுந்திர வமிசத்தில் கடைசியா யரசுசெய்த கூன்பாண்டியன் காலத்திலென்றால் சிலர் கூறுவர். அவர் கூற்றுப்படி கூன்பாண்டியன் காலமென்று கொள்ளினுங் கால நிர்ணயம் பிசுகுவதாய்த் தோற்றவில்லை. எவ்வா-

றெனில், கூன்பாண்டியன் அரசின்பின் சோமசுந்தரன் முதல் பராக்கிரமனீரூக நாற்பத்திரண்டு பாண்டியர்கள் அரசு செய்திருக்கின்றனர். இவர்க்கு வருடம் சராசரி ஒருவர்க் கிருபத்திரண்டு கொடுத்துப் பார்க்கச் செல்லுங் தொகை 924 ஆகும். பராக்கிரம பாண்டியனைத் தோற்கடித்து மதுரையைத் துலுக்கர் கைப்பற்றிய காலம் இற்றைக்கு 890 வருடங்களின் முன்னென் றிதிகாசங்கள் கூறுகின்றன. இத்தொகையை 924 உடன் சேர்க்க மொத்தம் 1814 ஆவது காணலாம். நாற்பத்திரண்டு பாண்டியர்க்கு 924 வருடம் மிக நீடிய காலமெனச் சாற்றவுந்தகாது. எங்கனமெனில் முதற் சங்கம் நிலவிய 4440 வருடங்களையும் அச்சங்கப்ப பாண்டியர் எண்பத்தொன்பதின்மருக் கீய ஒவ்வொருவருக்குச் சராசரி அரசு வருடம் ஜிம்பதும், அடுத்த சங்ககாலமாகிய 3700 வருடங்களை அக்கால பாண்டியர் ஜிம்பத்தொன்பதின்மருக் கீயச் சராசரி வருடம் அறுபத்தொன்றும், கடைச்சங்க காலமாகிய 1850 வருடங்களை அக்கால பாண்டியர் நாற்பத் தொன்பதின்மருக் கீயச் சராசரி வருடம் முப்பத்தெட்டும், முச்சங்கத்தினதுங் காலமாகிய மொத்தவருடம் 9990 ஜியும் 197 பாண்டியர்க்கீய ஏகசராசரி ஜிம்பது வருடமாதலையுங் காண்கின்றும். பண்டையோர் நெடிய வயதினரென் பது பலர் கருத்தாதவின் பின்னையோர்க்குக் கொடுத்த இருபத்திரண்டு வருட விகிதம் நெடிதல்ல வென்பது தெற்றெனப் புலப்படும்.

அன்றியும், கூன்பாண்டியனுக்கு முன் அறுபத்து மூன்றுவது பாண்டியனுகிய அனந்தகுண பாண்டியன் காலத்தில் நிகழ்ந்த இராவணசங்காரத்தையும்; அனந்தகுண பாண்டியனிலிருந்து பதி ணெட்டாவது பாண்டியனுகிய சித்திரவிக்கிரம பாண்டியன் காலத்தில் மதுரைக்குச் சமீபமான பூழியென்னும் மனவிபுரத்தில் சிற்றரசு புரிந்த சித்திரவாகன் மகளாகிய சித்திராங்கதை (அல்லி) என் பாளை வதுவை செய்த அருச்சனன் காலத்தில் நிகழ்ந்த பாரத யுத்

தத்தையும் இதிகாசப்படி நிச்சயித்துப்பார்க்கப் பாண்டியர் அரசுக்களித்த வருட விகிதம் ஏறக்குறையச் சரிவரல் காணலாம்.

கடைச்சங்கத்திற்குப் பிந்தியகாலம்.

கடைச்சங்கங் குலைந்தபின் சேர, சோழ, பாண்டிய நாடுகளில் தனக்குப் பேராதா வில்லாதிருந்தும், செந்தமிழ்ச் செல்வியின் சிறப்பு (மேலோங்கி வளருங் கொடியானது கொழுப்பொம் பொடியக் குலைந்து நிலமிகை வீழ்ந்து கிடையிலே பூத்துக் காய்ப்பது போலக்) குன்றுமல் நெடுங்காலம் நிலவியது. சங்கங் குலைந்தபின் இருநூறு வருடமளவும் புத்த வைஷ்ணவ வித்துவான்கள் ஆண்டாண்டு தலைப்பட்டுத் தங்கள் மதசார்பான சிலநூல்களை இயற்றினார்கள். பலருக்கும் பிரயோசனப்படக் கூடிய பொதுநூல்கள் இவர்களாற் செய்யப்படவில்லை. இவர்களது பெருமை அத்துணையி எடங்க அப்பால் முன்னாறு வருடகாலவரையில் சமனர்கள் முதன்மை பெற்று விளங்கினர். அவர்கள் புத்தர்களைப் போல் வாரப்பாடின்றித் தமிழ்க்கல்வி யபிவிர்த்தியின் மிகமுயற்சியுடையாயிருந்தனர். தமிழ் கற்கப்புகும் மாணுக்கர்கள் பெரும்பான்மையும் முதலோதுகின்ற நிகண்டு, நன்னால், காரிகை, நம்பியகப்பொருளாதிய நூல்களும், சிந்தாமணி முதலிய பெருங்காப்பியக்களும் இவர்களாலே இயற்றப்பட்டன. அரிய கடியநடையை யுடைய பல நூல்களுக்குச் சிறந்த வுரைகளைழுகிய சுச்சினர்க்கினியரும் சைவமதத்தைப் பின்றமுவினவராயினும் முன்னர்ச் சமண கூட்டத்தையே சார்ந்திருந்தனர்.

அப்பாற் சென்ற எண்ணாறு வருடகாலத்துள் பற்பல கலைஞர் நூல்களும் புராண காவியங்களும், நெடதம், பாரதம்,

இராமாயணம், இரகுவமிசம், ஆதிய இதிகாசங்களுக் தோன்றின. அன்றியும், வடமொழியிலிருந்து சமயசாத்திரங்களும், தலமான் மியங்களும், கணித சோதிடங்களும் பிறவுந் தமிழில் வந்து தலைப் பட்டுலாவின. போகர் முதலிய ஆயுனாலாரும், பிரகர் முதலிய கணிதவல்லாரும், அதிசீராமன், புகழேந்தி, ஒன்றை, கம்பர், அம்பிகாபதி, ஒட்டக்கூத்தர், தண்டி, வில்லிபுத்தூர், வரந்தரு வார் முதலிய கவிவாணர்களும் ஆங்காங்கெழுந்து வான்வளர் மீனின மென்னச் சொலித்துப் பிரகாசித்தனர். தொண்டமண்டலத்தில் கச்சியப்பசவாமிகள், சேக்கிழர் முதலிய புராணக வீச்சர்களும், ஈழ மண்டலத்தில் அரசகேசரி, செகராசசேகர ராதிப் தமிழ் வல்லுநரும் தலைமைபெற் றேங்கினர். ஒங்கியுமென்னயிற்று? கொழுகொம் பொடிய நிலமிசைவீழ்ந்து கிடந்து குழூந்து வாடுமோர் பூங்கொடியை ஆடுமாடுகள் மிதித்துழக்கித் தின்றழித்தாலோப்ப ஈற்றில் முகம்மதிய சேனைகள் தலைப்பட்டு வந்து விழுந்து தேசத்தைச் சூறையாடி, அரச பரிபாலனக் குறை வால் இறந்து மிறவா தெஞ்சிய நூல்களை ஜியகோ! சிதைத்தழித்துச் சென்றனர்.

இவ் வழிவுக்கு முன் தமிழ் மொழியானது ஒரு பெரிய நங்கனவனம் போன்றிருந்தது. சங்கத்துப் பெருங்காப்பியங்கள் ஜின்தும் கற்பக விருட்சங்களைன்னும் பஞ்ச தருக்களாகவும், தேவார திருவாசகங்கள், கோவைத்துறைகள், கீர்த்தனங்கள், பதங்கள் முதலியன வெல்லாம் மல்லிகை, மூல்லை, அசோகு, சண்பகம், புன்னை, சூதமாதிய பூங்கொடிகளும் விருட்சங்களுமாகவும், இராமாயணமாதிய இலக்கியங்கள் வடதருப் போன்ற தருக்களாகவும் மல்கிப் பொலிந்து சிறந்து விளங்கின.

இன்னும், மற்றொருவர் கூறியபடி சோல்லின், தமிழ்மாது பதின்மூன்றாம் நூற்றுண்டளவில் பெரும் பான்மையுங் தன்பண்

டைச் சிறப்பெய்தித் தொல்காப்பியே இரத்தின கிர்டமாகவும், நீலகேசியே இருண்டு பரந்த கேசமாகவும், சூளாமணியே சிகையின் கண் தரிக்கப்பெறும் இரத்தினப்பிறையாகவும், தேவாரமே தெய்வீக மாலைபாகவும், திருக்கோவையார் முதலிய கோவைகளே விரிசிகை முதலிய கோவை வடங்களாகவும், குண்டலைக்கியே சிறந்த காதனிபாகவும், வளையாபதியே கைவளையாகவும், மணி மேகலையே கனமணியமுத்திய தங்கவொட்டியாணமாகவும், சிலப் பதிகாரமே காற்சிலம்பாகவும், ஈரடித் திருக்குறளே இஜையடியாகவும், திருவாசகமே திருவாசகமாகவும், திருமந்திரமே அரண்கிய மந்திரமாகவும், முதுமொழிக் காஞ்சியே காஞ்சியாகவும், நற்றினையே சாதியாகவும், புறப்பொருளே புறப்பொருளாகவும், அகப்பொருளே அகப்பொருளாகவும், கந்தபுராணமே சேர்க்கப்பட்ட பழம்பொருளாகவும், பெரியபுராணமே பெரும்பொருளாகவும், திருவிளையாடலே திருவிளையாட்டாகவுங் கொண்டு தன் திருவாயினின்றுந் தமிழ்க் கிர்த்தனமாதியாங் கானுமிர்தஞ் சொறியத் தமிழ்நாடென்னு மரங்கத்து நின்று நர்த்தனஞ் செய்து பார்ப்போர் மனதைப் பரவசப் படுத்தின்னளன்க.

முகம்மதியால் நிகழ்ந்த விபத்தின் பின் மங்கல நூலிழுந்த கைனியர் முறையி னின்று மனமறுகி வாடும் மடவர லொருத்தியை மடிந்தழிய விடாமல் வேளைக்குச் சிறிது அன்னமுதலி உயிரைக் காப்பது பேரல்ச் சந்தான குரவர்கள் தோன்றி ஆதினங்களையும் மடங்களையும் மேற்படுத்தித் தமிழனங்கை ஒருவாறு பரிபாலித்தனர். சாலிவாகன சகாப்தம் ஆயிரத்திருநூற் றளவில் உமாபதி சிவாசாரியர் என்பவர் தோன்றி விளங்கினர். இவரை உமாபதிகாயனர், கொற்றங்குடியார், கொற்றங்குடிமுதல், அந்தணர் பெருமான் என்று மழைப்பர், இவர் தில்லைவா முந்தணர் மூவாயிரவருள் ஒருவராய்ச் சிதம்பர தலத்தைச் சார்ந்த கொற்றங்குடி யென்னு மூர்த் திருவதாரஞ் செய்தவர். இவர் திருப்பெண்ணுகடத்தில் ஏழுந்தருளியிருந்த மெய்ரண்ட தேவர்க்குச் சீட

ராணு அருணங்கி சிவாசாரியர் மானுக்காய், திருக்கடந்தை மறை ஞானசம்பந்த நாயனுரிடங் தீக்கை பெற்று, வேதசிவாகமாதி கலை களில் வல்லவராய் ஞானமார்க்கத்தைக் கைக்கொண்டிருக்கு நாளிலே உலகமுய்யும்படி சைவ சித்தாந்த உண்மைகளை யெல்லாங் திரட்டி ஒவ்வோர் நூலாகத் திருவாய்மலர்ந்தருளினர், அவைகள் பதி, பசு, பாசமென்னுங் திரிபதார்த்த லக்கணங்களை எடுத்து விளக்காகிற்கும். அவையாவன, திருவருட்பயன், சிவப்பிரகாசம் வினாவெண்பா, போற்றிப்பல்லெடு, கொடிக்கவி, நெஞ்சவிடு தூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்பநிராகரண மென்பனவாம். இவற்றுள் சிவப்பிரகாசம் 101 திரு விருத்தங்களை யுடையது. இதற்கு மதுரைச் சிவப்பிரகாசர் உரையிட்டனர். (காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் இலக்கணம் சிதம்பரநாதமுனிவர் உரையிட்டனரென்றும் கூறுப.) இந்நாலே யாழ்ப்பாணத்து வட்டுக்கோட்டை சாத்திரத்தலைவராயிருந்த “ஒயிசின்றன்” என்னும் ஆங்கிலேய பாதிரி ஒருவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க அமரிக்க கீழ்த் தேச சங்கத்தார் (American Oriental Society) அச்சிற் பதிப் பித்தனர்.

சிவப்பிரகாசம், சாவிவாகன சகாப்தம் 1228-ம் வருடத்திலும், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப்பல்லெடு, கொடிக்கவி, நெஞ்சவிடுதூது, உண்மை நெறிவிளக்கம், சங்கற்பநிராகரணம் முறையே, 1229, '30, '31, '32, '33, '34, '35-ம் வருடங்களினும் அருளிச்செய்யப்பட்டன. திருவருட்பயன் 101 திருக்குறளையும், வினாவெண்பா 13 திரு வெண்பாக்களையும், போற்றிப்பல்லெடு 190 அடிகளையும், கொடிக்கவி கலித்துறை ஒன்றையும், திருவெண்பா மூன்றையும், நெஞ்சவீடுதூது கவி வெண்பா 258 அடிகளையும், உண்மை நெறி விளக்கம் ஆறு திருவிருத்தங்களையும், சங்கற்பநிராகரணம் 20 திருவாசிரியங்களையும் முடையன.

இவையன்றி, சேக்கிழார் நாயனுர் செய்தருளிய பெரியபுராண சரிதக்கை ஒரு செய்யுளியீயற்றித் திருத்தொண்டர் புராணசார

மெனப் பெயரிட்டனர். அருண்மொழித் தேவராய சேக்கிழார் சுரித்தையும், “சேக்கிழார்புராணம்” என்னு நூலாற் றெளித் தருளினர். சிதம்பர மாண்மியத்தை விரித்துக் “கோயிற்புராணம்” எனப் பெயரிட்டுப் பாடிமுடித்தனர். திருமுறைகண்ட புராண மென்னு நூலையும் திருப்பதிக்கோவை, திருந்தசத்திரம் (நாயன் மார் முத்தியடைந்த நாள்) என்பனவற்றையுஞ் சிவபுராணத்தை விவு என்னு நூலையும் இயற்றினர்.

“அடியார்க் கெளியன்சிற் றம்பலவன் கொற்றங்—குடியார்க் கெழுதியகைச் சீட்டு, படிமிசைப்—பெற்றுன்சாம் பாலுக்குப் பேதமறத் தீக்கைசெய்கே—முத்தி கொடுக்க முறை” என்று சிவபெருமான் பாடியனுப்பியருளிய திருமுக மேற்றுப் பெற்றுன் என்னும் புலையனுக்கு முத்திகொடுத்தருளினர். இதனையறியாத சாம்பான் மனைவி அரசனிடஞ் சென்று தன் புருட்னை பாதோ மோசஞ் செய்தனரென்று முறையிட அரசனவரிடஞ் சென்று சந் தேக்தைநீக்கியருளவேண்டுமென்று பிரார்த்திக்க, அங்கணின்ற முள்ளிச்செடி யொன்றுக்கும் முத்திகொடுத்தனரென்ப. கோயிற் புராணம் அரங்கேற்றப்படாது பேடகத்துள்ளிருக்கச் சபாநாயகர் மற்றைய அந்தனர்களது சொப்பனத்திற் ரேன்றி “நாம் கொற் றங்குடி உமாபதியுடைய பெட்டகத்துள்ளிருக்கின்றேம்” என்று திருவாய் மலர்ந்தருளா, அவர்கள் விரைவில் அதனை அரங்கேற்று வித்தனரெனவுங் கூறுப. இம்மகானுக்கு அருணமச்சிவாய தேசி கர் முதலாம் பல மாணுக்கருளர். இம்முனிவர் பெருமாணைச் சிவ ஞானப் பெருஞ்செல்ல சித்தாந்த தீபமாகிய தாயுமான சவா மிகள் “குறைவில்லூண் ஞானமுதற் கொற்றங்குடியடிக-ணறை மலர்த்தாட்கன்புபெற்று நாமிருப்ப தெங்நாளோ” என்று தங் குருமரபினில் வைத்துத் துதிசெய்தா ராயின் இவரது பெருமையை அளவிட யார்க்குத்தானியலும்.

மேற்கூறிய நூல்களில் சிவப்பிரகாசம் முதல் சங்கற்ப நிரா கரண மிறுதியாயுள்ள எட்டும் சித்தாந்த சாத்திரங்கள் பன்னுன்

கனுள் எடங்கிய எட்டு நூல்களாம். ஏனைய ஆறனுள் உண்மை விளக்க மெனப்படுவது திருவதிகை மனவாசகங் சடஞ்தாராற் செய்யப்பட்டது; சிவஞானசித்தியார், இருபாவிருபது என்னு மிரண்டும் அருணங்கி சிவாசாரியாற் செய்யப்பட்டன. சிவஞான போதம் மெய்கண்டதேவராற் செய்யப்பட்டது. திருக்களிற்றுப் படியார் திருக்கடலூர் உய்யவந்ததேவநாயனாற் செய்யப்பட்டது. திருவந்தியார் திருக்களிற்றுப்படியா ரியற்றிய உய்யவந்த தேவநாயனாரின் ஆசிரியர் திருவியலார் உய்யவந்த தேவ நாயனர் இயற்றியது.

உமாபதி சிவாசாரியார் அவர்கள் திருமரபின் நான்காம் குரவாகிய பூர்ணீ கைலாச பரம்பரைத் திருவாவடுதுறை யாதீனத்துப் பிரதம பரமாசாரியர் நமச்சிவாய தேசிகரே தமிழ்நாட்டில் முதன் முதல் மட்மேற்படுத்தியவர். ஈசான தேசிகரைத் திருநாமம் வழங்கப்பெற்ற சுவாமிநாத குரவரால் இலக்கணக் கொத்தும், அவரின் மாணுக்கர் சங்கரநமச்சிவாய தேசிகரால் நன்னூல்விருத் தியும், வேலப்ப தேசிகரால் பறியலூர்ப்புராணமும், சிவஞான யோகிஸ்வரால் தொல்காப்பியச் சூத்திரவிருத்தி, தருக்க சங்கிரகம், அன்னம்பட்டியம், புத்தம்புத்துரை, காஞ்சிப்புராணம், முது மொழிவெண்பா முதலியனவும் கலைவல்லுனர் யாவராலும் மிகப் பாராட்டப்படும் பெருஞ் சிறப்பினையுடைய திராவிடமகாபாடிய முஞ் செய்யப்பட்டன. இவ்வாதீனமன்றித் தமிழ்நாட்டில் தரும புரம், திருவண்ணமலை, மங்கலபுரம், மதுரையாதிய பலவிடங்களிலும், மடங்களும், ஆதீனங்களும் ஆங்காங் கெழுந்த தரும சீலர்களா லேற்படுத்தப் பட்டன. அவற்றின் கண்ணுங் காலத் திற்குக் காலம் சமயசாத்திரங்களையும் இலக்கண விலக்கிய நூல் களையும் மியற்றினால் தருமபுரத்தில் குமரகுருபர சுவாமிகள், சம்பந்த சுவாமிகள், வெள்ளியம்பலத்தம்பிரான், சச்சிதானிந்ததேசிகர், சிவப்பிரகாச சுவாமிகள், ஷைத்கியநாதநாவலர் முதலியோரும், திருவண்ணமலை யாதீனத்தில் அமிர்தவிங்க சுவாமிகள், குகைநமச்சிவாயர், ஞானப்பிரகாச சுவாமிகள், ஆடியபாத சுவா

மிகள், சுப்பிரமணிய சுவாமிகள் முதலி தோரும், மங்கலபுரத்தில் சிவப்பிரகாச சுவாமிகள் முதலியவரும், மதுரையில் பாஞ்சோதி முனிவர் முதலியவரும் அநெகரூளர். இவர்களியற்றிய பிரபந்தங்களின் விவரங்களையெல்லாம் இங்னனந் தூப்புக்கள் இடம் மிகப் பெருகி விரியும். இம்மகானுபாவர்கள் செய்த பேரூதவியரலன் ரே, தமிழின் சிறப்பு ஒருங்கே கெட்டழியாமல் சிறிதாயினுக் தற்காலம் வீளங்குகின்றது? கிஞ்சித்து வீளங்கிவரு சிற்றுணைச் சிறப்பும், சீராட்டிப் பாராட்டி வளர்க்குமபிமானிக வின்மையால் நாளாடைவில் எக்கதிபுகுமோ வென்றுள்ளமஞ்சியும், ஒருசோற் கொண்டு பலபொருள் விரிச்கவும், பல சோற் கொண்டு ஒரு பொருள் குறிக்கவும் இயைபுடைச் சொல்வளத்தானும், பொருள் வளத்தானுஞ் சந்தச்சவையானு மினையற்று மதுரஞ் சொரிந்து செயிக் கமுதளிக்கும் பேராற்றலையுடைய தமிழின் மாண்மியம் நாலுக்குநாள் வளர்ந்து மூடிவரு வடசொல், திரிசொல், திசைச் சொல், அங்களைச்சொல் லாதிய கறைகளால் மறைந்து குன்றதல் மிகப்பரிதாபமே யென்று வருந்தியும், பண்டைக்கால நூல்களிலே எண்ணற் றழிந்த பெரும்பாகம்போக எஞ்சிப் பிறபாகத்தி னும் சிலமாத்திரம் அச்சேறித் தற்காலம் வெளிவந்துலவ, மிகுதி மறைவிடங்களி லமர்ந்து அவற்றின் கதி வெளியோ அழிவோ என்றெவர்க்கும் ஐபத்தைக் கொடுக்கின்றதே யென்று கலுமின்தியும் வாடுகெஞ்சினர் மனங்களிப்ப, 17 வருடங்களின் முன்னர் மதுரையம் பதியிலே ஸ்ரீ பாண்டித்துரைத் தேவரவர்வால் நான் காவது தமிழ்ச் சங்கம் ஸ்தாபகமாகிச் செவ்வே நடைபெறு கின்றது.

இச்சக்கத்திற்கு அங்கமாகப் பாண்டியன் புத்தகசாலையும் “சேதுபதி செந்தமிழ்க்கலரசாலை” யும் ஏற்பட்டுள. முன்னதன்கண் பல அருடமையான ஏட்டுப்பிரதிகள் சேமித்து யாவருஞ் சென்று பார்க்கும்படி வைக்கப்பட்டிருக்கின்றன. அச்சிடப்பட்ட

நூல்களும் பலவுள். பின்னான்கட்ட கல்விப்பிலும் மாணுக்கர் பலர் அன்னவஸ்திரமும் புத்தகங்களும் சங்கத்தாரால் உதவப்பெற்றுக் கிரமமாகப் படித்து வருகின்றனர். இச்சங்கத்தின் அங்கத் தினராய் அறுநாற்றுக்கு மேற்பட்டவர்களுள்ளர். இவருள் முன் பின் ஐம்பதின்மர், வித்துவான்கள் சங்கத்தின் அவயவிகளாக இருக்கின்றனர். இவர்கள் வருட மொருமுறை கூடித் தழிழ் மொழி வளர்ச்சிக்குரிய பலவற்றையும் ஆலோசித்து நடத்திவருகின்றனர்.

இச்சங்கத்திற்கெனத் தனியே ஒர் அச்சியங்கிரசாலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்மூலமாகச் சங்கத்தார் பல அரிய தமிழ் நூல்களையும் அச்சிட்டு வருகின்றனர். “செந்தமிழ்” என்னுமொரு மதாந்த தமிழ்ப் பத்திரிகையும் நடத்தி வருகின்றனர். அதன்கண்ணே வித்வாம்சரால் உதவப்படு பல அருமையான விஷயங்களும் வெளிப்படுகின்றன. தற்காலம் இப் பத்திரிகையை நடாத்துமாசிரியர் ஸ்ரீ திரு: நாராயண்யங்கார் என்பவர். இவர் வடமொழி தென்மொழி யிரண்டினும் மிக வல்லுநர். இவரைப் போலும் கல்வித்திற்மையும், நுண்ணறிவும், பொறுமையாகிய சுகிர்த குணங்களும் வாய்ந்த புருடோத்தமர் தமிழகத்தில் வாய்ப் பது மிக அருமை.

ஆங்கிலக் கலாசாலைகளிற் கற்கும் மாணுக்கர்களுக்குத் தமிழில் ஆர்வமுண்டாதல் வேண்டிச் சங்கத்தார் பணப்பரிசும், யோக்கியதா பத்திரங்களும், பண்டிதர் முதலிய பட்டங்களும் ஏற்படுத்திக் கிரமமாகப் பரீட்சைகள் நடத்தி வருகின்றனர். இவ்வாறு உழைத்துவரும் இம்மதுரைச் சங்கம் நீட்டியில் நிலைத்தோங்கி நிலவு வதாக.

மற்றும் பலவூர்களிலேயும் தமிழின் அபிவிர்த்திக்கேற்ற, சமாசங்களும் கழகங்களும் ஸ்தாபனமாகி ஏண்டுபெறுதலும்

தமிழ்மொழி விஷயத்தில் யாவர் மனத்தும் பெருங்கிளர்ச்சியுண்
டாயிருத்தலும்'தமிழகஞ் செய்த மாதவப் பலனேயாம்.

கடைச்சங்க காலத்துத் திருத்தொண்டர்.

புனிதவதியார் என்னுங் காரைக்காலம்மையாரும், தமது
கண்ணப் பறித்துச் சிவலிங்கமுகத்தி லொட்டிய கண்ணப்ப நாய
ஞரும், சிவபூசைக் கிடர்செய்த தமது தந்தையின் கால்களையறுத்த
சண்டேஸ்வரரும், நித்தமும் அழுதருந்தமுன் சிவலிங்கத்திற்குக்
கல்லெற்றுதலை விரதமாய்க் கொண்டொழுகிய சாக்கியரும், சோழ
நாட்டரசனுகிய கொச்சிக்கண்ணஞரும், சுவாமிக்கணிதற்குச் சந்
தனங் கிட்டாமையின் தமது கரத்தைக் கல்லினிடமாக அரைத்த
மூர்த்திகாயஞருங் கடைச்சங்கம் நிலவிய காலத்தினரென்று அச்
சங்க நூல்கள் பலவற்றூன் தெளியலாம்.

தொண்டர்கள் அறுபத்து மூவரின் சரிதமும் சேக்கிழார்
இயற்றிய பெரியபுராண மென்னும் அருமைய நூலிற் பரக்கக்
காணலாம். இந்நால் பன்னிரு சைவத் திருமுறையில் கடைசியாயது. 4,306 திருவிருத்தங்களை யுடையது. ஆறுமுகத் தம்
பிரான் சுவாமியவர்களால் உரையெழுதப்பட்டிருக்கின்றது. விருத்
தப்பாவி ஊள்ள இந்நால் தற்காலம் விரித்த தொகுத்த வசனநடை
களினுங் குலவுகின்றது. இதனுடைய மற்றும் விவரங்களை இலக்கிய வியலுட்காண்க.



திருத்தொண்டப் புலவர்.

திருத்தொண்டர் அஹபத்து ரூவருள் பின்வரும் எண்மரும் பெருந்திற்கு கவிஞராய் விளங்கினர்:—

1. காரைக்காலம்மைபார்
2. திருமூலர்
3. அப்பர்
4. திருஞானசம்பந்தர்
5. ஜியதிகள் காடவர் கோன்
6. சேரமான் பெருமாள்
7. காரியார்
8. சுந்தரர்

இவ்வெண்மரில் முன்னைய இருவருமே மேற் சொல்லியபடி கடைச்சங்கம் நிலவிய காலத்தினர், பின்திய அறுவரும் ஒற்றை ஞான்றினர்.

1. சுந்தர் எழுதிய திருத்தொண்டத் தொகையிற் சேர்க்கப் பட்டவரும், புனிதவதியாரென்னுங் திருநாமம் ஆகியிற் பெற்றி ருந்தவருமாகிய காரைக்காலம்மையார், தம்மைக் காரைக்காற் பேயென்றும், சிவபெருமானுடைய பூதகணங்களில் தாழு மொருவ ரென்றுங் தம்மைச் சொல்லிக்கொள்வர். இவ்வம்மையார் பாடிய நூல்கள் திருவாலங்காட்டு முத்ததிருப்பதிகம், திருவிரட்டைமணி மாலை, அற்புதத் திருவந்தாதி முதலியனவாம். சிவபெருமானின் அரும்பெரும் புகழ்களை விரித்துக்கருக்கு மிக்குல்கள், ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் முதலியவர்களின் திருப்பாடல்களுக்கு முங்

தியவைக ளாகலான் முத்த தேவாரமெனப் பெயர் பெற்றன. இப் பெருமாட்டி யின் திவ்விய பாடல்களில் மாதிரிக்கு நான்கு செய்யுட் களை இங்ஙனங் தருகின்றார்கள்:—

சு னவனல்லா தில்லை யெனாகினைந்து
கூசு மனத்தகத்துக் கொண்டிருந்து—பேசு
மறவாது வாழ்வாரை மன்னுலகத் தென்றும்
பிறவாது காக்கும் பிரான்.

இனியோநா முய்ந்தோ மிறைவனருள் சேர்ந்தோம்
இனியோ ரிடரில்லோ நெஞ்சே—யினியோர்
வினைக்கடலை யாக்குவிக்கு மீளாப் பிறவிக்
கனைக்கடலை நீங்கிடுவேங் காண்.

கொம்பினையோர் பாகத்துக் கொண்ட குழகன்றன்
அம்பவள மேனி யதுமுன்னஞ்—செம்பொன்
அனிவரையே போலும் பொடியணிந்தால் வெள்ளி
மணிவரையே போலும் மறித்து.

அடிபேரிற் பாதாளம் பேரு மடிகள்
முடிபேரின் மாமுகடு பேரும்—கடக
மறிந்தாடு கைபேரில் வான்றிசைகள் பேரும்
அறிந்தாடு மாற்று தரங்கு.

2. திருமூலர் என்பவர் சித்தர்களிலே சிறந்து மேலான ஒரு போகில்வரர். புண்ணியிநதி தீரங்களினும், மலையடிவாரங்களினும், வனங்களினும், குடைகளினும், சஞ்சரித்துத் தவசாதனை பயின்ற யோகில்வரர்கள் பலராவார்கள். இவர்களைக்குறித்து அடுத்த அத்தியாயத்திற் சிறிது கூறுவாம்.

திருமூலர் அகத்தியரைத் தரிசிக்க வெண்ணி வடபானீத்துப் பொதிகை நோக்கிச் சென்ற வழியில் திருவாவடு துறையிலே

மூலன் எனப்பெயரிய ஒரு இடையன் மதிந்து கிடப்பவும், அவனுடைய பசு மந்தை அவனுடலை மோந்து மோந்து சுற்றி நின்று பாத்திரப்பதையுங் கண்டு, பசுக்கள் படு பருவரலை நீக்குவான் தமதுடலைத் தணக்கு, மூலனுடவிற் புகுந்தெழுந்து பசுக்களை மகிழ்ச்செய்தும், அப்பால் தமதுடல் தெய்வானுகூலத்தால் மறைந்து விட, மூலனுடவிற் ரூனே தங்கித் திருமூலர் என்ற நாமமேற்று ஒரு அரசு மரத்தடி நிழவிற் சமாதிகொண்டு வருடமொருமுறை கண்விழித்து ஒவ்வொரு செய்யுளாக ஆகம சாரங்க எனைத்தையுங் திரட்டித் தொகுத்து மூவாயிரஞ் செய்யுட்கள் மூவாயிர வருடங்களில் பாடி முடித்துச் சமாதி கலைந்து முத்தி சேர்ந்தனர். இம்மூவாயிரஞ் செய்யுட்கள் அடங்கிய பிரபந்தம் திருமந்திர மெனப்பெயர் பெற்றது. அதன் விவரத்தை இலக்கிய வியலுட்காண்க.

இப்பிரபந்தத்தைச் சிலவருடங்களின் முன், மாவை வே. விசுவநாதபிள்ளை யென்பவர் பல ஏட்டுப்பிரதிகளை அறிஞருதவி கொண்டாராய்ந்து வழுக்களைந்து சுத்தபாடஞ்செய்து அரும்பத விளக்கத்துடன் அச்சிட்டு வெளியிட ஆருக்கின்றனர்.

3. 4. 8. அப்பர், திருஞானசம்பந்தர், ஈந்தரர் என்னும் மூவரும் சென்ற சென்ற தலங்கடோறும் பல்லிசைத் தேவாரங்களும் பிறவும் பாடினர்.

இம்மூவரின் தேவாரங்க ஈடங்கிய திருமுறை அடங்கன் முறை அல்லது கோயிற் பதிகமெனப்படும். அன்றியும், கடவுளருள் பெற்றோ ரெனப்பட்டார் பாடிய பாக்களௌலாம் அருட்பாக்களெனப் பெயர் பெறும். அவை, தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம், பட்டணத்தார் பாடல், திருவருட்பா முதலியனவாம்.

5. ஐயடிகள் காடவர்கோன், சிதம்பரம் முதலிய பல சிவ ஸ்தலங்களையுங் தரிசித்து ஒவ்வொரிடத்தினும் ஒவ்வொரு திரு வெண்பா தோத்திரமாகப் பாடினர். இவர் தொண்டைநாட்டில் பல்லவராச வமிசத்துதித்துச்செங்கோன்டாத்தி, அரசாட்சி துண்ப மயமெனக் கருதி அதனை வெறுத்துப் புத்திரனை அரசனாக்கிச் சிவ தொண்டையே மேற்கொண்டு ஸ்தலங்கடோறுஞ் சென்று தரிச னம், திருப்பணி முதலியன் செப்துகொண்டிருஞ்து திருப்பதம டைந்தவர். இவர் பாடிய வெண்பாத் தொகுதி கோயில் வெண்பா எனப் பெயர்பெறும்.

6. சேரமான் பெருமாள், மாசாத்தாரால் வெளிப்படுத்தப் பட்ட ஞானவுலா வென்னுங் திருவுலாவைச் சிவசங்கிதியிற் பாடிய ருளினர்.

இங்காயனார் காலம் கடைச்சங்கத் திறுதிக்காலமென்பது கல் லாடத்தாலும் திருவிளையாடல் முதலிய நூல்களாலும் நன்கு நிச் சயிக்கப்படும். இவர் புற நானாற்றிலே சேரமான்மாவெண்கோ வெனப்படுவர். அந்தாவிலே தானே சேரமான்மாவெண்கோவும், உக்கிரப் பெருவழுதியும் நட்புடையா ரெனப்படுவர். சுந்தர மூர்த்திநாயனார் புராணத்திலே சேர, சோழ, பாண்டிபர் மூவரும் சுந்தரரோடு மதுரையிலே ஒருசமயம் ஒருங்கிருந்தனரென்று கூறப் பட்டிருத்தலால் அவர்கள் புற நானாற்றில் ஒருங்கிருந்தா ரெனக் கூறப்பட்ட சேரமான்மாவெண்கோவும் உக்கிரப் பெருவழுதியும் இராசசூயம் வேட்ட சேர்மண் பெருநற்கிள்ளியுமே யாவர். சேர மான்மாவெண்கோ வெனப்படும் சேரமான் பெருமாணையனுரை ஒளவையார் பாடினுரென்பது புறநானாற்றிற்மாத்திரமன்று, அவர் கைலாசத்திற்குக் குதிரைமேற் சென்றபோது ஒளவையாரும் தாம் பூசித்துவந்த விநாயகக்கடவுளாலே, குதிரை மேற் சென்று ரோடொக்கச் சென்றுரென் ஞேருகதையுங் “குதிரையுங்காதம் கழுவியுங்காதம்” என்ற பாடலுமுண்மையாலும் நிச்சயிக்கப்படும்.

படவே, சேரமான் பெருமானையனாரும் கடைச்சங்கத்து இறதிக் கண்ணிருந்த உக்கிரப்பெருவழுதியும், சுந்தரமூர்த்தி நாயனாரும் அவருடைய தேவாரத்திலும் புராணத்திலுள்ளட்டப்பட்ட சோழ ஞகிய இராஜைகுபம் வேட்ட பெருந்திகளியும், கல்லாடர், கமிலர், பானர் முதலிலீயாரும் ஒரே காலத்தவர்களென்பது சித்தாந்தமாம். ஆகவே அவருடைய காலம் 1810 வருடங்கட்கு முன் னுள்ள தெனப் பெறப்படும். கடைச்சங்கங் குலைந்து இதுவரையிற் சென்ற வருடம் ஆயிரத் தெண்ணாற்றிருபதென முன்னர்க்கூறினாம்.

சேரமான் பெருமாள் என்னும் பெயரொடு மற்று மோர் சேரன் ஆயிரத் தெழுபது வருடங்களின்மூன் சேராட்டில் அரசு புரிந்திருக்கிறான். இவன் துருக்கரோடு போர் செய்து தோற்று அவர்களுடைய சமயத்திற் பிரவேசித்துத் துருக்கனுகிப் பின்னால் கிலாள் அரசாண்டு இறதியில் தனது நாட்டை விட்டோடித் துருக்கருடைய தெய்வஸ்தலமாகிய மக்கபுரியையடைந்து அங்கேயிறந்தவன். இவன் சமாதி இன்றும் அங்குள்ளது, இவன் இறந்த காலம் அந்தச் சமாதிக்கல்லில் எழுதப்பட்டிருக்கின்றது,

7. காரியார் சிவன்டியார்க்குதவப் பொருள்பெறும் பொருட்டுத் தமிழ் வேந்தர் மூவரிடத்துஞ் சென்று தம்பெயராற் றிருக்கோவை பாடினர்.

சித்தாங்கள்.

அணிமா முதலிய எண்வகைச் சித்திகளினுங்கைவந்தவர்கள் சித்தர் எனப்படுவர். அவர்கள் எண்ணிறந்தவர்கள். அவர்களுள் கேள தமிழ் நாட்டில் விளங்கியவர்களுள், முன்னுரைத்த திருமூலர், பாம்பாட்டிச்சித்தர், அகப்பீப்யச்சித்தர், இடைக்காடர் முதலிய பதினெண்மர் தலைமை பெற்றவராவர்.

பாம்பாட்டி சித்தர் அந்தனைரென்றும், அகப்பேப்பெய்ச்சித்தர் வேளாளரென்றும் கூறுவார். இவ்விருவரும் அணிமாவாதி சித்தி களைப் பெற்றபின்னர் அவற்றைப் பயனின்மைகண்டு ஞானநிலையடைந்தனர். இருவரும் “அகப்பேப்பெய்” என்றும் “ஆபோம்பே” என்றும் தம்பாடல்களிற் பாடினமையே தம் பெயர்களுக்குக் காரணமாகக் கொண்டவர்கள். இவர்களின் இயற்பெயர் தெரிய வில்லை. இவர்கள் பாடல் எளியநடையினவாயினும், ஆழந்த ஞானப் பொருநுடையன.

கோசக்கர், சத்தியநாதர் முதலிய ஒன்பதின்மரும் நவநாத சித்தர் எனப்படுவர். இவர்கள் பதார் த்தங்களின் பகுதிகளையும் சரீரத்தின் பகுதிகளையும் நன்றாக ஆராய்ந்து சிச்சயித்து அந்தப் பகுதிகளின் சொருப லக்ஷணங்களை யுணர்ந்து அவற்றைத் தம தெண்ணப்படி ஏவல் கொள்ளும் ஆற்றலுடையவர்கள். ரசாயன சாத்திரங்களும் வைத்திய சாத்திரங்களும் செய்தவர்களும் மிவர்களே. இவர்கள் செய்த நூல்கள் பெரும்பாலும் இறந்துபட்டன. இவர்களாற் செய்யப்பட்ட நூல்களென்று சொல்லப்பட்டு இக்காலத்தில் வழங்குவன் யாவரோ சாமானியர் பாடிய புரட்டு நூல்களோயாம்.

இடைக்காடர், சங்கப்புலவர் பலரோடுங் கலந்துடாடியவராகக் காணப்படுகின்றனர். இவர் பாண்டியனைக் காணப் பலமுறை முயன்றும் வாய்க்காமல் ஒரு முறை தமது தோழனுக்கிய க்பிலரினுதவியால் கண்டும், பாண்டியன் தக்கமரியாதை செய்யாமையாற் கோதித்து மதுரைக்கோயில் வாழ் கடவுளையுஞ் சங்கப்பலகையையும் அந்கர் நீங்கி அகன்று போயிருக்கும்படி செய்தனரென்றும், பின்பு பாண்டியன் பணிந்து வேண்டக் கோபந்தனிந்து சங்கப்பலகையைச் சோமசுந்தரக் கடவுளுடன் மதுரைக்குத் திரும்பச் செய்தனரென்றும் புராணசரிதங் கூறும்.

சங்கத்துப் புலவர்கள் அகந்தை கொண்டு பக்தியிலராய்ச் சிவ நின்தனை செய்து செருக்குற்றமையால் அவர்கள் கொண்ட கர்வத் தை இடைக்காடரும் வள்ளுவர் முதலோரும் பங்கப்படுத்திச் சங்கத்தைக் குலைத்தனரென்றும், பிரமன் அவதாரமே வள்ளுவர், விஷ னு அவதாரமே இடைக்காடரென்றுஞ் சொல்வாருமூனர்.

ஊசிமுறி என்னு மிலக்கணநூல் இடைக்காடரால் இயற்றப் பட்டது. செய்யுளிலக்கணமாகிய காரிகை நூலுக்கு உரை எழுதிய அமுதசாகரர் பெரும்பான்மையும் இடைக்காடர் விதிகளையே ஆதாரமாக எடுத்துக்காட்டி ஆளுகின்றனர்.

கடைச்சங்ககாலப் பாண்டிமன்னர்.

கடைச்சங்க காலத்தில் அரசு புரிந்துவந்த பாண்டி மன்னரில் முதுகுடுமிப் பெருவழுதி, உக்கிரப்பெருவழுதி, தலையாலங்கானத் துச் செருவென்ற நெடுஞ் செழியன் முதலியசிலர் மிகவும் விசேடமுற்று விளங்கியிருந்தனர்.

முதுகுடுமிப் பெருவழுதி யென்பான் வஞ்சலை சூதி முதலியன் வின்றித் தர்மப் போர்முகத்தால் மாற்றலர் பலரை வென்று மடக்கி வேத விதிப்படி அநேகசிறந்த யாகங்களைச் செய்து முடித்துக் கீர்த்திவகுத்த ஒரு சிவபக்தன்.

உக்கிரப் பெருவழுதி யென்பான், யுத்தத்தில் தனக் கொருவரு நிகரின்றிச் சிறந்து விளங்கிய மகாவீரன் வேங்கை மார்ப ணென்பவளைத் தோற்கடித்துக் கானப்பேரன் எனப்புசும் வாய்ந்த கோட்டையையுங் கைப்பற்றினன். தமிழ் ஆராய்விலே சங்கப்

புலவர்களுக்குச் சமனுகிய தேர்ச்சியுடையவன். இவனது காலத் திற்றுனே தேவர் குறள் முதலிய நூல்கள் அரங்கேறின.

நான்மறையின் மெய்ப்பொருளோ முப்பொருளா நான்முகத்தோன்
ரூண்மறைந்து வள்ளுவனுப்த் தந்துரைத்த—நான்முறையை
வந்துக்கச் சென்னிவாப் வாழ்த்துக் கந்னெனஞ்சுஞ்
சிந்துக்கக் கேட்கச் செவி,

என்று திருக்குறளுக் கொரு சிறப்புரை கொடுத்தவனும் இப்பான் டியனேயாம்.

(வேதங்களைத் தந்தவன் பிரமனுதலானும் திருக்குறள் வேதம் போற் சிறந்தவோர் நூலாதலானும், அந்நூலாகிரியராகிய வள்ளுவரின் திருவுவதாரத்தை உபசார வழக்கில் பிரமாவதாரமென்றனன். இவனினுப்பப் பிறருங் கூறிய வாய்மையால் பிரமனே வள்ளுவனுக் குற்பவித்தா னென்னுஞ் சாதக மேற்பட்டது போலும்).

இப்பாண்டியனது முயற்சியானும் வேண்டுகோளானும் அகநானுறு என்னும் பிரபந்தஞ் சேர்க்கப்பட்டது. அன்றியும் இவன் தமிழ்தீல மிக்க பேருமொனங் கொண்டு அதன் வளர்ச்சிக் கேற்றபல முயற்சிகளையும் விரும்பிச் செய்துவந்தனன்.

இரவலர்க் கருங்கல் மருகாது வீசி
வாழ்தல் வேண்டு மிவண்வரைந்த வைகல்
வாழச் செய்த நல்வினை யல்லது
ஆழுங் காலைப் புணைப்பிறி தில்லை
உயர்ந்துமேங் தோன்றிப் பொசிகதுந் நாளே,

என்று ஓளவையாரால் பாடப்பட்டவன் இவனேயாம்.

இவன்பின்னர் அரசுக்குவந்த நெடுஞ் செழியன் என்னும் பாண்டியனும் இவனைப்போற் சிறந்தவோர் மகாவீரன். தலையாலங்கான மென்னு மிடத்தில் நடாத்திய பெரும்போரிலே வெற்றி

பெற்றமையால் அங்கள்முதல் “தலையாலன் கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன்” என்றழைக்கப்பட்டனன். இப்போரின் சிறப்பை நக்கிரர் நெடுநல்வாடை யென்னுங் தமது நாலில் விரித்துக் கூறியிருக்கின்றனர். மாங்குடி மருதனூர், கல்லாடர், இடைக்குன்றார் கிழார் முதலியோரும் இவ்வரசனது கீர்த்திப் பிரதாபங்களை வியந்து பாடியிருக்கின்றனர். இவ்வரசன் பல்வன்கச் சிறப்பாலோங்கியும் தற்பெருமையாகிய செருக்கென்னும் அகப்பேய் இவனிற் சிறிது குடிகொண்டிருந்தமையால், அதனை யகற்று மாறு மாங்குடிமருதனூர் மதுரைக்காஞ்சி யென்னு நூலை யியற்றி அதன்கண் இடையிடையே வீரம், புகழ், செல்வமாதிய வாழ்வெல்லாங் கனவிலழியும் பொய்மைத்தெனக் காட்டி வற்புறுத்தினர். அஞ்சாம விவ்வண்ணம் போதிக்கப் புக்க புலவர் மாட்டு அரசனு மபிமானங் கொண்டு அவரின் ஓாதனைக்கு வசமாகினன். இவ்வரசன் புலமையினும் மிகச் சிறந்தோனென்பது புறநானாற்றினுள்ளே வரும் எழுபத்திரண்டாஞ் செய்யுளாவினிது விளக்கும்.

பாண்டியன் அறிவுடைநம்பி. இவன் தமிழ்ப் புலமையிற் சிறந்த வோரரசன். படைக்க வேண்டிய செல்வங்க ஜௌல்லாம் படைத்துப் பலருடனே யுண்ணும் பெருஞ்செல்வனு யிருந்தும் ஹழுவலியாற் புதல்வர்ப் பேறின்றி மனக்கவல் கொண்டு பின்வருமாறு கூறினன;—

படைப்புப் பலபடைத்துப் பலரோடு முண்ணும்
உடைப்புஞ் செல்வ ராயினு மிடைப்படக்
குறகுறுநடந்து சிறுகை நீட்டி
இட்டுஞ் தொட்டுங் கவ்வியுங் துழுந்தும்
நெய்யுடையடிசின் மெய்ப்பட விதிர்த்து
மயக்குறு மக்களை யில்லோர்
பயக்குற வில்லைநாம் வாழு நாளே.
இப்பாண்டியனைப் பாடிய புலவர் பிசிராந்தையார்.

பாண்டியன் ஆரியப்படைதந்த நெடுஞ் செழியன். இவன் கோவலைனக் கொல்லுவித்தவனென்பது சிலப்பதிகாரத்தால் விளங்கும். இவன் கல்வியைப் பொருளாகவும் கற்றேரைத் தனக்குது திச் சுற்றமாகவும் கொள்பவன். கோவலன் உழும்பினை வலியே இத்துணைச் சிறந்த இவ்வரசனைப் புத்திமயக்கி அவனைக் கொல்விக்கும்படி செய்தது போலும். இவ்வரசனுடைய கல்வியறிவும் உலகியலுணர்ச்சியும் பெரிதும் வியக்கற்பாலன வென்பதற்கு,

உற்றுழி யுதவியு முறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்ற னன்றே
பிறப்போ ரன்ன வுடன்வாரிற் ருள்ளும்
சிறப்பின் பாலாற் றுயுமனங் திரியும்
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
முத்தோன் வருக வென்ன தவருள்
அறிவுடை யோன லரசஞ் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பா ஹள்ளும்
கீழ்ப்பா லோருவன் கற்பின்
மேற்பா லொருவனு மவன்கட் படுமே,

என்னு மிவ்வற்புதமான அனுபவப் பொருளோயுடைய அவன் செய்யுளே சாக்ஷியாகும். இச்செய்யுள் இவனுற் பாடப்பட்ட தென்பது புறநானுற்றினுட் காண்க.

சோழநாட்டில் படையேற்றி வெற்றிபுனைந்து மீண்ட கயவாகு ஆங்குப் புகுந்ததும் மீண்டதும் பாண்டிநாட்டு வழியேயாமாதலால் இவன் இலங்கா புரத்துக் கரசனுகிய அந்தக் கயவாகுவுக்கு நண்பன் போலும். இவனும் கரிகாற் சோழனும் கயவாகுவும் ஒருசாலத் தவர்கள். இவன் தனது நாட்டைச் செவ்வையாய்க் காக்கும்பொருட்டு உத்தரதேசத்திலிருந்து படைவீரரைக் கொணர்ந்திருத்தின வனுதலால் ஆரியப்படை தந்த நெடுஞ்செழியன் என்னும் பெயர் பெற்றான்.

பாண்டிபன் இலவந்திகைப்பள்ளி துஞ்சிய நன்மாறன். இவ் வரசன் நக்கோனூராலும், மதுரை, மருதனிளநாகனூர் முதலியோராலும் பாடப்பட்டவன். கடுஞ்சினத்தை யுடைய யானிப்படையும், வாயுவேகமுஞ் செருக்குமுடைய குதிரைப்படையும், பெருங் கொடிகளை யுடைய தேர்ப்படையும், வன்னெஞ்சும் போர்விருஷ்டமுள்ள காலாட்படையுமாகிய நான்கினுலும் அரசு சிறந்ததாயினும் சிறந்த அறநெறிபே அரசரது வெற்றிக்குக் காரணமாகும். அதனால் இவர் நம்மவரெனக்கொண்டு அவர் செய்யுங் கொடுஞ் செயல் களைப் பொறுத்து நின் செங்கோலுக்குக் குற்றத்தை யுண்டாக்கிக் கொள்ளாமலும், இவர் பிறரெனக் கொண்டு அவர் செய்யும் நற் செய்கைகளைக் கெடாமலும் சூரியனைப்போற் காய்ந்தும் சந்திரனைப் போற் குளிர்ந்தும் மழையைப்போல் வழங்கியும் நீடுழி வாழ்க வென்னும் பொருளை யுடைய

கடுஞ்சினத்த கொல்களிறுங் கதழ்பரிய கரிமாவும்
கெடுக்கொடிய நிமிர்தேரு நெஞ்சுடையுடுகன் மறவருமென
நான்குடன் மாண்ட தாயினு மாண்ட
அறநெறி முதற்றே யரசின் கொற்றம்—அதனால்
நமரெனக் கோல்கோ டாது
பிறரெனக் குணங்கொல் லாது
ஞாயி றென்ன வெந்திற லாண்மையும்
திங்க என்ன தண்பெருஞ் சாயலும்
வானத் தன்ன வண்மையு மூன்றும்
உடையை யாகி நீடுழி வாழிய,

என்னுமிச் செவியறிவுறாலுச் செய்யுள் மதுரை மருதனிளநாகரால் இவனுக் குரைக்கப்பட்டது. இக்காலத்துப் புலவரின் மிக்கோராய் நிலவிய அக்காலத்துப் புலவர் அரசருக்கு ஆற்முறையெடுத்து இடித்துரைக்கும் ஆண்மையும் அறிவுமுடையா ரென்பது இச்செய்யுளால் ஊகித் துணரற் பாலது.

பாண்டியன் கருங்கை ஒன்வாட் பெரும் பெயர் வழுதி. இவன் இரும்பிடர்த்தலையாால் பாடப்பட்ட பெருங் கொடையாளன்

பாண்டியன் கீரஞ்சாத்தன். இவன் ஆலூர் மூலங்கிழாரால் பாடப்பட்டவன். இவன் தன்வாயிலைப்படைந்த பெரியோரை “என் மேலாணை யுரைமின்” என்று சூருற்றிரங் துண்பிப்பவன் என்பதும் போரில் பிறர்க்குடைந்து முதுகெட்டோடும் வீரர்க்கு முன்னே சென்று அபயங்கொடுத்துப் போரிற் துணைசெய்து அவர்க்கு வெற்றிகொடுப்போன் என்பதும்,

மனைன்மலி முற்றம் புக்க சான்றேர்
உண்ணை ராயினுங் தன்னெடு சூருற்
முண்மென விரக்கும் பெரும்பெயர்ச் சாத்தன்
கெடுமொழி மறந்த சிறுபோ ராளர்
அஞ்சி நீங்குங் காலை
எம்மா கத்தான் முந்துறுமே,

என்னுஞ் செய்யுளாற் பெறப்படும்.

பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிபமாறன் வழுதி. இவன் ஜியூர்முடவரூராலும், மருதனிளாகனூராலும் பாடப்பட்டவன். இவன் கூடகார மென்னு மூரில் இறந்தவன். இவனது பேராண் மையை ஜியூர் முடவனார்,

நீர்மிகற் சிறையு மில்லைக் தீமிகன்
மன்னுயிர் நிழற்று நிழலு மில்லை
வளிமிகன் வலியு மில்லை யொளிமிக்
கவற்றே ரண்ன சினப்பேர் வழுதி
தண்டமிழ் பொதுவெனப் பொருங்போ ரெதிர்ந்து
கொண்டி வேண்டுவ னயிற் கொள்கெனக்
கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே,
என்னுஞ் செய்யுளா லெடுத்துரைத்தனர்.

பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன். இவன் சீத்தலைச் சாத்தனாலே,

காய்சினங் தவிராது கடலூர் பெழுதரு
ஞாயி றைனையை நின்பகை வர்க்குத்
திங்க எனையை யெம்ம ஞேர்க்கே,

என்று பாடப்பட்டவன். பகைவரிடத்தே பெருஞ் சினமும் புலவரிடத்தே போருளு முடையவனென்பது இச்செய்யுட் கருத்து. சீத்தலைச் சாத்தனர் பிறர் நூல்களிலே குற்றங் கானுங்தொறும் தமது தலையில் புடைத்துக்கொள்ளுகல் இயல்பாதலினுலே அது காரணமாக உண்டாகிய புன் ஆறப்பெருத் தலையையுடையவர். அதுபற்றியே சீத்தலைச் சாத்தனர் என்னும் பெயர் பெற்றனர்.

பாண்டியன் மதிவாணனார். இவர் மதிவாணர் நாடகத்தமிழ் என்னுநால் இயற்றிய ஆசிரியர்.

மூதபாண்டியன். இவன் பெருங்கோப் பெண்டு என்னும் புலமைமிக்க அரசியின் கணவன். இவன் இறந்த பொழுது பெருங்கோப்பெண்டு தீவிழுப்புகுதலும், பலர்கூடி அவளைத்தடுக்க அமையாது பின்வருமாறு கூறித் தீழுமுகி யிறந்தனளென்ப;—

பல்சான் றீரே பல்சான் றீரே
செல்கெனச் சொல்லா தொழிலென விலக்கும்
பொல்லாச் சூழ்சிப் பல்சான் றீரே
யனில்வரிக் கொடுங்காய் வாள் போழுங் திட்ட
காழ்போ னல்விளர் நறுகெய் தீண்டா
தடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம்
வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய் தட்ட
வேளோ வெந்த வல்சி யாகப்
பரற்பெய் பள்ளிப் பாயின் றிவதியு

முயவற் பெண்டிரே மல்லே மாதோ
 பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட் மை
 நுமக்கரி தாகுக தில்ல வெமக்கெகம்
 பெருங்கோட் கணவன் மாய்ந்தென வரும்பற
 வள்ளித முவிழ்ந்த தாமரை
 நள்ளிரும் பொய்கையுந் தீயுமோ ரற்றே.

சோழமன்னர்.

பாண்டியர் பரிபாலிப்பச் செழித்தோங்கிய கடைச்சங்ககாலத் தில் சோழதேசத்தை ஆண்ட அரசர்களில் கொச்சிக்கண்ணன், கரி காலன், பெருங்க்கள்ளி முதலிய பலரும் மிகச்சிறப்புற்றேங்கி விளங்கினர். இவர்களின் கீர்த்திப்பிரதாபங்கள் சிலவற்றைப் புற நானாற்றினும் மற்றுஞ் சங்க நூல்களினும் காணலாம்.

கொச்சிக்கண்ணருடைய (கோச் செங்கட் சோழ ரௌண்டும் பெயர்) காலம் கி. மு. 500-ம் ஆண்டளவிலென்று சிலர் கூறுவர்; மற்றுஞ் சிலர், பாரதயுத்தம் முடியும் வரையும்பாண்டவர்களுக்குத் துணையாயிருந்த தென்னட்ட டரசர்களுள்ளே ஒருவனுகிய சோழ னுக்குப் பின்னே சமீப காலத்தில் முடிகுட்டி அரசுபுரிந்தவ ரென்று கலிங்கத்துப் பரணியால் நிச்சயிக்கப்படுவதாலும், திரு ஞானசம்பந்த மூர்த்திநாயனரது தேவாரத்திலே எடுத்துக் கூறப் படுவதாலும், இவர் காலம் நாலாயிரத்தைஞ்ஞாறு வருடங்களுக்கு முன் னுளாதாதல் வேண்டுமென்பர்.

இக் கொச்சிக்கண்ணருரு சுபதேவன் எனப் பெயரிய சோழ ராசனுக்கு அவன் மனைவி கமலவதியிடம் பிறந்த புத்திரர். கமல வதி இவரைப் பிசவிக்குஞ் சமயத்தில் அங்கே சென்று கூடியிருந்த சோதிடர்கள், இப்பிள்ளை ஒரு நாழிகை கழித்துப் பிறக்கு

மானால் முப்புவனங்களையும் ஆளுமென்று சொல்லக்கேட்டு, அப் பின்னையை அச்சமயம் பிறக்கவொட்டாமல் அடக்கியிருந்து ஒரு நாழிகை கழித்தபின் பெற்றன். உரிய காலத்திற் பிறவாது உதரத்திற் கிடந்தமையால் அப்பின்னையினது கண்கள் சிவந்திருந்தன. கமலவதி அப்பின்னையை நோக்கி “என்கோச் செங்கண்ணலே” என்று சொல்லிக்கொண்டு உடனே இறந்துவிட்டாள். அதுகாரணமாகவே கோச்செங்கட் சோழ னெனப் பெயர் கொண்டனரென்ப.

சேக்கிழாரின் பெரியபூராணங் கூறும் அறுபத்து மூவடியருள் கொச்சிக்கண்ணரென்று சொல்லப்படுவரும் இவரேயாம். ஆதியில் காவிரிதீரத்துள்ள திருவானைக்காட்டில் சிலந்தியாபிருந்து நூல்நூற்றுச் சிவலிங்கத்துக்குப் பந்தரியற்றிய புண்ணியத்தால் அடுத்தபவத்தில் அரசனுகப்பிறந்தனரென்று சொல்வார்கள்.

அரணிலா வெளியாவ லருநிழ லாகவீசன்
வரணிய லாகித் தன்வாய் நூலினுற் பந்தர்செய்த
முரணிலாச் சிலந்தி தன்னை முடியுடை மன்ன ஞக்கித்
தரணிதா ஞளவைத்தார் சாய்க்காடு மேயினுரே,
என்று அப்பர் சுட்டியதும் இவரையே யென்ப.

“நன்னிலம்” முதலிய அநேக விசித்திர சிவாலயங்கள் இவரால் கட்டுகிக்கப்பட்டன.

கணைக்காலிரும்பொறை என்னுஞ் சேர்தேசத்தரசனை இவர் வென்று சிறைவைத்த நாளில் அவ்வரசன் மித்திரனுகிய பொய் கையர் என்னும் புலவர் “களவழி நாற்பது” என்னும் பாமாலை யைக் கொச்சிக்கண்ணர் பேரிற்பாடு அவரை மனமகிழுச் செய்து சிறையிலிருந்த தன்னரசனைக் காண உத்தரவு பெற்றனர். பெற்றும், சென்று காணுமுன் சிறையிலிருந்த விரன் தாகத்துக் குண்ணீர் தரத் தாமதப்பட்டதென்ற கோபத்தால் உண்ணுமல் பின்வருமாறு கூறித் தாகத்தா அயிர்துறந்தனன்.

குழவி யிறப்பினு மூன்றாதி பிறப்பினும்
 ஆளன் ரென்று வரளிற் ரப்பார்
 தொடர்ப்படு ஞமலியி னிடர்ப்படுத் தீரீஇய
 கேள் கேளிர் வேளாண் சிறுபத
 மதுகை யின்றி வயிற்றுத்தீத் தணியத்
 தாமிரங் துண்ணுய மாலை
 யீண்ம ரோவிவ் வுலகத் தானே.

(களவழி நாற்பதில் ஒரு செய்யுள்)

வெள்ளிவெண் னைஞ்சிலான் ஞால முழுவனபோல்
 எல்லாக் களிறு நிலஞ்சேர்ந்த—பல்வேற்
 பண்முழங்கு போர்த்தானைச் செங்கட் சினமால்
 கண்மாரி பெய்த களத்து.

கரிகாலன் என்பான் சோழமன்னவருள் மிகப் பிரபல்யமு
 டைய பெருந்தகையாயிருந்தனன். இவன் இளஞ்சேட்சென்னி
 பென்பானுடைய புத்திரன். நாகூர் வேளாள கன்னியாரிலொருத்
 தியை மணம்புரிந்து புகாரென்றும் காவிரிப்பூம் பட்டினமென்றும்
 அக்காலத்திற் பெயர் கொண்டதும் தற்காலம் ஆழிவாய்ப்பட்டு
 மறைந்ததுமாகிய இராஜ்கானியிலிருந்து அரசு நடாத்தியவன்.
 இவனுடைய வீரப்பிரகாபங்களையும் இவன் பட்டணத்துச் சீர்
 கிறப்புகளையும் காவிரியாற்று வளப்பங்களையும் போருநராற்றுப்
 படை யென்னு நூல் விரிக்கும். அன்றியும் பட்டினப்பாலை சிலப்
 பகுகாரம் என்னு நூல்களினும் இவனுடைய கீர்த்திகள் செறிந்
 திருக்கின்றன. பட்டினப்பாலை பாடிய கடியலூர் உருத்திரங்கள்
 ணார்க்கு அப்பிரபந்தத்திற்காசப்பதினுறிலக்கம் பொன் பரிசளித்
 தான். இவன், போரிலே பாண்டியனைப் புறமுதுகிடச் செய்து
 சேரனை மடக்க வடபாலுள்ள தேசங்களை வென்று கைப்பற்றி
 இமயக்கி வரையிலெட்டி அங்கனாந் தனது புவித்துவசத்தை நாட்டினான்.

கரிகாலன் என்னும் பெயருடன் மற்றுமோர் சோழன் இருங் தனினுக விளங்குகின்றது. அவன் வரலாறு—சாரமாழுனிவரிட்ட சாபத்தால் உறையூர் மண்மாரியா லழிய அதில் அரசுசெய்திருந்த பராந்தக சோழனும் மனைவியும் அம்மண் மாரிக்குத் தப்பிடேயா டிக் காவிரியைக் கடந்து செல்லும் பொழுது பராந்தகன் குதிரையினின்றுங் தவறிக் காவிரியில் வீழ்ந்திரக்க, அவன் மனைவி அக்க ரைப்பட்டு ஒரு வனத்தை யடைந்தாள். பராந்தகன் இறக்கும் பொழுது கருப்பத்திலிருந்த சிசு (கரிகாலன்) சில நாளில் பிரமமா நதி முனிவர் ஆச்சிரமத்திற் பிறந்து அம்முனிவரால் சகல கலைக் ஞாமோதியுணர்ந்து வரு நாளில், அரசிழந்த சோழநாட்டுக் கோர சனைத் தேடுமாறு சிடப்பட்ட யானையானது சென்று அச்சிறவ ணைத் தூக்க வெத்தனித்தும் போதுமான வலியின்மையால் திகைத் து கிற்க அதுகண்ட பிரமமாநதி முனிவர் அப்புத்திரன் காவில் ஒர் கரிக்கட்டியால் வரை செய்துவிட அவ்வளவில் அப்புத்திரனையானை தூக்கிச் சென்று முடிகுட்டுவித்தது. காவில் கரியால் வரை யப்பட்ட காரணத்தால் கரிகாற் சோழ னெனப் பெயர்பெற்றன னென்ப.

பெருநர்க்கிள்ளி யென்பான் கி. பி. நூற்று மாண்டளவில் செங்கோல் செழிப்பஸ் சேரபாண்டிய வரசர்களுடன் சமாதான முடையவனு யிராச்சிய பரிபாலனங்கு செய்தவன். ஜீவர் வகுத்த யாகம்போல இவனு மொரு ராஜகுசிய வேள்வி நடத்தினான். அந்தயாகத்திலே பற்பல தேசத் தரசர்களும், அந்தணரும், கவிவாணரும், குழுமிச் சமுகமாயிருந்தனர். மாதுசிரோமனியாகிய ஒளவையாரும் அந்த யாகத்துக்குப் போயிருந்து அரசனை வாழ்த் திச் சென்றனர்.

சோழன் நலங்கிள்ளி சேட்சென்னி. இவன் இலவந்திகைப் பள்ளியிலே பிறந்தவன். ஏறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரனு தால் பாடப்பட்டவன்.

சோழன் உருவப்பல்லேறினஞ்சீசெட்சென்னி—இவன் வீரத் தினுலுங் கொடையாலுஞ் சிறந்தவன்; கரிகாற் சோழன்றந்தை; பரணராலும் பெருங்குன்றார் கிழாராலும் பாடப்பட்டவன். *

சோழன் கிள்ளிவளவன். உறையூரிலிருந்தரசு புரிந்தவன்; கருஷுரயழித்தவன்; கோலூர் கிழார், இடைக்காடனூர் முதலிய பல புலவராலும் பாடப்பட்டவன்.

சோழன் பெருந்திருமாவளவன். இவன் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணாராலும் மருத்துவன்தாமோதரானாலும் பாடப்பட்டவன்.

சோழன் மாவளத்தான். இவன் சோழன்நலங்கிள்ளி தம்பி. தாமப்பல்கண்ணாரால் பாடப்பட்டவன்.

சோழன் நலங்கிள்ளி—இவன் சோழன் மாவளத்தான் தமையன். பாடும் புலமையுடையவன்; உறையூர் முதுகண்ணன் சாந்தாரி, கோலூர்கிழார், ஆத்தார் கிழார் என்னு மூவராலும் பாடப்பட்டவன்.

சோழன் நெய்தலங்கான விளஞ்சீசெட்சென்னி—இவன் ஊன் பொதி பசங்குடையரால் பாடப்பட்டவன். இளவரசாகி நெய்தலங்கானலென்னு மூரிலிருந்து உரிய காலத்தில் அரசுகொண்டவ ஞதலால் இப்பெயர் பெற்றுன்.

சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி—இவன் தித்தன் என்னுஞ் சோழன் மகன்; தந்தையைப் பகைத்து நாடி முந்து ந்ஸ்குரவால் புல்லரிசியுண்டு சிலகாலமிருந்து பின்பு நாடுகைக்கொண்டரசு புரிந்தவன்.

சோழன் மூடித்தலைக்கோப்பெருநற்கிள்ளி—இவன் உறையூர் ஏணிச்சேரி முடமோசியாரால் பாடப்பட்டவன்.

சோழன் வேற்பஃறடக்கைப்பெருநற்களின்—இவன் சேரமான் குடக்கோடெடுஞ்சேரலாதனுரால் கொல்லப்பட்டவன். பசனாராலும், சமூத்தலையராலும் பாமாலை சூட்டப்பட்டவன்.

கோப்பெருஞ் சோழன்—இவன் உறையூரிலிருந் தரசுபுரிந்தவன். தனக்கு மாறுகொண்டு தன் புத்திரர் விரோதித்தெழுங் தார்களென்று மனவெறுப்புற்று முரணிப் புதல்வர்மேற் போர்க் கெழு நினைத்தும் புல்லாற்றார் எயிற்றியர் பாடிக் கோபத்தைத் தணிக்க, நாட்டைத்துறந்து வடபாற் செல்ல அவன் மித்திராகிய இரு புலவர்கள் (ஒருவர் பெயர் பிசோந்தையார்) கூடத் தொடர்ந்தனர். அவ்விருவரில் ஒருவன் மனைவி கர்ப்பவதியாயிருந்தமையால் பிரசவ காலவரையும் நின்றுவாவென அவளை யிருத்திச் சென்றனன். அங்கனமிருந்தவன் பிரசவகாலம் முடிந்தபின் அரசனைத் தேடிச் சென்று, அரசனுங் கூடச் சென்ற தோழனும் இறந்துவிட்டார்களெனக் கண்டு மனந்தாங்காமல் தானும் அவர்கள் மடிந்த இடத்திற்குளே உயிர்துறந்தான். அதன்பின் அவ்விடத்தைத் தரிசித்த மற்றோர் புலவன் நட்பின் சிறப்பை விரித்துக் கூறுகின்றன:—

பொன்னுங் துகிரு முத்து மன்னிய
மாமலை பயந்த காமரு மணிய
மிடைப்படச் சேப வாயினுங் தொடைபுணர்ந்
தருவிலை நன்கல மமைக்குங் காலை
யொருவழித் தோன்றியாங் கென்றுஞ் சான்றேர்
சான்றேர் பால ராப
சாலார் சாலார் பாலா குபடைவ.



சேரமன்னவர்.

சேரமன்னவர்கள் பாவலர்களை அதிக தயவோடும் ஆகரித்து வந்தமையால் அவர்கள் சபைக்கு அடிக்கடி அபல்நாட்டுப் பாவலர்கள் சென்று பலவகைப் பரிசுகளுமேற்று வருவார்கள். எட்டுத் தொகையிலொன்றுக்கிய பதிற்றுப்பத்தென்னும் நூலிலே புலவர்க்குத்தீவிய பல சேரமன்னவர்களின் ஈகைச் சிறப்புகள் விவரிக்கப்பட்டிருக்கின்றன. இச்சேர்களிலே பெருஞ்சோற்று உதியன் சேரலாதன், இமயவரம்பன் றம்பி பல்யானைச்செல்புகழ்க்குட்டுவன், தகடேரேறிந்த பெருஞ்சேரலிஞம்பொறை, செங்குட்டுவன் முதலான பலர் மிக விசேடமுற்றிருந்தவர்களாகத் தெரிகின்றது.

பெருஞ்சோற்று உதியன் பாண்டவர்களின் காலத்தவன். பாரத யுத்தத்திற்கு இல்லை சென்றிருந்து பதினெட்டு நால்கும் பாண்டவ செனரவ ரென்னு மிருகட்சி யார்க்கும் விருந்தளித் துப சரித்தான். புறானானாற்றின் இரண்டாம் அகவவிலே புலவனென்று வன் இச் சேரனுடைய புகழையும் ஈகையையும் பாராட்டி இவனது செங்கோல் தலைத்தோங்குக வென்று வாழ்த்துவதைக் காணலாம்.

பல்யானைச் செல் புகழ்க்குட்டுவன் என்பான் பதிற்றுப்பத்தில் பாராட்டப்பட்ட சேர் பதின்மரிலொருவன். கெளாதமனுர் என்னும் புலவனென்றுவன் இச்சேரன் பேரில் பாமாலை இபற்றிக் கொண்டு சபைக்குப் போய்ப்படித்தலும் அரசன் மகிழ்ந்து நினக்குவேண்டிய பரிசியாதென வினவ வேதவிதிப்படியாகமொன்றை வகுத்துத் தன்னைச் சுவர்க்கத்துக் குய்க்குமாறு கேட்டனன். அரசனு மவ்வறே செய்து புலவனையு மவன் மனைவியையுஞ் சுவர்க்கமேற்றின னென்ப.

பெருஞ்சீரலிரும் பொறையென்பானுங்கொடையிற் சிறந்த வொரு சேரன். ஒருமுறை மோசிகோனர் என்னும் புலவர் இவ்வரசனைக் காணச்சென்று களையினையர்ந்து மாளிகையின் கண் னுள்ள ஒரு மஞ்சத்திற் சிறிது கண்ணுறங்கி விழித்தலும், அரசன் பக்கத்திலே நின்று களையகலும்படி விசிறிகொண்டாற்றுவதைக் கண்டஞ்சி நடுநடுக்கி எழுந்தனர். அரசனும் அஞ்சாதி ரென்று புலவர்க்கினிப் மொழிகளுரைத்துப் பல்வகைப் பரிசுகளுத்துவி மனமகிழுச் செய்தனன். இத்தகைச் சிறந்த அரும்பெருந்தயாள குணமும் இரக்கமு முடையவனுயிருந்தாலும் போர்முகத்திலோ மாற்றலர்க் கெல்லா மொருமறவியைப் போல்வான். வள்ளல்கள் எழுவரில் ஒருவனுகிய அதியமான் என்பவனைப் போரிலே முறியவடித்துத் தகடுக் கோட்டையைத் தன்வசபபடுத்தினன். இச்சம்பவத்தைக் தகடுர் யாத்திரை என்னும் நூலிலே காண்க. பதிற்றுப் பத்தினுள் எட்டாம் பத்தாலே தன்னைப் பாடிய அரிசில் கிழாருக்கு ஒன்பது லக்ஷம் பொன் கொடுத்தோனும் இவனேயாம்.

இவ்வரசனுக்குப் பின் இராச்சிய பாரமேற்றவன் செங்குட்டுவ னென்னுஞ்சேரன். இவ்வரசனை கண்ணகை யென்னும் பதிவிரதா சிறோமனியைத் தெய்வத வகுப்பிற் சேர்த்தியவன். இவனுடைய தம்பியாகிய இளங்கோவடிகள் கண்ணகையின் சரிதத்தைத் திரட்டித் தொகுத்துச் சிலப்பதிகாரமெனப் பெயர் கொடுத்தோர் சிறந்த நூலாயியற்றினன்.

சேரமான் கடலோட்டியவேல்கெழுகுட்டுவன். இவன் பரணராலே பாடப்பட்டவன்.

சேரமான் கடுங்கோவாழியாதன். இவன் தபிலராலும் குண்கெட்ட பாலியதனாலும் பாடப்பட்டவன்.

சேரமான் கணக்காலிரும் பொறை. இவன் கோச்செங்கட் சோழனுலே சிறை செய்யப்பட்டுக் காராக்கிரகத்திலே கிடந்து தாகத்தால் வருஞ்சியபோதும் தண்ணீர் பெறுமல் உயிர் நிங்கினவன்.

சேரமான் கருஞ்சேரிய வொள்வாட் கோப்பெருஞ்சேரலி ரும்பொறை. இவன் நரிலேவரூஷத்தலைப்பால் புகழ்ந்து பாடப்பட்டவன். இப்புலவர் முகஞ் சிறிது விகார ரூபங்கொண்டு நரிமுகம் பேரன்றிருந்தமையால் இப்பெயர் இவருக் கேற்பட்டது. கோப்பெருஞ்சேரலி ரும்பொறையை இவர் போய்க் கண்டபொழுது முகவிகாரம் நீங்கி நல்லுருப்பெற்று அங்கனே சேர பெருமானைப் புகழ்ந்து குழந்தைகளைத் தாய்மார் பேணுவது போலப் பிரசைகளையினிது காப்பாயாகவென்று பல நன்மதிகளைத் தெருட்டிச் சில பாடல்களைப் பாடினார். அவரின் பாடல் மாதிரிக்கு முதுமக்கட்கறிவுறுத்திய அகவலென்றை இங்குணங் தருகின்றார்கள்:—

பல்சான் றீஞ்சே பல்சான் றீரே
கயன்முள் என்ன நரைமுதிர் திரைகவுட்
பபனில் மூப்பிற் பல்சான் றீரே
கணிச்சிக் கூர்ம்படைக் கருந்திற லொருவன்
பினிக்குங் காலை யிரங்குவிர் மாதோ
நல்லது செய்த லாற்றீ ராயினு
மல்லது செய்த லோம்புமி னதுதான்
எல்லார்க்கு முவப்ப தன்றியு
நல்லாற்றுப் பலே கெறியுமா ரதுவே (புறநானூறு)

சேரமான்குட்டுவன்கோதை. இவன் சோணைட்டு ஏறிச்சுலூர் மாடவன் மதுரைக் குமரனால் பாடப்பட்ட பெருங் கொடையாளன்.

சேரமான்குடக்கோச்சேரலி ரும்பொறை. இவன் பெருங்குண்றார்க் கிழவால் பாடப்பட்டவன். பதிற்றுப் பத்தினுள்ளே ஒன்பதாம் பத்திற்குத் தலைவனு மிவனே.

சேரமான்குடக்கோடுஞ்சேரலாதன். இவனும் வேற்பால் நடக்கைப் பெருந்கிள்ளி யென்னும் சோழனும் போரிலிருந்த போது கழாத்தலையராலும் பரணாராலும் அச்சோழனேடு சேர்த்துப் பாடப்பட்டவன்.

சேரமான் கோக்கோதைமார்பன். இவன் கோச்செங்குட் சோழன் காலத்துச் சேரன். பொய்க்கயரால் பாடப்பட்டவன்.

சேரமான் கோட்டம்பலத்துத்துஞ்சியமாக்கோதை. இவன் புறநானூற்றிலுள்ள ஒரு பாடலால் புலமை நிறைந்த சேரரு ளொருவ னென விளங்கும்,

சேரமான்செல்வக்கடுக்கோவாவாழியாதன். இப்பெயருடன் இரண்டு சேரர்கள் விளங்கினர். ஒருவன் பெருங்கொடையாளன். சிக்கற்பன்னியிலிருந்தவன். குண்டுகட்பாலியாதனாற் பாடப்பட்டவன். மற்றவன் கபிலரதுகையைப் பற்றி நுக்கை மெல்லிய வென அவராற் பாடப்பட்டவன்.

சேரமான்பாலைபாடியபெருங்கடுக்கோ. இவன் கொடையாலும் வீரத்தாலும் புகழ்ப்படைத்த வொருசேரன். பேர்மகன் இளவெயினியாற் பாடப்பட்டவன். டாட்டிலும் வல்லவன்.

சேரமான் பெருஞ்சேரலாதன். இவன் கரிகாற் சோழனுக்குத் தோற்று நாணி வடநாட்டிற் சென்றிருந்தவன். கழாத்தலையார், வெண்ணிக்குயத்தியார் என்னும் இருவராலும் பாடப்பட்டவன்.

சேரமான்மாந்தரஞ்சேரலிரும்பொறை. இவன் ராஜசூயம் வேட்ட பெருந்கிள்ளியோடு போர் செய்தவன். போருந்தி விளங்கிரனாலும், வடவண்ணக்கண் பெருஞ்சாத்தனாலும் பாடப்பட்டவன்.

சேரமான்மாவின்கோ. காணப்போர்தந்த உக்கிரப் பெருவழுகியும் இராஜகுயம் வேட்ட பெருநற்கிள்ளியும் இச்சேரன் காலத்தவர்கள். சேரமான் பெருமானுயனர் என்பவருமில்லே, இவர் ஒளவையாரால் பாடப்பெற்றவர்.

சேரமான்யாளைக்கட்சேரவிரும்பாறை. இவன் மாந்தாரஞ் சேரவிரும்பாறை பாதுகாக்கும் நாடு தேவருலகக்கை நிகர்க்கு மென்று உலகத்தார் புகழ் அரசாண்ட சேரன். இவன், தன்னைப் பாடும் புலவர்க்கு பிறரிடத்தே சென்றுபாடி யிரவாதபடி பெரும் பொருள் வழங்குவதை கொடைவள்ளல். இவளைப்பாடிய புலவர் குறுங்கோழியூர்க்கிழார். இவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் சிறைப்படுத்தப்பட்ட காலத்தும் குறுங்கோழி யூர்க்கிழார் தாம் முன்னே அவன்பாற் பெற்ற நன்றியை மறவாது போய்க்கண்டு அவன் புகழை மிகவெடுத்துப் பாராட்டினர்.

சேரமான் வஞ்சன். இவன் திருத்தமனுரால் பாடப்பட்ட சேரன்.

சிற்றரசர்.

இரண்டாயிர வருடங்களின் முன்னே தமிழ்சிலமாகிய தென் னின்தியாவில் சேர, சோழ, பாண்டிய வரசர்களையன்றிக் குன்று தொறுங் கோட்டைகள் வளைந்து இராசதானிகளை ஏற்படுத்திச் சிற்றரசு புரிந்துவந்த தலைவர்கள் நூற்றிருபது பேர்வரையில் இடங்கொறும் மல்கியிருந்தனர். அவர்களின் சபைதொறுஞ் சென்றுபாடிப் பரிசேற்ற பாவலர்கள் பலராகும். அன்னவர் தம்மில் ஏறக்குறைய நூற்றைம்பத்தின்மர் பலவிடங்களினும் பாடிய ஆறடி முதல் ஜிம்பத்தியளவுஞ் செறிந்த பாக்களடங்கிய பனுவல் புறா ஆறு எனப்படும். மகாபாரதத்தை மொழிபெயர்த்த பெருந்தே

வனூர் இந்து லுக்குப் பாயிரஞ் செய்திருக்கின்றனர். பண்டைக் காலத்தினரின் வழக்க பழக்கங்களைக் காட்டுவதால் தமிழ் ஆராய்விற் புகுவார்க் கிளிதோர் அருமைய நூலென்னாம். இதனைச் சிலைய விடாது உருப்படுத்திச் சில காலத்தின் முன்னர் கும்பகோணக் கல்லூரித் தலைமை ஆசிரியர் சுவாமிநாத ஜியர் அச்சிறபதிப்பித்திருக்கின்றனர்.

இந்தாற்பாக்களில் நிறைந்துள்ள குறிப்புகளைக் கொண்டு அஞ்ஞான்றுத் தமிழ் மக்களின் ஒழுக்கங்கள் பலவற்றையுமொரு ஸாம். அஞ்ஞான்றினர் மிகவும் நெடிய ஆயுஞ்சுடையவர்கள். வயதால் முதிர்ந்தும், உடல் தளர்ந்தும், நடமாடச் சக்தியற்றும் உயிர்துறவாமலிருக்குங் கீழவரை மட்பாண்டங்களில் வைத்து வழிபட்டு வருவார்கள். அப்பாண்டங்களை முதுமக்கட் டாழி யென்பர். எளியவராயினும் இழிகுலத்தோசாயினும் கற்றவரை மிகவும் போற்றி மரியாதை செய்வர். கற்றவர்கள் யாண்டும் முதன்மைபெற்றுச் சபையேறுவதற்குச் சாதி வேற்றுமை முதலிய குறைகள் தடைசெய்வனவல்ல. யுத்தமுனையிலே புறமுதுகிட்டுப் பின்வாங்காமல் போர் புரிந்திறப்பவர்கள் சுவர்க்கம் புகுவார்களென்ற நம்பிக்கை யிருந்தமையால் அரசர்கள் அதிபதிகளானே ரில் யாவரொருவராயினும் அவ்வகை மதியாமல் பினி மூப்பு முதலியவற்றூல் இறந்தால் அவரின் பிரேதத்தைத் தருப்பைமேற்கிடத்தி நெஞ்சை வாள்கொண்டு பினப்பர். அங்குள்ள செய்வதால் உயிர் சுவர்க்கம் புகுமென்பதே அவர்கள் கருத்து. மற்ற வர் பிரேதங்களைத் தாழி ண்றும் ஈமத்தாழி யென்றும் வழங்கப்பட்ட மட்பாண்டத்திலிட்டுத் தகனஞ் செய்வர். தலைவர்கள் துஞ்சுகங்கால் அவரொடு தீழுழ்கி உயிர்விடல்பணியர்க் கியல்பாயிருந்தது. நிரைகவர்தலும், போர்புரிந் தவற்றை மீட்டலும் அடிக்கடி நிகழும். யுத்தத்தில் கைவந்த வீரர்களை யாண்டுங் கணஞ் செய்து போற்றி வழிபடுவர். அன்னவரில் ஒருவர் மதியுங்கால் அவர் பொருட்டு ஒரு கற் கிலையை நட்டு அவரின் நாமத்தையுடல் கீர்த்திப்பிடதாபங்களையும் அதன்கட்ட மட்டிப் பந்தரிட்டுக்கொடி விதானித்

துப்பூமாலைகளையும் மயிலிறகுகளையும் தூக்கிப் பலிமுதலியன செலுத்தி வழிபடுவார்கள். ஆடுதங்களுக்கு நெய்பூசிப் பூமாலை சாத்திப் பூசனைபுரிவர். மாற்றலின் அரண்களையுடைத்துத் தகர்த் துத் தரைமட்டமாக்கிக் கழுதைகள் பூட்டிய ஏர்கொண்டுமூது காட்டு வித்துக்களை விதைப்பார்கள். அரசர்கள் துயில்நீத் தெழும்புமாறு சங்கம் முழக்கி எக்காளமூதுவர். மலைசார்ந்த குறிஞ்சினிலத்தார் நட்ட பயிருக்கிசைய மழை கூடவுங் குறையவும் வேண்டிப் பலிசெலுத்தித் தெய்வதம் பரவுவார்கள். வினைப்பயனே பிறவிக்குக் காரணமென்றும், வேதாகமப்பொருள்கள் மெய்ப் பொருள்களென்றும், கடவுள் ஒருவர் உள்ளென்றும் நம்பி ஒப்புக்கொள்ளாதவர்களை மிகவும் இகழ்ந்து அருவருத்து யாண்டும் புறக்கணிப்பர். செல்வழியில் சிவாலயங்கள் கண்ணொதிர்ப்படின், அரசர்கள் தாழும் வாகனமிழிந்து தங்கள் வெண்டொற்றக்குடைகளைச் சாய்த்து வணங்கி நமஸ்கரித்துச் செல்வார்கள். அரசர்கள் தம்பொருட்டு மாத்திரமன்றித் தம்பிரசைகளின் சுகநயங்களைக் குறித்தும் அடிக்கடி பற்பல வேள்விகளையும் யாகங்களையுஞ் செய்வார்கள். அங்கனஞ்சு செய்துழி அந்தனர் பாவலர்கள் முதலோரும் பலதிசை மன்னவர்களுங் கூடிக்குழுமிக் களிப்பெய்துவர். ஈகையே தருமங்களெல்லாவற்றினும் மிகச் சிறந்ததென்று யாண்டும் பாவலர் வியந்து கூறுவர். செய்குன்றியற்றி, கழுங்காடிப் போதுகொய்து புனல்விளையாடிப் பொழுது போக்குவர். ஆடவரைப்போற் பெண்களும் கள்ளருந்திக் களிகூர்வர். கள்ளிற் காரமேறும்படி வேய்க்குழல் முதலியவற்றி லடைத்தும் மட்பாண்டங்களிற் பெய்தடக்கியும் வைப்பார்கள். இன்னோன்ன விபல்களையுரைக்கு மிந்தாலைப்பற்றிய மற்றும் விவரங்களை இலக்கியவியலுட்காண்க.

குமுணன் (அல்லது குமணன்) என்றும் மலையாசன் கொடையிற் சிறந்த கரணைப்போல் என்றும் மனங்கோணமல் யாவர்க்கும் திரண்யம் வழக்கி வருவான். இவன் தொண்டை நாட்டினைச் சார்ந்த முதிரமலைச் சூழலிலேயுள்ள ஒரு நாட்டில் சிற்றரசு

புரிந்தவன். இவன் காலம் 1710 வருடங்களுக்கு முன்னென்று கூறலாம்.

ஒருமுறை இவன் வனத்தில் வேட்டைபோயிருக்க இவனுடைய தமிழி இளங்குமணன் என்பான் இராச்சியத்தைத் தன்கை வசப்படுத்திக்கொண்டு யாராவது குழனன் றலையைக் கொடுவந்து தரின் அவர்க்குச் சிறந்த வெகுமதி கொடுப்பதாகப் பறை சாற்று வித்தான். இதைக் கேள்வியுற்ற குழனன் நகரிக்கு மீளாமல் வனத்திற்றுனே யிருந்துவிட அவனுடைய மந்திரத் தலைவரும் பாணாரும் அடிக்கடி அந்தரங்கமாகப் போய் அவனைக்கண்டு வருவார்கள். ஒருமுறை வறுமையால்மிகவும் பிடிக்கப்பட்ட பெருங் தலைச்சாத்தனூர் அவனிடஞ் சென்று

ஆடுனி மறந்த கோடுயே ரடுப்பின்
ஆம்பி பூப்பத் தேம்பசி யுழவாப்
பாஅ வின்பையிற் ரேலொடு திரங்கி
யில்லி தூர்ந்த பொல்லா வறுமூலை
சுவைதோ ரழுஉந்தன் மகத்துமுக நோக்கி
நீரோடு நிறைந்த வீரிதழ் மழைக்கணைன்
மனையோ ளௌவவ நோக்கி நினைஇ
நிற்படர்ந் திசினே நற்போர்க் குழன
வென்னிலை யறிந்தனை யாயி னிந்திலைத்
தொடுத்துங் கொள்ளா தமையலெ னடுக்கிய
புண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ்
மண்ணூர் முழுவின் வயிரிய
ரின்மை தீர்க்குங் குடிப்பிறந் தோயே,

என்று கூறலுங் கேட்ட குழனன் புலவர் கவியை நீக்க வழி தோன்றுமல் தனது கைவாளை அவர் கையிற் கொடுத்து,

அந்தநாள் வந்திலை யருங்கவிப் புலவேரிய
இந்தநாள் வந்துநீ நொந்தெனை யடைந்தாய்

தலைதனைக் கொடுபோய்த் தம்பிகைக் கொடுத்ததன்
விலைதனை மீட்டுன் வெறுமைநோய் களையே,

என்றுரைத்தான். அதனையுணர்ந்த புலவர் குழுண்ணுடைய வண்மையை வியந்து மெச்சிக்கொண்டு அவன் றம்பிபாற் சென்று நிகழ்ந்தவற்றை நிகழ்த்த அவன் மனமிளகிப் புலவர்க்கு வேண்டிய திரவியங்களைக் கொடுத்தனுப்பிட்டுத் தனது தமையனை மீட்டமூப்பித்து இராச்சியபாரத்தை ஒப்புவித்துச் சமாதானமாய் அவற்குக் கீழ்ப்படிந் தடங்கி வாழ்ந்தனன்.

கடைச்சங்க முடிபு நெருங்கிவரு மந்நாளிலே பாவலர் கலி நீங்கப் பொன்மாரி சொரிந்தாதித்துக் கொடைச்சிறப்பாற் கடையெழு வள்ளல்களெனப் பெயர் வாய்ந்த சிற்றரசர் எழுவரிருந்தனர். இவர் காலத்துக்கு முன்னிருந்த கொடைவள்ளல்களெழுவர் இடையெழு வள்ளல்களெனப்படுவர். அவர்க்கு முந்திய எழுவர் தலையெழு வள்ளலெனப்படுவர். மிகப் பூர்வமாகிய பின்கலந்தை யென்னு நிகண்டிலே இவ்விருபத்தொருவர் பெயரையுக்காணலாம். பின்திய சூடாமணி முதலிய நிகண்டுகள் சில பெயர்களை வேறுபடுத்திக் கூறும்.

கேட்குமுன் குறிப்பறிந்து கொடுத்தல் உத்தமக் கொடையென்றும், கேட்டபின் கொடுத்தல் மத்திமக்கொடை யென்றும் இன்சொல்லியம்பிப் பன்னுள்ளெலந்து கேட்டுத்திரிந்த பின் கொடுத்தல் அதமக்கொடையென்றும் வழங்கப் பெறலின், முற்கூறிய இருபத்தொரு வள்ளல்களும் அவ்வவர் வழங்கிவந்த கொடை நிலைச் சிறப்புக்கேற்ப முதலிடைகடை யாயினரென்று சிலர் மயங்குப் பரையாது கொடுப்போன் வள்ளலாகலானும் இவ்விருபத்தொருவள்ளல்களும் முன்பின் சமமுறச்சிறந்த கொடையாளராக லானும், முதலிடைகடை யென்று கூறுமிடத்துக் கொடை விகற்

பங்குறிபாமல், முற்காலத்தும், நடுவினும், பிற்காலத்தும் இருந்தவரெனப் பொருள்படும்.

கடையெழு வள்ளல்களாவார்:—

பாரி

ஓரி

காரி (மலையன்)

அதியன் (எழிணி)

பேகன்

ஆய்

நள்ளி

பாரி. மாரி போற் கொடையிற் சிறந்த பாரி என்பான் வேளாள சூலத்தைச் சார்ந்தவன். வளம் பொருஞ்சிய பரம்பு என்னும் மலைநாட்டுக்கும் அதனைச்சூழ்ந்த முந்தூறு கிராமங்களுக்கும் அதிபதியாயிருந்தனன். பிற்காலத்தில் சுந்தரர் பாடிய பதிக மொன்றில் கொடையின் மறுதலையாகிய உலோபகுணத்தைக்கீட்டு வொன் “கொடுக்கலாதானைப் பாரியேயென்று கூறினுங் கொடுப்பாரிலே” என்றனர். இவரது கூற்றால் பாரியின் கொடைச்சிறப்பு இனிது விளங்கும். இத்தகைச் சிறந்த பாரியானவன் தன்பேரில் அதிகம் பொறுமைகொண்டு முரணிய தமிழ்வேந்தர் மூவரும் படையெடுத் தொருங்கு கூடி நடாத்திய பெரும்போர் முகத்தில் எதிர்த்தாடி நின்று பந்து வர்க்கங்களுடன் மடிந்தனன். இவன்பால் அதிக உதவி பெற்றிருந்தவரும் மிக்க நட்புடையவருமாகிய கபிலர் இவனுடைய புதல்வியர் இருவரையுங் தம்மக்கள் போற் பேணி வளர்த்துப் பருவகாலத்தில் வதுவை செய்விக்க முயன்று “விச்சிக்கோ,” இருங்கோவேள்” என்பார் இருவரையுங் கேட்டபோது அவர்கள் மறுத்தலும் சினந்து அவர்களைச் சுபித்துவிட்டு அப்பால் இரு பிராமணர்களைத் தெரிந்து மணம் முடிப்பித்து வைத்தனர்.

ஓரி. ஓரி என்பான் கொல்லிமலைக் கரசனுயிருந்தான். பாணர்களுக்குப் பெரும்பான்மையுஞ் சிறந்த யானைகளை வெகுமதி யாகக் கொடுப்பான். இவனைக்குறித் தொரு புலவன் சொல்கின்றன:—

குபென விரத்த லிமிந்தன் ரதனெனதீர்
குபே னென்ற லதனினு மிழிந்தன்று
கொள்ளெனக் கொடுத்த அயர்ந்தன் ரதனெனதீர்
கொள்ளோ னென்ற லதனி அயர்ந்தன்று
தெண்ணீர்ப் பரப்பி னிமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணை ராகுப ஸீர்வேட் டோரே
ஆவு மாவுஞ் சென்றுணைக் கலங்கிச்
சேரௌடு பட்ட சிறுமைத் தாயினும்
உண்ணீர் மருங்கி னதர்பல வாகும்;
புள்ளும் பொழுதும் பழித்த லல்லதை
உள்ளிச் சென்றேர் பழியல ரதனை
புலவேன் வாழிய ரோரி விசும்பிற்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளிடோப் தின்தீன.

காரி. காரியென் றும் மலையமான்காரியென் றும் பெயர்பெற் றவன் பெண்ணுற்றருகுள்ள திருக்கோயிலூரி விருந்து சிற்றரசு புரிந்தவன். மலையமான் என்னும் பெயர்கொண்ட ஒரு சிறந்த புரவி இவனிடமிருந்த காரணத்தால் மலையமான் காரி யெனப் பெயர் பெற்றனன்.

தமிழ் வேந்தர் குதிரைகளிலும் யானைகளிலும் மிக விருப்புள்ளவர்கள். நல்லிலக்கணங்க ளமைந்தவைகளை எவ்விலைகொடுத்தும் வாங்கிப் பந்தியில் சேர்ப்பர். அரசர்க்குப் பொருந்திய இலக்கணமுடைய புரவி அரசபரி அல்லது இராசகுதிரை என்று சொல்லப்படும். அதனிலக்கணம், பெண்களது மனம் போல மிக்க

மணத்தாய், வாழைமடலைப் போலச் செவியுள்தாய், நான்கு காலும் பிடரும் முகமும் முதகும் முன் புறமும் வெண்ணிறமாய், எண்பத்திரண்டு விரலுயரமுடைத்தாயிருக்கும்; பட்டத்தியானே “அரசுவா” எனப்படும். அதனிலக்கணம், நான்கு காலும், துதிக்கையும், கோசமும் வாலுமாகிய ஏழுறுப்பு நிலத்திற் ரேய்வன வாய், பாலையுஞ் சங்கையுமொத்த வெண்ணிறமான கானகமுடைத் தாய், கால்களாலும், துதிக்கையாலும், சரீரத்தாலும், வாலாலும், கொம்பாலும் கொல்லவல்லதாய், ஏழுமுழு முபர்ந் தொன்பது முழு நீண்டு, பதின்மூன்று முழங்கு சுற்றுடைத்தாய்ச் சிறிய கண்களையுஞ் சிவந்த புள்ளிகளையுமுடையதாய் முன்புயர்ந்து பின்பு தாழ்ந்திருப்பது.

மலையமான்காரி பாவலர்க்குப் பரிசாகப் புரவிகளை மனமுவந்து நல்குவான். பிராமணர்கள்மீது மிக்க அன்பும், ஆதரவுங்காட்டி வந்தமையால் ஆரியர் பலரும் அவன்பாற் சூழ்ந்திருப்பார். மாற்றலரை அடக்கத் தமிழ் வெந்தர் படைதிரட்டிச் செல்லும் போதெல்லாம் அவர்களுடனே இவனுங் துணைபோதலுண்டு. ஒரு முறை ஓரியுடன் போர்புரிந்து அவனைக் கொன்று அவனுடைய ராச்சியத்தைச் சோழனுக்குச் சேர்த்துவைத்தான். இன்னேரன்ன வெற்றித் திறமைகளால் பிற்காலத்தில் சுற்றே கர்வமுண்டாகித் தனியரசு நடத்தவெண்ணி முடிபுனைந்தான். அது முதல் “திருமுடிக்காரி” என்று வழங்கப்பட்டனன். இவ்வெட்டு சேர்மனுக்கு மிக்க கோபத்தை விளைத்தமையால் அவன் படைதிரட்டிச் சென்று போராடிக் காரியை முறியவடித்து அவனுடைய இராச்சியத்தைக் கைப்பற்றினன். இக்காரி செழிப்புற் றேங்கி யிலங்கிய காலத்திலே தன்பால் வருபவர்க் கெல்லாம் மட்டுமேதமிஞ்சித் திரவியங்களையள்ளிச் சொரிந்து வருவான். இவ்வழக்கத்தைக் கண்ணுற்றுவந்த கபிலர் அவ்விதங்கு செய்தல் சரியன்றெனப் பின் வருமாறு கூறினர்:—

ஓருதிசை யொருவனை யுள்ளி நாற்றிசைப்
 பலரும் வருவர் பரிசின் மாக்கள்
 வரிசை யறிதலோ வரிதே பெரிது
 மீத லெனிதே மாவண் டோன்ற
 வதுநன் கறிந்தனை யாயிற்
 பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே.

அதியன். அதியன் அல்லது அதிகண் என்றும் அதிய மாண் நெடுமானஞ்சி பென்றும் பெயர்ப்படைத்த வள்ளல் ஆகியென் பாள் வயிற்றில் பகவற்குப் பிறந்த பின்னோகளி லொருவன்; வஞ்சியர் கோனல் (சௌன்) வளர்க்கப்பட்டுத் தகடுரென்னும் பதியில் சிற்றரசு புரிந்துவந்தான். தமிழ் மொழியில் மிக்க அபிமானங் கொண்டிருந்தமையால் பாவலர் பலரும் அவன் கொலுமண்டபத் தில் என்றுங் குழுமியிருப்பார்கள். அன்னேர் பலருள்ளாந் தனது சகோதரியாகிய ஒளவையாரை மிகவும் நன்குபாராட்டி ஆதரித்து வந்தான். ஒருமுறை சஞ்சீவிக்குச் சமனுகிய நெல்லிக்கனி பொன்று இவனுக்குக் கிடைக்க அதனைத் தான் அருந்தி நலம்பெருமல் ஒளவையார் மேற்கொண்ட ஆதரவால் அவருக்கே யுதங்கி நன் அந்தக்கனியைப் பெற்றருந்திய ஒளவையார் சொல்கின்றனர்:—

வலம்படு வாய்வா னேந்தி யொன்னூர்
 களம்படக் கடந்த கழுறோடித் தடக்கை
 யார்கவி நறவி னதியர் கோமான்
 போரடு திருவிற் பொலந்தா ரஞ்சிப்
 பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி
 நீல மணிமிடற் றெருவன் போல
 மன்னுக பெரும நீயே தொன்னிலைப்
 பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட
 சிறியிலை நெல்லித் தீங்கனி குறிபா

தாத னின்னகத் தடக்கிச்
சாத னீங்க வெமக்கீர் தனியே.

பின்னு மொருமுறை இவன் குணத்தை வியர்த்து, யானையானது நீர்த்துறையிற் படியும்பொழுது பாகற் கடங்கித் தனது வெண்மருப்பை யாரும்பற்றிக் கழுவக் கொடுத்துக் கிடந்தும், மதங்கொண்டெழும்புழி யாருமனுக்கூடா வக்சத்தைப் பயப் பது போலும் அன்பும் பகையுமுடையா யென்பது போதரச் சொல்கின்றனர்;—

ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழா அலி
நீர்த்துறை படியும் பெருங்களிற போல
வினியை பெரும வெமக்கே மற்றதன்
றுன்னருங் கடாஅம் போல
வின்னு பெருமநி னைன்னு தோர்க்கே.

ஒளவையார் கல்வியின் மாத்திரமன்று அரசியன் முதலிய பலவற்றிலும் விவேக சாதுரிய முடையவரெனக் காணப்பட்டமையால், ஒருமுறை தொண்டைமான்காஞ்சிக்குவிசேடதூது போக்க வேண்டி நேரிட்டபொழுது இவரையே தெரிந்தனுப்பினன்.

பலரையுங் கெடுத்த பேராசை இவனையு மீற்றில் பற்றிக் கொண்டமையால் தனது இராச்சியத்தைப் பெருப்பிக்க முயன் றனன். அதனாற் சேரனுக்குக் கோபம்பிறந்து தக்கேரத்தாக்கி இவனையும் போரிற்படுத்தான். இவன் இறந்தபின் அளவிலாத் துயரின் முழ்கிய ஒளவையார் அவ்வூர் துறந்து தமிழ்நாட்டின் பிறவிடங்களிலே சென்று சஞ்சரித்தனர்.

பேகன். பேகன் என்பான் நல்லூரில் சிற்றரசு புரிந்தவன் கபிலர், பரனர், அரசிற்கிழார் முதலிய சங்கப் புலவர் பலர்க்கும் பரிசுதலி ஆதரித்து வந்தனன். மன்னுயிர்மேல் மாத்திரமன்று

மற்றிரவ்வுயிர் மாட்டுஞ் சிவகாருண்ணிய முடையவன் என்பதற் குச் சான்று அவன் பதியிலுள்ள மயில்கள் யாவும் குளிர்கொண்டு நலியாமல் வாழ அவைகளுக்குச் சட்டைகளாணிவித்துக் காப்பாற்றிய தருமச் செய்கையேயாம். இவன் மாத்திரமன்று இவனு டைய மனைவி கண்ணகி என்பாரும் தான் தருமங்கள் செய்வதில் மிக முயற்சியுடைய பெருமாட்டியா யிருந்தனன். ஆயினும், கர்ம வசத்தால் இவனுக்குங் கணவனுக்கு மிடையில் யாதோ மனவெறப்புண்டாக அதனை நீக்கிச் சமாதானப்படுத்தப்பலர்கூடி முயன்றும் வாய்க்கணில்லை.

ஆய். ஆய் என்பான் பொதிகை மலையிற் சிற்றரசு புரிந்த ஒரு வேளாள குலாதிபன். யானை முதலிய பரிசுகளைல்லாம் பல ருக்கும் மனங்கோணுமல் கொடுத்து வருவான். கைம்மாறும், எதிர்ப்பலனுங் கருதாமல் திரவிபங்களை இவன் பளர்க்கு முதலுக் கண்ட உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பின்வருமாறு வியந்து கூறினர்.—

இம்மை செய்தது மறுமைக் காமெனும்

அறிவிலை வாணிகன் ஆய் அல்லன்
பிறருஞ் சான்றேர் சென்ற நெறியென
வாங்கு பட்டன் றவன்கை வண்மையே.

கொடையின் மாத்திரமன்று போரினும் மிகச் சிறந்த வீரனு யிருந்தான். ஒருமுறை சேரன் அனுப்பிய சேனைத் திரளைப் புற முதுகிட்டோட வடித்தான். நாகர் கோனிடம் பெற்று வைத்தி ருந்த நீலவர்னைச் சட்டையொன்றைக் கல்லாவின் கீழ் ஞானகுரு வா யெழுந்தருளிய சிவபெருமானுக் குதவினாகச் சிறுபானுற் றுப்படை கூறும்.

நள்ளி: நள்ளியென்னும் மலைநாட்டு வள்ளல்பேரிற் புகழ்க் கவிதைகள் பலவுளவாய்க் காண்கிலம். ஆயினும் புறநானூற்றில்

குழண்மேற் சொல்லியுள ஒரு பாடலைக் கொண்டுப் பிறபானுற் றப் படையில் ஓரிடத்துச் சட்டப்பட்டதைக் கொண்டும் இவனு மாரு சிறந்த கொடையாளனன்பது தெரிகின்றது;

ஆர்வ முற்று

உள்ளி வருநர் உலைவுநனி தீரத்
தள்ளா தீயுங் தகைசால் வண்மைக்
கொள்ளா ரோட்டிய நள்ளியும். (புறநானூறு; 158)

கரவாது

நட்டோ ருவப்ப நடைப்பரி காரம்
முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத்
துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுக்கோட்டு
நளிமலை நாடன் நள்ளியும், (சிறபானுற்றுப்படை)

மேற்சொல்லிய வள்ளல்களே யன்றிப் பண்டைக்காலத் தர சர்களைப் போலப் பிரசைகளுள்ளுங் திரவியமுள்ளார் பலரும் கர வின்றித் தம்மாவியன்றளவு பாவலர்க்கும் வறிஞர்க்கு முத்தி செய்து வந்தனர்.

தொண்டை நாட்டிலே வல்ல மென்னு மூரிலே காளத்தியப் பன் என்னுமொரு பிரடி இருந்தான். அவன் தன்மீது ஒரு பிரபந்தம்பாடிப் பாற்பசுக்கீட்டட ஒரு புலவனுக்கு, ஒவ்வொரு கவிக் கும் ஒவ்வொர் பசுவும், அப்பசுவுக்கு மேய்ப்பவனும், கறவையா ஞும், பால்காய்ச்சுபவனுமாக மூம்மூன்றாண்மூம், அவர்களை யெல் ளாங் தாபரித்தற்குப் போதுமான திரவியமுங் கொடுத்துதனின். தற்காலம் ஐயாபிரப்பிரபந்த மொன்றை இயற்றிக்கொண்டு அரைத் துள்ளிபாலுக் கலைந்து திரிந்தாலும் பெறுதலரிதாகும்.

தொண்டை நாட்டிலுள்ள கூவமென்னு மூரிலே நாரணன் எனப்பெயரிய தட்டானென்றாருவன் இருந்தான். அவனைக் கூவத்து

நாரணன்பர். அவன் பெருங் கொடையாளனுதலின் அவன் ஊரும் “திபாகசமுத்திரம்” எனப் பெயர் பெற்றது. ஒரு ஏழை வலைஞன் அவ்லூர்ச் சிற்றேரியில் தூண்டிலிட்டு மீன்பிடித்துக் கூட வக்கழிவு செய்துவந்தான். அவன் வறுமை நோயைத்தீர்க்கவென்று ஸிய நாரணன் பெரன்னினு லொருமீன்செய்து அதனைக் கொண்டு போய் அவ்வேரியிலிட்டு வலைஞன் தூண்டிலில் அகப்படும்படி செய்தான். இதுவன்றித் தமிழ்ப்புலவர்களுக்குக் கைசலியாது பொன்மாரி வழங்கிவந்தனன்.

தொண்டைநாட்டைச் சார்ந்த வீடுகில் “வீரோன்” அல்லது “வீடுமுதலி” என்னும் பெயராடு ஒரு வேளாளப் பிரபு இருந்தான். இவன் தமிழ்ப்புலவர்க்குத் “தாதா” வென்று தன் வாயிலிலே கொடி கட்டித் தன்னிடம் வரும் புலவர்க்கெல்லாம் பெருங் துணைப்பொருள் வழங்கிவருநாளில், ஒருநாள் ஒரு புலவன் போய்த் தனது நுண்புலமை நிலைநாட்ட, அப்புலவனைப் புகழ்ந்து மெய்ச்சி உடைக்கு வேண்டுவதைக் கேட்டாருளுமென்ன, புலவன் உமது பிரிப்பாய்கியை யெனக்குத் தரல்வேண்டுமென்றான். அதுகேட்ட பிரபு சுற்றும் மனம்வருந்தாமல் கற்றிற்கிறந்த தன் மனையாளையழைத்து உண்ணை இப்புலவர் பெருமாளுக்குக் கொடுத்துவிட்டேன், இன்றுமுதலாக நீயெனக்கு மனைவியல்லை, தாயாகின்றுப் பென்றான். அது கேட்ட புலவன் நெஞ்சங் துணுக்குற்று, புருட்சிகாபணியே உன்மனதைச் சோதிக்கும்பொருட்டு நான் கேட்ட தேயன்றி வேறல்ல, என் குற்றத்தைப் பொறுத்தருளி என் புத்திரியாகிய இவ்வுத்தமியைப் பழைப்படியே மனைவியா யங்கிகரித்துக்கொண்டு இன்று முதலாக என்னை உமது மாமனுக்கக்கொண்டு என்மீது அன்புசெய்து வரக்கடலை, இதுவே நீயெனக்குச் செய்யடே வண்டிய உபகாரமும் பரிசிலு மாகுமென்றான். பிரபுவும் புலவன் சொல்லை மறுக்காமல் அங்கீகரித்தான். இச்சம்பலம் தொண்டைமண்டல சத்துக்கு துள்ளுங் கூறப்பட்டுளது.

இன்னோன்ன கொடையாளரின் சரிதங்களை யெல்லாம் முறையைப்பெற்று விரித்துச் சொல்லின் மண்ணினும் மிக மல்கிப்பெருகும்.

—•—
வைஷ்ணவர்களும் அவர்கள் மதச்
சித்தாந்த நூல்களும்.
—•—

ஈசவர்கள் தங்கள் சித்தாந்த கிரந்தங்களைப் பண்ணிரு திரு முறைகளாகக் கோவைப்படுத்தியவாறே வைஷ்ணவர்களுந் தங்கள் மத சித்தாந்த நூல்களைத் திரட்டி நாலாயிரப் பிரபந்தமெனப் பெயரிட்டார்கள். இப்பிரபந்தம் கம்பர்காலத்தவராகிய நாடாழுனி பெண்பவரால் தொகுக்கப்பட்டது. இதன்கண் ணடங்கிய நாலாயிரஞ் செய்யுட்களும் ஆழ்வார் பண்ணிருவராலும் பாடப்பட்டவைகள். இப்பண்ணிருவரில் பராங்குசர் என்றும் நம்மாழ்வாரென்றும் பெயர்கொண்ட ஒருவர் இருந்தனர். பின் பழகிய மணவரளசீயர் எழுதிய குருபரம்பரையிலே இவர் ஆரூம் ஆழ்வாராகக் குறிக்கப் பட்டிருக்கின்றனர். இவர் திருக்குருகூர் வேளாள வேந்தனுகிய காரியென்பவற்குப் புத்திரனாக அவன் மனைவி உடைநாங்கை யென்பாள் வயிற்றிற் பிறந்து பாலரூந்தாமலும் கண்விழியாமலும் வாய் திறவாமலும் பதினாறும் பிராயமளவும் ஒரு புளிய மரத்தடியில் யோக நிலையிலிருந்தனர். பண்ணிரு ஆழ்வாரில் மற்றொருவராகிய மதுரகவி ஆழ்வாரென்பவர் இவரை வந்து கண்டு வணங்கியபொழுது முதன் முதலாக வாய்திறந்து பேசினர். அப்பால் விள்ளு காட்சி தந்தருள உடனே நம்மாழ்வார் அவர்பேரிற் பாடத் தொடங்கினர். அவரின் பாடல்களை யெல்லாம் மதுரகவி யாழ்வார் கிரமமாக ஏட்டில் எழுதினர். முதன் முதலாகத் திருவிருத்த மென்னும் நூறு செய்யுட்கள் இருக்குவேத சாரத்தை யமைத்

துப்பாடினர் அதன்பின் அசர்வேத சாரத்தையடக்கித் திருவாசிரியமெனப் பெயர் பெறும் ஏழு செய்யுட்களை இயற்றினர். அப்பால் அதர்வணவேத சாரத்தைப் பொதிந்து பெரிய திருவுந்தாசி யென்னும் எண்பத்தேழு செய்யுட்களைச் செய்தனர். மேலுஞ் சாமவேத தாற்பரியங் திகழுத் திருவாய் மொழியென்னும் பெயருடன் பதிற்றுப்பத்தடங்கிய பத்துப்பிரபந்தங்களில் ஆயிரம் பாடல்களையமைத்தருளினர். இப்பாடல்களைனத்திலும் தோன்றுகின்ற விசேட வள்ளுறைபாதெணில் கடவுளைப் போற்றலும், பொய்மையாகிய பிறப்பறுத்து நித்திபானந்த வாழ்வைத் தரும் படிப்பாரிந்திரத்தலும், இடையிடையே குறையிரக்குத் துவேண்டலும், தலைவி தலைவனை வேவண்டி யிரங்குமாறிரங்கலும், புண்ணிய தலங்களிலுள்ள விஷ்ணு மூர்த்தங்களைத் துதித்தலுமேயாம்.

பின்வரு மூன்று செய்யுளுந் திருவாய் மொழியிலிருந்து மாதிரிக் கெடுக்கப்பட்டன;—

அற்றது பற்றெனி
ஆற்றது வீடுயிர்
செற்றது மன்னுறி
லற்றிறை பற்றே.

இவிங்கத் திட்டபுராணத் திருஞ் சமணருஞ் சாக்கியரும் வலிந்து வாது செய்வீர்களு மற்றுங்தெய்வமு மாக்கின்றுன் அலர்ந்து செந்தெனல் கவரி வீசுந் திருக்குருகு ரதனுள் பொலிந்து நின்ற பிரான்கண்ண ரொன்றும்பொய் யில்லைப் போற் (முழுமேனை).

நன்றூய் ஞானங்கடந்துபோய்
நல்லிந் திரிய மெல்லாமீர்த்
தொன்றூய்க் கிடந்த வரும்பெரும்பா
மூலப்பிய லதனை யுணர்ந்துணர்ந்து

சென்றாக் கின்பத் துண்பங்கள்
 செற்றுக் களைந்து பசியற்றுல்
 அன்றே யப்போ தேவீ
 டதுவே வீடு வீடாமே:

நம்மாழ்வார் பாடிய நான்கு நூல்களையும் வைத்தனவர்கள் தங்கள் மதத்திற்குரிய சதுர் வேதங்களாகவும் அந்நான்கையுஞ் தழுவிப் பன்னிரண்டாமாழ்வாராகிய திருமங்கையாழ்வார் பாடிய ஆறு நூல்களையும் தங்கள் வேதாங்கங்களாகவும் போற்றிப் பேனுவர்.

ஆழ்வாருட் சிலர் சைவமதத்தைக் குறித்து யாதும்பேசாது மௌனங்களைக்க, மற்றுஞ்சிலர் புகழாமலும் இகழாமலும் ஒரு வாறு குறிப்பிட்டேகத், திருமழிசையாழ்வாரென்பவரோ சன்னப் பிரசன்னாய் ஆலேசங்கொண்ட பைசாசம்போல யாண்டுஞ்சிவ பெருமானை வாய்கொண்ட மட்டுந் தாக்கி நின்தித்தனர். ஒரி டத்தில்,

நான்முகனை நாரா யண்படைத்தான் நான்முகனுஞ்
 தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான்-யான்முகமாய்
 அந்தாதி மேலிட் டறிவித்தே ஒழுபொருளைச்
 சிந்தாமற் கொண்மினீர் தேர்ந்து

என்றுபாடி நாரணனே யாவர்க்கும் மேலாகிய தெய்வமென்றும் அவன் பிரமனைப் படைக்கப் பிரமன் சங்கரனைப் படைத்தானென்றுஞ்சாதித்தனர். நாராயணன்மேல் வைத்த பத்தி வைராக்கிய மே மற்றையத் தெய்வங்களைத் தாழ்த்தி நின்திக்கத் தூண்டியது போலும்.

இத்திருமழிசையாழ்வார் கணிகன்னைன் எனப் பெயரிய ஒரு வனுடன் மிக்க அன்பு பாராட்டி வந்தனர். ஒரு முறை பள்ளவராசனுடன் சில மனஸ்தாபக்கொண்டு கணிகன்னைன் வேற்றுரூக்

குப்பயணமாக அது கண்டு மனஞ் சகிக்காத் திருமழிசையாழ் வார்,

கணிகண்ணன் போகின்றுன் காமருஷுங் கச்சி
மணிவண்ணை நீகிடக்க வேண்டாங்—துணிவடைய
• செந்நாப் புலவனுஞ் செல்கின்றே ளீயுமுன்றன்
பைந்நாகப் பாய்ச்சுருட்டிக் கொள்,

என்று நானைனையும் அருட்டித் தாழும் புறப்பட, அரசன் மிகவு மஞ்சிக் கணிகண்ணனைச் சமாதானப்படுத்தி யிருக்கச்செய்து புல வர் கோபத்தையுந் தணித்தனனென்ப.

பொய்கையர் என்னும் வைஷ்ண கனிஞர் திருமுனைப்பாடி நாட்டில் அவதாரஞ் செய்தவர், இவரும் அந்நாட்டிற் பிறந்த பூதத் தாரும் பேயருமாகிய மூவரும் ஆழ்வார் பன்னிருவரில் பழைம யோராவர். பேயாழ்வார், பூதத்தாழ்வார் அவதரித்த மற்றை நாள் திருமயிலையில் ஒரு வாவியிலே செவ்வல்லி மலரில் அவதரித்தனரென்று கூறுப.

பாவருந் தமிழாற் பேர்பெறு பனுவற் பாவலர் பாதி
நாளிரவின்—மூவரு நெருக்கி மொழிவிளக்
கேற்றி முகுந்தனைத் தொழுத நன்னாடு.

என்று வில்லிபுத்தூர்பாரதச் சிறப்புப்பாயிரத்தில் வரந்தருவார் சுட்டிய மூவரும் இவர்களேயாம்.

ஒரு முறை திருவங்கைமலைக்குச் சமீபத்திலுள்ள திருக் கோயிலூர்க்கு யாத்திரை சென்ற பொய்கையர் பொழுது அஸ்த மனமான தால் ஓரிடத்திற் சென்று படுத்துக் கொண்டிருப்பச் சிறிது நேரத்தின் மின் பூதத்தாருந் தங்குதற் கிடந்தேடி அங்கு ணங் குறுகினர். அவ்விடமோ ஒருவர் சாயவும், இருவராயின் இருக்கவும், மூவராயின் நிற்கவும் மாத்திரமே பேரதுமானதால்

பொய்கையர் எழுந்திருந்து வந்தடைந்த பூதத்தாஸையும் இருக்கச் செய்து இருவரும் பல கதைகளையும் பேசிக் கொண்டிருந்தனர். இன்னுஞ் சிறிது நேரத்தின் பின்னர் பேயரும் அவ்வாயின் குறுகி இடங்கேட்டப், இருவரு மெழுந்து நின்று அவருக்கும் நிற்க இடங்கொடுத்தனர். அப்பாலுஞ் சிறிது நேரஞ் செல்ல நாரணனுஞ் குறுகி நடுகின்று நெருக்க, மூவரும் இடம் போதாமல் கஷ்டமுற்று இது திருமாவின் விநோதமெனத் தெளிந்து அவரின் புகழைய மைத்த பாக்களினால் திருவிளக்கேற்றித் தொழுதனர். இவர்கள் பாடல்களை நாலாயிரப் பிரபந்தத்தில் காணலாம். மாதிரிக்கு இவ் விரண்டு செய்யுட்கள் இங்நனந் தருகின்றார்கள்:—

(பொய்கையர்)

வையங் தகளியாய் வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச்—செய்ய
சுடாழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடாழி நீங்குகவே யென்று.

மனமாசு தீரு மருவினையுஞ் சாரா
தனமாய தானேகை கூடும்—புனமேய
பூந்துழா யானடிக்கே போதொடுநீ ரேந்தித்
தாந்தொழா நிற்பார் தமர்.

(பூதத்தார்)

அன்பே தகளிபா யார்வமே நெய்யாக
வின்புருகு சிந்தை பிடுதிரியா—நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினே ஞரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்

சிறியார் பெருமை சிறிதின்க ஜெய்தும்
அறியாருங் தாமறியா ராவர்—அறியாமை

மண்கொண்டு மண்ணுண்டு மண்ணுமிழ்ந்த மாயனென
வெண்கொண்ட நெஞ்சீசீயிரு.

(பேர்)

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருங்க னணிசிறமுள் கண்டீடன்—செருச்சிளரும்
பொன்னுழி கண்டேன் புரிசங்கங் கைக்கண்டீடன்
என்னுழி வண்ணன்பா சீன்று.

மனத்துள்ளான் மாசடல்சீருள்ளான் மலரான்
தனத்துள்ளான் தண்டிழாய் மார்பன்—சினத்துச்
செருநருகச் செற்றுகந்த தேங்கோதை வண்ணன்
வருநரகந் தீர்க்கும் மருந்து.



கல்விப் பிரியம்.



இந்திலவுலகின் கண்டேன செறிந்துள்ள உயிர்வருக்கங்களுள்
ஐப்புல வணர்வோடு நன்மை தீமைகளைப் பகுக்குனராவல்ல மன
வணர்ச்சியுமூட்டயராய் முதன்மைபெறு மக்கள் நன்குறுதற்கு
வேண்டற்படுஞ் சுவிகற்ப ஞானத்தைப்பயக்கும் வியஞ்சக ஞான
கரணமாய் விளக்குவது கல்விபேபாம். ஆதலின் கல்வியின் மே
லாகச் சிறந்தது முவுலகினு மில்லையென்க. அப்பெற்றித்தாகிய
கல்வியும் ஆரியம், தமிழ் என்னு மிருமொழியினிடத்துண்டன்றிப்
பிற பாடையில் இல்லை.

பண்டு தொட்டுச் சமீபகாலவரையும் தமிழ்மக்கள் கல்வியில்
பேரபிமான முடையராயிருந்தனர். இவ்வபிமானம் நாளைடவில்
அரசமாற்றம் ரூதலிய காரணங்களாற் குறைவுபட்டுத் தற்காலம்
மிக்க கேவல நிலையை எய்திவிட்டது. ஆதரித்துப் போற்றிப்

பேணுவாரின்மையால் அநெக அரும்பெரும் நால்களுட் கலைஞரானங்களும் மறைந்துவிட்டன.

ஸண்டையோர் நாடுநாடாகத் திரிந்தும், தக்க குரவரைத் தீடி யடைந்து தாழ்முந்து பணிந்து அடிமையிற் குற்றேவல் செய்து வழி பட்டுச் சொற்படி யொழுகிப் பொருளுத்துவியும், இயன்றன புரிந்தும், எவ்வகைக் கஷ்டங்களைச் சகித்தும் பொறுமையொடு கல்வி பைக் கிரமமாகக் கேட்டுப் பயின்று வருவார்கள். தெய்வதங்களை நோக்கிப் பசிகிடந்து தவணோற்றுங் கல்விப்பொருளைத் தேடுவர் தேடிப்பெற்ற கல்வி ஞானங்களை தம்மளவிலையடக்கி வைக்காமல் பிறருங்கற்றும்பய நூல்முறை வழிப்படுத்தியும் உதவுவார்கள்.

இற்றைக்கு எண்ணாறு வருடங்களுக்கு முன்னர் தத்துவராயர் எனப்பெயரிய ஒருவர் வீர எண்ணுங் தலத்தில் பிராமண குலத்திலே அவதரித்து வடமொழி தென்மொழி இரண்டினும் வல்லவராய் ஞான குருவைத் தேடித் தமது சகாத்யாயராகிய சொருபாநந்தரோடு வெளிப்பட்டனர். இருவரும், தம்முள்யார் முதலில் குருவையடைவாரோ அவரே மற்றவர்க்குக் குருவாயமையக் கடவரென்றேற்பாடு செய்து கொண்டு ஒருவர் வடநாட்டிலும் மற்றவர் தென்னட்டிலுள்ள சென்றனர். தெற்கில் சென்ற சொருபாநந்தர் ஒரு குருவையடைந்து ஞான நூல்களை ஒத்தி மெய்யுணர்ந்தார். முன் செய்துகொண்ட ஏற்பாட்டின்படியே, தத்துவராயர் சொருபாநந்தரைக் குருவாகக் கொண்டு ஞானசாத்திரங்களைக் கேட்டுத் தமக்கிபற்றையாயுள்ள கவன சக்கியால் பாண்டித்திய மெய்தி லோகோபகாரமாகச் சசிவர்ணபோதம், பாடுதுறை, சிவப்புரகாச வெண்பா, தத்வாமிர்தம், அமிர்தசாகரவிவண்பா, ஞானவினோதன் கலம்பகம், தசாங்கம், நெஞ்சுவிடு தூது, கவிமடல், கவித்துறையந்தாதி, அஞ்ஜுவதைப்பரணி முதலியு பலநூல்களைச் செந்தமிழாற் பாடியருளினர்.

இவர்க்கு முன்னும் பின்னுங் காலந்தோ ரும் இவரைப்போன் ரூரும் மிக்காருமாகிய வித்துவ சிரோம ணிகள் பல்லாயிரவாயிரவர்கள் வான்வளர் சோதி நட்சத்திரங்களைப் போலத் தமிழ் நாடைங் கனும் விகவிப் பரப்பிச் சொலித்து விளங்கினர்.

தற்காலத்தில் தக்ககுரவர் வாய்த்தலோ மிகவரி து; நூல்களே யாவர்க்குங் குருக்களாயினா. அக்காலத்தில் அறிந்தவர் சிலர், அறியாதார் பலர். இக்காலத்தில் அறிந்தவர் பலராகும்; பலராயினும் அப்பற்றும் அறிந்தும் அறியாதாரேயாம்.

கற்றற்குரிபனவற்றை எவ்வழியினும் முயன்று தேடிக் கசடறக்கற்றுக், சற்றவழி மெய்ஞ்ஞானங் தலைக்கூடித் தவநிறிச் சேறி இகபர சுகங்களையடைத்தலேமன்னுயிர்ப்பிறந்தார்க்கிசைந்த நல்வழியாம். போலிக்கல்விப் பயிற்சியால் அடையக்கூடிய பலன் யாதுமில்லை.

பாடையியல் முற்றிற்று,

ஓ

இலக்கணவியல்.

தமிழ் மொழி இலக்கணம், இலக்கியமென இருதிறப் பட்டு நடக்கும். இவ்விரு திறக்கனுள் முங்கியது எது ஏந்தி யது எது வென்று ஆராயுங்கால், இலக்கியங்கண்டு அண் றன் மையைக் கூறுவது இலக்கணமாகவின் இலக்கியமே முற்பட்ட தென்றும், இலக்கண அமைதியாய் நிலைபெறுவது இலக்கியமாக வின் இலக்கணமே முற்பட்டதென்றும் பேசுத்துக்கூறுவர். இவ்விரு திறக்கூற்றும் பொருட்பேறுடையன வாயினும் நியாயத்தன வாய்த் தோற்றவில்லை.

இலக்கியத்தின் செவ்விய தன்மையைக் கண்டு வரைந்து அத ணெடு நியதமாய் ஒப்பநிற்கும் பண்பு இலக்கணமாகும். அவ்விலக்கணத்தின் அமைதியாய் நடைபெறுவது இலக்கியமாகும். ஆகவே, இலக்கணம் குணமும், இலக்கியங் குணமுடைப் பொருளாய் முன்னையதற்குப் பின்னைபது பற்றுக்கொடாகவின் இவ்விரண்டிற்கும் முற்பிற்பாடு சொல்வது நியாய நெறியாகாது.

தமிழ் மொழிக்கு இலக்கணம் காலந்தோறும் பற்பலர் வகுத் தனர்: வகுக்கப்பட்டவைகளுட் சில எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, அலங்காரம் முதலிப் பல பகுதிகளையும் விரிக்குப்; வேறுசில எழுத்தையுஞ் சொல்லையும் மாத்திரம் விளக்கும். மற்றவை பொருள், யாப்பு, அணி, அலங்காரமாதிய பாகங்களைத் தனித்தனி கூறுவனவாகும்.

வசன ரூபமாகவும், வினாவிடையாகவும் இலக்கணச் சுருக்கங்கள் பலப்பல சமீப காலங்களில் எழுதப்பட்டுளாவுகின்றன.

அகத்தியம்முதல் அதன் வழித்தோன்றிய நூல்களுள்ளும் பிற இலக்கணங்களுள்ளும் விசேடமான சிலவற்றின் விவரங்களை இங்கனஞ்சு சுருக்கித் தருகின்றும்.

அகத்தியம்,

அகத்தியம் என்னு மிலக்கணநூல் பாடையியலுட் கூறிய வாறு முனிசிரேட்டராகிய அகத்தியரால் இயற்றப்பட்டது. இதன் கண் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்னும் முத்தமிழ் இலக்கணங்களும் விரவிக் கூறப்பட்டன. இயற்றமிழ் எனி னும் சத்தநூ லெனினு மொக்கும்; இசைத்தமிழ்மீனினும் கீதநூ லெனினு மொக்கும்; நாடகத்தமிழ் எனினுங் கூத்து நூ லெனினு மொக்கும்.

1. இயற்றமிழாவது, எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் இலக்கணம் ஜிந்துந்தமுவி வருவது. அது வசன நடையாகவும், பத்திய கத்தியச் செய்யுள் நடையாகவும் வழங்கப்படு தமிழ்மன்க. (வசன நடை ஒன்றே இயற்றமிழ் என்றும், செய்யுளே இசைத்தமிழ் என்றும், அவையிரண்டும் முறையே பத்திய கத்திய மெனப்படுமென்றஞ்சு சிலர் மயங்குவர். இயற்றமிழாகிய செய்யுளே பத்திய கத்திய மென்றிரு வகைப்படுவது. பத்தியமாவது இலக்கண மமைந்த பாதங்களால் நடைபெறுஞ்செய்யுள்; கத்தியமாவது இலக்கணமின்றி இலக்கணச் செய்யுளைப் போன்று நடைபெறுஞ்சு கட்டுரைப் போலியுஞ்செய்யுட்போலியுமென இருவகைப்படும். அவையாவெனில், யானைத்தொழில் முதலாயின் வெல்லாங் கட்டுரைப் போலி, ஒருபோகு முதலியன் வெல்லாஞ்செய்யுட்போலியென்க).

2. இசைத்தமிழாவது, சுருதி, சுரம், வண்ணம், என்பன தமுகி வருவது. அது பண்ணமைத் திராக முதலீய திசூப்பாடுஞ் சங்கீதத் தமிழெழன்க.

3. நாடகத்தமிழாவது, இயலிசைகளோடு தாளம், அபிநயம், அணி, சுவை, என்பன தமுகிவருவது. அது பரதாட்டியங்கட்கிசையு மிராக தாளங்களுடன் அபிநயித்துப் பாடும் இயலிசைத் தமிழெழன்க.

முன்னைய விரண்டுங் கேள்வியின்பழும், பின்னையது கேள்வியின்பத்தோடு காட்சியின்பழுங் தருவது.

எழுத்தொடு சொற்பொருள் யாப்பணி யென்று
வழுத்துஞ் சுருத்சுரம் வண்ணம்—அழுத்தும்
தனியொத்துப் பாவஞ் சரச மிரசம்
பனிரண் டிலக்கணமாம் பார். (மதிவாணர் வெண்பா)

அகத்தியத்தின் இயற்றமிழ்ப் பிரிவுள் எழுத்தாமாறும், அவ் வெழுத்து, சொல்லாய்ப் பொருளுணர்த்த மாறும், அப்பொருள் அகம்புறமென்னும் பதினற்றினைப் பகுதியவாமாறும், அத்சொற் பொருள்களால் செய்யுள் யாக்குமாறும், அச்செய்யுள் அணியிறுமாறுங் கூறப்படும்.

இசைத்தமிழுள் மாடுத முதலீயவற்றால் புற்கலமாய் இசைக்காதாரமாறும், அவ்வாதாரங் தொடங்கியெழுஞ் சூக்குமநாதம் ச, ரி, க, ம, ப, த, னி, யென்னும் எழுத்திசை ஏழாய்ப் பிறக்குமாறும், அவ்வெழுத்திசைகளை மாத்திரைப்படுத்துத் தொழில் செய்தலாற் சட்சம், ரிஷிபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிடாதமென்னும் ஏழிசைகள் பிறக்குமாறும், இவற்றுள்ளே பண்பிறக்குமாறும், அப்பண்கள் நூற்றுமூன்று பேதமாமாறும். அவற்றினை இன்பம்பட மிடற்றுக்கருவியால் ஈரப்புக்கரு

விழுதலிய பற்றிப் பாடுமாறும், நப்புக்கருவி முதலியன செய்ய மாறும், பிறவுங் கூறப்படும்,

நாடகத்தமிழுள் கூத்து விகற்பழும், அவினய விகற்பழும், தோரியமகளிர் முதலிய கூத்தியரிலக்கணமும், குழலோன், யா மோன், இசையோன், கவிஞரின்பாரிலக்கணமும், ஆடரங் கிலக்கணமும், ஆட்டிலக்கணமும், பிறவுங்கூறப்படும். இன்னும் இக்கூத்துநூற்பொருள் சாந்திக்கூத்து, வினோதக்கூத்து, என்று இருகிறத்தாற் பலவகைப்பட்டு, அறுவகை நிலையும், ஜிவகைப் பதமும், பதினாறங்கக் கிரியையும், நான்கு வருத்தனையும், முப்பான் நிருத்தக்கையு முடைத்தாய்ப், பொருள், யோனி, விருத்தி, சந்தி, சுவை, சாதி, குறிப்பு, சத்துவம், அவினயம், சொல், சொல்வகை, வண்ணம், வரி, சேதமென்னும் பதினான்கு விலக் குறுப்போடும் புணர்வுற்று நடப்பதாம்.

மேற்கூறிய இலக்கண மரபிற்கு மாருகச் சிற்சிலர் ஆண்டாண்டுரைத்தனர். அவர் கூற்றினைத்துந் தமிழ் வரன்முறையறி யாப் போவியுரையென மற்றுச் சிலர் மறுத்துக் கண்டித்தனர்.

முன்னர்ப் பாடையியலுட் கூறியவாறு சிலபல சூத்திரங்களன்றி இந்நால் முழுவதும் அழிந்துவிட்டது.

காணப்பெற்ற சூத்திரங்கள்தொல்காப்பிய இளம்பூரணவுரை, இலக்கணவிளக்கவுரை, நன்னால் விருத்தியுரை, வேதகிரி முதலி யார் செய்த இலக்கணக் களஞ்சியம் முதலியவற்றில் அகத்தியம் என்ற பெயருங்காட்டி எழுதப்பட்டிருக்கின்றன. ஆயினும், அவை அகத்தியச் சூத்திரங்கள்லவென்று பலர் கூறுவர். கற்பவர் பார்க்கும் பொருட்டு இரண்டு சூத்திரங்களை இங்கங்க் தருகின்றும்.

(சொல்லிலக்கணம்)

வயிர ஆசியு மயன்வினை யிரும்புஞ்
சொயிரது பொன்னைச் செம்மைசெய் யாணியும்

தமக்கமை கருவியுஞ் தாமா மவைபேரல்
உணாத்திற முனர்த்தலு முரையது தொழிலே.

(கலிப்பா விலக்கணம்)

இருவாயி னேர்க்கு மொவ்வா வியலினும்
தெரியிடை மகளிரோடு மைந்தரிடை வருஙம்
கலப்பே யாயினும் புலப்பே யாயினும்
யீந்தினை மரடி எறிவரத் தோன்றிப்
பொலி வொடு புணர்ந்த பொருட்டிற முடையது
கவியெனப் படேஉங் காட்சித் தாகும்.

தொல்காப்பியம்.

தொல்காப்பியம் எனப்பெயரிப் பிலக்கணநூல் பாடையிய
ஆட் சுட்டியபடி, அகத்தியமுனிவரின் சிரேட்டமாணுக்கர் தொல்
காப்பியால் இயற்றப்பட்டது. இந்நூல் எழுத்து, சொல், பொ
ருள் என்னும் மூன்று அக்காரங்களாகவும், ஒவ்வொரு அக்காரம்
ஒன்பது பிரிவுகளாகவும் பகுக்கப்பட்டுள்ளது. எழுத்துக்காரத்
தின் ஒன்பது பிரிவுகளாவன நூன்மரபு, மொழிமரபு, பிறப்பியல்,
புணரியல், தொகைமரபு, உருபியல், உயிர்மயக்கியல், புள்ளிமயக்
கியல், குற்றியலுகரப் புணரியல் என்பனவாம்.

1. நூலினது மரபுபற்றிய பெயர் கூறுவது நூன் மரபு.
2. ஓரமுத் தொருமொழி, ஈரமுத் தொருமொழி, தொ
டர்மொழி என்னும் மூவகை மொழியினது மரபு கூறுவது
மொழிமரபு.
3. எழுத்துக்களினது பிறப்பிலக்கண முனர்த்துவது பிறப்
பியல்.

4. மூவகை மொழிகளுஞ் செய்கையோத்துக்களுட் புனர் தற்குரீய கருவியியல் கூறுவது புணரியல். அக்கருவியாவன மூன் ருதிரிபும், ஒரியல்பும், வேற்றுமை அல்வழியும், எழுத்துஞ் சாரியையு மென்றித்திரத்தன. மூன்று திரிபாவன; நிறுத்த சொல்லுங் குறித்துவரு கிளவியுங் தம்மிற் புனர்வழி ஆண்டு இல்லாத வெழுத்துத் தோன்றுதலும், உள்ள வெழுத்து மற் றேன்றாக மாறுதலும், கெடுதலுமாம்.

5. மேல் அகத்தோத்தினுள் இருபத்து நான்கீற்றினும் விரித்துப் புனர்த்து முடிப்பனவற்றை யெல்லாந் தொகுத்துப் புனர்க்கு முடிபு கூறுவது, தொகை மரடு.

6. உருபுகளோடு பெயர் புணரும் இயல்பு கூறுவது உரு யெல்.

7. உயிரீறு நின்று பெரும்பான்மை வண்கணத்தோடுஞ் சிறு பான்மை மென்கணம், இடைக்கணம், உயிர்க் கணங்களோடும் மயங்கிப் புணருமாறு கூறுவது உயிர் மயங்கியல்.

8. புள்ளியீறு பெரும்பான்மை வண்கணத்தோடுஞ் சிறு பான்மை பிறகணத்தோடும் புணருமாறு கூறுவது புள்ளிமயங்கியல்.

9. குற்றியலுகரவீறு வருமொழியோடு புணருமியல் கூறு வது குற்றியலுகரப் புணரியல்.

சொல்லதிகாரத்தின் ஒன்பது பிரிவுகளாவன கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமைமயங்கியல், விளிமரடு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல், என்பனவாம்.

10. தனிமொழி தொடர்மொழியாகிய சொற்களை வழுக் களைந்து ஆக்கிக் கொள்ளுமுறையை விரிப்பது கிளவியாக்கம். ‘ஆக்கம்—அமைத்துக் கோடல்.’

2. எழுவாம், செய்ப்படு பொருள் முதலியவாகப் பெயர்ப் பொருளை வேறுபடுத்துணர்த்துவது வேற்றுமையியல்.

3. தன் பொருளிற்றீரது பிறதொன்றன் பொருட்கட் செல்லும் பொருண் மயக்கமும், தன்பொருளிற்றீர்ந்து செல்லு முருபு மயக்கமும் மென்னு மிருவகை மயக்கமுமாகிய வேற்றுமை மயக்கமுணர்த்துவது வேற்றுமை மயங்கியல்.

4. ஈறுதிரிதல், ஈற்றயன்டல், பிறதுவந்தடைதல், இயல் பாதல் ஆகிய விளிவேறுபாடு பலவற்றையும் விளக்குவது விளி மரடு.

5. பெயர்ச் சொல்லினது சிறப்பிலக்கண முணர்த்துவது பெயரியல்.

6. வினைச்சொல்லின் சிறப்பிலக்கண முணர்த்துவது வினை யியல்.

7. இடைச் சொல்லின் சிறப் பிலக்கண முணர்த்துவது இடையியல்.

8. உரிச்சொல்லின் சிறப்பிலக்கண முணர்த்துவது உரி யியல்.

9. கிளவியாக்கம் முதல் உரியியலீருக்கிடந்த பிரிவுகளுள் உணர்த்துப்படாது எஞ்சி நின்ற சொல்லிலக்கண மெல்லாந் தொ குத்துணர்த்துவது எச்சனியல்.

பொருளதிகாரத்தின் ஒன்பது பிரிவுகளாவன:—அகத்தினை யியல், புறத்தினையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செப்புளியல், மரபியல் என் பனவாம்.

1. ஒத்தவன்பால் ஒருவனு மொருத்தியுங் கூடுங்காற் பிறக் குமின்பம், அக்குட்டத்தின் பின்னர் இன்னவாறிருந்ததெனக் கூறப்படாததாய் யாண்டும் உள்ளத்துணர்ச்சி நகர்வதாவதோர்

பொருளாகவின் அது அகம் எனப்படும். எனவே, அகத்தே நிகழ் கின்ற விண்பத்திற்கு அகம் என்பது ஒர் ஆகு பெயராம். தினை என்பது ஒழுக்கம்: இயல் என்பது இலக்கணம். எனவே இன்பு மாகிய ஒழுக்கத்தினது இலக்கணத்தை விரிப்பது அகத்தினையியலென்க.

2. இன்பமொழிந்த மற்றியாவும் ஒத்தவன்புடைய வராலன்றி எல்லாராலும் துய்த்துணரப் படுதலானும் இவை இவ்வாறு ருந்தவெனப் பிறர்க்குக் கூறப்படுதலானும் அவை புறம் எனப்படும்: எனவே, அவற்றின் ஒழுக்க விலக்கணங்களை விரிக்குந்துறை புறத்தினையியலெனப்படும்.

இன்பமேயன்றித் தன்பமும் அகத்து நிகழ்வுதொன்றுமெனில், அது புறத்தார்க்குப்புலனுதன் மறைக்கப்படாமையின் புறத்தினைப் பாலதாமென்க.

3. இன்பத்தின் சிறப்பிலக்கணமாகிய களவு கற்பென்னுங்கைகோளிரண்டனுட் களவின் முறைகளை விரிப்பது களவியல்.

4. கற்பின் சிறப்புகளை யுணர்த்துவது கற்பியல்.

5. பொருளிலக்கணங்களுவது பொருளியல்.

6. மெய்ப்பாடு என்பது பொருட்பாடு. அஃதாவது உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்கு முகவேறபாடு, உரைவேறுபாடு முதலியவாற்றுன் வெளிப்படுதல். இவ்வியல்களை விரிப்பது மெய்ப்பாட்டியல்.

7. ஒரு பொருளை டொரு பொருளை ஒப்பித்துரைத்தல் உவமமெனப்படும். உவமவிலக்கணங்களை யுணர்த்துவது உவமவியல்.

8. அசை, சீர், தனோ, அடி முதலிய செய்கை விகற்பத்தால் அணிபொறப் பொருட்கூடங்க இயற்றப்படுவது செய்யுள். செய்யுளினிலக்கண முனர்த்துவது செய்யுளியல்.

9. மரபென்ற பொருண்மை யென்னையெனில், கௌவியாக்கத்து மரபென்று வரையறுத்தோதப்பட்டனவுஞ் செய்யுளியலுண் மரபென்று வரையறுத்தோதப்பட்டனவு மன்றி, இருக்கிணப் பொருட் குணங்கிய இளமையும், ஆண்மையும், பெண்மையும், பற்றிய வரலாற்று முறையையும், உயர்தினை நான்கு சாதியும் பற்றிய மரபும், அஃறிக்கைப் புல்லுமரானும் பற்றிய மரபும், அவை பற்றிவரும் உலகியன் மரபும், நூன்மரபுமென இவையெல்லாம் மரபெனப்படு மென்பது. இம்மரபை விரிக்குந்துறை மரபியல் எனப்படும்.

தொல்காப்பியத்துள் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்றிகாரங்களிலும் முறையே 483, 463, 666, (மொத்தம் 1612) சூத்திரங்கள் அமைந்துள்ளன.

தமிழ் இலக்கணங்கள் எவற்றுள்ளும் பொருளோ விளக்கும் பகுதியே மிக விசீசடமுடைத்து. பிறபாடை இலக்கணங்களான் ஹம் பொருட்டுறையிற் ரலையிடுவதெல்லை. உற்று நோக்குங்கால் மன்பதைக்குரிய நால்வகைப் புந்தார்த்தங்களும் இப்பகுதியின் கண்ணே அடங்காமல் அடங்கி நிற்கக்காணலாம்.

தொல்காப்பியர் பொருளோ அகம் புறமென இருவகைப்படுத் தினரென்று முன்னர்க் கூறினும். ஒரு பொருளால் சுலை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம், என்னும் ஜிம்புலன்களையும் ஒரே காலத்தில் அனுபவித்தற் சிறப்புடைத்தாகிய காமவின்பத்தினை, அகப் பொருட் பகுதி விரிக்கும். இவ்வின்பம், ஒத்தலும், ஒவ்வாமையுமென்றிரு திறப்படும். பினி மூப்பிறப்புகளில்லாமல் எந்நாலும்

ஒரு தன்மையராய் உருவும். திருவும், பருவமும், குலமும், சூஜமும், அன்பும் முதலானவைகளாலே தம்முன் ஒப்புமையுடைய ராகிய தலைவனுங் தலைசியும், பிறர் கொடுப்பவும் அடிப்பவுமில்லாமல் ஊழ்வுகளையால் தாஞ்செ எதிர்ப்பட்டுப் புணர்ந்து வருதல் பொருத்தமுடைக்காமம். அதற்கு மறுதலையாகிய ஒவ்வாக்காமாகி, ஒருதலைக் காமமாகிய கைக்கிளையென்றும், பொருந்தாக்காமமாகிய பெருந்தினை யென்றும் இருவகுப் புடைத்து. ஒப்புமைக்காதல் ஜிவகைப்படும்—அவ்வகைகள் முறையே புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல், எனப்படும். இவ்வைந்துக்கு மிசைய நிலமும் முறையே ஜிவகை பிரிவுபடும். மலையடுத்த நாடாகிய குறிஞ்சி புணர்தற்குரிய இடம், சரமாகிய பாலைசிலத்திலே பிரிவு நிகழும்; வனமடுத்த மூல்லைநிலம் புணர்ந்து பிரிந்தவள் தனித் திருக்குமிடமாகும்; கடலடித்த நெய்தல் நிலம் புணர்ந்து பிரிந்து தனித் திருப்பவள் இரங்குமிடமாகும், பண்ணைகளும் பயிர்களுஞ் செறிந்த மருதங்கிலம் புணர்ந்து பிரிந்து தனித் திருக்குப்பவள் ஊடல் கொள்ளுமிடமாகும். மேலும், ஒப்புமைக்காமம், கற் பென்றுங் களவென்றும் இருக்கிறமாய் இப்பகுப் பைங் தொடு மியைந்து முறையே ஜிவகைக் கற்பும் ஜிவகைக் களவுமாகிய பத்து வகைப்படும்.

புறப்பொருள் அரசியல் முதலியனவற்றைக் கூறும். இதனையும் ஒருவாறு அகப்பொருட் கிசையத். தொல்காப்பியர் ஏழு வகைப்படுத்தினர். அவை முறையே குறிஞ்சிக் கிசைய நிரை கவர்தலாகிய வெட்சியென்றும், மூல்லைக்கிசையப் போர்க்கெழுதலாகிய வஞ்சியென்றும், மருதத்துக்கிசைய முற்றிக்கையிடுதலாகிய உழினை யென்றும், நெய்தற்கிசையப் போர் புரிதலாகியதும் பையென்றும், பாலைக்கிசைய வெற்றிசொள்ளாகிய வாகையென்றும், பெருந்தினைக்கிசையக் காஞ்சியென்றும், கைக்கிளைக்கிசையப் பாடாண் என்றஞ் சொல்லப்படும்.

செய்யுளிலக்கணமாகிய யாப்பு முதலியனவும் பொருளாகிராத்திற்றுனே கூறப்பட்டன.

பின்னெழுந்த இலக்கணசிரியர்கள் பொருளை மூவகையாகவும், நால்வகையாகவும், பல்வகையாகவும் வேறு படுத்தியும், வேறுபடுத்தித் தொகுத்தற் கடங்கா எண்ணிறந்த வகையுளவென்றும் கூறுவர்.

பொருட்படலத்தைச் செவ்வே கற்றுத் தெளிதல் அக்காலச் சங்கப்புலவர்க்கே மிக்கவல்லையுன் சங்கடமுமா யிருந்ததென்றால் இக்காலத்தார்க் கப்படலம் இருப்படலம் போலு மென்னது பிறி தென் ஞெக்குமென் றியம்பத்தகும். தமிழின் இயற் சிறப்புகளை உள்ளவாறுணரா வெள்ளறிவாளர் அகப்பொருள் விரிக்குங் காம வியலைக் கண்டவுடன் அருவருத் திள்ளதன்னை! அரோசன மென்பார். உணர்ந்து தெளிந்த நுண்ணறிவாளரோ அப்பொருள் வழியே மறைந்து கிடக்கும் மேலாய பரிசுத்த போதங்களைக் கண்டு தெளிந்து மகிழ்வடைவர். விலங்கு, பறவை, ஊர்வன, நீர் வாழ்வன ஆதிய சிற்றறிவுயிர்ப் பரப்புக்கெல்லாம் இன்பந்தரு காமப்புணர்ச்சி பொதுவான தொன்றே யாயினும், மன்பதைக்குரிய காமம் அவ்வியற் சிற்றின்பத் துணையிலடங்காமல் பலப்பல பிரிவுகளடையும். கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்தறியும் ஜிம்புலன் கரும் கணந்தொறும் தனித்தனி திளைப்பது காமமே; உறக்கத் தின் அயர்வும், விழிப்பின் ப்ராக்கும், பிறப்பின் மகிழ்வும், இறப்பின் கலூழிவும் மற்றெலவையுக் காமவயத்கா னிகழ்வனவேயாம். ஆண் பெண் கலந்து நுகரும் போகமொன்றே காமமென்று மயங்கற்க, சுருக்கியுரைப்பின், சராசரவுல கெல்லாங் தோன்றினின் ஞெடுங்குவது காமத்தாலென்னில், அதனினும் விழுமியதென்று சொல்லத்தக்க வேறொன்று யாண்டுமில்லை. அத்துணைச் சிறப்பினதாகிய காமத்தை ஆன்றேர் கடனீர்ப் பெருக்கைக் கைக் கொண்டள்ளிய நீரிடைக் காட்டுவது போலத் தொகுத்துப் பொ

ரூள் என்னும் தலைக்கீழ் வகுத்தனர். அவர் கருத்தை யுள்ளபடி தக்க சூவர் முன்னிலையில் ஆராய்ந்துணராமலும், ஆராய்ந்து ணர்ந்தோர் உணர்ந்தவழிச் சிவணக் கற்பனைங்காரங்க எனமத்தி யற்றிய காவியங்களைத் தூஷிப்பதும் மிக்க பேதமையன்றே!

சமீப காலத் திலிருந்த சிவனடியாராகிய முத்துத்தாண்டவர் பாடிய கீர்த்தனங்க எனைத்துஞ் சிற்றின்ப கீதங்கள் போன்று விளங்குவனவாயினும், அவற்றுட் பொசிந்து மலிந்த கருத்தெல் லாம் பேரின்பத்துப்பக்கு மாற்றலுடைய தென்பது பலரு மறிந்த காரியமே. இவ்வாறே யாதொரு நூலைக் கற்கினும் அதன் கண் ணடங்கி மறைந்துள மெய்ப்பொருளைக் கண்டு தெளிதல் அறிவு டை மேன்மக்கட்குரிய நன் மரபாகவும் மற்றையோர் முதுகாட் டிற் பினாந்தேடு காக்கையொத்து மையல்டிதடி மையவிற்படிவார்.

தொல்காப்பியச் சூத்திரமான்று வருமாறு:—

(உரியியல்)

உரிச் சொற் கிளவி விரிக்குங் காலை
யிசையினுங் குறிப்பினும் பண்பினுங் தோன்றிப்
பெயரினும் வினையினு பெய் தடுமாறி
யொருசொற் பலபொருட் குரிமை தோன்றினும்
பல சொல் லொருபொருட் குரிமை தோன்றினும்
பயிலா தவற்றைப் பயின்றவை சார்த்தித
தத்த மரபின் சென்றுகிலை மருங்கி
னெச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல்

—•—

அதங்கோட்டாசிரியம் முதலியன்.

—•—

அருந்தவக் கொள்கை அகத்தியனின் முதல் மானுக்கர் பன்னிருவருள் தொல்காப்பிய ரொழிந்த ஏனைப் பதினெட்டுவரு மியற்றிய இலக்கணங்கள் முறையே அவ்வவர் பெயரால், அதங்

கோட்டாசிரியம், தூராவிங்கம், செம்பூட்சேயம், வையாப்பிகம், வாய்ப்பியம், பனம்பாரம், களாரம்பம், அவிநயம், காக்கைபாடி னியம், நற்றத்தம், வாமனம் எனப்படும்.

தொல்காப்பியர் முதல் பன்னிருவருங் கூடி ஒவ்வொர் படல மாக இயற்றிய புறப்பொருணால், புறப்பொருட் பன்னிரு படல மெனப்படும்.

இவ்வியற்றமிழ் இலக்கணங்களன்றிச் சங்கத்துகித்த இசைத் தமிழ் இலக்கணநூல்கள் பெருநாரை, பெருங்குருகு, இசை நூணுக்கம் முதலியனவாம். நாடகத்தமிழ் இலக்கண நூல்கள் முறுவல், சயந்தம், குணநால், செயிற்றியம் முதலியனவாம்.

மேற்குறித்த நூல்கள் யாவற்றுள்ளும் காக்கைபாடினியம் முதலிய இரண்டொரு நூல்களன்றி மற்றியாவும் இறந்துபட்டழிந்து போயின.

பன்னிரு பாலத்தில் ஒரு சூத்திரமும் செயிற்றியத்தில் ஒரு சூத்திரமுந் தருகின்றும்:—

(பன்னிருப்படலம்)

ஆன்ற சிறப்பி னறம்பொரு ஸின்பமென
முன்றுவகை நுதலிய துலக மவற்றுள்
அறனு மின்பமு மகலா தாகிப்
புறனெனப் படுவது பொருள்குறித் தன்றே

(செயிற்றியம்)

(மெய்ப்பாட்டியலிற் கூறப்பட்ட நகை முதலிய எண்வகைச் சுவைகளுள் நகைதோன்றுமிடம் இவையெனக்கூறுவது)

உடனிவை தோன்று மிடமியா தெனினே
முடவர் செல்லுஞ் செலவின் கண்ணும்

மடவோர் சொல்லுஞ் சொல்லின் கண் னும்
 கவற்சி பெரிதுற் றிசைப்போர் கண் னும்
 பிதற்றிக் கூறும் பித்தர் கண் னும்
 குறவி கூறும் மழலீக் கண் னும்
 மெலியோன் கூறும் வலியின் கண் னும்
 வலியோன் கூறு மெலியின் கண் னும்
 ஒல்லார் மதிக்கும் வனப்பின் கண் னும்
 கல்லார் கூறுங் கல்விக் கண் னும்
 பெண்பிரி தண்மை யலியின் கண் னும்
 ஆண்பிரி பெண்மைப் பேடி கண் னும்
 களியின் கண் னுங் காவாவி கண் னும்
 தெளிவிலா ரொழுகுங் கடவுளர் கண் னும்
 அறியார் கூறுங் தமிழின் கண் னும்
 காரிகை யறியாக் காழுகர் கண் னும்
 கூனர் கண் னுங் குறளர் கண் னும்
 ஆண்ற மரபி னின்னுழி யெல்லாங்
 தோன்று மென்ப துணிந்திசி னேரே.

தொல்காப்பியவுரைகள்.

தொல்காப்பியத்திற்கு இளம்பூரணர், கல்லாடர், பேராசிரி யர், சேனுவரையர், நச்சினர்க்கிளியர், என்னுமைவர்கும் உரையியற்றினர். இவருள் முதற்கண் உரை இயற்றியவர் இளம்பூரணர். அவர் உரையில் தற்காலம் ஏழுத்துச் சொல்லென்னு மிரண்டதிகாரங்களின் உரை மாத்திரமே நிலவுகின்றது. பேராசிரியர் உரையும் கல்லாடர் உரையும் ஒவ்வோர் பகுதிக்கண்றி முழுதம் நிலைபெறக்காணவில்லை. சேனுவரையர் செல்லத்திகாரத்துக்கு மாத்திரமே உரையியற்றினர், நச்சினர்க்கிளியர் மூன்றத்திகாரங்களுக்கு

மியற்றினர். சொல்லத்திகாரத்திற்குச் சேனவரையர் எழுதிய உரையும் மற்றிரண்டத்திகாரங்களுக்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையும் மற்றவர்களுரையினுட்ப் பிறந்தனவாம்.

தொல்காப்பியப் பாயிர விருத்தி.

முதற்கூத்திர விருத்தி.

வடமொழி தன்மொழி யிரண்டினும் வல்லுநராய சிவஞான யோகிகள், தொல்காப்பியப் பாயிரச் சூத்திரத்திற்கும், அதன் எழுத்தத்திகார முதற் சூத்திரத்திற்கும் மாபாடிய ரூபமான விருத் திகள் தனித்தனி இயற்றியிருக்கின்றனர். இவ்விருத்திகள் மேற் படி சூத்திரப் பொருண் முடிபை யெல்லாம் இனிது விளக்கும்.

கவிப்ள்.

களவியல் என்னுமிக்குால் “இறையனர்களவியல்” என்றும் “இறையனர்கப்பொருள்” என்றும் வழங்கப்படும்.

இது பொருளத்திகாரம் பெறுமற் புடைப்படக் கவன்று வருங் திய பாண்டியன்து மனக்கவற்சியைத் தீர்க்கும் பொருட்டு மதுரை ஆலவாயில் அழனிறக்கடவுள் முன்று செப்பிதழில் வரைந்து தமது பேடத்தின் கீழ்வைத்து அங்கனம் அலகிட்ட அருச்சகரின் கைக்குச் சேர்ப்பித்து அவர் ரூலமாகப் பாண்டியனுக்குக் கொடுக் கப்பட்ட நூலென்ப. “அன்பினெந்தினைக் களவெனப்படுவ— தந்தனைருமறைமன்ற லெட்டி னுட்ட—கந்தருவ வழக்க மென்மனூர் புலவர்” என்பது முதலாகக் “களவு கற்பெனக் கண்ணியலின்டை

யோ—ருளாநிகமுன்பினுயர்ச்சிமேன்” என்பதீருகவுள்ள அறுபது சூத்திரங்களால் அகப்பொருட்டிறன்னலாம் இனிது விரிக்குமின் நூல் தனக்குத் தானே நிகராவதன்றிப் பிறிதோரினையு மற்றது. இதற்கு மெய்யுரை கண்டவர் நக்கிரர்.

உலகிய னிறுத்தும் பொருண்மர பொடுங்க
மாற்றும் புலவரும் மயங்குறு காலை
முந்துறும் பெருமறை முளைத்தருள் வாக்கா
லன்பினை திணையென் றறுபது சூத்திரங்
கடலமு தெடுத்துக் கரையில்லைத் ததுபோற்
பரப்பின் றமிழ்ச்சுவை திரட்டிமற் றவர்க்குத்
தெளிதரக் கொடுத்த தென்றமிழ்க் கடவுள்,

என்னுங் கல்லாடத்தானும் பிறவற்றூனும் இந்நூல் வரன்
முறை யிதுவெனத் தெளிக.

வெண்பாமாவஸ்.

, வெண்பாமாலை எனப் பெயரிய இந்நூல்,

துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்முதல்
பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த
பன்னிரு படலம் பழிப்பின் றுணர்ந்தோன்

எனப் பாயிரத்தில் களாந்தோதப்பட்ட ஐயனுரிதனர் என்பவரால்
இயற்றப்பட்ட ஓர் புறப்பொருணுல். இஃது புறப்பொருளினை
வெட்சித்திணை, கரங்கைத்திணை, வஞ்சித்திணை, காஞ்சித்திணை,
நொச்சித்திணை, உழிஞ்சுத்திணை, தும்பைத்திணை, வாகைத்திணை,
பாடாண்டிணை, பொதுவியல், கைக்கிளைத்திணை, பெருந்திணை,
எனப் பன்னிரண்டாக வகுத்துக் கூறும். இதற்குரை கண்டவர்
மாகறலூர்த் தேவநாயகர்.

(வெண்பாமாலீச் செய்யுள்)

ஒன்றி விரண்டாய்ந்து மூன்றடக்கி நான்கினால்
வென்று களங்கொண்ட வேல்வேந்தே—சென்றுலாம்
ஆழ்கடல்குழ் வையகத்து ளோந்துவென் ஒருகற்றி
ஏழ்கடிந் தின்புற் றிரு.

அகப்பொருள் விளக்கம்.

இந்நால் அகப்பொருளிலக்கணங்களைச் சுருக்கி 251 சூத் திரங்களால், அகத்தினையியல், களவியல், வரைவியல், கற்பியல், ஒழியியலென ஐந்தியல்களாய்ப் பகுத்துக் கூறுவது.

இந்நாலாசிரியர் பாண்டிநாட்டுட் பொருநையாற்று வடக்கரையருகிலுள்ள திருப்புளிங்குடி என்னுங் திருப்பதியிற் பிறந்து விளங்கிய நம்பிநயினர். இவர் தமது புலமைத் திறமைகொண்டு நாற்கங்கிராச ரென்னுஞ் சிறப்புப் பெயரும் பெற்றமையால் நாற்கங்கிராசனம்பி என வழங்கப்படுவார். இவரது சமயம் சௌனம். இவர் தந்தையார் பெயர் உய்யவந்தநாரினர். இந்நால் அரங்கேறிய இடம் குலசீகர பாண்டியன் அவைக்களாம்.

இந்நாலு முரையுஞ் சில வருடங்களின் மூன்றார் சென்னையில் பிரசரங்கு செய்பப்பட்டன. அதன் பின்னர் 1913-ம் ஆண்டு மதுரைச் செந்தமிழ்ப் பிரசரமாகப் பத்திராசிரியர் ஸ்ரீ திரு: நாராயணயங்காரவர்கள் முயற்சியால் அச்சிட்டு வெளிவந்த பதிப்பு மிகவும் சிறப்புடையது.

இந்நாலின் முதலைந்து சூத்திரங்கள் வருமாறு;—

1. மலர்தலை யுலகத்துப் புலவோ ராய்ந்த

அருந்தமி முகப்பொருள் கைக்களை யெந்தினை
பெருந்தினை யெனவெழு பெற்றித்தாகும்.

2. அதுவே,

புனைந்துரை யுலகிய லெனுங்கிற மிரண்டினாங்
தொல்லியல் வழாமற் சொல்லப் படுமே.

3. அவற்றுட்,

கைக்கிளை யுடைய தொருதலைக் காமம்.

4. ஐந்தினை யுடைய தன்புடைக் காமம்,

5. பெருந்தினை யென்பது பொருந்தாக் காமம்.

—♦—

யாப்பருங்கலம்.

—♦—

இது யாப்பிலக்கணத்தைச் சூச்திர யாப்பினால் தெளிவாக விணர்த்துமோர் நால். இதற்குச் சிறந்த விருத்தியுரையு மொன்றுள்ளது.

இரண்டு சூத்திரம் வருமாறு:—

செய்யுட்டாமே மெய்பெற விரிப்பிற்

பாவே பாவின மென விரண்டாகும்.

வெண்பா வாசிரியங் கவிதே வஞ்சி

பண்பாய்க் துரைத்த பாநான் கும்மே.

—♦—

யாப்பருங்கலக் காரிகை.

—♦—

இது ஆசிரியர் அமுதசாகரர் என்பவரால் இயற்றப்பட்டது. செய்யுளிலக்கணத்தை உறுப்பியல், செய்யுளியல், ஒழிப்பியல் என்னும் மூன்றியல்களால் விளக்குவது. ஆசிரியர் குணசாகரர் இதற்கு உரையியற்றினர்.

1893-ம் ஆண்டில் யாழ்ப்பாணத்து உடுப்பிட்டி ஸ்ரீ. அ. சிவ சம்புப் புலவர் இந்நாலுக் கோர் உரை எழுதி அச்சிட்டனர். பதிப் பின் முகவரையில்,

“செந்தமிழுமிமானச் செல்வர் பலருபகரித்த திருவிய சகாயத் தைக் கொண்டு, ஆசிரியர் குணசாகரருரையைத் திருத்தியும் விளக்கியுஞ்சிறக்குமாறு காட்டியும்.....பிரசரிப்பித்தோம்” என்று கூறினர். குணசாகரர் எழுதிய உரையை உள்ளபடியே தந்து திருத்தவேண்டியவற்றைச் சுட்டிக்காட்டி, தனது கருத்தையுங் திருத்தங்களையுஞ் செய்வது முறைமை யாகுமேயன்றி ஒருவர் எழுதிய உரையை அவரின் கருத்தையும், நியாயத்தையும் நோக்காது தன்மனம் போனவழியிற்றிருத்தித் தன்னுரையெனக் காட்டிப் பிரசரங்கு செய்தல் யார்க்கும் அடாத காரியமேயாம்.

முகவரையில் இன்னுமோர் விசேடமிருக்கின்றது. ஓரிடத் தில் “இவ்வரையைச் சிறிது திரித்துத் தன்னுரையெனப் பிரசரிப் பிப்போனைச் சோர்வில் வந்த அலியெனச் சான்றேர் சாற்றுவர்”, என்றேர் நாதன் குளுமுரைத்தனர். காலஞ்சென்ற குணசாகரரின் உரையைத் திருத்திப் பேதப்படுத்தத் தனக்கிருந்த அதிகாரம் தன்னுரையளவில் பிறர்க்குச் செல்லாது தடைப்பட ஆணை தந்து கிறுத்தற்கிருந்த நியாயமும் மிகப்பெரு மிறும்பூதே.

இவ்வரை வெளிவந்த சில வருடங்களின் பின் யாழ்ப்பாணத்துச் சுன்னாகப் புலவர் ஸ்ரீ அ. குமாரசவாமிப் பிள்ளையவர்கள் வேற்றுரை ஒன்றெழுதிப் பிரசரங்கு செய்திருக்கின்றனர். இவர் நாற்பெயரைப் பழை ஆசிரியர் இட்டபடியே “யாப்பருங்கலக்காரி கை” யென்றனர். உடுப்பிட்டிப் புலவர் ‘காரிகை’ யென்றனர்.

இந்நாற் செய்யுள் யாவும் கலித்துறை—பாயிரத்துக்காப்பா கிய முதற் செய்யுள் வருமாறு—

கந்த மடிவில் கடிமலர்ப் பிண்டிக்கண் ஞார்னிமுற்கி
மேந்த மடிக வினையடி யேத்தி யெழுத்தசைசீர்
பந்தமடி தொடை பாவினங் கூறுவன் பல்லவத்தின்
சந்த மடிய வடியான் மருட்டிய தாழ்குழலே.

வெண்பாப் பாட்டியல்.

இந்நால் திரிபுவன தேவன் என்னும் அரசன் காலத்திலே
களங்கையென்னும் பெரும்பதியில் விளங்கிய வச்சணந்தி முனிவர்
என்பவரால் அவ்வூர்க் குணவீர பண்டிதர் என்பவரைக்கொண்டு
செய்விக்கப்பட்டது. புத்தமித்திரனைக் கொண்டு வீர சோழன்
இயற்றுவித்த இலக்கணம் அவ்வரசன் பெயரையேற்று வீரசோ
ழியமென வழங்கப்படுவதுபோல, இந்நாலும் அதனைச் செய்வித்
தவர் பெயரைக்கொண்டு வச்சணந்திமாலை யெனவும் வெண்பா
வால் செய்யப்பட்டமையின் வெண்பாப் பாட்டியல் எனவும் வழங்கப் படும்.

இது முதன்மொழியியல், செய்யுளியல், பொதுவியலென
முன்றியல்களை யுடைத்து. இப்மூலியல்களிலும் முறையே 23, 47,
30 (ஆக நாறு) வெண்பாக்கள் உள்ளன. இந்நாறு வெண்பாக்களும் அந்தாதித் தொடையாகப் பாடப்பட்டிருத்தவின் “வச்சணந்தி மாலை” என்றுயிற்று.

இந்நால் இந்திரகாளி யென்னும் பாட்டியல் மரபின் வழித்
தோன்றியது. (சிலப்பதிகார வுரையில் அடியார்க்கு நல்லார்
பிரஸ்தாபிக்கும் இந்திரகாளியம் யாமனோந்திராற் செய்யப்பட்ட
இசைத்தமிழ் நூலாகவின், வெண்பாப் பாட்டியலின் முன்னாலா
கிப இந்திரகாளி மற்றோர் நூலாயிருக்கவேண்டும்.)

மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் பதிப்பித்திருக்கும் பன்னிரு பாட்டியலும், சிதம்பரப்பாட்டியலும், பாட்டியற் கொத்தென் னும் புத்தகத்திற் காணப்படும் நவநீத பாட்டியலும் பாட்டியன் மரபு கூறும் வேறு நூல்கள். இலக்கண விளக்கத்துள்ளும் செய் யுளியலுக்குப் பின் பாட்டியல் என்னும் இயலுள் பாட்டியன் மரபு கூறப்பட்டது.

வெண்பாப் பாட்டியல் என்னும் இந்நாவின் கண்ணே பாடு வோனுக்கும் பாடப்படுவோனுக்கும் நன்மையுண்டாதற் கிசைந்த மங்கலப் பொருத்தம், சொற்பொருத்தம், எழுத்துப்பொருத்தம், தானப்பொருத்தம், பாற்பொருத்தம், உனுப்பொருத்தம், வருணப்பொருத்தம், நாட்பொருத்தம், கதிப்பொருத்தம், கணப் பொருத்தம் என்னுங் தசப்பொருத்தங்களி னிலக்கணங்களும், ஆனந்தம் முகவிய குற்றங்களும், நச்செழுத்து, அழுதவெழுத் தென்ற பாகுபாடுகளும், பிரபந்தங்களி னிலக்கணமும், பிறவுக் கூறப்படும்.

இந்நாவின் முதற் செய்யுள் வருமாறு:—

— * —

தொகுத்துரைத்த மங்கலஞ் சொல்லெழுத்துத் தானம்
வகுத்தபா லுண்டி வருணம்—பகுத்தநாள்
தப்பாக் கதிகணமென் நீரைங் கின் நன்மையினைச்
செப்புவதா முன்மொழியின் சீர்.

வரையறுத்த பாட்டியல்.

இச்சிறு நால் சீர் முதலைய மங்கலச் சொற்களுக்குப் பொருங் திய பெயர்களைப் பத்துக் கலித்துறைபாலுணர்த்துவது; சம்பந்த மாமுனி என்பவரால் பாடுவிக்கப்பட்டது. அதுபற்றிச் சம்பந்தப் பாட்டியலென்று மின்நாலை வழங்குவர்.

முதற் செய்யுள் வருமாறு:—

பார்கொண்ட சோதியன் சம்பந்த மாழுனி பாதமலர்
நேர்கொண் டிறைஞ்சி நிகழ்த்துகின் ரேனெடு நூல்சருக்கீ
யேர்கொண்ட சொற்புல வோர்செய்த பாட்டியல் கற்கமிக்க
சீர்கொண்ட மாமதி யில்லா தவர்க்குத் தெரிவுறவே.

தண்டியலங்காரம்.

இது அணியிலக்கணங்கூறுநூல்; பொதுவணியியல், பொரு
ளணியியல், சொல்லணியியல், என மூன்றியல்களுடைத்து. இது
வடமொழியிலுள்ள காவ்யாதரிச மென்னும் அலங்கார சாஸ்திரத்
தின் மொழிபெயர்ப்பு. மொழி பெயர்த்தவர் இன்னுரெனத் தெரி
யவில்லை. வடமொழியிற் செய்தவர் தண்டி. மொழி பெயர்த்த
வர் பெயரும் மற்றோர் தண்டியெனச் சிலர் கூறுப.

இந்தூற் சூத்திரமொன்று வருமாறு:—

சொல்லின் கிழுத்தி மெல்லிய விணையடி
சிந்தைவைத் தியம்புவல் செய்யுட் கணிதே.

குவலயானந்தம்.

இது வடமொழியிலிருந்து தமிழின்கண் மொழி பெயர்க்கப்
பட்ட ஓர் அலங்கார சாஸ்திரம். இதன்கண்ணே உவமையணி
முதல் ஏதுவணியீருக நூற்றினிகள் கூறப்பட்டுள. இது எட்டய
புர மகாராசாவின் கேள்விப்படி மொழி பெயர்க்கப்பட்டது. உதா
ரண கவிகள் அவ்விராசனது சமஸ்தான வித்துவான் மீனுட்சி சந்

தரக்கவிராயரால் பாடப்பட்டன. இந்துற் சூத்திரமொன்று வருமாறு:—

இலக்கணக் கருத்தே யிலக்கிய மறிநெறி
இலக்கிய மென்ப திலக்கணத் தியைங்
தந்நெறி யானே யமைவ தென்ப.

—•—

மாற்றனலங்காரம்.

—•—

இது மிகவுஞ் சிறந்ததோர் அலங்கார நால். இந்துல் “செந் தமிழ்”ப் பத்திரிகையின் வித்துவக் களஞ்சியம் பூரி திரு: நாராயணயங்கார் அவர்களால் கிளகாலத்திற்கு முன் செந்த மிழப் பிரசரமாக அச்சிடப்பட்டிருக்கின்றது.

இந்துலாசிரியர் திருக்குகைப்பெருமாள் கவிராயர். மற்றைய விவரங்களைப் பின்வரு சிறப்புப் பாயிரச் செய்யுளாற் றெளிக;—

உலகம் யாவையு முறுபயன் விளைப்பா
னலகில் சோதி யணிகளர் திருவரு
வுணர்வுயி ரெங்கலங் துத்தமர் நித்தர்
கணமகலாதபொற் கவின்பதி நின்று
முரவுகீர் வளைத்த வொன்பானுட் டென்டுலப்
பரதகண் டத்துட் பழம்பதி யெனப்புகும்
விண்டொடாட நிவந்த பொழில்வட வேங்கடந்
தெண்டிரை கறங்குதென் குமரியென் ரூயிடை
யமிழ்க்கினும் வான்சுவைத் தாகிய மும்மைத்
தமிழ்தெரி புலமைச் சான்தேர் மதிக்கு
முதுமொழித் தெண்டி முதனு லணியொடும்
புதுமொழிப் புலவர் புணர்த்திய வணிகீயயுங்

தனுதுநன் னுணர்வாற் றருபல வணியையு
 மனுதுறத் தொகுத்தும் வகுத்தும் விரித்தும்
 பொதுவியல் பொருள்சொல் லணியெச்ச வியலெனச்
 சதுர்பெற வீரண்டிடந் தழீஇயசார் பெனலாய்க்
 காரிதந் தருள்கலைக் கடலியற் பெயர்புனீந்
 தாரியர் துவன்ற வவைக்களத் துரைத்தணன்
 சிற்குணச் சீஙி வாதனின் னருளா
 னற்பொருண் மூன்றையு நலனுற வனர்வோன்
 பெருஷிலம் புகழ்திருக் குருகைப் பெருமா
 னருள்குரு கூர்வரு மனகன் சேழுந்தேன்
 மருக்கமழ் சீரகத் தார்வணி கண்புகழ்த்
 திருக்குரு கைப்பெரு மாள்கவி ராய
 னருட்குணத் துடன்வளர் சடையன்
 பொருட்டொடர் நவம்புணர் புலமை யோனே.

இந்நுலின்கண் வரும் உல்லேகம்; அசங்கதி முதலிய சில அலங்காரங்களும், இரதபந்தம், கடகபந்தம் முதலிய சில சித் திரக்கவிகளும் தண்டியலங்காரம் முதலிய தமிழ் அலங்காரங்களிலில்லை.

இந்நுலாசிரியர் மாறனகப்பொருள், மாறன்களாவியமணிமாலை, குருகர்மாண்மியம் முதலிய பிரபந்தங்களுஞ் செய்தவர்.

தொன் னூல்விளக்கம்.



இது தெவஃ் பெஸ்ஷி (வீரமாழுனிவர்) என்பவரால் தொல் காப்பியத்தைத் தழுவிச் செய்யப்பட்ட பஞ்சலக்கணம்; பொருளாதிகாரத்தைச் சுருக்கியும் யாப்பணிகளை விரித்துங்கூறும்.

முதற்பதிப்பு 1838-ம் ஆண்டில் களத்தூர் வேதகிரி முதவியால் பார்வையிடப்பட்டுப் புதுவைமாநகரில் அச்சிடப்பட்டது. இரண்டாம்பதிப்பு 1891-ம் ஆண்டு சென்னையில் செய்யப்பட்டது. இந்றால் 370 சூத்திரங்களையுடையது. சூத்திரங்கள் தமிழ்ப்பாவலர்களின் செய்யுட்களை யொப்பச் சந்தவின்பம் பொருட்சவை நலன் முதலியனவின்றி வலிந்திமுத்தமைத்த சொற் கிடைப்ப புனர்ச்சியுடைத்தா யிருக்கின்றன. மாதிரிக்கு இந்றாற் சூத்திரங்களில் இரண்டையும், அவற்றின் பொருளுணர்த்து நன்னாற் சூத்திரங்களையும், ஒப்பிட்டுப்பார்க்க இங்களைத் தருகின்றும்:—

(தொன் னால்விளக்கச்சூத்திரம்.)

எழுத்தியல்.

தோற்றமும் வகுப்புங் தோன்றும் விகாரமுஞ்
சாற்றுழித் தோன்றுங் தானேமுத் தியல்பே.

—•—
உயிரிடை யினமிட றுசம்வலியுச்சி மெசியிவை
முதலிட மாயிதழ் முக்கணம் பன்ன
வைந்துணை யிடத்தா மகரப் பிறப்பே.

(நன் னாற் சூத்திரம்.)

நிறையுயிர் முயற்சியி னுள்வளி துரப்ப
எழும்னுத் திரஞ்சுக் கண்ட முச்சி
முக்குற் றிதழ்நாப் பல்லணத் தொழிலின்
வெவ்வே ரெமுத்தொலி யாய்வரல் பிறப்பே,

அவ்வழி,

ஆசி யிடமை யிடமிட றுகும்
மேவு மென்மைமுக் குரம்பெறும் வன்மை.

நெமிநாதம்.

இது தொண்டைநாட்டுக் களத்துரில் விளங்கிய குனையிரபண்டிதர் என்னும் ஆருகதர் செய்த தமிழ் இலக்கணரூல்; எழுத்தத்திகாரம், சொல்லத்திகாரம் என்னும் இரண்டு பகுதிகளையுடையது. இவ்விரண்டு பகுதிகளிலும் மடங்கிய வெண்பாக்கள் தொண்ணுற்றுறுது. இது சின்னால் எனவும்படும். ஒரு வெண்பாவருமாறு:—

ஆவி யகாமுத லாறிரண்டா மாய்தமிடை
மேவுங் ககரமுதன் மெய்களா—மூவாறுங்
கண் ஞூ முறைமையாற் காட்டியமுப் பத்தொன்று
நண்ணுமுதல் வைப்பாகு நன்கு.

வீரசோழியம்.

இந்தால் வீரசோழன் என்னு மாசனால் பொன்பற்றியூர்புத்தமித்திரனைக்கொண்டு செய்விக்கப்பட்டது. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி யென்னு மைந்திலக்கணமு முனர்த்து மோர் சிறந்த நூல். இந்தாற் செய்யுள் யாவுங் திலதக்கலித்துறை.

| | | | | | |
|------------------------|-----|-----|-----|----------|----|
| பாயிரம் | ... | ... | ... | செய்யுள் | 3 |
| 1-வது. எழுத்தத்திகாரம் | | | | | |
| சந்திப்படலம் | ... | ... | ... | ... | 28 |
| 2-வது. சொல்லத்திகாரம் | | | | | |
| வேற்றுமைப்படலம் | ... | ... | ... | ... | 9 |
| உபகாரப்படலம் | ... | ... | ... | ... | 6 |
| தொகைப்படலம் | ... | ... | ... | ... | 8 |

| | | | | |
|-----------------------|-----|-----|-----|-----|
| தத்திதப்படலம் | ... | ... | ... | 8 |
| தாதுப்படலம் ... | ... | ... | ... | 11 |
| கிரியாபதப்படலம் | ... | ... | ... | 13 |
| 3-வது. பொருளத்திகாரம் | | | | |
| பொருட்படலம் | ... | ... | ... | 21 |
| 4-வது. யாப்பதிகாரம் | | | | |
| யாப்புப்படலம் | ... | ... | ... | 36 |
| 5-வது. அலங்காரம் | | | | |
| அலங்காரப்படலம் | ... | ... | ... | 41 |
| | | | | 184 |

(பாயிரச்செய்யுள் 3. நூற்செய்யுள் 181.)

இந்துவின் செய்யுட் டொகையும் உரைகண்டவர் பெயரும் விண்வரு மந்தச் சிறப்புரைச்செய்யுளாலறிக:—

தடமார் தருபொழிற் பொன்பற்றி காவலன் ரூன்மொழிந்த படிவீர சோழியக் காரிகை நூற்றெண் பஃதொடொன்றின் திடமார் பொழிப்புரை யைப்பெருங் தேவன் செகம்பழிச்சக்கடனுக் வேநவின் ரூன் றமிழ் சாதவிற் கற்பவர்க்கே.

ஸ்ரீ கச்சியப்பசிவாசாரியர் பாடிய கந்தபூராணம் அரங்கேந் றும்பொழுது “திகடசக்கரம்” என்னும் புணர்ச்சி முடியிற்கு விதி இந்துால்கொண்டு காட்டப்பட்டதென்ற சிலர்க்குறப். இவர் கூற்றுச் சிறிதும் பொருத்தமுடையதாய்த் தோற்றவில்லை. வீர சோழியம், தொல்காப்பியம். முதலிய முன்னால்களைத் தழுவிப் பிறந்த வழிநூல். தொல்காப்பியம் முதலிய நூல்களிலே முகரத் தின்முன் வந்து புனரூங் க. ச. த. ப. க்கள் இருவழியினும் இயல்பாயும், வல்லெழுத்து இரட்டியும் புணர்ச்சியிறுமன்றித் திரியாவெனத் தெளிவாய் ஒதப்பட்டிருத்தவின், “—பதினெட்டு தொடெண்ணிரண்டாய்த் தோன்றுடற் பின்னர்த் தகராம்வரினி ரண்டுந் தொடர்பா— லான் றவைந்தா முடலா முன்பிலொற்றுக்

கழிவுமுன்டே” [வீர: சந்திப்படலம் 15-ம் செய்யுள்] என்று புத்தமித்திரன் வீரசோழியச் சந்திப்படலத்துட் கூறியது தவ ரென்க. பிற்காலத் திலக்கியங்களில் அங்கனம் போந்த பிரயோகங்களுடு அவ்வாறு கூறப்பெற்றுக்கொண்டிருக்கின்றன என்று மிற ஆன்றே விலக்கியங்களுள்ளும் அவ்வாறு பிரயோகம் யாண்டுக் காணப்படுகில்லை. காணப்படுத்தி, அது தொல்காப்பிய மாதுகோளாகவின் வழுவென்று களையப்பட வேண்டுவதன்றி இலக்கணமென்று தழுவப்படாது. கந்தபுரண இலக்கியப் பிரயோகங்களுடு புத்தமித்திரன் அவ்வாறு கூறினால்லீல், அது கந்தபுரண விலக்கிய பிரயோகம்பற்றி வீரசோழியத்தில் அங்கனம் இலக்கணங் கூறப்பட்டது, வீரசோழிய இலக்கணத்திப்பற்றிக் கந்தபுராணத்தில் இங்கன மிலக்கியஞ் செய்யப்பட்டதென ஒன்றினையொன்றுபற்றுதலென்னுங்குற்றத்திற்கிட்டாகும். ஆயின், “திகடசக்கரம்” என்னும் புனர்ச்சி வழுவாமோவெனில், அது வழுவுமன்று. இப்புனர்ச்சி தொல்காப்பியத்திக் கமைந்ததே யன்றி வீராதமாவதன்று. விகடசக்கரன் என்னும் எதுகை நோக்கி முகரம் டகரமாயிற்று. இத்தகைச் செய்யுட்டிரிபுகள் “கிளந்தவல்ல செய்யுளிட்டிரிநவும்” என்னு மதிகாரப்புறன்டை யால்கைமத்துக் கோடற்பாலனவென்றுணர்க. இங்கனமாகவின் புலவர்மயங்கித் தடைநிசழ்த்தியதும் வீரசோழியங் கொடுவந்து காட்டப்பட்டதும் அசாத்தியமேயாம்.

இந்துறசெய்யுள் மாதிரிபார்க்கச் சந்திப்படலத்து முதலிரு செய்யுட்களை இங்கனங் தருகின்றார்க:

அறிந்த வெழுத்தம்முன் பன்னிரண் டாவிக ஓனகம்முன்
பிறந்த பதினெட்டு மெய்நுவாய்தம் பெயர்த்திடையா
முறிந்தன யம்முத லாறு ஏஞ்சன நமனவென்று
செறிந்தன மெல்லினஞ் செப்பாத வல்லினங் தேமொழியே.

இறதிமெய் நீங்கிய வீராறி லைந்து குறினெட்டேலும்
பெறுவரி யானெடு நீர்மை யளபு பிணைந்தவர்க்க
மறுவறு வல்லொற்று மெல்லொற்று மாய்வன்மை மேலுகர
முறுவது நெயுங் தொடர்மொழிப் பின்னு நெடுற்பின் னுமே.

நன் னூல்.

இது எழுத்து, சொல்லென்னு மிருபகுதிகளையுஞ் சுருக்கி
விளக்குமோ ரியற்றமிழ் இலக்கணநூல்; பெரும்பான்மையும்
தெல்காப்பிய மரபுசிலை திரியாமல் எழுத்துஞ் சொல்லு முனை
த்தி அதற்கோரவழிநூல் போன்று விளங்கும். ஆயினும் ஒரா
ரிடங்களில் தொல்காப்பிய விலக்கணமரபுசிலை திரிதரக்கொண்டு
கூறிய இலக்கணங்களுஞ் சில இதனகத்துள்ளன. அவற்றைச்
சூத்திரவிருத்திகாரர் தொல்காப்பியமரபுசிலைத் திரிபாமென்றெ
தெத்து மறுத்திட்டார். இந்நூல் சியகங்கண் கேள்விப்படி இயற்
நிய ஆசிரியர் பவணங்கிமுனிவர். விருத்தியுரை எழுதியவர் கயி
லாயபரம்பரைத் திருவாவடுதுறை யாதீனத்துச் சுவாமிநாதகேசி
கர் மாணுகர் சங்கரநமசிவாயப் புலவர். தமிழ்க்கல்வி பயினும் மா
ணுக்கர் பலராலும் இந்நூல் விரும்பிக் கையாடப்பட்டு வருகின்
ரது. இராமாநுசர்ண்பவர் இந்தூற்கு எழுதிய காண்டிகையுரை
'இராமாநுசர் காண்டிகை'யென்று வழங்கப்படும்:—

நன்னாற்குத்திரம் மாதிரிக்கு மூன்றுதருகின்றும்:—

1. மொழிமுதற் காரண மாமனுத் திரளொலி
எழுத்தது முதல்சார் பெனவிரு வகைத்தே.
2. உயிருமுட்டுமா முப்பது முதலே.
3. உயிர்மெய் யாய்த முயிரள பொற்றள

பங்கிய இ உ ஜி ரா மாங்கான்
றனிசிலை பத்துஞ் சார்பெழுத் தாகும்.

நன் னாலாசிரியவிருத்தம்.

இந்நால் தொண்டைமண்டலத்துச் செஞ்சியஞ்சீர்மையைச் சேர்ந்த ஊற்றங்கால் ஆண்டிப்புலவரால் இயற்றப்பட்டது. இதனை உரையறி நன்னால் எனவும் வழங்குவார். இது நன்னாற் சூத்தி ரங்களை ஆசிரியவிருத்தத்தால் விளக்குவது. ஒரு செய்யுள் வருமாறு:—

செம்மையுங் கருமையும் பசுமையும் வென்மையுங்
திண்மையு நுண்மையுடனே
சிறுமையும் பெருமையுங் குறுமையு நெடுமையுங்
தீமையுங் தூய்மையுமலால்
வெம்மையுங் குவிர்மையுங் கொடுமையுங் கடுமையும்
தீமன்மையுங் கீழ்மையும்பின்
மெய்மையும் வறுமையும் பொய்மையும் வன்மையும்
மென்மையும் நன்மையுஞ்சொல்
ஐம்மையும் பழுமையும் புதுமையு மினிமையும்
அணிமையு கிலைமையுஞ்சேர்
ஆண்மையு மும்மையு மொருமையும் பன்மையும்
அருமையு மிருமையுமிக்க
கைக்மையுங் கூர்மையுங் கேண்மையுஞ் சேண்மையுங்
கடியவள் மையுமிளமையுங்
காணிய முதுமையும் பண்புப் பகாப்பதங்
காட்டுபின் னனையமாதே.

இது நன்னாற் பதவியவிலை வரும். “செம்மை சிறுமை” என்னுஞ் சூத்திரத்தில் “இவற்றைத் தின்னவும் பண்பிற் பகாங் லீப் பதமே” என்பத் னுரையாகும்.

இந்துலாகிரியர் ஆசிரியனிருத்த யாப்பினாலே ஆசிரிய திகண்டு என்றோர் நாலுஞ் செய்திருக்கின்றனர்.

பிரயோக விவேகம்.

இந்துலும் உரையுஞ்செய்த வாசிரியர் சுப்பிரமணிய தீக்கிதார். இது வடமொழிச் சத்த சாத்திரத்தைக் காரகப்படலம், சமாசப்படலம், தத்திதப்படலம், திங்குப்படலம் என நான்கு படலங்களாக வகுத்து, அவற்றைத் தென்மொழி யிலக்கணத்தோடு பெரப்பித்துக் கூறுமுகத்தானே வடமொழிக்குங் தென்மொழிக்கும் இலக்கண மொன்றென்று நிலையிட்டுரைக்கும். இவ்வாற்றால், வடமொழிவல்லார் தென்மொழியிலக்கணமறிதற்கும், தென்மொழிவல்லார் வடமொழியிலக்கணமறிதற்குங் தக்கதோர் கருப்பியாய்ச் சிறப்பதிந்துலென்றுணர்க. இதன் செய்யுள் ஒன்று வருமாறு:—

விடைய மொரோவழி மேவுத வெங்கும் வியாபகமென்
றடையலிம் மூன்று வகையான் விரியு மதிகரணம்
பெடையில் லேயானி ராகருத் தாவும் பிரேரகமுங்
கொடையெதிர் கூற்றநு மந்தாவு மாமென்பர் கொள்பவனே.

இலக்கணக்கொத்து.

இந்துல் கயிலாயபரம்பரைத் திருவாவடுதுறைச் சுவாமிநாத தேசிகா வியற்றப்பட்டது. இது வேற்றுமையியல், விணையியல், ஒழியியலென்னும் மூன்றியல்களில் 131 சூத்திரங்களால் தொல்காப்பிய யிலக்கணதூவினும் பழங் காப்பியங்களினும் அருசிக்

கிடந்த விதிகளைப் பெருகத்திரட்டிச் சொல்லிலக்கண நட்பக் களை விளக்குமோர் சிறப்புடை நூல். பலர் நூல்களிலும் பலர் உரைகளிலும் சிதறிக்கிடந்த சிலவிதிகளை ஒவ்வொரு சூத்திரத் தால் ஒருங்கே யறியக்கிடத்தலின் இலக்கணக்கொத்தென்று காரணப்பெயர் பெற்றதென்க.

இந்நாற்பாயிரத்துள் ஆசிரியர் கூறிய அவையடக்கம் சுற்றே விரிந்ததாயினும் விழுமிய பொருட்சிறப்புநோக்கி அதனை ஈண்டு தருகின்றும்:—

பத்தொ டொன்பது பாடை நூல்களு
 மாறு படுதல் வழக்கே யன்றிய
 மொவ்வொரு பாடையி னுள்ளே யோரிற்
 பலநூன் மாறு படுமே யன்றிய
 மொவ்வொரு நூற்கட னுள்ளே யோரி
 னெழுத்துச் சொற்பொருள் யாப்பணி யெந்தனு
 ளான்றனை யொன்றே யொழிக்கு மன்றிய
 மோரதி காரத் துள்ளே யோரி
 னேரிபல் விதியினை யோரிய லொழிக்கு
 மோரிய லதனி னுள்ளே யோரி
 னெருகுத் திரவிதி யொருசுத்திரவிதி
 தன்னைத் தடித்துத் தள்ளு மன்றிய
 மொருசுத் திரத்தி னுள்ளே யோரி
 னெருவிதி யதனை யொருவிதி யொழிக்கு
 நூலா சிரியர் கருத்தினை நோக்கா
 தொருசுத் திரத்திற் கொவ்வொரா சிரிய
 ரொவ்வொரு மதமா யுரையுரைக் குவரே
 யவ்வுரை யதனு எடுத்தவா சகங்கட்
 கவர்கருத் தறியா தவரவர் கருத்தினுட்
 கொண்ட பொருள்படப் பொருள்கூ றுவரே

யொருவிசீ தனக்கே பலபெயர் வருமே
 யொருபெயர் தனக்கே பலவிதி வருமே
 நூலுரை போதகா சிரியர் மூவரு
 முக்குண வசத்தான் முறைமறங் தறைவரே
 யிம்முறை யெல்லா மெவர்பகுத் தறியினு
 மவத்தை வசத்தா லலைகுவர் திடனே
 யதிமதி நுட்பமோ டதிகலை கற்பினும்
 விதிபது வசத்தால் விதிவிலக் கயர்ப்பா
 ராகையா லளவிட ஸரிதே யன்றியுஞ்
 சொல்லின் கூட்டமும் பொருளின் கூட்டமு
 மல்விரண் டனையு மளவிடப் படாவே
 யிந்கால் வகையினு ளன்னு லியன்றது
 சிறப்பா யுள்ளான சிலதே டினன்வை
 மறப் பெனும் பகைவன் வாரிக் கொண்டன
 னவன்கையி லகப்படா தடங்கின வவற்றுஞ்சு
 சிறிதினைச் சிறியேன் சிறிபசிறுர்தமக்
 குரைத்தன னன்றியீ தொருநு ளன்றே
 யிவ்வழக் கறிந்தோ ரிகழுதல் வழக்கே
 யிவ்வழக் கறியா ரிகழுதல் வழக்கே.

இலக்கணவிளக்கம்,

இந்நூலும் உரையும் இபற்றிய ஆசிரியர் வைத்தியாத தே
 சிகர். இது எழுத்தத்திகாரம், சொல்லத்திகாரம், பொருளத்திகாரம்
 என மூன்றுத்திகாரங்களைத்து பொருளத்திற்றுனே யாப்
 பும் அணியும் கூறப்படுகின்றன. தொல்காப்பியம், நன்னால்,
 தண்டியலங்காரம், யாப்பருங்கலம், பாட்டியல் முதலியவற்றைத்
 தழுவிச் செய்யப்பட்ட இந்நால் கற்பவர்க் கிணிதாய் அமைந்து

விளங்க நிலவுகின்றது. இந்று விறுதியில் பாட்டியலென்ற தோரி யலும் யாத்துக் கோக்கப்பட்டுளது. (இது செய்தவர் நூலாசிரி யரின் இரண்டாம்புத்திரர் தியாகராசதேசிகர்.)

இந்றுற் சூத்திரமொன்று வருமாறு:—

பெயரெனப் படுபவை தெரியுங் காலை
பிடிகுறி காரண மரபோடரக்கங்
தொடர்ந்து தொழில்ல காலங் தோற்று
வேற்றுமைக் கிடனுய்த் திணைபா விடத்தொன்
நேற்பவும் பொதுவு மாகிப் பாற்படப்
போருள்புலப் படுப்பன வென்மனூர் புலவர்.

இலக்கணவிளக்கச்சூறுவளி.

இது ஆசிரியர் சிவஞான யோகிகளால் மேலைய இலக்கண விளக்கத்தில் மலைவு முதலிய குற்றங்களிருப்பனவாக எடுத்துக் காட்டி எழுதப்பட்ட ஓர் மறுப்புதால். இதிற்காட்டிய குற்றங்கள் சில, குற்றங்கள்போலத் தோன்றவில்லை.

இலக்கணவிளக்க மங்கலவாழ்த்தில் பிரயோகிக்கப்பட்ட “மலைமகள்” என்னுஞ் சொல் அமங்கலமுடைத்தென்று சூருவளிபார் சாதிக்கின்றனர். இவர் தாழியற்றிய மற்றோர் நூல் மங்கல வாழ்த்தில் “மலைமகள்” என்னும் அந்தச் சொல்லையே தாழும் பாவித்திருப்பதை முற்றும் மறந்துவிட்டனர். இதனைக்குறித்துச் “செந்தமிழ்” 10-ம் தொகுதி 7-ம் பகுதியில் மிக விரிவாயேழு தீயிருக்கின்றார்கள். யோகிகளின் நியாயநெறிகளை ஆண்டுக் கண்டு தெரிக.

முத்துவீரியம்.

இது எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஜிந்திலக்கணமுங் கூறுநால். இயற்றியவர் திரிசிரபுரம் உறையூர் வித்துவான் முத்துவீர உபாத்தியாயர். உரைசெய்தவர் திருநெல் வேலி திருப்பாற்கடனுதன் கவிராயர்.

இதன் சூத்திரங்கள் சில வருமாறு:—

1. எழுதப் படுதலி னெழுத்தா கும்மே.
 2. எழுத்தொலி வடிவரி வடிவைபு மேற்கும்.
 3. இரேகை வரிப்பாறி யெழுத்தின் பெயரே.
 4. அதுமுதல் சார்பென வாமிரு பாலன்.
 5. உயிருட லெனமுத லோரிரு வகைய.
 6. அகர முதலுயி ராறிரண் டாகும்.
-

இலக்கணச்சுருக்க விழுவிழடு.



இந்தால் விசாகப்பெருமானையர் அவர்களால் இபற்றப்பட்டு கி. ஏ. 1821-ம் ஆண்டு சென்னப்பட்டினம் “சேர்ச் மிகியோன்” அச்சுக்கூடத்திற் பதிப்புக்கப்பட்டது. அதற்குப் பின்திய புதுப் பதிப்புகளும் நடந்தனவோவென்று தெரியவில்லை.

இந்தாற்பதிகத்தில் “எழுத்துச் சொற் பொருள் யாப்பு அணி யென்னும் ஜிந்திலக்கணங்களையும் யாவரு மெளிதிற் கற்ற நின்துகொள்ளுமாறு தொல்ஶாப்பியம், நன்னால், இலக்கணவிளக்கம் இவைமுதலாகிய இலக்கணநூல்களின் மூலங்களையு முரைகளையுங் குற்றமற்ற உலகவழக்கிலுள்ள செய்யுள்வழக்கிலு மமைந்து

கிடந்து தெரிந்தெடுக்கப்பட்ட சிறப்பாயுள்ள சிலவற்றின் விதி களையுங் தமிழில்வந்து பயன்படத்தக்க வடநால் விதிகளிற் சில வற்றையுஞ் சேர்த்து என்னுவியன்றமாத்திரம் உரைவாசகநடையிற் சூருக்கி வினாவும் விடையுமாக இந்துலைச் செய்தேன்” என்று நூலாசிரியர் கூறுவதைக் கொண்டு இந்துவின் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

இந்துவிலே வினாவிடை நடைபெறுமாதிரி காட்டற்காய் ஒரு வினாவையும் அதன் விடையையும் இங்கனாந்தருகின்றோம்:—

வினா—காரணப்பெயரென்பவை யாவை?

விடை—யாதேதனுமொரு காரணம்பற்றிப் பொருள்களை யுணர்த்தி நிற்கும் பெயர்களாம். உ-ம், பொன்னையுடையவளைப் பொன்னனென்றும், பறத்தலையுடைய புள்ளைப் பறவையென்றும், அணியுப்புவதை அணியென்றும் வழங்குவன் காரணப் பெயர்களாம். பிறவுமன்ன.

இன்னும் அணியென்பது இடுவன, தொடுவன, கட்டுவன, கவிப்பன முதலியவாபரணங்கள் பலவற்றிற்கும் பொதுவாய் நிற்கையாற் காரணப் பொதுப் பெயரென்றும், முடி, கழல் என்பன முடியிற் கவிப்பதுங்கழலிற் கட்டுவதுமாகிய வொவ்வொன்றனையே யுணர்தலாற் காரணச் சிறப்புப் பெயரென்றும் பெயர் பெறுமெனக் கூறுவர்.

—•—

போப்பையர் என்பார் இலக்கணநூற்சூருக்கம் மூன்றுபகுதி களாய் வசனநடையில் வினாவிடையாகச் செய்திருக்கின்றனர். முதலாம் இரண்டாம் இலக்கணங்கள் சிறவர்க்கும், மூன்றும்

இலக்கணம் வயதேறிய மாணுக்கர்க்கும் மிக்க பயன்படத்தக்க வைகளாம்.

மூன்றும் இலக்கணம் முப்பிரிவாக்கப்பட்டு, முசற்பிரிவில் எழுத்து, சொல், சொற்றெடுர், யாப்பு, அணி, பொருள் என்னும் ஆறு அதிகாரங்கள் வினாவிடையாக வசனநடையினும், இரண்டாம்பிரிவில் நன்னாற் சூத்திரங்கள் மூலமும் பொழிப்புரையும், மூன்றும்பிரிவில் யாப்பருங்கலச் சூத்திரங்களும் தாப்படிருக்கின்றன. இந்நால் மாணுக்கருக்கு மிகப் பிரயோசனமானது.

மூன்றும் இலக்கணத்து வினாவென்றும் அதன் விடையும் வருமாறு:—

வினா—விகாரம் என்பதென்ன?

விடை—மொழியோடு மொழி, வேற்றுமை வழியிலாவது, அல்லது வழியிலாவது பொருந்தும் பொழுது நிலை மொழியின் ஈற்றெழுத்தாகிலும், வரு மொழியின் முதலெழுத்தாகிலும் அவ்விரண் டெழுத்துகளுமாகிலும் திரிவதுங்கெடுவதும் வேறே எழுத்துத் தோன்றுவதுமே விகாரம் எனப்படும்.

விகாரம் ஒன்றும் பலவும் வரப் புணர்வது,
விகாரப்புணர்ச்சி ஆம். விகாரம் இன்றிப் புணர்வது
இயல்புப்புணர்ச்சி ஆம்.

(நன்னால். 153—157)

 இவைகளை அறியவேண்டுவ தென்னவெனில்; “மலர்க்கிணைதொடுத்தான்” என விகாரம் உண்டான வழியில், மலராகிய கிணையைத் தொடுத்தான் என்று பொருள் கொள்ளும்.

“‘மூர் கணை தொடுத்தான்’” என இப்பாக வந்த வழியில், மலரையுங் கணையையுங் தொடுத்தான் என்று பொருள்கொள்ளும்.

இவ்வாறு விகாரத்தினால் பொருள் வேறுபடுதலைக் காண்க.



இவையன்றி இலக்கணதூலைச் சூருக்கி வசனஞபமாகத் தென் னிந்தியாவில் வேறுஞ் சிலர் எழுதியிருக்கின்றனர். இலங்கையில் அம் ஸ்ரீஸ்ரீ ஆறுமுக நாவலரூம் பிறரூம் இலக்கணச்சூருக்கங்கள் செய்திருக்கின்றனர். இவையெல்லாம் ஒருவாறு இளம்பருவமானுக்கர்களுக்குப் பயன்படத்தக்கவைகளாம்.

இலக்கணவியல் முற்றிற்று.



இலக்கியவியல்.

தமிழ்நாட்டிலே கல்வியிற்கிறந்து காலந்தோறும் வான் வளர் மீனிற் சொலித்து விளங்கிய ஆன்றேர் பலரும் உலகோ பகாசங்கருதிச் செய்துதவிய இலக்கியங்கள் அமேகமாம். அவற்றுள் பல இலக்கியங்கள் வழக்கற்றுச் சிதைந்தழிந்து மறைந்து போகத் தற்காலம் நிலைபெற்று நிலவுவன் மிகச் சிலவேயாம். தலைச்சங்கம் மருவிய முதுநாரை, முதுகுருகு, களரியாஸ்ரை, வேததுணையோர்பரிபாடல் முதலிய இலக்கியங்களும், இடைச் சங்கம்மருவிய கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை, முதலியனவும், கடைச்சங்க விலக்கியங்களுள் தொகுக்கப்பட்ட பத்துப்பாட்டு, எட்டுத்தொகை பதினெண்கீழ்க்கணக்கும் பிற சில வுமொழிந்த ஏனைய நூல்களும் இறங்குபட்டு மறைந்துபோயின.

இலக்கியங்கள் எல்லாவற்றையும் முறையே கிரமமாக வரி சைப்படுத்தி இங்ஙனங் தந்து விவரித்தல் அமையாது. நமிழ் மொழியானது பாயிரத்துட் சுட்டியபடி ஒரு நிலைக்களத்திற்றங்கிக் கட்டுண்டு ஓரியல்பாய் நிற்காமல் நாளாவட்டம் வளர்ச்சியிறு வதொன்றுகளின் அதன் வான்முறை கூறுதாலும் பூர்த்தியாய் முற்றுமாறின்றி வளர்ந்து விரிந்து செல்லவேண்டியதாகும். ஆக வின் காலத்துக்கொப்பச் சில இலக்கியங்களை மாத்திரம் தெரிந் தெடுத்து அவற்றுள் விசேடமானவைகளின் விவரங்களைச் சிறிது விரித்தும் மற்றவற்றின் விவரங்களைச் சுருக்கியும் இங்ஙனங் தர ஆற்றும்.

தேவாரம் முதலிய அருட்பாக்கள் கடவுளர்க்குப் பிரீதி யைக் கொடுக்கும் மாட்சிமையுடைத்தாகவின் அவற்றைத் திரு

முறையிலக்கியமென்னுங் கலைக்கீழும் அவற்றுக் கடுப்பச் சிறந்த நீதிநூல்களோத் திருமுறைக்கடுத்த வேற்றிலக்கியமென்னுங் தலைக்கீழும் முன்னர்த்தந்து, கடவுளராுளிய வேதாகம வழிவழித் தோன்றி முத்தினெறிக்குப்குஞ் சாதகவுறுகிகளோ மக்கட்களிது பயக்கும் வேதாந்த சாத்திரங்களையுஞ் சித்தாந்த சாத்திரங்களையும் முறையே அவற்றின் பின்னரும், சிந்தாமணி முதலிய காப்பெயக்களைக் காவிய விலக்கியமென்னும் பிரிவின்கீழும், பத்துப்பாட்டு முதலிய தொகைகளைக் கடைச்சங்க விலக்கியமென்னும் பிரிவினுள்ளும், அப்பால் இதிகாசங்களையும் புராணங்களையும், முறையே இதிகாசவிலக்கியம், புராணவிலக்கியம் என்னுங் தலைவேறுகளின் கீழும் இவ்வெண்பிரிவுகளினும் அடங்கா நூல்களைப் பல்வகைப் பிரபந்தவிலக்கியமென்னும் பகுதியின்கீழும் நிரைத்து நவகண்டப்படுத்திக் கூறுவாம்.

திருமுறையிலக்கியம்.

திருமுறை பிலக்கியங்கள் பன்னிரண்டு திருமுறைகளாக வகுக்கப்பட்டன.

| | | | |
|------|----------|---|--------------------------------------|
| 1-ம் | திருமுறை | } | இம்முன்று திருமுறைகளும் ஆரூடைய |
| 2-ம் | ,, | | பிள்ளையார்(திருநூனசம்பந்தர்) அருளிச் |
| 3-ம் | ,, | | செய்த 384 தேவாரங்களையுடையன. |

| | | | |
|------|----|---|--|
| 4-ம் | ,, | } | இம்முன்று திருமுறைகளும் வாகீசர்(திருநாவுக்கரசர்) அருளிச் செய்த 311 தேவாரங்களையுடையன. |
| 5-ம் | ,, | | |
| 6-ம் | ,, | | |

| | | | |
|------|----|---|--|
| 7-ம் | ,, | } | நம்பியாளர் (சுந்தரமூர்த்தி) அருளிச் செய்த 100 தேவாரங்களையுடையது. |
|------|----|---|--|

8-ம் திருமுறை திருவாதலூரடிகள் (மாணிக்கவாசகர்) அரு
விச்செய்த திருவாசகமுந் திருக்கோ
வையாரும் அடங்கியது.

9-ம் „ திருமாளிசைத்தேவர் முதலிய ஒன்பதின்
மர் அருளிச்செய்த திருவிசைப்பாவும்
அவருட் சேந்தனார் அருளி ச்செய்த
திருப்பல்லாண்டு மடங்கியது,

10-ம் „ திருமூலநாயனார் அருளிச்செய்த திருமந்
திரம்.

11-ம் „ திருவாலவாயுடைய சிவபிரான் முதலாயி
னார் அருளிச்செய்த திருமுகப்பாசரம்
முதல் திருநாவுக்கரசுதேவர் திருவேகா
தசமாலையிலேன் நாற்பது பிரபந்தங்களை
யுடையது.

12-ம் „ அருண்மொழித் தேவர் அருளிச் செய்த
திருத்தொண்டர் புராணம்.

முதற் பக்கினாறு திருமுறைகளும் அபயகுலசேகர சோழ
மன்னவன் வேண்டிடத் திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி
வகுத்தருளினர். அவ்வரசன்காலத்திற்குள்ளே திருநீலகண்ட யாழிப்
பாணர்மாயிற் பிறந்த பெண்மகளொருத்தி தேவாரமுறைகள்
யழிற்கும் பண்ணடைவு வகுத்தனன். இவ்வரலாறு திருமுறை
கண்டபுராணத்துட்காண்க. பன்னிரண்டாங் திருமுறை, திருத்
தொண்டர்புராணக் கூற்றுப்படி அபாய சோழவரசன் கட்ட
ளைப்படி வகுக்கப்பட்டது.

०

ஆலவாய்ப்புராணக் கூற்றின்படி வாதலூரடிகளின் திருவாச
கமும் திருக்கோவையும் அரிமர்த்தன வழுதியின் காலத்தவத

ரித்தன. அவற்றின்மின்னர் தேவாரமுறைகள் முன்னாறும் முடத் திருமாறன் காலத்தும், ஏழாவதாகிப நம்பிபாளூர் தேவாரமுறை அவன் வழித்தோன்றலாகிப மற்றொர் பாண்டியன் காலத்துங் தோன்றின.

திருமுறைகள், வேதாகம முதனா விரண்டினையும் மூலமாகக் கொண்டு அவற்றின் சாரமாய் அவதரித்தமையின் தமிழ்வேதமென்றும் வழக்கப்படும். தமிழ்வேதங்களுடைய பழம்பொருள், அயன், அரி அரன் என்னு மூவரையுங்தோற்றுவித்து நடந்துங் தனிமுதலிறைவனுகைய பர்மசிவனும்.

தேவாரம்.

தே ஆம், தேவாரமென்றுயிற்று. தெய்வத்தன்மை பொருந்திய பாமாலையென்றவாறு. அல்லது தேவ ஆரம் தேவாரமென்றுயிற்றெனினு மையும். ஆரம்—மாலை. கடவுளுக்கு நாரினுலீல தொடுத்துச் சாத்தப்படும் சூமாலைபோலப் பத்திமையாகிய நாரினுலீல தொடுத்துச் சாத்தப்படும் சொன்மாலைபாதலால் இது தேவாரம் எனப்பட்டது. திருஞனசம்பந்தர் முதலிய மூவராலும் பாடப்பட்ட சொன்மாலை தேவாரமெனப்படும். அவை தொண்ணுற்றுநியிரம் பதிகங்கள். அவற்றுள் இறந்தொழிந்தன போக எஞ்சியுள்ளன முற்குறித்தபடி எழுதுற்றுத் தொண்ணுற்றறைந்து பதிகங்கள்.

தேவாரங் தோன்றிநின்று நிலவுக்காலத்தில் தமிழ்நாட்டில் பகையரசர் படையெடுத்துவந்து எரியுட்டியுஞ் சூறையாடியும் நாட்டைக்கலக்கியபோது தேவாரத்திருமுறைகளெல்லாம், நெருப்புக்கிரையாகியும் பிறநாட்டிற் சென்றுங் சூறைந்தொழிந்தன. அதன்மின்னர் முற்குறித்த அபபகுலசேகர சோழன் தன் சபை

யில் வந்த புலவர் வாயினால் ஒவ்வொரு தேவாரப்பாக்களைக்கேட்டு அவற்றின் இனிமையையும் பெருமையையும் அறிந்து பேராசை யுற்று அத்திருமுறைகளை எங்குந் தேடிக் கிடைக்கப்பெறுதவ னுப் நம்பியாண்டார் நம்பியிடத்திற் சென்று இப்போதுள்ள 795 பதிகங்களையுஞ் சிதம்பாத்தில் மூவர் கையடையாளமுடைய ஓர் அறையில் இருந்தெடுத்துக்கொடுக்கப்பெற்றுன். அவைபெற்ற காலம் இற்றைக்கு 710 வருடங்களுக்கு முன்னரென்ப. குறித்த அறையிற்றுனே எஞ்சிய பதிகங்களைல்லாம் செல்லவித்துச் சிதைந்துகூடப்பக் கண்ணுற்ற அரசன் மனமிகவருந்தலும் “வேந்தர் பெருந்தகையே! தேவாரப்பதிகங்களுள் இக்காலத்துக்கு வேண்டுமைவதம்மை நிறீஇ ஏனையவற்றைச் செல்லுண்ச் செய்தாம்” என்றோர் திருவாக்கு அந்தாத்தெழுந்ததென்றுங் கூறுப.

சிவாலயமுனிவர் தேவாரப்பதிகங்களை வித்தலும் பாராய ணஞ்செய்த வியலாதனங்களை அகத்தியரையடைந்து வேண்ட, அவர் அப்பதிகங்களுள் இருபத்தைந்தினை வாங்கித் திரட்டிக் கொடுத்து, இவ்விருபத்தைந்தினையும் பாராயணஞ்செய்வோர் அடங்கன்முறை முழுதையும் பாராயணஞ்செய்தார் எய்தும்பயனை ஒருதலையாக எய்துவரென்று விதித்தருளினர். அவ்விருபத்தைந்தும் அகத்தியர் தேவாரத்திரட்டென்று வழவங்கப்படும்.

“தோடு கூற்றுப் பித்தா மூன்றும்
பிடுடைத் தேசிகன் பேரரு ஓாகும்
நீற்றுப் பதிக நிகழ்த்துங் காலை
மாற்றுப் பரையின் வரலா ருகுந்
துஞ்சல் காதல் சொற்றுணை மற்று
மஞ்செழுத் துண்மை யருளிய தாகு
மாளூர் தில்லை காட்டேர் மூன்றுஞ்
சீரார் கோயிற் றிறமைய தாகு
மோருநு வரிய பாளை வடிலே

மருவா ரென்ற வண்டமி மூந்துந்
 திருவார் மேனிச் செய்திய தாகும்
 பொடியடை யரவணை யந்த னை
 னடியினை தந்த வருளே யாகும்
 பந்து வேற்று கொன்றிவை மூன்று
 எந்தவி லருச்சனை நாட்டிய தாகும்
 வேப்குலச் தில்லை யெனுமிவை மூன்று
 நாயனு மதிமையு நாட்டிய தாகும்
 இப்பரி சகத்திய முனிவ னிருநிலத்
 தொப்பரு மூவ ரோதுதே வார
 முழுதையுஞ் சிவாலய முனிக்கறி வித்துப்
 பழுதிலா வவையுட் பரிந்தெடுத் திருபத்
 தைந்துயர் பதிகமு மறிவுறத் திரட்டி
 யெண்ணாரு மடங்கல் யாவையு முனாரும்
 சுண்ணிய மிவைகொடு பொருந்து மென்றவன்
 றனக்கருள் செய்தனன் றகவுற வதனாற்
 றீ திலா வகத்தியத் திரட்டினை யுலகி
 லோதின ரடங்கலு மோதின ராவரீ.

இத்திரட்டின் மூவர்தேவாரங்களுள் இவ்விரண்டு இங்ஙனங்
 தருகின்றும் :—

திருநூனசம்பந்தமுர்த்தி.

(பண்-களசிகம்.)

காத லாகிக் கசிந்துகண் ணீர்மலகி
 யோது வார்த்தை நன்னென்றிக் குப்பது
 வேத நான்கினு மெய்ப்பொருளாவது
 நாத னும நமச்சி வாயவே.

(பண்-காந்தாரபஞ்சமம்.)

[கத்]

பந்துசேர் விரலாள் பவளத்துவர் வாயினீள் பனிமாமதி போன்று
தந்தமில் புகழாண் மலைமாதொடு பாதிப்பிரான் [மலர்
வந்து சீசர்ஷிடம் வானவ ரெத்திசையுங் நிறைந்துவலஞ் செய்துமா
புந்திசெய் திறைஞ்சிப் பொழிபூந்தாய் போற்றுதுமே.

திருநாவுக்கரசர்.

(பண்-காந்தாரபஞ்சமப்.)

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழுக்
கற்றுணைப் பூட்டி யோர் கடவிற் பாய்ச்சிலு
நற்றுணை யாவது நமச்சி வாயவே.

(பண்-கொல்லி.)

பாளையுடைக் கழுகோங்கிப் பண்மாட நெருங்கி யெங்கும்
வாளையுடைப் புனல் வந்தெறி வாழ்வயற் றில்லைதன்னு
ளாளவுடைக் கழுங்கிற் றம்பலத்தா னுடல்கண்டாற் [ந்னே.
பிளையுடைக் கண்களாற் பின்னைப்பேற்ததொண்டர்காண்பதை

சுந்தரமூர்த்தி.

(பண்-இந்தாம்.)

பித்தா பிறைசூட பெருமானே யருளாளா
வெத்தான்மற வாதே நினைக் கிண்றேன் மனத்துன்னை [றையு
வைத்தாய் பெண்ணைத் தென்பால்வெண்ணைய் நல்லூரரூட்டு
ளத்தாவுனக் காளாயினி யல்லேலென்ன லாமே.

(பண்-பழப்பஞ்சரம்.)

மற்றுப்பற்றெனக் கிண்றினின்றிருப் பாதமேமனம் பாளித்தேன்
பெற்றலும்பிறங் தேனிரிப்பிற வாததன்மைவந் தெப்தினேன்
கற்றவர்தொழு தேத்துஞ்சீர்க்கறை யூரிப்பாண்டிக்கொடுமுடி
நற்றவாவுணை நான்மறக்கினுஞ் சொல்லுநாநமச் சிவாயீவ.

காசிவாசி ஸ்ரீ செந்திநாதையாவர்கள் தேவாரங்களுக்கும்,
உபயவேதங்கள் முதலியனபாற் காணப்படும் பிரணவம், விஷுதி,
உருத்திராக்ஷம், பஞ்சாக்ஷரம், அண்புநெறி, சரியை கிரியை யோக
ஞானபாதங்களிலிருந்து உண்மைகளுக்கும் பிறவற்றுக்கும் பொ
ருளாற்றுமைகண்டு தேறச் சரிதங்கள் முதலியன வெடித்துத்
தொகுத்து 112 விஷயங்களாகப் பகுத்துத் “தேவாரம் வேதசா
ரம்” என்னு மகுடமுஞ்சுட்டி ஓர் நூலிபற்றி அச்சிடுகித்திருக்
கின்றனர்.

திருவாசகம்.



திருவாசகம் என்பது திருமயமான, அல்லது அருள்நாதவடிவான, அல்லது அழகிய வாசகம் என்னுங் கருத்துடைத்தாய், வாதலூரடிகள் அருளிச்செய்த தமிழ்வேதத்திற்குக் காரணக்குறியாயிற்று. இத் திருவாசகமாட்சிநோக்கி இதனையருளிய வாதலூரடிகளை “மாணிக்கவாசக” ரென்றும், அரிமர்த்தன பாண்டியன் சூட்டிய பட்டங்கொண்டு “தென்னவன் பிரமராயன்” என்றும் வழங்குவர். திருவாசகத்திலே “எந்து”, “அச்சன்”, “அச்சோ”, “பப்பு”, என்பவை முதலிய மலையாளச்சொற்கள் பிரயோகிக்கப்பட்டிருப்பதைக் கொண்டு இவர் மலையாளத்திருந்து வந்து பாண்டியிற் குடிகொண்டனரென் நலுமானிப்பாருமூலர்:

இவர் “நமச்சிவாய வா அழக்” என்பது முதலிய நான்குதிருவகவல் முதற்கொண்டு திருச்சதகம், நீந்தல்விண்ணப்பம், திருவெம்பாவை, திருவம்மானை, திருப்பொற்சன்னைம், திருக்கோத்தும்பி, திருத்தெளோண்ம, திருச்சாழல், திருப்பூவல்லி, திருவங்கி, திருத்தோணேக்கம், திருப்பொன்னாசல், அன்னைப்பத்து, குபிற்பத்து, திருத்தசாங்கம், திருப்பள்ளியெழுச்சி, கோயின் மூத்ததிருப்பதிகம், கோயிற்பதிகம், செத்திலாப்பத்து, அடைக்கலப்பத்து, ஆசைப்பத்து, அதிசயப்பத்து, புணர்ச்சிப்பத்து, வாழாப்பத்து, அருட்பத்து, திருக்கழுக்குன்றப்பதிகம், கண்டபத்து, பிரார்த்தனைப்பத்து, குழுமத்தபத்து, உயிருண்ணிப்பத்து, அச்சப்பத்து, திருப்பாண்டிப்பதிகம், பிடித்தபத்து, திருவேசநவு, திருப்புலம்பல், குலாப்பத்து, அற்புதப்பத்து, சென்னிப்பத்து, திருவார்த்தை, எண்ணப்பதிகம், மாத்திரைப்பத்து, திருப்படையெழுச்சி, திருவெண்பா, பண்டாயநான்மறை, திருப்படையாட்சி, ஆண்தமாலை, அச்சோப்பதிக மீருக ஐம்பத்தொருவகைப்படுத்துச் செந்தமிழ் வேத மருளிச்செய்தனர். பதிகங்கள் செய்தருளிய தலங்களும், அப்பதிகங்களின் உட்கருத்தும் அதனதன் முகத்திற்காண்க. புறத்தீத நிகழுக்கண்ட பலப்பல செயல்களையுஞ் சிவஞானச்செயல்களாய் ஒப்பச் சிறப்பித்துப் பாடியிருக்கும் முறைமை மிகவும் விபக்கற்பாலதீயாம். பாடல் எல்லாம் ஞானப்பொருள்குறித்த வருவங்களா மென்பதற்கு, “வையகமெல்லா முரலதாக மாமேருவென்னு மூலக்கைநாட்டி, மெய்யெனுமஞ்ச ணிறையவட்டி” எனவருந் திருவாக்கு முதலியனசான்றாம்.

வாதழுரடிகளின் மனமுஞ் செயலும் எங்கேயெழுஞ்சிக் கிடந்தனவென்பது,

“எங்கையுனக் கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல்பகலெங்கண் மற்றென்றுங் காணற்க

விங்கிப்பரி சே யெமக்கெங்கோ னல்குதியே
லெங்கெழி லென் ஞாயிரெமக்—” என்றும்,

“உன்னைப் பிரானுக்ப் பெற்றவுன் சீரடி யோ
முன்னடியார் தாள்பணி வோ மாங்கவர்க்கே பாங்கா வோ
மன்னவரே யெங்க ணவாவா ரவருகந்து
சொன்னபரி சே தொழுப்பாய்ப் பணிசெய்தேவாம்,
என்றும் வருபல திருவாக்குகளா அணரப்படும்.

பாடல்களின் மெய்ஞானபோத வாற்றலோவென்றால் அஃப்
தெடுத்துரைக்குஞ் தரத்தினதன்று. கல்லையுமிருக்கக் கணிக்குஞ்சில்
விய வாய்க்கணிமொழிபைச் சொல்லென் றுரைத்தல் தகாதென்றே
மாணிக்கவாசகமென் றிவ்வுலகு தலைமேலெற்றிப் போற்றுவதா
யிற்று. திருவாசகச்செய்யுள் ஒவ்வொன்றும், உற்றுநோக்குஞ்
கால், வேதோபநிடதங்க ளெல்லாவற்றையும் ஒருங்கேயளக்குஞ்
துணையதாய் விளக்கும். இப்பெருஞ்சிறப்பு மாற்றுவுமடைய
திருவாசகம், தன்னை அன்புடனேதுவாரைப் பிறவிக்கடலினை
டுத்து முத்திநெறிச் செலுத்துமென்பது,

“தொல்லை யிருப்பிறவிச் சூழுஞ் தலோநீக்கி
அல்லல்ருத் தானந்த மாக்கியதே—எல்லை
மருவா நெறியளிக்கும் வாதலு் ரெங்கோன்
திருவா சகமென்னுங் தேன்” என்னு மான்தேருர் அனுபவ
வாக்கானறிக.

இப்பெற்றித்தாகிப திருவாசகத்தைச் சிலவருடங்களின்முன்
போப்பையர் ஆங்கிலபாடையில் மொழிபெயர்த்தனர். எவ்வளவு
சாதுரியமாய் மொழிபெயர்த்திருந்தாலும், தக்க பொருட்பொலி
வுடைய சொற்கள் ஆங்கிலத்தில் இல்லாமையால் மூலப்பொரு
ளின் வலியுங் தற்றனுஞ் சுவையும் பொருணலனும் பலவிடங்களிற்
குன்றிவிட்டன.

இத்திருமுறையை ஆங்கிலத்திலே சுரிவர மொழி பெயர்த்தல் யார்க்குமரிதெனக் காட்டுமாறு அதன்கண்ணுள்ள திருச்சதகம் 71-ம் செய்யனையும் அதன் பொருளையும் ஒர் உதாரணமாக இங்குணங் தருகின்றும்:—

‘புணர்ப்ப தொக்க வெந்தை யென்னை
யாண்டு பூண நோக்கினுப்
புணர்ப்ப தன்றி தென்ற போது
நின்னெ டென்னெ டென்னிதாம்
புணர்ப்ப தாக வன்றி தாக
வன்பு நின்க முற்கீணை
புணர்ப்ப தாக வங்க னைள
புங்க மான போகமே.

(இதன்பொருள்)—“புணர்ப்பதொக்க”—ஆண்டவட்டினுடுமா ஹுவொண்டு திரிகின்ற அடின மயானவைனை அந்த ஆண்டவன் சதுர் வித உபாயங்களினுலும் தன்னடிமையென்று தன்னெடு கூட்டிக் கொள்வதொப்ப,

“எந்தை யென்னை யாண்டு பூண நோக்கினுப்”—திருவடிக்க ருகராகிய மெய்யடியார் குணங்களான்று மில்லாதவனுப்புக் காம வெகுளி மயக்கங்களினால் பிரபஞ்சத்தை மெய்யென்று சுழல் கின்ற என்னைக் கிருபையினுலே ஆசாரிய மூர்த்தமா யெழுந்த ருளிவந்து தடுத்தாட்கொண்டு, மெய்யடியார்கள் மேல்வைக்குங் கிருபாநோக்கத்தை அடியேன் போதத்துக் குள்ளும் புறனுமாய் அழுந்தவைத்தருளிச்செய்தாய்,

‘புணர்ப்பதன்றி தென்றபோது’—அரிபிரமாதிகட்குங்கிடையாத இந்தக் கிருபாநோக்கம் ஒன்றுக்கும் பற்றூத வெனக்குக் கிடைப்பதன்றென்று கிருபையருமையை யறிந்தபோது,

“நின்னெ டென்னெ டென்னிதாம் புணர்ப்பதாக”—என்ன தாகியிருந்த சகசமலமெரன்றும் நின்னெடு மென்னை யிரண்டற்ற அத்துவிதமாய்க் கூட்டுவதாகவும்,

“அன்றிதாக வன்புசின் கழற்கணே புனர்ப்பதாக”—முன்யான், எனதாய் நின்ற பிரபஞ்சமான இது, இப்போது யானெனதன்றுக்கும், இப்பிரபஞ்சத்தின் மேனின்ற அன்பு சுவாமிகள் திருவடிக்கண்ணே மீளாது நிற்பதாகவுமாயின,

“அங்கணா புங்கமான போகமே”—அழகிய கண்ணா, அரிபிரமாதி போகங்களையும் கடந்திருப்பதான சிவானந்த போகமே, இந்தக்காருண்ணியத்துக்கு நாயேலுற் செய்யற்பாலதாகிய கைம்மாறு முண்டுகொல்லோ!—என்றவாறு.

“ஆண்டு பூணநோக்கினுய்” என்றமையான “புனர்ப்பதொக்க” என்றுவரமைக்கு ஆண்டவனடிமை வருவிக்கப்பட்டது. பூணநோக்குதல்—போதம்பதையாது வைத்த நோக்கம்; கிருபையருமையை யறிந்தபோது தற்செயல் முழுதுமிறந்து கிவத்தோடத்துவிதமானபடியினுலே “நின்னெடு மென்னைப் புனர்ப்பதாக, என்றார்.” “என்னெடும்” என்ற மூன்றுஞருபை, என்னை யென்னுமிரண்ட ஞாருபாக்க கொள்க. உம்மைகளும் ஆயின வென்னும் ஆத்திரமுந் தொக்குதின்றன. பொருளை இன்னும் நெடிது விரிக்கலாம். விரித்த அளவில் பெறக்கூடிய நுட்ப திட்பங்களைல்லாவற்றையும் மொழிக்குமொழி பொருந்தப் பெயர்த்துச் செல்லும் மொழிபெயர்ப்பிலே அமைத்துக் காட்டற்கியலுமோ வென்பது ஜிப்ம். பிரபஞ்சம், கிருபை, போதம், அழுத்தல், சகசமலம், அத்துவிதம், சிவானந்தபோகம், காருண்ணிபம் என்னாஞ் சொற்களுக்கெல்லாம் ஆங்கிலத்தில் இனைமொழிகள் அமைவர எடுத்துக்கொண்டாலும் அவைகள் சரிநின்று முழுப்பொருள் வன்மையுமுனர்த்து மாற்றலுடையன வரகாவாம். ஆதலின், இவ்வாழை மொழிபெயர்ப்பெல்லாம் பெரும்பான்மையும் “அவலைநினைத்து உரலையிடிக்குஞ்” செயல்போல்வ தொன்றெனத் தெளிக.

திருக்கோவை.

திருக்கோவை யென்பது அழகிய (அல்லது அருண்மயமாகிய) வடம் எனப் பொருள்படும். வாதநூரடிகள் இத் திருக்கோவைநூலை அறிவதூற் பொருளும் உலகநூல் வழக்குமென இரு பொருள் நுதலியியற்றியருளினார், அறிவதூற் பொருள்—ஆகமப் பொருள்; உலகநூல்வழக்கு—களவு கற்பென்னும் பாகுபாடு டைப் அகினாந்தினையின்பவராறு. களவு கற்பென்னு மிருகை கோளால், இயற்கைப்புணர்ச்சி, பாங்கற்கூட்டம், இடந்தலைப் பாடு, மதியுடன்படுத்தல், இருவருமிள்லியவன் வரவுணர்தல், முன்னுறவுணர்தல், குறையுறவுணர்தல், நாணநாட்டம், நடுங்க ஞட்டம், மடல், குறைநயப்பித்தல், சேட்படை, பகற்குறி, இரு வக்குறி, ஒருவழித்தணத்தல், உடன்போக்கு, வரைவுமுடிக்கம், வரைபொருட்பிரிதல். மனஞ்சிறப்புரைத்தல், ஓதற்பிரிதல், காவற பிரிதல், பகைதணிவினைப்பிரிதல், வேந்தற் குற்றழிப்பிரிதல், பொருள்வாயிற்பிரிதல், பரத்தைபிற் பிரிதல் என்னுமிவ் விருபத் தைந்து கிளவிக்கொத்துக்கள் கொண்டு கோக்கப்பட்டழையால் இந்தால் கோவையெனப்பட்டது. இந்தாற் பெருமையை,

“உருவாருங் தமிழ்ச்சங்கத் தடம்பொய்கைத் தோன்றி, யுயர்ந் தோங்கு மெய்ஞ்ஞான வொளியையுடைத் தாகி, மருவாருங் கிளவியிதழ் நானுளூகி மதுப்பொருள்வாய் மதிப்புலவர் வண்டா யுண்ணத், தருவாரும் புலியூரி னுலகுய்யக் குனிப்போன் றடங்க ருஜை யெனுமிரவி தன்கதிராலலருங், திருவாதநூராளி திருச்சிற் றம்பலவன் றிருவடித்தாமரைச் சாத்துங் திருவளர்தாமரையே” என்று அபியுத்தனார் கூறிய வாக்கானும், நம்பியாண்டார்ந்மடி, சுவாமிநாததேசிகர் முதலியோரின் மதிப்புரைச் செய்யுட்களா னும் இனிதுவிளங்கும். அன்றியும் இந்தால் இபற்றமிழ் ஆராய்ச்

சிக்கும் நியாயவாராய்ச்சிக்கும் வாய்ப்புடைய சொல்வழக்கும் பொருள்வழக்கும் நன்குணர்த்தும் மாட்சியுடைய தென்பதைப் பின்வரு செய்யுளாற் றெளிக:—

“ஆரணங் காணேன்ப ரந்தனைர் யோகிய ராகமத்தின் காரணங் காணேன்பர் காழுகர் காமநன் னாலிதென்பர் ஏரணங் காணேன்பர் எண்ணைர் எழுத்தென்ப ரின்புலவோர் சிரணங் காயசிற் ரம்பலக் கோவையைச் செப்பிடுனே.”

ஏரணம்—நியாயம்; எழுத்து—இயற்றமிழ்.

இப்பெருஞ் சிறப்புடைத் திருக்கோவையில் மாதிரிக்கிரண்டு செய்யுள் இங்குணந் தருகின்றாம்:—

குருநான் மலர்பொழில் சூழ்தில்லைக் கூத்தனை யேத்தலர் போல் வருநாள் பிறவற்க வாழிய ரோமற்றென் கண்மணிபோன் ரேருநாள் பிரியா துயிரிற் பழகி யுடன்வளர்ந்த வருநா ணழிய வழல்சேர் மெழுகொத் தழிகின்றதே.

நீங்கரும் பொற்கழற் சிற்றம்பலவர் நெடுவிசய்பும் வாங்கிருந் தெண்கடல் வையமு மெய்தினும் யான்மறவேன் நீங்கரும் பும்மமிழ் துஞ்செழுந் தேனும் பொதிந்து செப்புங் கோங்கரும் புஞ்சொலைத் தென்னையு மாட்கொண்ட கொங்கை களோ.

திருவிசைப்பா.



திருவிசைப்பா என்பது அழகிய இசைபொருந்திய பாக்களை யுடையதென அன்மொழித்தொகைபாய் இந்நூற்குக் காரணக்கு றியாயிற்று. இது திருமாளிகைத்தேவர், சேந்தனூர், கருவூர்த் தேவர், பூந்துருத்திநம்பி, காடநம்பி, கண்டராதித்தர், வேணுட்டிகள், திருவாஸியமுதனர், புருடோத்தநம்பி, சேதிராயர் என்

இும் ஒன்பது நாயன்மாராலும் பலதலங்களிலும் அருளிச்செய்யப்பட்டது.

“அடைவுறுமாளிகைத்தேவர் நான்கு சேந்தரன்புறு பல்லாண் டொன்றே டிசைப்பாழுன்று, திடமுடையகருவுர்ப்பத்து வீறிற் சிறந்த காடவரிரண்டு கண்டர்வேணூடர், படிபுகழூவ்வொன்று திருவாலிநான்குபன்னுபுருடோத்தமனு ரிரண்டுசேதிராய், ருடைய்திருக் கடைக்காப்பொன்றுக் விருபத்தொன்பா நேதுசெய்யுண் முந்தூற்றுபதினேடைந்தே”,

என்னுஞ் செய்யுட்படி ஆதியிற் பாடப்பட்ட திருவிசைப்பாப்பதி கங்கள் இருபத்தெட்டு, திருப்பல்லாண்டுப்பதிகம் ஒன்று, கூடியபதிகங்கள் இருபத்தொன்பதிலும் அடங்கிய திருப்பாடல்கள் முந்தூற்றுபத்தெந்தாகும். ஆனால் தற்காலம் நிலைபெறுவன், திருவிசைப்பாப்பதிகங்கள் இருபத்தெட்டிலும் இருநூற்றைம்பத் தேழு திருப்பாடல்களும், பல்லாண் டொருபதிகத்தில் பதின் மூன்று திருப்பாடல்களும் கூடிய முந்தூற்றேரு திருப்பாடல்களோம். எஞ்சிய அறுபத்துநான்கு திருப்பாடல்களும் இறந்து விட்டன.

திருவாசகம் ‘‘மாணிக்கவாசக’’ மாயின் திருவிசைப்பாவும் அன்னதேயாம். பொருட்பொலிவானுஞ் சுவைநலத்தூலும் ஒன்றற்கொன்று தாழாதென்பதைக் காட்டுமாறு இவ்விரண்டு செய்யுட்களை இங்ஙனங் தருகின்றும்—

(திருவாசகம்.—பிடித்தபத்து)



அருளுடைச் சுடரேயளிந்ததோர் கனியே
பெருந்திற லருந்தவர்க் கரசே
பொருளுடைக் கலையேபுகழ்ச்சியைக் கடந்த
போகமே யோகத்தின் பொலிவே

தெருளிடத் தடியார் சிந்தையுட் புருந்த
செல்வமே சிவபெருமானே
யிருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தே
ஞங்கெழுந்தருந்துவ தினியே.

(திருவிசைப்பா.—திருமாளிகைத்தேவர்.)

—♦—

ஒளிவளர்விளக்கே யூலப்பிலா வொன்றே
யுணர்வுகுழ் கடந்ததோ ருணர்வே
தெளிவளர்பளிங்கின் றிரண்மணிக் குன்றே
சித்தத்துட் டித்திக்குஞ் சேனே
யளிவளருள்ளத் தானந்தக் கனியே
யம்பலமாடாங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந்தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.

(திருவாசகம்.—அருட்பத்து.)

—♦—

எங்கணுபகனே யென்னுபிர்த் தலைவர
வேலவார் குழலிமா ரிருவர்
தங்கணுயகனே தக்கநற் காமன்
றனதுட றழலெழ விழித்த
செங்கணு யகனே திருப்பெருங் துறையிற்
செழுமலர்க் குருந்த மேவிபசீ
ரங்கணு வடியே னதரித்தழைத்தா
லதந்துவே யென்றரு ளாயே

(திருவிசைப்பா.—சேந்தனுர்.)

ஏகநாயகனை யிமையவர்க் கரசை
 யென்னுயிர்க் கழுதினை யெதிரில்
 போகநாயகனைப் புயல்வணற் கருளிப்
 பொன்னெடுஞ் சிவிகையா ஓர்ந்த
 மேகநாயகனை மிகுதிருவீழிமிழலை
 விண்ணிழி செழூங்கோயில்
 யோகநாயகனை யன்றி மற்றென்றுமுண்டென
 வுணர்கிடேன் யானே.

திருப்பல்லாண்டு.

இது தனிமுதற்கடவுளாகிய பரமசிவனைப் பல்லாண்டு வாழ் கென மனநிறைந்த வண்டினுற் பாட்டருளிச் செய்தவின் பல்லாண்டென்றுயிற்று. பலவாண்டு பயத்தலைச் செய்வது பல்லாண்டெடனக் காரணக்குறியாய் இந்நூற்கமைந்தது.

இது திருவிசைப்பா அருளிச்செய்த ஒன்பது நாயன்மாரில் ஒருவராகிய சேந்தனால் அருளப்பட்ட பதின்மூன்று திருப்பாட்லக்னோக் கொண்ட ஒரு பிரபந்தம்.

பல்லாண்டுகடங் தெல்லாம் வல்லுநராய் எஞ்சூன்றும் நிலவும் பரமசிவனுர்க்குப் பல்லாண்டு கூறுதலெற்றுக்கெனின், சில்லாண்டிற் சிதைந்தழியுங் தேவர் சிறுநெறிக்கட் செல்லா நெஞ்சத்திற் பல்லாண்டென்னும் பதங்கடங்த பரமசிவன்பாற் படரும் பேரன்பு பழுத்துப் பூர்த்தியா யுண்டென்னும் பரிசைப் பரிந்து காட்டுமா ரெண்க. அதுபற்றியே சேந்தனரும் திருப்பல்லாண்டிற் பின்வருமாறு கூறினர்:—

சோல்லாண்ட சுருதிப் பொருள் சோதித்த
 தூய்மனத் தொண்டருள்ளீர்
 சில்லாண்டிற் சிதையுஞ் சில தேவர்
 சிறு நெறி சேராமே
 வில்லாண்ட கனகத் திரண் மேருவிடங்கன்
 விடைப்பாகன்
 பல்லாண்டென் னும் பதங்கடந்தா னுக்கீ
 பல்லாண்டு கூறுதுமே.

—♦♦—

திருமந்திரம்.

—♦♦—

இந்தால் வந்த வரலாறும், நூலாசிரியர்க்குத் திருமூலர் என்னு நாமமேற்பட்டவாறும் பாடையியலுட் “திருத்தொண்டப்புலவர்” என்னும் அத்தியாயத்திலே கூறியிருக்கின்றும்.

அறுபான்மும்மை நாயனாருள் ஒருவரான இந்தாலாசிரியர் (திருமூலநாயனார்) நந்தி திருவருள் பெற்ற நான்மறை யோகிகளி லொருவரும், அணிமா முதலாக வரு மென்பெருஞ் சித்திகள் கைவந்த சித்தருமாகவின், இவர் மூவாயிரவருடம் யோகநிலையி விருந்து வருடமொரு பாட்டாக மூவாயிரஞ் செய்யுட்களைப் பாடி வரென்னு முண்மைக்கண் ஜெப்பாடு சிறிதுமில்லை. ஜெப்கொள்வார் அணிமா முதலிய அட்டமா சித்திகளின் இபலையும் ஆற்றலை யும் சித்தர்கள் பெருமையையும் தக்கார் முன்னிலையில் ஆராய்ந்து தங்கள் மயக்கங்களைத் தீர்த்துத் தெளியக்கடவர்.

இங்கான் தெரிக்கப்படுகின் இடம் மிகவிரியும்.

நாயனார் சிறவிஷிடந்தீர்த்து தமிழுலகழுப்பு ஞானம் முதலிய நான்கும் மலர்கின்ற நற்றிருமந்திர மாலைபாகத் தந்தவீந்தால்பாயிர

முட்பட ஒன்பது தந்திரங்களை யுடைத்து. இதன்கண் வேதப் பொருள் அருகியும் ஆகம நாற்பாதப்பொருள் பெருகியும் வரும். முதற் செய்யுளானது நூற்பொருளை ஒருவாறு தன்னகத்தடக்கி நிற்றலின் வருபொருள் தெரிக்கு மலங்காரமாம். அது வருமாறு;—

ஓன்றவன் றூனீ யிரண்டவ னின்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தானைந்து
வென்றன ஏறு விரித்தன னேழும்பர்ச்
சென்றனன் றூனிருந் தானுணர்ந் தெட்டே.

ஓன்று—பரமசிவன்.

இரண்டு—சிவமும் (இன்னருட்டாதான்மிய) சத்தியும்.

முன்றுய் சிற்றல்—சீவான்மாக்களை மலப்பிணியினீக்கி வாழ்வித் தற்பொருட்டு இலயோக வதிகார அவத்தையற்று முறையே சத்தன், உத்தியுத்தன்; பிரவிருத்தன் என மும்முதலாய் நிற்றல்

நான்குணர்தல்—அங்கனம் நின்று, ஆண்மாக்கள் மெய்யுணர்ந்து வீடுபேறு கூடுதற் பொருட்டுச் சத்தமாயைக் காரியப் படுத்து வேதாகமமென்னு முதனுல்களாலே அறம் முதலிய உறுதிப்பொருள் நான்கையும் நன்குணர்த்தல்.

ஐந்துவெல்லல்—அவ்வாற்றால் ஐந்த வத்தை தயும் உயிர்களுக்கு விளைத்தும் பஞ்சபாசவுபாதி தனக்கில்லைப் அமலனும் நிற்றல்.

ஆற்றுவிரித்தல்—ஆண்மாக்கள் கன்மபோக நுகர்ந்து மலபரிபாக மெய்துதற் பொருட்டு மந்திர முதலிய அத்துவாக்கள் ஆழினையுநித்தபரிக்கிரகசத்தியான ஆழ்மாயையினுடே விரித்திடல்.

ஏழும்பார்ச்செல்லல்—இவ்வைக முத்தொழிலையும் அதி சூக்குமாயும், சூக்குமாயும், தாலமாயும் நடாத்தவேண்டுத் தின் அவ்வத்துவாக்களினிடனுப்பு சிவன், நாத சிவன் எனவும், சதாசிவன் எனவும், மகேசன், உருத்திரன், மால், அயன், எனவும் முறையே அருவம், அருவருவம், உருவமென்னு முக்குற நெழுவகைத் திருமேனி களையுமற்று மேலா யோங்குதல். (“எழுபார்” என்பது பாடமாயின், எழுவகை ஞான பூமிகளையும் வியாபித்தவென்க. ஏழு ஞான பூமிகளாவன, சுபேச்சை, விசாரணை, தனுமானசி, சத்துவாபத்தி, அசஞ்சத்தி, பதார்த்தபாவனை, துரியவைக என்பனவாம்.

எட்டோர்ந்திருத்தல்—அப்பெற்றியனுப முதல்வன் முற்றறிவு முதலிய எண்குண சொருபனுயனரப்பட்டு என் உள்ளத்தின் கண் சோகம் பாவனையால் துவிதமற்று ஏக னயிருத்தல்.

ஆகவின் அவன் றிருவருளாலே வேதாகமப் பொருள்களையெடுத்துத் தமிழுலக மெளிதினுணர்ந்துய்தற் பொருட்டு இங்ஙனங்திருமந்திரமாலை செந்தமிழாற் கூறலுற்றுமென்பது குறிப்பெச்சம்.

பதினேராந் திருமுறைப்பிரபந்தங்கள்.



இது திருமுகப்பாசர முதற் றிருவோதச மாலையிலேன நாற்
பது பிரபந்தங்களைத் தன் நூட்கொண்டது.

அவை வருமாறு:—

பிரபந்தப் பெயர்:

அருளிச்செய்தவர் பெயர்.



| | |
|---|--------------------------|
| 1. திருமுகப்பாசரம் | ... திருவாலவாயுடையார் |
| 2. திருவாலங்காட்டு முத்த திருப் பதிகம் | ... காரைக்காலம்மையார் |
| 3. திருவிரட்டைமணிமாலை | ... ,, |
| 4. அற்புதக் திருவந்தாதி | ... ,, |
| 5. கேஷத்திரத் திருவெண்பா | ... ஜியடிகள் காடவர்கோன் |
| 6. பொன்வண்ணத்தந்தாதி | ... சேரமான்பெருமானுயனார் |
| 7. திருவாரூர் மும்மணிக்கோவை | ... ,, |
| 8. திருக்கைலாய் ஞானவுலா | ... ,, |
| 9. கைலைபாதி காளத்திபாதி யந்தாதி | ... நக்கிரதேவர் |
| 10. திருவீயங்கோய்மலையெழுபது | ... ,, |
| 11. திருவலஞ்சுழி மும்மணிக் கோவை | ... ,, |
| 12. திருவெழுகூற்றிருக்கை | ... ,, |
| 13. பெருந்தேவபாணி | ... ,, |
| 14. கோபப்பிரசாதம் | ... ,, |
| 15. காரெட்டு | ... ,, |
| 16. போற்றித்திருக்கவிவெண்பா | ... ,, |

17. திருமுருகாற்றுப்படை ... நக்கீரேதவர்
18. திருக்கண்ணப்பதேவர் திரு
மறம் ... ,
19. திருக்கண்ணப்பதேவர் திரு
மறம் ... கல்லாடனர்
20. முத்தாயனர் திருவிரட்டை
மணிமாலை ... கபிலேதவர்
21. சிவபெருமான் திருவிரட்டை
மணிமாலை ... ,
22. சிவபெருமான் திருவந்தாதி ... ,
23. சிவபெருமான் திருவந்தாதி ... பரணேதவர்
24. சிவபெருமான் திருமும்மணிக்
கோவை ... இளம்பெருமான்தசள்
25. முத்தயின்ளையார் திருமும்
மணிக்கோவை ... அதிராவடிகள்
26. கோயினுன்மணிமாலை ... பட்டணத்சடிகள்
27. திருக்கழுமல மும்மணிக்
கோவை ... ,
28. திருவிடைமருதூர் மும்மணிக்
கோவை ... ,
29. திருவேகம்பழுடையார் திரு
வந்தாதி ... ,
30. திருவொற்றியூர் ஒருபா வொரு
பங்கு ... ,
31. விநாயகர் திருவிரட்டைமணி
மாலை ... நம்பியாண்டர் நம்பி
32. கோயிற்றிருப்பண்ணியர்
விருத்தங் ... ,
33. திருத்தொண்டர் திருவந்தாதி ... ,

| | | |
|--|-----|---------------------|
| 34. ஆஞ்சடயபிள்ளையார் திரு வந்தாதி | ... | நம்பியாண்டார் நம்பி |
| 35. திருச்சன்னபை விருத்தம் | ... | " |
| 36. திருமும்மணிக் கோவை | ... | " |
| 37. திருவுலாமாலை | ... | " |
| 38. திருக்கலம்பகம் | ... | " |
| 39. திருத்தொகை | ... | " |
| 40. திருங்குக்கரசேவர் திருவே காதசமாலை | ... | " |

இவற்றுள்ளே திருமுகப்பாகரமொன்று உமாபதி சிவாசாரி யர் சரித்திரங் கூறியவிடத்தும், காரைக்காலம்மையார் பாடல் அவ்வம்மையார் சரித்திரங் கூறியவிடத்தும் தந்திருக்கின்றும்.

கேட்கிறதீர்த் திருவெண்பா மாதிரிக்கொன்று வருமாறு:-

ஓடுகின்ற நீர்மை யொழிதலுமே யுற்றிருங்
கோடுகென்றார் மூப்புங் குறுகிற்று—நாடுகின்ற
நல்லச்சிற் றம்பலமே நண்ணூழு னண்னென்றுசே
தில்லைச்சிற் றம்பலமே சேர்.

பொன்வண்ணத்தந்தாதி, திருக்கலப்பகம் முதலிய சிலவற் றின் செய்யுட்கள் பல்வகைப் பிரபந்தமென்னும் பிரிவுட் காண்க. எஞ்சிய நூற் செய்யுட்கள் நூல்களைப் பெற்றுழிக் கண்டுதெனிக.

பெரியபுராணம்.

இந்நாலைப்பற்றிப் பாடையியலுட் கடைச்சங்க காலத்துத் திருத்தொண்டர் என்னும் பிரிவின் கீழ் சிறிது குறித்திருக்கின்றும்.

இது பெரியபுராண மென்வும் திருத்தொண்டர் புராணமென்வும் வழங்கப்படும். பெரியபுராணம்-பெருமையை அறிவுறுக்கும் புராணம்: யாவர் பெருமை யென்னு மனாய்விலைக்கட்ட டிருத்தொண்டர் பெருமையென்பது தானே போதரும். இவ்விரு திருநாமங்களு மிக்றாற்கு அதன் ஆசிரியராலே கொடுக்கப்பட்டதென்பது “எடுக்குமாக்கதை” எனவும், இங்கிதனுமங்களின் * * * செங்கதிரவன் போனீக்குஞ்-திருத்தொண்டர் புராணமென்பாம்.” எனவும் போந்த பாயிரத்தாலறிக.

இந்றுலை இபற்றிய ஆசிரியர் சேக்கிழார். இவர் தொண்டை நாட்டைச் சார்ந்த குன்றத்துரிலே சேக்கிழார் மரபில் அவதரித்தவர். இவர் அம்மரபை விளக்கின காரணம்பற்றிச் சேக்கிழார் என்னும் பெயர் இவருக்கேற்பட்டது.

இவரது கல்வியறிவொழுக்கங்களை யறிந்த அபாயச் சோழ மகாராசன் இவரையழைப்பித்துத் தமக்கு மந்திரிபாகவைமைத்து “உத்தமசோழப்பல்லவ்” ரெண்ணும் வரிசைப் பெயரையுங் கொடுத்தான். இவர் பாடியபுராணச்சிறப்பை நோக்கி “அருண்மொழித்தேய்” ரெண்ணு நாமமுடையற்பட்டது.

அரசனது சபையிலே புறச்சமயக் காப்பியமாகிய சீவக சிஂதாமணியைச் சொற்கவை பொருட்சவை நோக்கிப் பலரும் பயின்று பொழுதுபோக்கி வந்தனர் இது சேக்கிழார்க்கு மிக வெறுப்பையும் மனவருத்தத்தையுங் கொடுத்தது இதனை நிறுத்துமாறு அரசன் வேண்டுகொட்டப்படி இம்மை மறுமைப் பயன்களை ஒருங்கே தரவல்ல கிவனடியார் சரித்திரங்களைத் திரட்டிப் பெரிப் புராணமெனப் பெயரிட்டுப் பாடினர். இது சிதம்பரத்தில் சபாநாயகர் சந்திதியினின்று மெழுந்த அச்சீரி வாக்காகிய “உலகெலாமுணர்ந் தோதந்கரியவன்” என்னும் அடியை முதலாகக்கொண்டு பாடப்பட்டது.

முதற் செப்யூன்,

உலகெ லாமுணர்க் தோதற் கரியவ
னிலவு லாவிய நீர்மலி வேணிய
னலகில் சோதிய னம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.

இந்தால் முதற்றேடங்கி நமிநந்தியதிகள் புராணமீருக ஒரு
காண்டமாகவும், ஆளுடைய பிள்ளையார் புராணமுதல் வெள்ளா
கீஸ் சருக்கமீருக மற்றொரு காண்டமாகவும் வகுக்கப்பட்டது.
இவ்விரு காண்டங்களுட் சருக்கங்கள் பதின்மூன்றுக்குப் பிரித்து
முறை தெரிக்கப்பட்டன. இதன் நிருவிருத்த முழுத்தொகை
நாலாயிரத்து மூந்தாற்றாறு.

பரமசிவனருட் பத்திரான அருளொழுக்க சரித்திரமுனர்த்
து மிவ்வருட் காவியம், அகம்புற மென்னும் இருத்திறத்துப் பதி
ஞற்றினை வழக்கும், மனு முதலிய ஆன்தேர் வகுத்த வருணைச்
சிரம வழக்கும், புறநெறிச் சமய பூர்வபக்க வழக்கும், அகநெறிச்
சமய ஆசாரவழக்கும், வைத்திக சைவ மெய்க்கெறி வழக்கும், உண்
மைச்சரியை, உண்மைக்கிரியை, உண்மையோக, உண்மை ஞான
வழக்குகளும், குருவிங்க சங்கம வழிபாட்டு வழக்கும் பிறவும்
ஒருவாறு தெரித்துச் செல்லும்.

திருமுறைக்கடுத்த வேற்றிலக்கியம்,



திருமுறை இலக்கியப் பண்ணிரு வகுப்பையும் மேலே விவரித்
தாம். அவ்விலக்கியங்கட் கொப்புமையுடைத்தாய்ச் சொற்கவை
பொருட்சவைகளாற் சிறந்து நிலவு பிறநூல்களும்பலவுள். அவற்
றுட் சிலவற்றை இங்கனம் விவரிப்பாம்.

திருத்தொண்டர்புராண வரலாறு.

இந்நால் பெரியபூராணத்தின் து வாலாற்றிலைனயும் மகிழ்ச்சிலையும் எடுத்துக் கூறுவது. உமாபதி சிவாசாரியரால் இயற்றப்பட்டது.

திருத்தொண்டர்புராண சாரம்.

இதுவும் உமாபதி சிவாசாரியரால் இயற்றப்பட்டது. திருத்தொண்டர்களின் சரித சராத்தைச் சுருக்கி யாவரும் எளிதில் விளங்க உணர்த்துவது.

திருத்தொண்டர் திருநாமக்கோவை.

இந்நால் சிவஞான யோகிகளாற் செய்யப்பட்டது. தொண்டர்களின் திருநாமங்களைக் கோவைப்படுத்திக் கவிவென்பாவாற் கூறுவது.

திருமுறைகண்ட புராணம்.

இந்நால் திருமுறைகளைத் தேடிப் பெற்றுக்கொண்ட வரலாற்றையும் அவற்றை வகுத்துக்கொண்ட முறைமையையும் விவரிப்பது.

திருநகஷத்திரக்கோவை.

இந்நால் அறுபான்மும்மை நாயன்மாரும் பரிபூரணமெய்திய நக்ஷத்திரங்களைக் கோவைப்படுத்திக் கூறுவது.

திருப்பதிக்கோவை.

இந்துல் நாயன்மார் பிறந்த புண்ணிய தலங்களையும் பிறசேத் திரங்களையும் கூறுவது.

திருப்பதிகக் கோவை.

இந்துல் திருமுறைக்கண்ணடங்கிய பதிகங்களை விவரிப்பது.

மேற்குறித்த விலக்கியங்களைல்லாம் திருமுறை ஆராய்ச்சிக்கு இன்றியமையாக் கருவிகளாம்.

திருப்புகழ்.

இது அறமுகக்கடவுட் திருவருட் சௌவரான அருணகிரி நாதர் அருளிச்செய்தது. அறமுகக்கடவுளின் புகழைப் பலவைக்கயானும் புகழ்ந்து கூறுவது. பதினாறுமியர் பாடலுள்ளது. இத்தொகை இவ்வளவிற்குதல்.—“எம்மருணகிரி நாதனேனுது பதி னாறுமியரத்திருப்புகழமுதுமே” என்னும் விரிஞ்சிபுரத்துப் பிள்ளைத்தமிழ்க் காப்புப்பருவச் செய்யுளானும் பிறவுரைகளானுங்கெளிக்.

இந்துவின் முதலிரண்டு பாகங்கள் ஸ்ரீ வ. த. சுப்பிரமணிய பிள்ளையவர்களது முயற்சியால் வெளிப்போந்துள். இந்துலாசிரி யராகிய அருணகிரிநாதர் கந்தரந்தாதி முதலிய வேறு பிரபந்தங்களும் பாடியிருக்கின்றனர். இவர் பாடல்களைல்லாம் நவரசங்கலந்த மதுரச்சுவையுடையன.

(திருப்புகழ் செய்யுள்)

இருவினையின் மதிமயங்கித் திரியாதே
 எழுநரகி அழுலுநெஞ்சத் தலையாதே
 பரமகுரு வருணினைந்திட் உனர்வாலே
 பரவுதரி சனைபையென்றற் கருள்வாயே
 தெரிதமிழூ யுதவுசங்கப் புலவோனே
 சிவனருளு முருகசெம்பொற் கழலோனே
 கருணை நெறி புரியுமன்பர்க் கெளியோனே
 கனகசபை மருவுகந்தப் பெருமாளே.

(கந்தரந்தாதிச் செய்யுள்)

வாரணத்தாளை யபலைவின் லேனை மலர்க்காத்து
 வாரணத்தாளை மகத்துவென் ரேன் மைந்தாளைத்துவச
 வாரணத்தாளைத் துணையந்தாளை வயல்ருணை
 வாரணத்தாளைத்திறகொண்ட யாளையை வாழ்த் துவனை.



திருக்குறள்.



இங்நூல் கடைச்சங்கத்தில் அரங்கேறியது.

நாலடி நான்மரி நானுற்ப தைந்தினைமுப்
 பால்கடுகங் கோவை பழமொழி—மாழுல
 மின்னிலைசொல் காஞ்சியுட னேலாதி யென்பவே
 கைந்திலைய வாங்கீழ்க் கணக்கு,

என்னும் வெண்பாவில் எடுத்தோதப்பட்ட “முப்பால்” என்றது
 திருக்குறள் மெனக்கொண்டு அது பதினெண் கீழ்க்கணக்கில்
 ஒன்றுமென் நதன் அவற்றே டொப்பிப்பர் ஒருசாரார். திருக்
 குறள் பெரியதமிழ் வேதமாதவின் அதனை நாலடி முதலிய சிறு

நூல்களோடு உடனெண்ணித் தொகைகோடல் சாலாமையின், ஆண்டு “முப்பால்” என்றது திருக்குறள் அன்றென்று மறுத்து ரைபாடுவர் மற்றொரு காளார். ஆண்டு “முப்பால்” என்பது திருக்குறள் எனக்கொள்ளினும் அதனை வீணபவற்றே போடாப்பித்தல் பொருந்தாதென்பது,

அறமுத னுன்கு மகலிடத்தோ ரேஸ்லாந்
திறமுறத் தேர்ந்து தெளியக்—குறள்வெண்பாப்
பன்னிய வள்ளுவனுர் பான்முறைகே ரோவ்வாதே
முன்னை முதுவோர் மொழி,

என்று கடைச்சங்கப் புலவர் கோலூர்க்கிழார் கூறியதனும் பிற ரூராகளானும் நன்கு தெளியப்படும். அன்றியும்,

தேவர் குறநூந் திருநான் மறைமுடிவு
மூவர் தமிழு முனிமொழியுங்—கோவை
திருவா சகமுங் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்,

என்று ஒளவைப்பிராட்டி இந்நாலை வியந்த முறைமையையும், பிற சிறப்புகளையும் நோக்கி, இதன் விவரத்தைச் சங்கவிலக்கியத்துட்கல்வாமல் திருமுறைப் பின்னர் இங்கனந் தருகின்றும்.

திருக்குறள்—திருவள்ளுவ நாயனுர் அருளிச்செய்த அழகிய குறள் வெண்பாக்களையுடைய நூல். இப்பெயர் அன்மொழித் தொகையாய் நூலிற்குக் காரணக்குறியாயிற்று.

இது அறம், பொருள், இன்பம் என்னும் முப்பாலை விரித்த வின் முப்பானுலென்றும், நான்மறைக்கும் பின்மறையா யெழுங் தமையின் உத்தரவேதமென்றும், தெய்வ வருளாற் பிறந்தமையின் தெய்வநூலென்றும், பொய்யா மொழியானடத்திலின் பொய்யா மொழியென்றும், அறம், பொருள், இன்பம் வாய்துத்தருளிச்

செய்தவின் வாயுறை வாழ்த்தன்றும், தமிழ்மாழியால் மறைந் துகிடந்த பொருள் கிளத்தவின் தமிழ் மறையென்றும், அந்தணர், அரசர், வைசியரென்னும் முக்குலத்தார்க்குரிய நான்மறைபோலா காது நான்கு வருணத்தும் பிற குலத்துமுள்ள நன்மக்கள் யாவர்க்கும் ஓதுதற்கமைந்த பொதுவியலுடைத்தாதவின் பொது மறையென்றும், திருவள்ளுவராற் செய்யப்பட்டமையின் திருவள்ளுவர் என்றும் பெயர்பெற்று திலவகின்றது.

இந்நாலாசிரியர் வேதத்துப் பலவிடங்களிலும் இலை மறைகாய்போலப் புலப்படாதிருந்த நற்பொருள்க ளைலாவற்றையுந்தொகுத்தெடுத்து உலகுக்குதவிய காரணத்தால் திருவள்ளுவரென்றும், அறமாதிய வுறதிப் பொருளியல்களை உலகுணர்ந்தும்ய அருள்வினேதத்திற் கூறினமையால் தேவர் என்றும், முற்றுணர் வாற் சொற்பொரு டெரிந்து எப்பாவலர்க்கும் மேலாகி முதற்பாவாகிய வெண்பாவால்தூல் செய்தமையின் முதற்பாவலர் என்றும், தெய்வானுகூலத்தா லெய்தியபுலமையுடைமையின் தெய்வப்புலவரென்றும், தலைமக்களுக்கெல்லாம் தாய்போல முப்பாலைத் தண்ணீரியாற் சுரந்தருளினமையின் மாதானுபங்கியென்றும், அறம் பொருளின்பமாந் தெளிதேகளை அரிதபச் சொரிதரு செங்காப்போதுடைமையின் செங்காப் போதரென்றும், அறமாதிய வற்றைத் தனித்தனி கொண்டு நூல் செய்யுஞ் சிறுநாவலர்கள் போலாகாமல் முப்பாலையும் ஒருங்குகொண்டு அறம் பொருள் இன்பம் வீடென் னு நான்கு பொருளுமடங்கத் தமிழ்வேத நூல் செய்தவின் பெருநாவலரென்றும் உலகத்தாரால் போற்றப்படுகின்றனர்.

திருக்குறள் கடைச்சங்கத்தில் அரங்கேறிய தென்பதற்குச் சான்று, அச்சங்கத்துப் புலவர் யாவருந் தனித்தனி இதன் பெருமையை நிலைபிடியற்றிய சிறப்புப் பாயிரச் செய்யுடக்ளோயாம். உக்கிரப்பெருவழுதுதியுஞ் சங்கப்புலவர்களும் வனங்கிக் கீழிருந்து கேட்பத் திருவள்ளுவ நாயனர் உருத்திரசன்மனுரோடு சங்கப்

பலகை வீற்றிருந்து இந்நாலை அரங்கேற்றினார். இறையனார் முதலியோராலுஞ் சங்கப்புலவர்களாலும், கொடுக்கப்பட்ட சிறப்புப் பாயிரச் செய்யுட்களைத் திருவள்ளுவ மாலையிற் காண்க.

திருக்குறள், அறம் பொருள் இன்பமென்னும் முப்பாலையும் விரிக்குமேயன்றி நான்காவதாகிய வீட்டைக்குறித்தியாதும் பேச வில்லை யென்று சிலர் கூறுவர். அவர் கூற்று நுணுகி ஆராயாமை யைக் காட்டும். வீடென்பது சிந்தையும் மொழியுஞ் செல்லாநிலை மைத்தாதலின் காரணவகையாற் கூறத்தக்கதேயன்றி, இலக்கண வகையாற் கூறுவதற்கமையாது. ஆதலின் நாயனார் துறவறமாகிய காரணவகையால் வீட்டியலைக்கூறிச் சென்றனர். இப்பெற்றியைச் சங்கப்புலவருங் தெளிந்தமையானன்றே. “* * ஆனுவற்றமுதலங்நான்கு—மேனேனுருக் கூழினுவரத்தார்க்கு” என்று நக்கிரனு ரும், “அறம் பொருளின்பம் வீடென்னு நான்கின்றிறந்தெரிந்து” என்று மாழுலனுரும், “இன்பம் பொருளாறம் வீடென்னு மின்சான்கும்” என்று நரிவெளுத்தலையனுரும், “மும்மையின் வீடவற்றி னன்கின் விதிவிளங்க” என்று இழிகட்பெருங்கண்ணானுரும், “தருமமுதனுன்கும்” என்று களத்தூர்க்கிழாரும், “அறன்றிந்தே மான்ற பொருளாறிந்தே மின்பின் றிறன்றிந்தேம் வீடு தெளிந்தேம்” என்று கொடிஞாழுமன்மாணி பூதனுரும், வீட்டையுமுட்படுத்திச் சிறப்புப்பாயிரச் செய்யுட்களி னேதினர். அன்றியும், உரையாசிரியர் பரிமேலழகியார் “வீடென்பது சிந்தையு மொழியுஞ் செல்லா நிலைமைத்தாதலின் துறவறமாகிய காரணவகையாற் கூறப்படுவதல்து இலக்கணவகையாற் கூறப்படாமையின், நூல் களாற் கூறப்படுவன ஏனைய முன்றுமேயாம்” என்று கூறியதையு முணர்ந்து தெளிக.

திருக்குறள் பாயிரம், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என நான்கு பகுதிகளையடைது. பாயிரம், கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார்பெருமை, அறன்வலியுறுத்தல்,

ஏன் னு நான் கதிகாரங்களுடைத்து. அறத்துப்பால், இல்லறவியல், துறவறவியல் என இரண்டியல்களுடைத்து. இல்லறவியல், இல்வாழ்க்கை முதல்புகழ் சருகிய இருபது அதிகாரங்களுடைத்து. துறவறவியல், விரதம், ஞானம் என இரண்டு பிரிவாகும். விரதம் அருளுடைமை முதல் கொல்லாமை சருகிய ஒன்பது அதிகாரங்களுடைத்து. ஞானம், நிலையாமை முதல் அவாவறுத்தல் சருகிய நான்கதிகாரங்களுடைத்து. அறத்துபாலிரண்டியல்களுக்கு மட்பெவருவது ஊழ் என்னுமதிகாரம். பொருளதிகாரம் அரசியல், அங்கவியல், ஒழிபிபலன்று மூன்றியல்களுடைத்து; அவற்றுள் அரசியல் இறைமாட்சி முதல், இடுக்கண்மியாமையீருகிய இருபத்தைந்து அதிகாரங்களுடைத்து. அங்கவியல், அமைச்சு முதல் மருந்தீருகிய முப்பத்திரண் டதிகாரங்களுடைத்து. ஒழிபியல், குடிமை முதல் கயமை யீருகிய பதின்மூன்று அதிகாரங்களுடைத்து. காமத்துப்பால் களாவியல், கற்பியல் என்னு மிரண்டியல் களுடைத்து. களாவியல் தகையணங்குறுத்தல் முதல் அலரறி வறுத்தலீருகிய ஏழுதிகாரங்களுடைத்து. கற்பியல், பிரிவாற்றுமை முதல் ஊடலுவகை யீருகிய பதினெட்ட் டதிகாரங்களுடைத்து.

அதிகாரங்களின் மொத்தத்தொகை... 133

ஒவ்வொன்றின் செய்யுள் 10

மொத்தச்செய்யுள் ... 1330

மாதிரிக்கைந்து செய்யுள் இங்கனாந் தருகின்றும்;—

(அறச்சிறப்பு)

சிறப்பீனஞ்சு செல்வமு மீனு மறத்தினாலும்
காக்க மெவலை வுபிர்க்கு.

(செய்ந்தன்றி.)

எந்நன்றி கொன்றார்க்கு முய்வண்டா முய்வில்லைச்
செய்ந் நன்றி கொன்ற மகற்கு.

(இழுக்கம்.)

இழுக்கம் சிழுப்பங் தரலா ஞெழுக்க
முயிரினு மோம்பப் படும்.

(தீயொழுக்கம்.)

தீயவை தீய பயத்தலாற் தீயவை
தீயினு மஞ்சப் படும்.

(பொறை.)

அகழ்வாரைத் தாங்கு நிலம்போலத் தம்மை
யிகழ்வார்ப் பொறுத்த றலை.

இத்திருக்குறளுக்குரை பலவுளவேனும் பரிமேலழகியார்
இயற்றிய உரையே அவற்றினு ஜெல்லாம் சிறந்து நாவின் மெய்ப்
பொருள் தெரிப்பதாம்.

இந்தால் ஆங்கிலம் முதலியசில இதரபாடைகளினும் மொழி
பெயர்க்கப்பட்டிருக்கின்றது. இதனை மேற்கொள்ளாத நாலும்
புகழாத மாந்தரும் எவ்விடத்துமில்லை.

இந்தாவின் வெண்பாக்களை முதுமொழியாகக் கொண்டு அவற்
றுக்கெடுத்துக் காட்டிலக்கியங்க என்மத்துச் சோமேசர் முது
மொழி வெண்பா வென்றும், அரங்கேசர் வெண்பா வென்றும்
முருகேசர் வெண்பாவென்றும் மூவர் பாடியிருக்கின்றனர்.



திருவள்ளுவ மாவை.

திருவள்ளுவ மாலை யென்பது திருக்குறளின் சிறப்புப் பாயிரம். இது இறையனூர், நாமகள், அசரீரி, உக்கிரப்பெருவழுதீயாகிய நால்வராலும் நக்கீரர் முதலிய நாற்பத்தொன்பது சங்கப்புலவர்களாலும் தனித்தனி இயற்றிக் கொடுப்பட்ட ஓப்பான் மூன்று திருவெண்பாக்கஞ்சையது.

ஆத்திருடி முதலியன்.

நாயனுரின் சோதரியாகிய ஒளவைப் பெருமாட்டி அருளிச் செய்த ஆத்திருடி, கொன்றைவேந்தன், வாக்குண்டாம், நல்வழி முதலிய செந்தமிழ் நூல்களும் திருக்குறள் போல நீதிமார்க்கங்களையுணர்த்தும் பொய்யா மொழிகளாகவின், அவைகளும் போற்றிப் பேணற்பாலனவேயாம்.

இந்தி நால்களிலுள்ள அஞேக செய்யுட்கள் முன்னோர் வாயில்வந்த முதுரைகளையே மொழிபெயர்த்துப் பாடப்பட்டவைகள் போல் தோன்றுகின்றன. “செந்தமிழ்” 10-ம் தொகுதி, 11-ம் 12-ம் பகுதிகளில் “ஒளவையாரதுநீதி நூல்கள்” என்னும் முகவுரையுடன் வெளிவந்த வியாசத்தில் இவ்வண்மையும் பிறவும் விரிக்கப்பட்டிருக்கின்றன.

சிவப்பிரகாசப் பெருந்திரட்டி.

இது ஒரு சிறந்த பஸழை நாற்றிரட்டி. இத்திரட்டிற் சேர்ந்த நூல்களிலே பல இக்காலத்தில் சிதைந்து மறைந்து விட்டனபோ

லும். நிலை பெறுபவைகள் சமாதி, பூரணப்பிரகாசம், மெய்ம் மொழி. தத்துவரத்நாவளி, தோன்றி, ஞானசாரம், பரமார்த்த தரிசனம், ஞானசித்தி, தத்துவதரிசனம், தத்துவப்பிரகாசம், மெய்ஞானவிளக்கம், வினாவிளக்கம், சூறங்கிரட்டு முதலியனவாம். இதோபதேசம், ஞானமிர்தம் முதலிய நூல்களும் இப்பெருந்திரட்டில் சேர்ந்திருக்கின்றன.

இப்பனுவல்களைக் கண்ணுற்றிலார் அவற்றின்செய்யுள் நடைகானுமாறு ஒவ்வொர் செய்யுள் இங்கனாந் தருகின்றார்கள்:-

சமாதி.

கரையின்மெய்ஞ் ஞானவின்பப் பிரமமாங் கடலினுள்ளே ஒருவன் துள்ளமொன்றி யொடுங்குமே வலவீனப்பெற்றேர் பெரியபேறேல்லாம் பெற்றூர் பேணுமுச்சுலமுங் தூய்தாம் பொருவிலா னிருந்தேதயம் புண்ணிய பூமிதானே.

பூரணப்பிரகாசம்.

புண்ணியபாவ பலன்களுங் கருதார்
 பூசியார் புனரணின் மூழ்கார்
 பண்ணிய பதுமை தெய்வமென் றுணரார்
 பட்டினி விடார் மகம் பண்ணர்
 மண்ணிய மணிமந் திரமருங் தறியார்
 வடிவிலோர் குறிகொளார் மற்று
 மெண்ணிய கரும மியாவையும் புரியார்
 ரிம்மையு மறுமையு மிகழ்ந்தார்.

மெய்ம்மொழி.

சத்திய முரைக்க நாளுஞ் சகலபல் லூயிர்கட் கெல்லா
நித்தலு மிதமே செய்க நினைப்பது சிவத்தை யென்று
மத்தன்வே தாகமத்தி னருளிப் போருளிம் மூன்று
மெத்திறச் சமயத் தோர்க்கு மெம்மதங்களுக்குமிட்டம்.

தத்துவரத்நவளி.

தன்னெஞ்சங் தனக்குச் சான்றதுவாகச்
சத்திய நன்குணராதே
வன்னெஞ்சனுகிக் கூடமே புரிவோன்
வஞ்சகக் கூற்றினுங் கொடியோன்
பன்னுங்கா லவன்றன் தெரிசனம்
பரிசம் பழுதற நிரய வேதுவுமாம்
புன்னெஞ்சா லவனும் போய் நரகெய்திப்
ஷ்மியுள்ளவு மேற்றுல்.

தோன்றி.

ஆடையு மலருஞ் சாந்து மகிற்புகை தீபமுன்னக்
கோடிவே தியரைப் பூசை குறைவறச் செய்தறைனும்
பிடுற னானி ழன்கை பிடித்தி ம் பிச்சைதானு
நாடிடிற் சமமா மென்றே நாதனூ னவிலுந்தானே.

ஞானசாரம்.

வேத மாகமங்கண் மிருதிநூல் புராண
மிக்க வெக்கலைகளும் பயின்று

போதமே சொல்லிப் போதமங்குணராப்
 புலையருங் கழுதையு நிகராங்
 கோதிலா வாரங் குங்குமம் பளிதங்
 குலவிய புகழுடை பானி
 யேதமே சுமந்த கழுதையிங் கிவனி
 னேற்றமாம் வஞ்சமின்மையினால்.

பரமார்த்த தரிசனம்.



யாதொரு பொருளை யெல்லா வுயிர்களு மிருள்போற் காணுர்
 ஒதரு ஞானியத்தை யுளங்கையிற் கனிபோற் காணும்
 யாதொரு பொருளையெல்லா வுயிர்களு மென்றுங் காண்பார்
 காதலின் ஞானியத்தைக் கண்ணினாற் தெரியக்காணுன்.

ஞானசித்தி.



மறைமுதற் கலைக ஸியாவையு முணர்ந்து
 மாசற வுரைத்து மாசோடுந்தான்
 கறையுறும் விடயக் கடுவெனுங் கடவிற்
 கருத்தறு ததின் விழுமாகில்
 அறைதரு மவனே கன்ம சண்டாள
 னறிவற விருமையு மிழந்த
 பொறியிலி யிவைனிப் போலும்பா தகரிப்
 புவியினி ஸொருவரு மிலையே.

தத்துவ தரிசனம்.



நற்றவ வேடங் கொண்டற முரைத்து
 நானிலத் துணவதின் பொருட்டாற்
 பற்றறு மவர்கள் போலவே நடித்துப்
 பற்றவா வொடும் பிறர் கடையின்

முற்றவே யுழனு முடருமவரை
யடைந்திடு முடரு மொக்கச்
சுற்றியே பாசப் பவக்கடற் பட்டுக்
கறங்கெனச் சுழல்வர் வீடில்ரே.

தத்துவப்பிரகாசம்.

ஓமுக்கமே புரிந்தோனுத லதனைவிட் டொழிந்தோனுதல்
இமுக்கஞ்செய் மூர்க்கனுதல் பண்டிதனுதலெண்ணில்
பழிப்பரு ஞானந்தன்னின் முயல்பவன் பணியத்தக்கோன்
தொழுத்தகு ஞானியென்றே சொல்லவேண் உவது முன்டோ

மெய்ஞ்ஞான விளக்கம்.

கூறுக வாய்மை கோறல் களவுகட் காமம் பொய்மை
மாறுக வெவர்க்குங் தம்மால் வல்லவா பகுத்தேயுண்க
ஆறுக வாசை யைந்து மடக்குக வறிஞர்ச் சேர்க
தேறுக விதுவே முத்தி செறிவுறு நெறி வேறின்றே.

வினாவிளக்கம்.

- ஓண்ரோடும் பேரூம் விட்டாருலகியன் முழுதும் விட்டார்
ஆண்ரோடும் மார்வம் விட்டாரதனினுஞ் செற்றம் விட்டார்
பாரோடு விண்ணுஞ் துன்ப மெனப்பழு தறவே விட்டார்
தேரிய வெவையும் பொய்த்தே ரெனநகை செய்து விட்டார்

குறுந் திரட்டு.

பலக்கள் வேண்டிய பரிசெலாம் பலிப்பது பரம தத்துவஞானி
நலங்கொ ணுமேமே மந்திர நாடொறு நயந்தவனீராடுஞ்
சலங்கார்த்தமா மவன்றிரு மேனியே சகலதெய்வமுஞ் செவ்வாய்
மலர்ந்த வாசக மேமறு பிறப்பென வருபிணி மருந்தாகும்.

வேதாந்த சாத்திரவிலக்கியம்.



தமிழ் வேதாந்த சாத்திரங்கள் வடமொழி உபநிடதங்களைத் தமக்கு மூலமாகக் கொண்டு தோன்றி நடப்பனவென்ப. அவைகள் ஈசரகிதை, பகவற்கிதை, பிரமகிதை, கைவல்லியம், வேதாந்த ஞாமணி, வாசிட்டம், பிரபோதசந்திரோதயம் முதலியனவாம்.

�சரகிதை.



இந்தால் பரமேசரன் சனற்குமார் முதலிய முனிவ கணங்கட்கருளியது. இதனைத் தமிழில் மொழிபெயர்த்துப் பாடியவர் தத்துவராய முனிவர். இதன்கண் சாங்கியமோகம், பரபத்தி, விசவருபம், சிவசக்தி முதலிய பலவும் எடுத்தோதப்படும்.

ஓருசெய்யுள் வருமாறு:—

பூதமைந்தோ டிரவிமதி புருட ஞகிப் புணர்ந்தென்றும்
பேதமில்லா வறிவுருவாய்ப் பிறங்குகின்ற பேரோளியோன்
ஆதிமூவர்க் கறிவரியோ னரிவைபாக ஞமமலன்
பாதபங்க யங்கடலை வைத்தே பணியும் பரிசினால்.

பகவற்கிதை.



இந்தால் கண்ணபகவான் அருச்சனற் கறிவுறுத்தியது. இது பாதப் போர்முகத்தில் அருச்சனன் சிவகாருண்ணியங் கருதிப் போர்த்துறந்து சோக முற்று நிற்ப, அவன் சோகத்தை நீக்கிப் போரிலேவும் பொருட்டுக்கண்ணாயிரான் கூறிய கருமயோக ஞனவரலாறும், பிரவஞ்சகுணவிகார முதலியவற்றின் வரலாறும் பொருளாகவுடையது. இதன்கண்ணாடங்கிய செய்யுட்டோகை 545. ஒருவன் பலவகைக் கண்மங்களைச் செய்துகொண்டும் பலாபேசைக்கி

யின்றி ஞானியாயிருக்கலா மென்பதே இந்துற்றுணிபு. இந்த உபதேச நூலைக்கேட்டிருந்து வெளியிட்டவர் சஞ்சயமுனிவர். சங்கராசாரியர் ராமானுசாச்சாரியர் முதலியோர், இதற்குப்பானியங்களு மெழுதியிருக்கின்றனர். தமிழில் மொழிபெயர்த்தவர் சீப்ட்டர். ஐரோப்பிய பண்டிதர்கள் பலரும் தங்கள் பாடைகளினும் மொழி பெயர்த்திருக்கின்றனர். மாதிரிக்கு இதன் செய்யு ஜொன்று தருகின்றார்கள்:—

எரிநிகர் வெசுளி பொங்க மயக்கம்வாந் தெப்து மெய்தத் தெரிபவை சிறையு முள்ளாந் தெரிந்தவை சிறைந்த போதே யுரியதன் னுணர்வு மாயு முணர்வுமாய்ந் தொழிந்த வாரே யரியவென் றறிஞர் பேசு மனைத்துமாய்ந் தொழியு மன்றே.

பிரமகிதை.

இந்தால் பிரமதேவரால் முனிவகணங்கட் கருளப்பட்டது. ஜிதரேயம், தைத்திரியம் முதலிய பல உபநிடதப்பொருள்களை அறிவுறுப்பது. தமிழில் மொழிபெயர்த்துப் பாடியவர் தத்துவராயமுனிவர். (பிரமகுத்திரம் அல்லது பிரமமீமாம்சை என்பது வேதவியாச முனிவரால் செய்யப்பட்ட வேறேர் வேதாந்த நால்)

ஓரு செய்யுள் வருமாறு:—

இரசியு மதியும் வாலும் வாயுவு மனலு மப்பு
முரசிய மண்ணு மற்றை யுணர்பவன் றுனுமாகிப்
பரவிடுங் கரணம் பன்னால் காயுமன் றுயுனின்றே
யுரைமன மிறந்து ளோங்கு மொளியினை வணங்கல்
செய்வாம்.

கைவல்லிய நவநீதம்.

இந்தால் நாஷாயணதேசிகர் மாணுக்கர் தாண்டவராய மூர்த்தி சுவாமிகள் என்பவரால் இபற்றப்பட்டது. இது தத்துவவிளக்

கப்படலம், சந்தேகங் தெளிதற்படலம் என இரண்டு படலங்களும், 293 செய்யுட்களுமுடைத்து.

இந்தாலுக்கு பிரசை அருணாசல சுவாமிகள் ஒரு உரைசெய்தனர். அவ்வரையைத் தழுகி இராமலிங்க சுவாமிகள் என்பவர் விசேட உரை ஒன்று எழுதினர். அகன்பின் கோயிலார் பொன் னம்பல சுவாமிகள் தத்துவார்த்தீப மென்னும் ஒரு உரை எழுதினர். இம்மூவர் உரைகளையும் ஸ்ரீ இராமநாதர் அருளம்பலமவர்கள் ஆராய்ந்து தெள்ளிய ஒரு பொழிப்புரையும் இங்கிலீஷ் மொழிபெயர்ப்புஞ் செய்து வருகின்றனர். இது முற்றுப்பெற்றுப் பிரசாரஞ் செய்யப்படுங்கால் ஞானநூல் ஆராய்பவர்களுக்கு மிக்க துணையாயிருக்கும்.

இந்தாற் செய்யுட்களில் இரண்டு வருமாறு;—

பொன்னில மாதாசை பொருந்தினர் பொருந்தா ருள்ளாந்
தன்னிலங் தரத்திற்சிவ சாட்சிமாத் திரமாய் நிற்கு
மெந்திலங் களினுமிக்க வெழுநில மவற்றின் மேலா
நன்னில மருவுமேக நாயகன் பதங்கள் போற்றி.

இந்தச் சீவனால் வருமறு பகையெலா மிவன்செய வென்னும் லந்தத் தேவனால் வருமென்ற மூடர்களோதோகதி யடைவார்களிந்தச் சீவனால் வருமறு பகையெலா மிவன்செய லல்லாம லந்தத் தேவனு வன்றெற்றும் விவேகிகளமலவீ டடைவாரே.

வேதாந்த சூடாமணி.

இந்தால் வேதாந்த சூடாமணி எனவும் வேதாந்த சூளாமணி யெனவும் வழங்கப்படும். இது வடமொழியிலே சங்கராசாரியர் இயற்றிய விவேக சிந்தாமணிபிலாள்ள பத்துப் பரிச்சேதங்களில் ஒன்றுகிய வேதாந்த பரிச்சேதத்தின் மொழிபெயர்ப்பாகும். மொழிபெயர்த்தவர். துறைமங்கலம் சிலப்பிரகாச சுவாமிகள் மொழி

பெயர்க்கப்பட்ட இந்துால் சிறப்புப்பாயிரம், பொதுப்பாயிரத்துடன் திருக்குவிவேகம், திருசியவிவேகமென்னு மிரண்டு சிபாகங்களு டையது. திருக்கு என்பது அறிவுருவான பிரமம், திருசியபென் பது அப்பிரம விவர்த்தன மாயாகாரியமா யறியப்படும் அசீதனப் பிரவஞ்சம். இந்துால் செய்யுட்சிறப்பு பொருள் ஆழம் முதலிய வற்றுல் மிகச் சிறந்தது. ஒரு செய்யுள் வருமாறு:—

தருணமா துமைமுகத் தாமரைக் கெழு
மருணனு மெனவுதித் தடியர் பாற்புரி
கருணைமா மதமெனக் காட்டு மாழுகன்
சரணவா ரிசமலர் தலையிற் கொள்ளுவாம்.

நூனவாசிட்டம்.

இந்துவியற்றியவர் வீரை ஆளவந்தார். இது வைராக்கிபப் பிரகரணம், முழுட்சப்பிரகரணம், உற்பத்திப்பிரகரணம், நிருவாணப்பிரகரணம், என்னு நான்கு பிரகரணங்களால் முறையே சீவகாருண்ணியம், பாசவெராக்கியம், ஈசுபத்தி, பிரமஞ்சன மென்பவற்றிற் கிலக்கணங்கூறி அவ்வைற்றிற் கெடுத்துக்காட்டி லக்கியமாக்கதைகள் பலவுங்கூறி அவற்றினியல்பு விளக்குவது. இதன் செய்யுட்டொகை 2056. இந்துற்குப் பிறைசை அருணைசல சுவாமியவர்கள் உரை கண்டனர். செய்யுள் மாதிரிக்கிரண்டு இங்ஙனந்தருகின்றும்:—

எத்திறத்தோ ரெவ்வனமா மிடையூற்றைக்
கடந்தெனிகி னேறவல் லோ
தத்திறத்தோ ரேபேருடரவர்களே
தொழற்குரியோரவரே சான்றேர்
மெய்த்திறத்தோர் சேரிடமாய் விநயகிதி
படைத்தருளால் வீளங்காநிற்குஞ்
சுத்தருண வெவ்வனமில் வுலகி லுள
தோவிசும்பிற் சூழ்காடுண்டோ,

செயல்ரூந்துயருற்றுவான் செயத்தகாச் செயல்களாகா விபல்பலா வழியாலுண்ண விராகுவையமுதங்கொன்ற தயலெலாம் வசமாயாபத் தனைத்தும்போ யென்றுங்கள் முயலு நற்குணங்களாலே மொம்புகழூதினேர்க்கே.

பிரபோத சந்திரோதயம்.

—••—

இது வடமொழியில் இற்றைக்கு ஆயிரத்து முஞ்சாற்றுப் பக்கு வருடங்களுக்கு முன்னே கிருஷ்ணமிசுர பண்டிதரால் செய் யப்பட்ட அற்புதமான ஒரு வேதாந்த நாடகம். தமிழிலே விருத் தப்பாவால் மொழிபெயர்த்தவர் மாதை-திருவேங்கடசவாமிகள். இந்தால் ஆன்மாக்களுடைய காமக் குரோதாதிகளையும் சாந்தம் முதலியவைகளையும் உருவகப்படுத்திப் பாரதக்கதை போலப் பிர விர்த்தி நிவிர்த்தியென இரண்டுபாலாக வகுத்து, மோகன் முதவி போரைப் பிரவிர்த்திப் படைத்தலைவராகவும், விவேகன் முதவி போரை நிவிர்த்திப்படைத் தலைவராகவு நிறுவி நாடுகவர்தல், காட்டுக்கொட்டல், தூதுபோக்கல், போர்புரிதல், வாகைசூடல், ஞான முடிகுட்டல் என்னு முட்பிரிவுகளால் நீதிநெறிகளை இனிதாய் விளக்குவது. இதிலடங்கிய செய்யுள் 2018. மாதிரிக்கரணம் செய்யுள் இங்களை தருகின்றும்;—

நெஞ்சக முருகுந்தன்மை நீடறிவுடையார்க்கன்றி
வஞ்சகர் தீற்துமுண்டா மென்னினு மொவ்வார் மாத
ரஞ்சன விழியாலுள்ள மறிவிலார் குழைவரீசன்
றஞ்சிசனு மருட்க ஞேக்காற் றம்முளங் கரைவர் சான்றேர்,

அகங்காட்டுந் தங்கபட மவரவருள்

ளொளித்தாலு மடுத்தபேர்க்கு

முகங்காட்டு மல்லவெனின் மொழிகாட்டும் .

விழிகாட்டு முறுவல் காட்டுஞ்

குகங்காட்டு வதுபோன்று துக்கமிகப்
பின்காட்டுந் தொழிலாமாபோ
விகங்காட்டு நமதியன்மே லெண்ணிலா
நெடுந்துயருக் கேதுவாமல்.

ஓழிவிலைடுக்கம்.

இந்நால் கண் னுடையவள்ளல் என்பவராற் செய்யப்பட்டது.
பத்து இயல்களையுடையது. இது ஆன்மா பாசவுபாதியினீங்கி
அருளில் அழுங்கித் தூய்மையுறுதற்குக் கருவியான ஒரு ஞான
நால். வேதாந்த சித்தாந்த மிரண்டையுக் தம்முண் முரணுக
வாறு அவ்விரண்டன் பொருளையும் பெரும்பான்மையா ஞெருப்
படுத்துவரப்பது. 257 செய்யுட்களையுடையது. மாதிரிக்கரண்டு
செய்யுட்கள் இங்ஙனங் தருகின்றும்:—

நாயேறி வீழ்ந்தென் னடாத்துகிலென் ஞானிக்குப்
பேயாஞ் சகம் பழித்தென் பேனுகிலென்—ஞேயார்
பெருமை சிறுமையிலை பின்னுமுன்னுமில்லை
வரைவற்று வேண்டியசெய் வார்.

நாடுநகர் வீடுடையா டாய்தந்தை நட்புமக்கண்
மாடுகுலம் பொன்னுடம்பின் வாதனைகள்—கூடத்
தொடுத்தவலைக் கண்ணித் தொடக்கதனையிப்போ
விடப் பெறுவா ரேன்பிறப்பார் மேல்.

வைராக்கியசதகம்முதலியன்.

வைராக்கிய சதகம், வைராக்கிய தீபம், அவிரோத வந்தி,
சிவஞான தீபம், சித்தாந்த சிகாமணி, அத்துவித வெண்பா என்
பன ஐக்கியவாத சைவக் கொள்கைகளைப் போதிக்கு நூல்களாம்.

(வெராக்கியசதகச் செய்யுள்)

என்னை கண்டுடி மாதரார் வடிவமீ திச்சைவைத் துழல்கின்றுப்
பொன்னையுங் துக்கையும் பிரித்திடில் வெறும் புழுமலக்கூடல்லாற்
பின்னையுண்டுகொல் கண்டு நீ மயங்குதல் பிராந்தி சங்கரன்பாதங்
தன்னை நாடுதி நெஞ்சமே பரசு கோதகியுறப் பெறலாமே.

(வெராக்கியதீபச் செய்யுள்)

இலாமையிற் பணிபற் றௌருகுடை நிழற்கீ மிருநில
முழுவதும் புரக்கும்
வளமை பெற்றுடைய மகற்கு மெப்பொழுது
வருங்கொல் கூற்றெறனும் பயத்தா
ஊளமிகப்பறைனின் றறையுமேற் புவிமீ
துடையரோ மற்றையரின்பங்
களிமிகுத் திருப்பர் தெளிவிலா மையின்மேற்
காரியங் கருதுறூநாரே.

விசாரசாகரம் முதலியன்.

—••—

விசாரசாகரம், விசாரசந்திரோதயம், விருத்திப்பிரபாகரம்,
தத்துவாரு சந்தானம், தத்துவபோதினி, ஆன்மபுராணம் முதலிய
நூல்களைல்லாம் முன்னர்க் காட்டிய கைவல்லிய நவநிதத்தைப்
போன்ற ஞானநூல்கள். இவற்றையில்லாம், பரமான்மாவல்லாத
ஆன்மாவைப் பரமான்மா என்ற விபரிதமாக வுரைக்கும் ஏகான்ம
வாதபரமாய் எழுந்த உபநிடத் பாஷ்யம், பிரம்மகுத்திரபாஷ்யம்,
கீதாபாஷ்யம், என்பனவற்றை அதுசரித்துத் தமிழிலே இயற்றப்
பட்ட நூல்களாகவின், அருணாலாகிய தமிழ்வேதம் போல் நிர்க்
குணப் பிரமஹபாசனை உணர்த்தும் ஆற்றலுடைய உயர்ந்த நூல்க
ளல்லவென்று சிலர் தாழ்த்திக்கூறுப். இவர்கூறிறு நூல்களின்
மெய்ப்பொருள் உணராப் பெற்றியில் எழுந்ததுபோலும்.

சித்தாந்தசாத்திரவிலக்கியம்.



வேதாந்தத்தினது தெளிவு சித்தாந்தமெனப்படும். வேதத் திற்கூறுக் கருமகாண்டப் பொருட்கு இன்றியமையாது வேண்டப்பட்டு எஞ்சினின்றனவாய் பொருள்களையும், வேதமுடிபாய் உபநிடதத்தின் சாரமாயுள்ள பொருள்களையும் வேறு எடுத்துக் கொண்டு இனிது விளக்குதலின் சிவாகமம் சித்தாந்தசாத்திரம் என்று வழங்கப்படும். இச்சித்தாந்த ஆகமங்கள் சரியாபாதம், கிரியாபாதம், யோகபாதம், ஞானபாதம் என நான் குபாதங்களையுடையன.

இவற்றுள் சரியாபாதத்துள் பிராயச்சித்த விதியும், பவித்திரவிதியும், சிவலிங்க விலக்கணமும், நந்தி முதலிய கணாதர் இலக்கணமும், செபாலீ, யோகபட்டம், தண்டம், கமண்டலம் முதலியவற்றின் இலக்கணமும், அந்தயேட்டி விதியும், சிரார்த்த விதியும் கூறப்படும்.

கிரியாபாதத்துள் மந்திரங்களினது உத்தாரணம், சந்தியாவந்தனம், பூசை, செபம், ஒமங்களும், சமபம், விசேஷம், நிருவாணம்; ஆசாரியாபிடேகங்களும், பத்திமுத்திகளுக்குபாயமான தீக்கையும் கூறப்படும்.

யோகபாதத்துள் முப்பத்தாறு தத்துவங்களும், தத்துவ சாரும், ஆன்மாவும், பரமசிவனும், சத்தியும், சகத்திற்குக் காரணமாகிய மாஸை மாமாயைகளைக் காணும் வல்லமையும், அணிமாவாசி சித்திகள் உண்டாகு முறைமையும், இயமம், நியமம், ஆசனம், பிரான்னபாமம், பிரத்தியாகரம், தாரணை, தியானம், சமாதிகளினுடைய முறைமையும், மூலதாரம் முதலிய ஆதாரங்களின் முறைமையும் கூறப்படும்.

ஞானபாதத்துள் பரமசிவனுடைய சொருபமும், விஞ்ஞானகலர், பிரளையாகலர், சகலர் என்னும் ஆண்மாக்களின் சொருபமும், ஆணவம், காமியம், மாயேயம், வைந்தவம், திரோதான சத்தி என்னும் பாசங்களின் சொருபமும், சத்தியின் சொருபமும், சிவதத்துவம்முதற் பிருதிவிதத்துவம் வரையுமள முப்பத்தாறு தத்துவங்களின்து உற்பத்தியும், இவை ஆன்மாக்கள் போகம்புகிக்கைக்குக் கருவியாம் முறையும், புவனங்கள், புவனேசவரர் சொருபங்களும், புவனங்களின் யோசனைப் பிரமாணங்களும், அதமப்பிரளயம், மத்திமப்பிரளயம், மகாப்பிரளயங்களின் சொருபங்களும், அதமப்பிரளயங்களின் பின்னர்ச் சிருட்டியாம் முறையையும், பாசுபதம், மாவிரதம், காபாவிகம் முதலிய மதங்களின் சொருபங்களும் கூறப்படும்.

மேல்விவரித்த நாற்பாதங்களில் முன் ஏண்றையு முணர்த்துஞ்சைவதூல்கள் ஞானமிர்தம், சிவதருமோத்தரம், சைவசமய நெறி முதலியனவாம்.

ஞானமிர்தம்.

இது நிறைந்த நாயனார் சந்தானத்துப் பரமானந்த முனிவர் அருள்பெற்ற வாகீஸ் அருளிச்செய்தது. பதி, பசு, பாசவியல் களைத் தருக்கமுறையா லெடுத்தினிது விளக்குவது. “வெண்டிரைக் கருங்கடலேழும் விண்டொடாட” என்னுஞ் செப்புண்முதலாக “ஆருக்கூறிய வத்துவாமற்” ரெண்பதீருக எழுபத்தைக்கு அக வற்பாக்களுடையது. பாநெறி சங்கச் செப்புட்களைப் போலக் கொற்சவை பொருட்சவைகளால் சிறந்துளது. மாதிரிக் கொருபா இங்குணந் தருகின்றும்;—

போய்ப்பொறி புணர்க்கு முப்பொறி யுள்ளு
முள்ளச் செப்தி தெள்ளிதிற் கிளப்பி
விருஷ் காட்சி யருளொடு புணர்தல்

பெரும்பொறை தாங்கல் பிறன்பொருள் விழுமானம்
 செய்தநன் றறிதல் கைதவங் கடிதல்
 பால்கோ டாது பகலிற் ரேண்றன்
 மரனம் தாணி யாணிற் ரூங்க
 லழுக்கா றின்மை யவாவிற் றீர்த
 ஸருந்துய ருயிர்கட் கிருந்த காலை
 யழுரேய் வன்ன ராகி யானுக்
 கழலு நெஞ்சிற் கையற் றினைதல்
 பன்னருஞ் சிறப்பின் மன்னுயிர்த் தொகைட்
 கறிவும் பொறியுங் கழிபெருங் கசினும்
 பெறற்கருஞ் துக்கமு மிறப்ப ஒுங்குத்
 தம்மினும் வேண்டுமென் ரெண்ணரும் பெருங்குணம்
 வாக்கொடு சிவணிய நோக்கின் மீக்கொள்
 வறம்பெரி தறைதல் புறக்கூ ரூமை
 வாய்மை கல்வி தீமையிற் றிறம்ப
 வின்மொழி யிசைத்தல் வன்மொழி மறத்த
 ஸிவனுல் விரித்த ஸருமறை கழற
 ஸடங்கிய வறைதல் கடுஞ்சொல் விடுத்தல்
 பயனின்ற படித்தல் படிற்றுரை விடுத்தல்
 காயத் தியைந்த வீயா விளையு
 னாருந்தவந் தொடங்க றிருந்திய தானங்
 கொடைமடம் படுதல் படைபுடன் படாமை
 யமரப் பேண லாகுகி யருத்த
 ஸொழுக்க மோம்பும் விழுப்பெருங் கிழமை
 யுடம்பிடி யேந்தி யுடற்றிந் திடுமா
 ரடைந்த காலை யவணிய றுயரங்
 தேரா ரல்லர் தெரிந்து மாருயிர
 பெரும்பிறி தாக விரும்பின மிசைஞரி
 னோங்குப் படாஅ மாசில் காட்சி

யைம்பெரும் பாதகத் தாழி நீந்த
வீங்கியப் பெரும்படை யிரிய நூறும்
வன்று கண்மை வாளிட டாங்கு
நோவன செய்யினு மேவன விழைத
றவச்சிறி தாயினு மிகப்பல விருந்து
பாத்தாண் செல்வம் பூக்கம மிரும்பொழி
றன்மனைக் கிழத்தி யல்லதைப் பிறர்மனை
யன்னையிற் றீரா நன்ன ராண்மை
கார் கோ ளன்ன கயம்பல கிளைத்தல்
கூவ ஞூட்ட லா துலர் சாலை
யறங்கரை நாவி ஞன்ஞேர் பள்ளி
கடவுள் கண்ணிய தடவுநிலைக் கோட்ட
மினையவை முதல நினைவருந் திறத்த
புரதன் மாதோ வறத்துறை மறத்துறை
யிவற்றின் வழிப்படா தெதிர்வன கெழீஇ
யுஞ்சற்றன் மொழிப வணர்ந்திசி ஞேரே.

சிவதருமோத்தரம்.

இது சுப்பிரமணியக்கடவுள் அகத்தியமுனிவர்க் கருளிச் செய்த ஓர் உபாகமர். வடமொழியில் “சிவதருமோத்தராகமாஸ்” எனப்படும். அப்பெயரையே வைத்துத் தென்மொழியில் மொழி பெயர்த்துப் பாடியவர் மறைஞானசம்பந்தர். இந்துஸ் பாமதரு மாதியியல், சிவஞானதானவியல், சிவகையாகவியல், பலவிசிட்ட காரணவியல், சிவதருமவியல், பாவனியல், சுவர்க்கநரகவியல், சனனமரணவியல், சுவர்க்கநரகசீசடவியல், சிவஞானயோகவியல், பரிகாரவியல், கோபுரவியல் எனப் பன்னிரண்டியல்க ஞஷடத்து. இவ்வியல் பன்னிரண்டினுள்ளுமடங்கிய செய்யுள் 1208, மாதிரிக் கிரண்டு செய்யுள் இங்கணந் தருகின்றூப்:—

கன்னிமையை விற்பார்கள் பாதாரந்தன்னைக் காழுறவர் மனை விகுறை கண்டறிந்துறவார், பொன்வினைசெய் கொல்லர் மரக் கொல்லர் பொருட்பெண்டிர் புலைவிலைஞர் மதுவிலைஞர் புரந்தாரை மறந்தார், தென்னெனவே பாடுமை ராடுமைவர் வாளாற்சேவிப்பார் பூவிற்பார் செக்கார் சொக்கிடுவா, ரென்னுமிவ ரெழுவாயரன்னுதி யருந்தீ விழுக்கான வனமுளத்தை யழுக்காக்கிவிடுமே.

உண்ண ஒுஜை விரும்பி யுயிர்க்கொலை
யென்னு வான்கொலை கண்டிரங் கான்கொலை
பண்னு வாரைத் தடுத்துப் பகர்களை
னண்னு வானிவ ரோடெனு நால்வரும்.

சைவசமயத்திற்கு.

இந்துவியற்றிய ஆசிரியர் மறைஞானசம்பந்தர், இது ஆசிரியரிலக்கணம், மாணுக்கரிலக்கணம், பொதுவிலக்கணமென்னும் மூன்றுபிரிவுகளால் சிவாகமச் சரியை, கிரியை, யோகபாதப்பொருளைத் தொகுத்தெடுத்து விளக்குநூல். ஞானபாதத் தடத்தப் பொருள் சிலவு மெடுத்தோதும்.

மேற்கூறியவைகளன்றிச் சரியை கிரியாயோக பாதங்களை புணர்த்துஞ்சைவநூல்கள் இன்னும் பலவுள். நித்தியகரும் நெறிக் குறள், பரமதத்திமிரபானு, தத்துவப்பிராசம் முதலிய பலவும் அன்னவையாம். அவற்றைப்பெல்லாம் பெற்றுழிக் கண்டுதெளிக்.

நான்காவதாகிப ஞானபாதப்பொருளுணர்த்து ரூல்களுந்தமிழ்மொழியிற் பலவுள். அவற்றுட்ட டலையானவை,

“உந்தி களிறு வயர்போதஞ் சித்தியார்
பிந்திருபா வண்மை பிரகாசம்—வந்தவருட்
பண்புவினு போற்றிகொடி பாசமிலா நெஞ்சுவிடு
உண்மைநெறி சங்கற்ப முற்று,

என்னும் வெண்பாவிற் குறிக்கப்பட்ட பதினேண்குமேயாம்.

இவற்றின் வரலாற்றினைப் பாடையியலுள், கடைச்சங்கத்திற் குப் பிந்தியகாலம் என்னும் பிரிவின்கீழ் உமாபகி சிவாசாரியார் முதலியோரைப்பற்றிக் கூறியவிடத்து ஒருவாறு சுருக்கிக்காட்டி யிருக்கின்றாம். ஆண்டுக் கூறியவற்றே மேலாஞ் சொல்லக்கூடிய விவரங்களையும் சேர்த்து விவரித்தற்குரிமையாகிய இவ்விடத்துத் தந்துசெல்வாம்.

சித்தாந்த சாத்திரங்களுட் சிறந்து தலைசிற்பது சிவஞான போதமாயினும், அது திருவுந்தியார்க்கு 45 வருடங்களுக்கும், திருக்களிற்றுப்படியார்க்கு 45 வருடங்களுக்கும் பின்னர்த்தோன் றியதால், மேலைய வெண்பாவில் மூன்றாவதாக நிறுவப்பட்டது. இவ்வெண்பாவில் பதினேண்கு நால்களும் பெருமை சிறுமை நோக்கி நிறுத்தப்படாமல் தோன்றியகால முதுமை இளமைப்படி வரிசையாக்கிக் குறிக்கப்பட்டிருத்தவின், நாமும் அவ்வரிசையையே தழுவி விவரிப்பாம்.

திருவுந்தி.

— * —

இஞ்ணால் பதி, பசு, பாசமென்னும் முப்பொருள்களின் செர் ரூபஸ்யல்புகளைத் தொகுத்துணர்த்துவது. திருவியலூர் உய்யவந்த தேவநாயனால் சாலிவாகனச்சாப்தம் 1070ல் இயற்றப்பட்டது. 45 கவித்தாழிஷைகளை யுடையது. மாதிரிக்கொரு செய்யுள் வரு மாறு:—

அகளமா யாரு மறிவுரி தப்பொருள்
சகளமாய் வந்த தென்றுங் தீபற
தானுகத் தந்த தென்றுங் தீபற.

திருக்களிற்றுப்படி.

—••—

இந்தாவியற்றிய ஆசிரியர் திருக்கடலூர் உய்பவந்த தேவநாயனர். இவர் மேற்கூறிய உய்யவந்த தேவநாயனரின் மாணுக்கர். இந்தால் திருவுந்தியின் கருத்தை இனிதுவிளாக்க வெழுந்து அதற்கு வழிநூலாய் நிலவுவது.

இந்தாவின் தெய்வத்தன்மையை விளக்கவேண்டி ஆசிரியர் இதனைத் திருவம்பலத்தின் கண்ணதான் திருக்களிற்றுப்படியில் ஏற்றி வணங்கினிற்ப அத்திருக்களிற்றுக்கை நிமிர்ந்து இதனை வாங்கி நடராசர் திருவடியிற் சேர்த்ததென்றும் அதுபற்றி இதற்குத் திருக்களிற்றுப்படி யென்னுங் திருநாமங் கொடுக்கப்பட்ட தென்றும் கறுப. இது 100 திருவெண்பாக்களை யுண்டயது. சாவிவாகனசகாப்தம் 1100ல் செய்யப்பட்டது. இந்தால் வெண்பாருன்று வருமாறு:—

அம்மையப்ப ரேயுலகுக் கம்மையப்ப ரென்றறிக
வம்மையப்ப ரப்பரிசே வந்தனிப்ப—ரம்மையப்ப
ரெல்லா வுலகுக்கு மப்புறத்தா ரிப்புறத்து
மல்லார்போ னிற்பா ரவர்.

சிவஞான போதம்

—••—

நால்வரலாறு:—சிவபெருமான் மகா சங்காரகாலத்தின் இறுதியிலே உலகங்களை மீளப்படைத்து வேதாகமங்களையுங் தீதாற்றுவித்துக் சீகண்டருத்திரர் வாயிலாக நந்திபெருமாலுங்கு இருபத்தெட்டாகமங்களையுஞ் செனியறிவுறுத்தருளினர். அவற்றைக் கேட்டருளிய நந்திபெருமான் சீகண்டருத்திரரை வணங்கிகின்று சிவாகமந்தீதாறும் சரிபையாதி நாற்பாதப்பொருள்களும் சிறுபான்மை வெவ்வேறுக்க கூறப்பட்டன. அவற்றுள் உண்மையா

வது இதுவென்று அருளிச்செய்யவேண்டுமென்று இரந்து விண் னைப்பஞ்செய்து வினாபவழிச் சீகண்டருத்திரர் கருணைமீக்கூர்ந்து நன்றே வினாயினுப் அனந்தசீதவர் எமக் கருளிச்செய்தவாறே கூறுகின்றும் கேட்பாயாக வென்று அருளிச்செய்து, கற்பந்தோ ஹம் படைப்பு வேறுபாடும் கேட்போர் கருத்து வேறுபாடும்பற்றி அவற்றிற் கிபையச் சரியை முதலிய மூன்று பாதப் பொருள்களும் ஆகமங்களில் வெவ்வேறுகக் கூறப்பட்டன. ஆகலான், அவற்றுள் எவ்வாகமத்தின் முறையார் தீக்கைபெற்றார், அவர் அவ்வாகமத்தின் முறையநுட்பத்தொழுகற்பாலர். இனி, ஞான பாதமாவது பொருட்டன்மை யுணர்த்துவதாகவின் அது வேறு படுதல் பொருந்தாமையான் அவையெல்லாங் தூலாருந்ததினெந்தி பற்றிக் கூறப்பட்டனவன்றி மாறுகொளக் கூறப்பட்டன வல்ல வென்பதை வகுத்துணர்த்துதற்பொருட்டு இரளாவாகமத்துட் பண்ணிரு சூத்திரத்தாற் கூறப்பட்டது சிவஞான போதமென்பதோர் படலம். அது கேட்டார்க்கு எல்லா ஆகமப் பொருள்களும் வேறுபாடின்றி இனிது விளங்குமெனக் கூறி, அச்சிவஞானபோதத்தை நந்திபெருமானுக்குச் செவியறிவுறுத் தருளினார். நந்தி பெருமானும் அதுகீட்ட துணையானே எல்லா ஜியமு நீங்கி மெய்ப்பொருள்தளிந்து, பின்னர் அதனைத் தம்மாணுக்கர் பல்லோருள்ளஞ் சிறந்த சனற்குமாரமுனிகட்குச் செவியறிவுறுத் தருளினார். அவர் தம்மாணுக்கர் பல்லோருள்ளஞ் சிறந்த பரஞ்சோதிமுனிவர்க்குச் செவியறிவுறுத்தருளினார். அவர் திருவிவண்ணைய் நல்லூரில் அவதரித்து மெய்யுணர்வின் முற்றுப்பேறுடையாய் எழுந்தருளியிருந்த மெய்கண்டதீவர்பால் வந்து சிவஞானபோதத்தைக்கொடுத்து “இதனை ஈண்டுள்ளோர் உணர்ந்துய்தற்பொருட்டுத் தமிழின் மொழிபெயர்த்துச் செய்து பொழிப்புறைக்க” என்றார்விப் பொழிப்புறைக்குமாறுஞ் சத்தியஞான தரிசனிகள்பால் .

தாங்கேட்டவாறே செனியறிவுறுத்தருளி நீங்க, அவரும் அவ்வாறே மொழிபெயர்த்துப் பொழிப்புரையுஞ் செய்தருளித் தம் மாணுக்கர் பல்லோருள்ளுஞ் சிறந்த அருணங்திசிவாசாரியர்க்குச் செனியறிவுறுத்தருளினார். அவர் தம்மாணுக்கர் பல்லோருள்ளுஞ் சிறந்த கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியர்க்குச் செவியறிவுறுத்தருளினார். இஃது இந்நூல்வந்த வரலாறனக் கொள்க.

என்னுவர், கருக்கர் முதலிய பண்ணவகணங்கட்கு வேதப் பொருள் அறிவுறுத்தற்பொருட்டு எழுந்தருளிவந்த தக்கிலே மூர்த்தி தமது திருக்காத்திற் ரிக்கப்பெற்றது இச் சிவஞானபோதமே.

மாணிக்கவாசகசுவாமிகளை ஆட்கொண்டருளித் திக்கைப்பீபரளிக்கச் சிவபெருமான் பரமாசாரிய மூர்த்தியாய்த் திருப்பெருந்துறையிலோர் குருந்தமர நிமுற்கண் எழுந்தருளியபொழுது தமது திருக்காத்திற் ருங்கப்பெற்றதும் இச்சிவஞானபோதமே. அங்கனம் எழுந்தருளிய பரமாசாரியரை அடைந்த மாணிக்கவாசகர் “செங்கைமீது * * * பொருத்தமுறும் புத்தகமேதயா” என்று வினவ, அப்பிரானார் “பொய்ம்மையிலாச் சிவஞானபோதம்” என்று விடையிறுக்க “என்றலுமே சிவமேது ஞானமே திங்கலங்கியிடும் போதமே தியம்புவிரே” என்று மாணிக்கவாசகர் மீட்டும் வினவ, “நின்றசிவ மொன்றதனைத் தேர்தன் ஞான சிக்மீபோதந் தேர்ந்ததனைத் தெளிதலாம்” என்று விடையருளப் பெற்றதாலும் இச் சிவஞானபோதமே.

இந்நூல் பொதுவும் சிறப்புமென இரண்டு இயல்களாகப் பகுக்கப்பட்டிருக்கின்றது. பொதுவியலுள் முன்னாறுசூத்திரமும் சிறப்பியலுள் பின்னாறு சூத்திரமும் அடங்கும். பொதுவியற்சூத்திரம் ஆற்றுள் முன்முன்று பிரமாணவியல், பின்முன்று இலக்கணவியல்; சிறப்பியற்சூத்திரம் ஆற்றுள் முன்முன்று சாதனவியல், பின்முன்று பயனியல்.

இப்பன்னிரு சூத்திரங்களுக்குமிய அதிகரணம் அல்லது சூரணிக்கொத்து முப்பத்தொன்பதாகும்.

மூன்று நான் கேழு மூன்றே முடிந்தபி னிரண்டிரண்டே
மூன்றான் மூன்றான்றும் முடிந்தபி னிரண்டிரண்டே
என்றான் கிறுதாமே யிவையீரா நிலக்கத்துள்ளே
என்றமுப் பாலென்பாளை யெனக்கர னிரங்கினேனே,
என்னுஞ் செய்யுளா னறிக.

இவ்வதிகரணங்கள் முப்பத்தொன்பதிலும் அடங்கிய வெண்பா (சூத்திரவெண்பா பிறங்கலாக) எண்பத்தொன்று.

ஐயோருப தேழேழூ மாங்கமைந்த நாலாறு
யையொன்ப தோரெட்டோடாரூறுங்—துய்யவெட்டோ
டெண்பத்து மொன்றாஞ் சிவஞான போதத்தின்
மன்னருஞும் வெண்பா வகை,
என்னுஞ் செய்யுளானறிக.

சூரணிக்கொத்து.

(முதற்சூத்திரம்.)

1. சகம் பிறப்பிருப்பிறப்பாகிய முத்தொழி லுடையது.
2. அது அரானுலே யுடையது.
3. மற்றிருவரும் முத்தொழிற் படுவர்கள்.

(இரண்டாஞ்சூத்திரம்.)

1. அரன் உயிர்களில் இரண்டற நிற்பன்.
2. உயிர்களுக்கு கண்மபலை அரனே கொடுப்பன்.
3. உயிர்கள் அச்சமாறியே பிறக்கும்.
4. அரன் சருவசியாபகன்.

(முன்றாஞ்சுத்திரம்.)

1. இல்லையென்கிற அறிவுடனே சொல்லுகையினுடை அறிவு மிரு உண்டு.
2. எனது உடல் என்று பொருட்பிற்கின் கிழமையாகச் சொல்லுகையினுடை, உடற்குவேறுப் பயிர் உண்டு.
3. ஜிந்தையும் ஒருவனே அறிதவின், ஒவ்வொன்றை மாத்தி ரம் அறிகிற ஜிந்திற்கு வேறுப் பயிர் உண்டு.
4. கனவுடலை விட்டு நனவுடலிலே வருகையினுடை அக்கணவு டற்கு வேறுப் பயிர் உண்டு.
5. நித்திரையிலும் பிராண்வாயுத் தொழில்பண்ணவுஞ் சரீரத் துக்குப் புசிப்புங் தொழிலும் இல்லாதபடியினுடை, பிராண்வாயுவுக்கு வேறுப் பயிர் உண்டு.
6. மறந்து மறந்து நினைக்கிறபடியினுடை மறவாமல் இருக்கிற அரனுக்கு வேறுப் பயிர் உண்டு.
7. எல்லாத் தத்துவங்களுக்கும் வேறு வேறு பெயர் இருக்கையினுடை, அந்தந்தத் தத்துவங்களுக்கு வேறுப் பயிர் உண்டு.

(நான்காஞ்சுத்திரம்.)

1. அந்தக்கரணங்களுக்கு உயிர் உட்கூடினாலன்றித் தொழில் இல்லாதபடியினுடை, அந்தக்கரணங்களுக்கு வேறுப் பயிர் உண்டு.
2. மலமறைப்பால் உயிருக்கு அறிவு இல்லை.
3. உயிர் முன்றவத்தைப்படும்.

(ஜிந்தாஞ்சுத்திரம்.)

1. உயிராலே தத்துவங்களைல்லாந் தொழில்செய்யும்.
2. அரனுடை உயிர்களைல்லாம் அறியும்.

(ஆரூண்டுகுத்திரம்.)

1. உயிரறிவினுலே அறியப்பட்டதெல்லாம் அழியும்.
2. அப்பிரமேயமாக அறியப்பட்டவனே அரன்.

(ஏழாஞ்சுகுத்திரம்.)

1. அரன் பாசத்தை அனுபவியான்.
2. பாசம் அரனை அனுபவியாது.
3. உயிர் அவ்வரளையடையும்; அனுபவிக்கும்.

(எட்டாஞ்சுகுத்திரம்.)

1. உயிருக்கு நல்லறிவு தவத்தினுலேயே வரும்.
2. உயிருக்குச் சற்குருவாய் வருவது அரனே.
3. உயிர் பஞ்சீசந்திரியங்களைப் பற்றுகையினுலே தன்னையும் அறியமாட்டாது.
4. உயிர் பஞ்சீசந்திரியங்களிலேபற்றற்றஞ்சுல்தன்னையும் அறியும்.

(ஒன்பதாஞ்சுகுத்திரம்.)

1. உயிர் அரன்ஞானத்தினுலேயே அரனைக்கானும்.
2. உயிர் பாசத்திலே பற்றற்றஞ்சு அரன் வெளிப்படுவன்.
3. பஞ்சாக்ஷர செபம்பண்ணினுல் வாசனுமலம் போம்.

(பத்தாஞ்சுகுத்திரம்.)

1. அரனுடன் ஒன்றுகிடில்.
2. உன்றெழுமில் எல்லாம் அரன்பணி என்றுகொள்.

(பத்தொஞ்சுகுத்திரம்.)

1. ஞானிக்கு வருகிற விடயங்களை அரனே அனுபவிப்பன்.
2. அரனைமறவாமல் அன்பு இருந்தால் அவனிடத்திலே ஸிக்கமாய்ப்போவன்.

(பன்னிரண்டாஞ்சுத்திரம்.)

1. மும்மலங்களையுங் களைக.
2. சிவஞானிகளுடனே கூடுக.
3. சிவஞானிகளையுஞ் சிவலிங்கத்தையுஞ் சிவனைவே தெறி வழிபடுக.
4. வழிபாடாமையை ஒழிக.

ஆக சூத்திரம் 12-க்குச் சூர்ணிக்கொத்து 39.

இத்தனைப் பெருமைவாய்ந்த சிவஞான போதத்திற்கு ஆகியிலே திருநாரையுரில் எழுந்தருளிய பொல்லாப்பிள்ளையாரால் சூர்ணி ஆகிய கருத்துரையும், மெய்கண்டதீவநாயனாரால் வார்த்திகம் எனப் பெயரிய பொழிப்புரையுஞ் செய்தருளப்பட்டன.

பின்னர்ப் பாண்டிப்பெருமான் என்னும் ஆசிரியரால் ஓர் உரை இயற்றப்பட்டது. அதன்பின்னர்த் திருக்கைலாச பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனத்து மாதவச் சிவஞானயோகிகளால் ஒரு சிற்றுரையும் சிவஞானபோதமாபாடியும், எனப் பெயரிய ஒரு பேரூரையுஞ் செய்தருளப்பட்டன. இப்பேரூரை வடமொழியிலே சிவாக்கிரயோகிகள் செய்தருளிய பாஸியத்தின் மொழிபெயர்ப்புப்போலும். அதனைப் பதிப்புரைகாரர் பின்வருமாறு பாராட்டுகின்றனர்.

“இது வேதாந்த சூத்திரத்திற்கு ஸீலகண்டபாடியம் முதலியனபோலப் பொருள்களை விஷயம், சம்சயம், பூர்வபக்ஷம், சித்தாந்தநிர்ணயம், சங்கதி என்னும் ஜிந்துறுப்புக்களையும் உடைய அதிகரணங்களாகப் பகுத்து, எவரும் ஒருசிறிதும் சந்தேகமுறைவண்ணம் தருக்க விபாகரண மீமாஞ்சசகள் கொண்டும் வேதாகமங்களாகிப அதிப்பிரபலப் பிரமாணங்கள் கொண்டும் நன்கு தெளியுமாறு கடாவிடைகளால் இனிது விளக்கிக் காட்டுதலின் திராவிடமாபாடியம் என்று எவராலும் சிறப்பித்துச் சொல்லப்படும்.”

“சௌதாச் சுவதரம் முதலிய சைவோபநிட தங்களெல்லாம் சுத்தாத்துவித சித்தாந்தப் பொருளையே சாதிப்பன என் பதை அவ்வவற்றின் வாக்கியங்களால் இனிதுவிளக்கி, வேத முன் சிவாகமமும் வேறென்று கூறிப் பிணங்குவோர் பினக்கை மாற்றுவது”

“சிவாகம வாக்கியங்களைத் தத்தமக்கு வேண்டியவாறெல்லாம் இடர்ப்படுத்தி நலிந்து பொருள்கொண்டு அதனையே மெய்ப்பொருள் என்றுகாட்டி வஞ்சிக்கும் சமவாதசைவர் கொள்ளைக்கையை வேரோடு களைவது”.

“எல்லா மதங்களின் சொருபங்களையும் தன்னுள் அடக்கிக்காட்டுவது”

“புறப்புறம், புறம், அகப்புறம், அகம் என்னுஞ் சமயக்கொள்ளைக்களை அளவைகளான் மறுத்துச் சுத்தாத்துவித சித்தாந்தத்தைத் தாபிப்பது”

“தேவாரம், திருவாசகம் முதலிய பன்னிரு திருமுறைகளிலுள்ள திருப்பாடல்களை ஆங்காங்கு எடுத்துக்காட்டி, அவற்றின் மெய்ப்பொருளை வெள்ளிடைமலைபோற் தெள்ளிதிற் புலப்படுத்துவது.”

“இலக்கண இலக்கியப் பொருட்டிறவுகோலாயுள்ளது.”

“கற்போர்க்கு உண்ணவுண்ணத் தெவிட்டாத தெள்ளமுதம்போல்வது.”

“பத்திரசமும்முத்திரசமும்பழுத்தாழுகு பரன்மையது”

“சைவசமயிகளுக் கெல்லாம் கிடைத்தற்காரிய பெரிய சிந்தாமணிபாயுள்ளது.”

இந்துவியற்றப்பட்டாலம் சாலிவாகன சகாப்தம் 1145.

இதன் முதற்குத்திரத்தையும் அச்சுக்கிரத்து முதலத்திரண விளைவையும் இங்குணங் தருகின்றுப்:—

சூத்திரம்.

அவனவ எதுவில்லை மலையிற் கிளைமையிற்
ஞேற்றிப் பிதியே பொடுங்கி மலத்துள்ளது
மந்தமாதி யென்மனுர் புலவர்.

முதலதிகரணம்.

முதாசியீறு முதலுர் துணைபாகப்
பேதாய் திதியாகும் பெற்றிழையி—கீனுகாரோ
வொன் ஞேன்றிற் ஞேன்றியுனதா சிறக்கண்டு
மன்றென்று முண்டென்ன வாய்ந்து.

இந்தால் கற்பவர் பொருள் நுட்பங்களைச் செவ்விதி அண
ருமாறு காசிவாசி பூரி. செந்திநாதைபரவர்கள் “சிவஞானபோத
வசனாலங்கார தீபம்” என்றேர் நாலை வசனநடையில் எழுதி
அச்சிடுவித்திருக்கின்றனர். ஒவ்வொரு சூத்திரத்தையும் ஒரு
வாறு விளக்கி அதனதன் இறுதியில் வினாக்களும் அவற்றின்
விடைகளை உணருமாறு அவற்றின் எண்களும் குறிக்கப்பட்டிருக்கின்றன.

சிவஞானசித்தி,

— * —

இந்தால் மெப்கண்ட சிவாசாரியரின் முதன்மானுக்கரும்
சகலாகம் பண்டிகரென்னுங் காரணப்பெயர் பெற்றவருமாகிய
அருணங்கிசுவாசாரிபரால் சிவஞானபோதத்தை முசனுாலாகக்
கொண்டு, அதன்பொருளைப் பிற்காலத்தார்க் கிணிதுவிளக்குமாறு
விருத்தயாப்பாற் செய்யப்பட்ட வழிதால். 628 திருவிருத்தங்களையுடையது.

“சிவத்துங்கு மேற் றெய்வமில்லை. அதுபோலச் சிவஞான
சித்திக்குமேற் சாத்திரமில்லை” எனவும் “பார்வித்த நாலெல்

லாம் பார்த்தறியச் சித்தியிலே—யோர்விருத்தப் பாகிபோதும்” எனவும் ஆன்டேர் எடுத்துப் போற்றிக்கூறியவாற்றுல் இந்துறப் பெருமை இனிது பெறப்படும்.

இந்துல் பரபக்கம் சுபக்கமென இருபகுதிகளையுடையது. பரபக்கத்தில் உலகாயதன் முதலிய பரசமயத்தோர் மதங்களும் அம்மதங்களின் மறுப்புக்களும் கூறப்படும். சுபக்கத்தில் பதி பச் பாசவியல்களை ஜிபங்கிரிபறக் கடாவிஷ்டகளால் விளக்கும். இதுபோற் சிறந்த திரிபதார்த்தநால் வேறொன்றில்லை.

இந்துவின் முற்பாகமாகிய பரபக்கத்திற்குத் திருவொற்றி ஸூர் தத்துவப்பிரிகாசத் தம்பிரான்சுவாமிகள் உரையிட்டருளினர். சிற்பாகமாகிய சுபக்கத்திற்குத் திருவாவடுதுறை யாதீனத்துத் திராவிடமாபாடிய காரராகிய சிவஞானயோகிகள் அருளிச்செய்த பொழிப்புரையின்படி அவ்வாதீனத்துச் சுப்பிரமணியதேசிக சுவாமிகள் பதவுரையிட்டருளினர்.

இந்துல் செய்யப்பட்ட காலம் சாவிவாகன சகாப்தம் 1175.

(சிவஞானசித்தி—காப்பு.)

ஒருக்கோட்ட னிருசெவியன் மும்மதத்த னல்வாயைங்காரத் தலை— தருகோட்டம் பிறையிதழித் தாழ்ச்சடையான் றரு மொருவா ரணத்தின்றுள்க-ஞருகோட்டன்பொடும்வணங்கி யோவாதே யிரவுபக அணர்வோர் சிந்தைத்-திருகோட்டு மயன்றிருமால் செல்வமுமொன் ரேவெங்னச் செய்யுங் தேவே.

(பரபக்கம்.)

அருவமே யிறைவனுகி லறிவின்று காயமாகு
முருவமே பெண்ணிற்பூதக் கூட்டத்தி லொருவனுகு
மருவிய விரண்டுங்கடி நிற்பவ னெண்ணின் மண்மே
விருவிசும் பொருகல்லேந்தி நிற்குமோ வியம்பிடாயே.

(சுபக்கப்.)

ஒருவனே டொருத்தி யொன்றென் ஹரைத்திடு மூலகமெல்லாம்
வருமுறை வந்துளின்று போவது மாதலாலே
தருபவ ஞேருவன் வேண்டும் தாங்முத ஸீறுமாக
மருவிடு மாநாதிமுத்த சித்துரு மன்னின்றே.

இருபாவிருபது.

பத்து வெண்பாவும் பத்து அகவலுங் கொண்டு இந்தால்
முடிந்தமையால் இதற்கு இருபாவிருபது என்னும் பெயர் ஏற்பட்டது.
இது அருணந்திசிவாசாரியரால் சாலிவாகன சகாப்தம்
1176-ல் இயற்றப்பட்டது.

(நேரிசைவெண்பா.)

மதிகின்பா விந்த மலத்தின்பா னிற்க
விதியென்கொல் வெண்ணெய்வாழ் மெய்ய—பதிகின்பால்
வந்தா விதில் வரத்தில் வந்திரண்டும் பற்றுகிலே
னெந்தா யிரண்டாமா ரென்.

(நேரிசையாகிரியப்பா.)

எண்டிசை விளங்க விருட்படாம் போக்கி
முண்டக மலர்த்தி முதறி வருஞ
மேதினி யுதய மெய்கண்ட தேவ
கோதி ஸமுத குணப்பெருங் குன்ற
வென்னி ஞர்தலு மகறலு மென்னீகா
ஹுன்னி அன்னி யுனைதிற் பெயர்குவ
மென்னு மதுவே நின்னியல் பெனினே
வியங்கோ ஓளானு மாகி யியங்கலு
முண்டெனப் படுவை யென்டோண் முக்கண்
யாங்கனும் பிரியா தோங்குதின் னிலையின்
யான்வந் தனின்து மீன்குவ னுயி

ஞற்றுத்துய ருற்றே ரணிநிழ னசைஇ
வீற்றுவீற் றெழுதர வேண்டலும் வெறுத்தலு
மின்றிச் சாயைக்கு நன்றுமன் னியல்பே
யன்னயை யாகுவை னினைவருக் காலை
யிந்நிலை யதனி னேழையேற் கிரங்கி
நின்னை வெளிப்படுத் தொனிப்பை நீயே
லருண்மா ரூகும் பெருமவஃ தன்றியு
நிற்பெற் றவர்க்கு முற்பவ முண்டெனுஞ்
சொற்பெறு மஃ கீத் தொல்லுல கில்லை
யவ்வவ் வழமவுஞ் சோர்வு மயர்வறச்
சொல்லிற் சொல்லெதிர் சொல்லாச்
சொல்லே சொல்லுக சொல்லிறங் தோயே.

உண்மை விளக்கம்.

—♦♦—

இந்துால் மெய்கண்ட சிவாசாரியர் மாணுக்கருள் ஒருவரான திருகை மனவாசகங்கடந்தார் என்பவரால் சாலிவாகன சகாப்தம் 1177ல் இபற்றப்பட்டது. இது ஆசிரியரை முன்னிலையாக்கிச் சித்தாந்தநூல் கூறுங் தத்துவ ரூபாதிகளின் றிறஞ்செப்புவது. 54-திருவெண்பாக்களை யுடையது. ஒருவெண்பா வருமாறு:—

படைப்ப னயனளிப்பன் பங்கயக்கண் மாயன்
றுடைப்ப னுருத்திரனுஞ் சொல்லிற்—றிடப்பெறவே
யென்றுங் திரோபணிப்ப ரீசர் சதாசிவரு
மன்றீ யதுக்கிரக ராம்.

சிவப்பிரகாசம்.

—♦♦—

இந்துால் உமாபதி சிவாசாரியரால் இபற்றப்பட்டது. இது முசனுாலும் வழிநூலுமாகிய சிவஞானபோதம் சிவஞானசித்தி

யென்னும் இரண்டின் பொருள்களையினிது விளக்கும்பொருட்டு அவ்விரண்டிற்கும் புடையாகச் செய்யப்பட்டமையின் அவற்றின் புடைநூலாய்த், தன்னை ஒதியுணரும் பக்குவர் அறிவிலே சிவம் பிரகாசிக்கச் செய்தவின் சிவப்பிரகாசமென்னும் பெயர்த்தாய் சில வுமோர் சித்தாந்த ஞானநூல். நூற்றெட்டு திருவிருத்தங்களை யுடைபது. இதுசெய்யப்பட்டகாலம் சாலிவாகன சகாப்தம் 1228. ஆங்கிலமொழியிலும் இந்நால் மொழிபெயர்க்கப்பட்ட டிருக்கிண் றது. இதன் செய்யுள் ஒன்று வருமாறு:—

பலகலையா கமவேதம் யாவையினுங் கருத்துப் பதிப்பா சந்
தெரித்தல் பதிபாரே மயதுதா-னிலவுமரு வுருவன் றிக் குணங்
குறிக் ஸின்றி நின்மலமா யேகமாய் நித்தமாகி-யலகி லுயிர்க்
குணைவாகி யசலமாகி யகண்டிதமா யானந்த வுருவா யன்
றிச்-செலவரிதாய்ச் செல்கதியாய்ச் சிறிதாகிப் பெரிதாய்த்
திகழ்வதுதற் சிவமென்பர் தளிந்து ளோரே.

திருவருட்பயன்.



இந்நால் உமாபதி சிவாசாரியரால் சாலிவாகன சகாப்தம் 1229ல் இயற்றப்பட்டது. உலகம் பாசவிருட்பந்தந் தீர்ந்து திருவருட்டயைன்த் தலைக்கூடுமாறுணர்த்துவது. பதிமுதுசிலை, உயிரவைசிலை, இருண்மலங்கிலை, அருளாதுங்கிலை, அருளங்கிலை, அறிவுநெறி, உயிர்விளக்கம், இன்புறுங்கிலை, ஜிந்தெழுத்தருணிலை, அணைந்தோர்தன்மை என்னு மதிகாரங்கள் பத்துடைத்தாய் தூற்றெட்டு திருக்குறள் வெண்பாவா லமைந்து விளக்குவது. ஒரு குறள் வெண்பா வருமாறு:—

அகர வுயிர்போ வறிவாகி யெங்கு
நிகரி விறைநிற்கு நிறைந்து.

வினாவெண்பா.

இந்நால் உமாபதி சிவாசாரியரால், தமது ஞானசாரியரான மறைஞானசம்பந்த சிவாசாரியரை முன்னிறீலி வினாவையொல் பாசமொருவித் திருவருணேசன் தலைக்கூடங்கடிப் பதின்மூன்று திருவெண்பாக்களால் (சாவிவாகன சகாப்தம் 1330ல்) இயற்றப் பட்ட சித்தாந்த ஞானநால். இந்நாலின் ஒருவெண்பாவருமாறு:-

நீடு மொளியு நிறையிருஞு மோரிடத்துக்
கூட லரிது கொடுவினையேன்—பாடிதன்முன்
ஒன்றவார் சோலை யுயர்மதிதச் சம்பந்தா
நின்றவா நெவ்வாறு நீ.

போற்றிப்பஃக்ரைடை.

இதுவும் உமாபதி சிவாசாரியரால் (சாவிவாகன சகாப்தம் 1231ல்) இயற்றப்பட்ட ஒரு சித்தாந்த ஞானநால். 190 அடிக் கோடுடையது. நாலடிகள் வருமாறு:-

பூமன்னு நான்முகத்தோன் புத்தேளி ராங்கவர்கோன்
மாமன்னு சோதி மணிமார்ப—ஞமன்னும்
வேதம்வே தாந்தம் விளக்கஞ்செய் விந்துவுட
நுதா தாந்த நடுவேதம்—போதத்தா,

கொடிக்கவி.

இந்நாலும் மேற்படி உமாபதிசிவாசாரியரால் சாவிவாகன சகாப்தம் 1232ல் இயற்றப்பட்டது. ஒரு கவித்துறையும் மூன்று திருவெண்பாக்களு முடையது. ஞான முதலிப் சரதனங்களையும் அவற்றை அடைந்தார் பெறும் பயனையும் எடுத்துக் கூறுவது. சிதம்பரநடராசரது உற்சவத்தொடக்க மொன்றிலே ஏற்று நின்றிருந்த துவசம் ஏறும்படி இந்நாலைச் செய்தனரென்ப. இதன் செய்யுளான்று வருமாறு:-

ஒளிக்கு மிருஞ்கு மொன்றே யிடமொன்று மேலிடலைன் ரூனிக்கு மெனினு மிருளடராதுள் ரூபிர்க் குயிராய்த் தெளிக்கு மறிவு திகழ்த்துதேனுங் திரிமலத்தீத சூளிக்கு முயிருள் கூடும் படிக்கொடி கட்டினனே.

நெஞ்சுவிடுதாது.

இந்நால் கவிவெண்பா 258 அடிகளை யுடையது. மேற்படி உமாபதிசிவாசாரியரால் சாலிவாகன சகாப்தம் 1233ல் செய்யப் பட்டது. தலைவன்பாற் றலைவி தூதுயக்குமாறு நெஞ்சினைச்செலுத் தவின் நெஞ்சுவிடுதாதென்றுயிற்று. நான்கு அடிகள் பின்வருமாறு:—

ஷுமேவு முந்திப் புயல்வண்ணன் பொற்பமைக்க
நாமேவு மாதுபுணர் நான்முகத்தோன்—ரூமேவிப்
பன்றியு மன்னமுமாப் பாரிடந்தும் வான்பறந்து
மென்று மறியா வியல்பினு—னன்றியும்,

உண்மைநறிவிளக்கம்.

இந்நால் ஆறு திருவிருத்தங்களினால் சுற்பவர் தத்துவரூபமுதல் சிவபோக மீறுயுள்ள தசகாரிபமு முணர்ந்து சிவானுடுகி கைகூடுமாறு மேற்படி உமாபதிசிவாசாரிபரால் சாலிவாகனசகாப்தம் 1234ல் இயற்றப்பட்டது. ஒரு விருத்தம் வருமாறு:—

மண்முதற் சிவமதீரூப் வடிவுகாண் பதுவேரூப
மண்முதற் சிவமதீரூப் மலஞ்சட மென்றல்காட்சி
மண்முதற் சிவமதீரூப் வகையதிற் ரூனிலாது
கண்ணுத லருளானீங்கல் சுத்தியாய்க் கருதலாமே.

சங்கற்ப நிராகரணம்.

இந்துஸ் இருபது திருவாசிரியங்களுடையது. இதனை இப்பற்றியவர் மேற்படி உமாபத்சிவாசாரியர். மாயாவாதி ஜிக்கியவாதி முதலிய பல்லோர் சங்கற்பங்கூறி அளவைமூன்றாண்டும் பொருங்குமாற்றானு நிராகரித்துச் சித்தாந்த மேன்மை தெளிவுறுத்துவது. இது சாவிவாகனசகாப்தம் 1235ல் இயற்றப்பட்டது. ஒரு ஆசிரியம் வருமாறு:—

ஈசன தருளாற் பாசத் தொகுதி
செறிவுறு செம்பிற் கறையுறு களிம்பு
குளிகை தாக்க வொளிபெற் றங்கு
நித்த சத்த முத்த ராக
வைத்தன ருலகின் மறைவல் லோரே.

மேலைபச் சாத்திரங்கள் பதினாண்கையும் அவற்றின் உரைகளையும் காஞ்சி ஸ்ரீ. நாகவிங்க முதலியாரவர்கள் பரிசோகித்துத் திரட்டி 1897-ம் ஆண்டு சென்னையில் அச்சிடுவித்திருக்கின்றனர். மற்றொருவர் மூலங்களை மாத்திரம் திரட்டிப் பிரசாரங்கிசெய்திருக்கின்றனர்.

காவிபவிலக்கியம்.

தமிழ்மொழிக்கண் காவிய விலக்கியங்களா யுன்னன சிந்தா மணி, சிலப்பதிகாரம், மணி மைகலீ, குண்டலகீசி, வளைபாபதி யென்னும் பெருங்காப்பியங்களைந்தும், யசோதரகாவிபம், நாக குமாரகாவியம், உதயனகாவியம், சூளாமணி, நீலகீசியென்னுஞ் சிறகாப்பியங்களைந்தும், இரகுவம்மிசம், நைடதம் முதலிய பிறபல காப்பியங்களுமாம். இவைகள் தொல்காப்பியவியல் வழிபட

உச் சங்கத்தமிழ்ச் சொற்பிரயோகம் பெரும்பாலு மருவி நவரசங்களுட் சிலவும் பலவும் தங்கணமைவரக் கொண்டு உலகியல் நீதி முதலியவைகளையறிவுறுத்தும்.

சிந்தாமணி.

இக்காலியம் சைனமுனிவரான திருத்தக்கதேவர் என்பவரால் இபற்றப்பட்டது. இதனைச் சிந்தாமணி யென்றும், சீவகசிந்தாமணி யென்றும் வழங்குவர். இது கடைச்சங்ககாலத்தையடுத்த நூல். இந்நூற்றலைவன் சீவகன் எனப்பெயரிய ஓர் அரசன். அவன் பிறப்புமுதல் கதிகூடியவரையும் நிகழ்ந்த சம்பவங்களை இந்துால் வரிசைப்படுத்தி மிக வனப்புறக் கூறும். இது கடவுள்வாழ்த்து, அவையடக்கம், பதிகமென்பவற்றேருடு, நாமகளிலம்பகம், கோவிந்தையிலம்பகம், காந்தருவதத்தையிலம்பகம், சூணமாலையிலம்பகம், பதுமையிலம்பகம், கேமசரியிலம்பகம், கனகமாலையிலம்பகம், விமலையிலம்பகம், சரமஞ்சரியிலம்பகம், மண்மகளிலம்பகம், பூமகளிலம்பகம், இலக்கணையிலம்பகம், முத்தியிலம்பகமென்னும் பதின்மூன்றிலம்பகங்க ரூடைத்து. விருத்தப்பாவானடக்கு மிக்நூற் செய்யுட்டொகை 3175.

நாமகளிலம்பகம்—சச்சங்தன் என்பான் ஏமாங்கதநாட்டில் இராசமாபுரத்திலே பிறந்து செங்கோல் கைக்கொண்டு விசையையென்பாளை மனைந்து பட்டத்தரசியாக்கி வாழ்தலும், கட்டியங்காரன் என்னும் அமைச்சனை அரசுநடாத்த நிறுவி அவனுற் கொலையுண்ணப்பட்டதும், அவன் மனைவி விசையைபாற் சீவகன் பிறந்து தெய்வானுகூலத்தால் உய்ந்து வளர்ந்து பலகலைபயின்று நிலவியதூலம் கூறுவது. சீவகன் நாமகளைக்கூடிய வரலாறு தெரித்தலின் நாமகளிலும்பகமென்றுயிற்று. நாமகளைக் கூடல்—கலைப்பயிற்சி தலைக்கூடலென்க.

கோவிந்தையிலம்பகம்—சீவகன்னிரைமீட்டுப் புகழ்மாலை சூடித் தன்றேழன் பதுமுகனுக்கு நந்தகோபன்மகள் கோவிந்தை என்பாளை மணஞ்செய்வித்த வரலாறு கூறுவது.

காந்தருவததையிலம்பகம். சீவகன் வித்தியாதரவேங் தன் மகளொருத்தி காந்தருவதத்தை யென்பாளை வீணவாசிக் குந் திறமையால் வென்று மணமாலைசூடி அதுபொருத அரச ரைப் போரிற் புறங்கண்டு அவளை மணந்தவரலாறு கூறுவது.

குணமாலையிலம்பகம்—சீவகன் பொழில்விளையாட்ட யர்த்த குணமாலை, அசனிவேகமென்னுங் கட்டியங்காரன் பட்டக் களிற்றெதிர்ப்பட்டஞ்சழி அதனெதிரேறிச் செருக்கடக்கி விலக்கி அவளை மணமுடித்த வரலாறு கூறுவது.

பதுமையிலம்பகம்—சீவகன் கட்டியங்காரனால் சிறை வைக்கப்பட்டு அச்சிறையினின்றுங் தப்பியோடிப் பரதேசயாத் திரைசெய்து, பல்லவதேயச் சந்திராபநகரடைந்து, அந்நகர்மன் னன் தனபதியென்பான் மகள் பதுமையைப் பாம்புவிடந் தீர்த்து மணம்புரிந்த வரலாறு கூறுவது.

கேமசரியிலம்பகம்—சீவகன் தக்கநாட்டுக் கேமமாபுரஞ் சென்று அந்கர் வணிகன் சுபத்திரன் மகள் கேமசரி ஆடவற் றேபளை ஆண்மையிற் பேதுறுத்து மணஞ்செய்த வரலாறு கூறு வது.

கனகமாலையிலம்பகம்—சீவகன் மத்திமதேயத்து ஏம மாபுரஞ் சென்று அந்கர் வேந்தனை தடமித்திரன் குமாரர்க்கு வில்வித்தைபயிற்றி அவ்வித்தகங்காரணமாக அவன்குமாரி கனக மாலையை மணம்புரிந்த வரலாறு கூறுவது.

விமலையிலம்பகம்—சீவகன் தண்டக்காரணிய மெய்தித் தனது தாய் விசையையைத் தரிசித்து அவள் வரம்பெற்றுத் தன்

ன்கர் ஏபாங்கத்தாட் இராசமாபுரத்தி நேர்பாற் செல்லுழி ஆண் டுள்ள சாகரத்தண்மகள் விமலையின் கண்வலையிற் சிக்கி அவளை மணந்த வரலாறு கூறுவது.

சுரமஞ்சரியிலம்பகம்—சீவகன் ஆடவர்கூட லோம்பே னென்று விரதஞ்சாதித்த சுரமஞ்சரியை வேடமறைந்து சென்று தொடக்காட்டி மயக்கி விவாகஞ்செய்த வரலாறு கூறுவது.

மண்மகளிலம்பகம்—சீவகன் மறவியை வரவழைத்தல் போலத் தண்மாமனை வரவழைத்த கட்டியங்காரன் ஒலைகண்டு அவர் பொருது கோறற் கிதுவே வாய்த்த சமயமென்றெண்ணித் தும்பியர் தோழுமார் தம்மொடுஞ் சதுர்வகைப் படைதிரட்டிச் சென்று இராசமாபுரத் தோர்பால் வைகியதும், கட்டியங்காரனை அவன் படையறப் பொருதுகொன்று மண்மகரூரிமை பெற்ற தூஉங் கூறுவது.

பூமகளிலம்பகம்—சீவகன் இராசமாபுர வரண்மனைக் கெய்தி வேத்தவைசார்ந்து சிங்காசனமேறி மணிமுடி புனைந்து மன்பதை பூரந்த வரலாறு கூறுவது.

இலக்கணையிலம்பகம்—சீவகன் தனது தேவிமார் யாவ ரையும் இராசமாபுரத் தரண்மனையிற் றலைக்கூடித் தன் மாமன்மகள் இலக்கணையை மணந்து இம்மாதராரோ டின்புற்றிருந்து அரசாண்டு, தற்புரந்தார்க்கு எல்லாவளனும் வரிசையுமுதலி அங்கண்மாஞாலமுவப்பச் செங்கோலோச்சிய வரலாறு கூறுவது.

முத்தியிலம்பகம்—சீவகன் தனது தேவிமார் வயின் சற் புத்திரர்ப் பெற்று மகிழ்வறீலி வாழுநாளில் ஓர்த்தினம் நறுமனை மலர்க்காபுக்கி விளையாட்டயர்ந் திருப்புழி, கடுவன்குரங் கொன்று தன்காதன்மந்திக்குப் பலவின் சௌகீரி நல்காநிற்பச் சோலைகாப் பான் சென்று அக்கணியைக் கவர்ந்து கடுவனை மந்தியோ டோட் டிச் சிந்தைமகிழ்ந் துண்டலைக் கண்னுற்றுச் சிந்திப்பானுகிப்

பொருண்சைதுறந்து, கைப்பழமிழந்த கடுவெனுப்பான் நாடி முந்த கட்டியங்காரனென்றும், அவளைக்கொண் றசுகைப்பற்றிய தன்னையொப்பான் கனிகவர்ந்த சோலைகாப்பானென்றும் இவ்வகைத்தே வலியார்வசத்ததாய் மாறிமாறிச் செல்லும் மாண்பிற்றுயது அரசு ஆதலின் அதுபோற்றினென்று துறந்து அருகண் றிருவடியடையு மற்மொம்பிக் கதியடைந்த வரலாறு கூறுவது.

இந்துற்கு நச்சினார்க்கினியர் நல்லுரைகண்டனர். அவர் உரை செய்யுட்சளின் பொழிப்புத்திரட்டிச் சொன்முடிபு கூறி மேற்கொள்காட்டிப் பொருணுப்பங் தெளிக்கும்.

இந்துவின் செய்யுட்கள் மூன்று இங்கணந் தருகின்றும்.

குழற்சிகைக் கோதைகுட்டிக் கொண்டவ னிருப்ப மற்றேர் நிழற்றிகழ் வேலினைனே நேடிய நெடுங்க ணாஞ்சும் பிழைப்பிலாட் புறந்தந்தானுக் குரவரைப் பேணல்செய்யா திமுக்கினு ரிவர்சள்கண்டா யிடும்பைநோய்க் கிரைகளாவார்.

நட்பிடைக் குய்யம்வைத்தான் பிறர்மனை நலத்தைச் சேர்ந்தான் கட்டழற் காமத்தீயிற் கன்னியைக் கலக்கினானு மட்டுயிர் குடலங்கின்று னமைச்சனு யரசுகொன்றான் குட்டநோய் நரகந்தன்னுட் குளிப்பவ ரிவர்கள்கண்டாய்.

சாதலும் பிறத்தருஹந் தம்மினைப் பயத்தினாக மாதலு மழிவுமெல்லா மவைபொருட் கியல்புகண்டாய் நோதலும் பரிவுமெல்லா நுண் னுணர் வின்மையன்றே பேதைச் செரிதும்பொல்லாப் பெய்வளைத் தோளியென்றான்.

சிலப்பதிகாரம்.



இந்துல் செங்குட்டுவென் என்னுஞ் சோழமன்னவன் இளவாகிய இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட ஓர் சைனகாவியம், கடைச்சங்கத் தமிழ்ப்புலவருள் ஒருவரான சீத்தலைச் சாத்தன

நின் உளப்பாடுகொண்டு இளங்கோவடிகள் இயற்றி அவரைக் கேட்டித்த காவியமென்பது இந்நூற் பதிகத்தா மூணரப்படும். காவியத்தலைவன் கோவலன். கோவலன் கண்ணகி என்னுமோர் உத்தம பத்தினியை விதிமுறை வேட்டு இல்லறநடாத்திவருநாளில் மாதுவிலென்னு நாடகக் கணிகையின் மையல்வலையிற் சிக்கிச் செல்வமெல்லா மிழந்து நல்குரவான் மெலிந்து மனைவி கண்ணகி யோடு மதுரைமாககரையடைந்து ஆண்டு சீவலூர்த்தமாக மனை யவள் காற்சிலம்பொன்றைக் கூறி விற்கப்படுகுதலும், தட்டானை ருவனுடைய சூழ்சிவலையிற் பட்டுப் பாண்டியன் காவலர்கை வாளுக்கிரையாகி மடிந்த வரலாறும், கண்ணகி காதலன் கொலை யுண்ட கடுஞ்துயரான் மதுரை தீயிட்டவண்ணமும், கணவனை மலை நாட்டுத் திருச்செங்குன்றிற் ரெப்பவடிவிற் கண்டு தலைக்கூடிச் சுவர்க்கமெய்திய வண்ணமும், இவ்வதிசயங்கேட்ட செங்குட்டு வன் அவட்குக் கோயில்கண்டு அவளுருப் பதிட்டைசெய்து வழி பட்டவண்ணமும் பிறவும் வனப்புற வரிசையரய் இந்நால் கூறும். சிலம்பை முக்கியமாகக் கொண்டெழுந்த காவியமாகவின் சிலப் பதிகாரம் எனப்பட்டது. இக்கதை புகார்க்காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக்காண்டமென மூன்றுவகைப்படுத்துக் கூறப்பட்டது. மூன்னிரு காண்டங்கட்கும் அடியார்க்குநல்லார் நல்லுரை கண்டனர். இந்நாலின்கண் இயல் இசை நாடகமென்னும் முத்த மிழும் விரவி வருதலால் “இயலிசைநாடகத் தொடர்ச்சிலைச் செய்யுள்” எனவும், உரைப்பாட்டும், இசைப்பாட்டும் இடையிடைவிரவி வருதலால் “உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள்” எனவும் இது பெயர்பெறும். இந்நாலிற் சில அடிகள் பின்வருமாறு:—

நாளோச் செய்குவ மறமெனி வின்றே
கேள்வி நல்லுயிர் நீங்கினு நீங்கு
மிதுவென வரைந்து வாழுநா ஞாரங்கோர்
முதுநி ரூலகின் முழுவது மில்லை.

கடுங்கதிர் வெம்மையிற் காதலன் றனக்கு
 நடுங்குதுய ரெய்தி நாப்புலரவாடித்
 தன்றுயர் காணுத் தகைசால் பூங்கொடி
 யின்றுணை மகளிர்க் கிண்றி யமையாக்
 கற்புக் சடன்பூண்ட வித்தெய்வ மல்லது
 பொற்புடைத் தெய்வம் யாங்கண் டிலமால்
 வானம்பொய் யாது வளம்பிழைப் பறியாது
 நீணில வேந்தன் கொற்றஞ் சிதையாது
 பத்தினிப் பெண்டி ரிருந்தநா டென்னு
 மத்தகு நல்லுரை யறியா யோா.

...

பரிவு மிடுக்கனும் பாங்குற நீங்குமின்
 ரெய்வந் தெளிமின் ரெளிந்தோர்ப் பேணுமின்
 பொய்யுரை யஞ்சுமின் புறஞ்சொற் போற்றுமின்
 ஊனுண் உறமி னுயிர்க்கொலை நீங்குமின்
 ருனஞ் செய்மின் றவம்பல தாங்குமின்
 செய்ந்கன்றி கொல்லன்மின் றீந்ட் பிகழ்மின்
 பொய்க்கரி போகன்மின் பொருண்மொழி நீங்கன்மின்
 அறவோ ரவைக்கள மகலா தனுகுமின்
 பிறவோ ரவைக்களம் பிழைத்துப் பெயர்மின்
 பிறர்மஜை யஞ்சுமின் பிழையுயி ரோம்புமின்
 அறமஜை காமி னல்லவை கடிமின்
 கள்ளுங் களவுங் காமமும் பொய்யும்
 வெள்ளைக் கோட்டியும் விரகினி லொழிமின்
 இலாமையுஞ் செல்வமும் யாக்கையு நிலையா
 வுளாள் வரையா தொல்லுவ தொழியாது
 செல்லுங் தேநத்துக் குறுதுணை தேடுமின்
 மல்லன்மா ஞாலத்து வாழ்வீ ரீங்கென



மணிமேகலை.

—♦—

இந்துல் மதுரைக் கூலவாணிகள் சாத்தனுரால் இயற்றப் பட்ட ஓர் பொத்த காவியம். கோவலன் காமக்கிழத்தியாகிய மாதவியின் மகள் மணிமேகலை என்பவருடைய சரிதத்தைக் கூறுவதால் இந்துல் மணிமேகலை யென்னும் பெயர்பெற்றது.

பொய்யடிமை யில்லாப் புலவரான சித்தலைச் சாத்தனூர் இவ் வைதிக பொத்த புறச்சமயப் பொருள்பற்றிக் காவியஞ் செய்த தென்னையெனில், இவர் மணிமேகலை வண்ணங்கண்ட புலவராக லாஜும், அக்காலவரசர் இது பாடியருள்கென வேண்டினமையா னும், மணிமேகலை யாக்கைநிலையாமை மேலிட்டுத் தவம்பேணிய வரலாறு முதலிய உறுதிப்பொருள்களை உலகுக் குணர்த்தவேண் டுமென்ற விருப்பத்தானும் பாடினரென்க. அங்கங்ஞ் செய்தவி டத்தும் “நுதல்விழி நாட்டத் திறையோன் முதலாப்—பதிவாழ் சதுக்கத்துத் தெய்வமீறுக—வேறு வேறு சிறப்பின் வேறு வேறு செய்வினை—யாற்றி மரபி னறிந்தோர் செய்யுமின்” என்று சிவப ரத்துவமும் இந்துறக்கண் ஜெடுத்தோதினர்.

இந்துல் கதாநாயகியை மணிமேகலை தனது தந்தையா கிய கோவலற்கு மவன்மனைவி கண்ணகிக்கும் முந்தை யூழ்வழி நேர்ந்துற்ற வீயாகுல சம்பவங்கேட்டு மனமழுங்கி வைராக்கிய மெய்தித் துறவுசூண்டு, புத்ததருமங்கற்றப் பவத்திற மறுகென நோற்றுதைப் பொருளாக வடையது. இது விழாவறைகாதை, ஊரலருரைத்தகாதை, மலர்வனம்புக்ககாதை, பளிக்கறைபுக்ககாதை மணிமேகலா தெய்வம் வந்து தோன்றியகாதை, சக்கர வாளக்கோட்ட முரைத்தகாதை, துயிலெழுப்பியகாதை, மணி பல்வத்துத் துயருற்றகாதை, பிடிகை கண்டு பிறப்புணர்த்தகாதை, மந்திரங்கொடுத்தகாதை, பாத்திரம்பெற்றகாதை, அற வணர்த்தொழுதகாதை, ஆபுத்தின் றிறமறிவித்தகாதை, பாத்

திரமரபுகூறியகாதை, பாத்திரங்கொண்டு பிச்சைபுக்காதை, ஆகினை பிச்சையிட்டகாதை, உலகவறவிபுக்காதை, உதயகுமாரன் ம்பலம்புக்ககாதை, சிறைக்கோட்டமறக்கோட்டமாக்கியகாதை, உதயகுமாரனை வாளாலெறிந்தகாதை, கந்திற்பாவை வருவதுரைத்தகாதை, சிறைசெய்காதை, சிறைவிடுகாதை, ஆபுத்திரநாட்டைந்தகாதை, ஆபுத்திரனேடு மணிபல்லவமடைந்தகாதை, வஞ்சிமாநகர்புக்காதை, சமயக்கணக்கர் தந்திறங்கேட்டகாதை, கச்சிமாநகர்புக்காதை, தவத்திறம்பூண்டு தருமங்கேட்டகாதை, பவத்திறமறுகெனப் பாவைநோற்றகாதை, யென முப்பான்பகுதியுடைத்து.

இந்தால் சொற்சவை பொருட்சவை முதலியவற்றுல் மிகச் சிறந்ததென்பது துறைமங்கலம் சிவப்பிரகாசசவாமிகள் அருளிச் செய்த திருவெங்கைக் கோவையில் “மந்தா கிரியணி ஸ்வணிப் பிரான்வெங்கை மன்னவான், கொந்தார் குழன்மணி மேகலை நுட்பங் கொள்வதெங்குன்—சிந்தாமணியுங் திருக்கோவையு மேழு திக்கொளி தும்—நந்தாவுரைபை யெழுதலெவ்வாறு நவின்ற ருளே” என்று கூறியவாற்று வினிதுணர்க. இந்தாவின் சில அடிகள் வருமாறு;—

தவத்துறை மாக்கண் மிகப்பெருஞ் செல்வர்
ஈற்றிளம் பெண்டி ராற்றுப் பாலகர்
முதியை ரென்னு னினோ யோ ரென்னுன்
கொடுந்தொழி லாளன் கொன்றனன் குசிப்பவிவ்
வழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டுஞ்
கழிபெருஞ் செல்வக் கள்ளாட் டயர்ந்து
மிக்க நல்லறம் விரும்பாது வாழு
மக்களிற் சிறந்த மடவோ ருண்டோ?

காதல் ரிறப்பிற் களையெரி பொத்தி
ஷ்துலைக் குருகி னுயிர்த்தகத் தடங்கா

தின்னுயி ரீவ ரீயா ராயி
 னன்னீர்ப் பொய்ணகயி னளியெரி புகுவர்
 நளியெரி புகாஅ ராயி னன்போ
 டுடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம் படுவர்
 பத்தினிப் பெண்டிர்

...

நரைமு தாட்டி யொருத்தியைக் காட்டித்
 தண்ணற்ற வண்ணங் திரிந்துவே ரூகி
 வெண்மண லாகிய கூந்தல் காணுப்
 பிறைதுதல் வண்ணங் காணு யோா
 நரைமையிற் நிரைதோற் றகையின் ரூபது
 விறல்விற் புருவ மிவையுங் காணு
 யிறவி னுணங்கல் போன்றுவே ரூபின
 கழுநீர்க் கண்காண் வழுநீர் சுமந்தன
 குமிழ்முக் கிவைகா னுமிழ்சீ யொழுக்குவ
 நிரைமுத் தனைய நகையுங் காணுப்
 கூரைவித் தேய்ப்பப் பிறழ்ந்துவே ரூபின
 விலவிதழ்ச் செவ்வாய் காணு யோா
 புலவுப் பு ஜ்போற் புலால்புறத் திடுவது
 வள்ளைத் தாள்போல் வடிகா திவைகா
 னுள்ளுன் வாடிய வுணங்கல் போன்றன
 விறும்பூது சான்ற மூலையுங் காணுப்
 வெறும்பை போல வீழ்ந்துவே ரூபின
 தாழ்ந்தொசி தெங்கின் மடல்போற் றிரங்கி
 வீழ்ந்தன விளவேய்த் தோன்றுங் காணுப்
 நரம்பொடு விடுதோ அகிர்த்தொடர் கழன்று
 திரங்கிய விரல்க ஸிவையுங் காணுய்
 வாழைத் தண்டே போன்ற குறங்கினை
 தாழைத் தண்டி னுணங்கல் காணு
 யாவக் கலைக்கால் காணு தீயாா

மேவிய நாம்போ டென்புறங் காட்டுவ
தளிரடி வண்ணங் கானு யோா
முளிமுதீர் தெங்கி ஜுதிர்கா யுணங்கல்
பூவினுஞ் சாங்கினும் புலான்மறைத் தியாத்துத்
துசினு மணியினுங் தொல்லோர் வகுத்த
வஞ்சகங் தெரியாய் மன்னவன் மகனென.

குண்டலகேசி.

இஃதோர் பெனத்தகாவியம். இந்நால் முழுவதும் வெளிவந் துலவக் காணவில்லை. சிறைந்துவிட்டதுபோலும். இதன் செய் யுட்களில் ஒரோவான்று சிவஞானசித்தி பரபக்கவுரையினும்» பன்னாற்றிரட்டினும், பிறுண்டும் எடுத்தோதப்படுகின்றது. இந்நாற்செய்யுட்கள்மூன்று வருமாறு:—

வாயுவினை நோக்கியுள மாண்டவய நாவா
யாயுவினை நோக்கியுள யாக்கையவை பேபோற்
நீயவினை நோக்குமியல் சிந்தனையு மில்லாத
தூயவினை நோக்கியுள துப்புரவு மெல்லாம்.

வகையெழிற் ரேள்களென்று மணிகிறக் குஞ்சி யென்றும் புகழெழ விகற்பிக்கென்ற பொருளில்கா மத்தை மற்றேர் தொகையெழுங்காதறன்றை றுய்த்தியாந்துடைத்துமென்பாரகையழ லழுவந்தன்னை நெய்யினு லவிக்கலாமோ.

அன்வென நினைப்பிற்பொத்தி யகந்தலைக் கொண்டகாமக் கனவினை யுவப்புநீராற் குடையற வவித்து மென்றை நினைவிலாப் புனர்க்கிதன்னை ஸீக்குது மென்றுநிற்பார் புனவினைப் புனவினுடைய யாவர்போ காமவைப்பார்.

வளையாபதி.

இதுவும் வழக்கின்றி ஷீமுந்த நூல்களிலோன்றுபோல் தோற் றுகின்றது. இதன் ஒவ்வொர் கூறு முன்னோடு உரைகளில் மேற் கோளாய் எடுத்தாளப்பட்டிருப்பதன்றி முழுதாலும் வெளிவந்து நிலவக்கண்டிலம். இந்நாற் செய்யுட்கள் மூன்று வருமாது:—

நாடு முரு நனிபுகழ் தேத்தலும்
ஏடு றும்மழை பெய்கெனப் பெய்தலுக்
கூட லாற்றவர் நல்லது கூறுங்காற்
பாடு சான்மிகு பக்தினிக் காவதே.

பொறையிலா வறிவு போகப் புணர்விலா விளாம்மேவத்
துறையிலா வனசவாவி துகிலிலாக் கோலத் தூய்யமை
நறையிலா மாலைகல்வி நல்லிலாப் புலமை நன்னார்ச்
சிறையிலா நகரம்போலுஞ் சேயிலாச் செல்வமன்றே.

உயிர்க் கோம்புமி னாண்விழைந் துண்ணன்மின்
செயிர்க் கீங்குமின் செற்ற மிகந்தொரீஇக்
கதிக் கைலுருக் கண்டனர் கைதொழு
மதிகள் போல மறுவிலர் தோன்றுவீர்.

யசோதரகாவியம்.

இது வாதிராஜமுனிவரால் வடமொழியில் யெற்றப்பட்ட “யசோதர சரித்திரம்” என்னுங் காவியத்தைத் தமுகித் தமிழிலே ஒரு கைனர் (பெயர் புலப்படவில்லை) பாடிய நூல். வடமொழிக்காவியத்தில் நான்கு சருக்கங்களாகப் பகுக்கப்பட்ட 296 கலோகங்களும் தென்மொழிக்காவியத்தில் கீங்கு சருக்கங்களாகப் பிரிக்கப்பட்ட 320 செய்யுட்களும் உள்ளன.

சிலவருடங்களுக்குமுன்னர் தில்லையம்பூர் பீரி. வேங்கடராம யோகங்காரவர்களால் இந்துஸ் அச்சிட்டு வெளியாக்கப்பட்டது.

வடமொழி யோசாதரசரித்திரத்துச் சோலோகங்களையும் தென் மொழி யோசாதரகாவியத்துச் செப்புட்களையும் ஒன்றே உடைஞ்சியும் ஒன்றே உருங்குவதை ஒப்புதோக்குங்கால் அவ்விரண்டும் பொருள் வேறுபாடு காணப்படவில்லை.

(வடமொழிச் சரித்திரச் சோலோகப்பொழிப்பு.)

பட்டினத்துக் குடிகள் அரசன் தாணையால் எத்திசைகளினின்றும் இரட்டையிரட்டையாகப் பலவகைப்பட்ட பிராணிகளையும் கொணர்ந்தனர். ஆடு, கோழி, ஏருமை, பன்றி, மாமயில் ஆகிய இவைகள் அத்தேவதையின் கோயிலில் தாமணிக்கயிற்றுல் பிணிக்கப்பட்டு வாதனைப்பட்டுக் கூச்சவிட்டு நின்றன.

(தென்மொழிக்காவியச் செய்யுள்.)

மன்ன னைனயில் மாமயில் வாரணங்
துன்னு சூசர மாடெரு மைத்தொகை
பின்ன சாதி விலங்கி விரட்டைகள்
பின்னி வந்து பிறக்கின கண்டனன்.

(வடமொழிச்சரித்திரச் சோலோகப்பொழிப்பு.)

நல்லுருவம், கட்டழகு, காளைப்பருவம், நற்குடி என்றிவை களைப்பற்றி இப்பொழுது விசாரித்தல் தீயமதியேயாகும். காமதேவனருட்கு ஆட்பட்டவன் எவ்வே அவன் மங்கையருக்குக் காமதேவனேயாவான். சிறந்த வடிவழூவாலாகிய பயன் யாது? நங்கையர் நெஞ்சக மென்னும் நன்மணியைத் தான் பெறுதலேயன்றே! அப்பயனை அவன் பெற்றுனென்றால், பின்னரும் இவ்

விதயோசனையினு லென்னபயன்? காரியம் முடிந்தபின்னர் காரணம் காணல் வேண்டாததே தயாகும்.

(தென்மொழிக்காவியச் செய்யுள்.)

என்றலு மிவற்றினுலென் விரைவனை யவன்களுர்வஞ் சென்றது சிறந்துமுன்னே திருவொடு திறலுங் தேச மொன்றிய வழகுங்கல்வி பொளிபமை குலத்தோடெல்லா நின்றுசெய் பயனுங்கல்லார் நெஞ்சகம் பெறுதலன்றே.

காரிய முடிந்தபின்னுங் காரண முடிவுகாணல் காரிய மன்றிதென்றே கருதிடு கடவுள் காமன் யாருமூட யருளோச்செய்யு மவனமக் கனையனுக நேரிமூட நினைந்துபோகி நீடலை முடியிதென்றார்.

நாககுமார காவியம்.

இது வடமொழியில் உபயபாஷா சக்கிரவர்த்தி மல்லிஷேண முனிவரால் இயற்றப்பட்ட நாககுமார காவியத்தைத் தழுவித் தமிழில் இயற்றப்பட்டநூல்.

உதயனகாவியம்.

இதனை “உதயனன்கதை” என்றும் வழங்குவர். இது பைசாசபாடையில் குணுட்டிய ரென்னு மகாபண்டித ரெங்குருவரால் முற்காலத்துச் செய்யப்பட்டுள்ள பிருகக் கதையின் மொழிபெயர்ப் பாக ஏன்னதோர் நூல். வத்ஸராசன் என்பவனுடைய சரித்திரத் தைக் கூறுவது.

சூலாமணி.

இது தோலாமொழித் தேவரால் இபற்றப்பட்ட ஒரு செனகாலியம். 2131 செய்யுட்க ஞடையது. காலியத்தலைவன் பயாபதி. இவன் புத்திரரைப் பெற்று அவர்களால் பகையரசர்களை வென்று ராஜபோக மனுபவித்துப் புத்திரர்கு முடிகுட்டித் தூறவடைந்து அருகசரணம் பெற்ற வரலாறுகளை இந்று லெடுத் தோதும். இந்றுவின் செய்யுள் மூன்று தருகின்றார்கள்:—

வென்றுன் வினையின் ரூகையாகி விரிந்துதன்க
ணைன்றுய்க் கிடந்த வணர்வின் ஞெழியாது மூற்றஞ்ச
சென்றுன் றிகழுஞ் சுடர்கு மூாளி மூர்த்தியாகி
நின்று னடிக்கீழ்ப் பணிந்தார்வினை நீங்கெனின்றார்.

தொக்கிள மலர்துதை விலாத சோலையும்
புக்கிளாங் தாமரை நகாத பொய்கையு
மிக்கிளாம் பிறைவிசும் பிலாத வந்தியு
மக்கிளை பிலாததோர் மனையு மொக்குமே.

கற்றவர் கடவுட்டானஞ் சேர்ந்தவர் களைகளில்லா
ரற்றவ ரந்தனை ரன்றியு மனையநீரார்க்
குற்றீதா ரிடுக்கண்வந்தாற் குதவுதற் குரித்தன்றுயிற்
பெற்றவிவ் வுடம்புதன்னுற் பெறுபயனில்லை மன்னே.

நீலகேசி.

இது ஒரு சென்றால். பெளத்தம், சாங்கியம், வைசேஷிகம்,
யோகம், வேதாந்தம் முதலியவற்றைக் கண்டித் தெழுதப்பட்டது:

இரகுவமிசம்.

இது வைதிக காவியம். இரகுவின் வமிசாவழி கூறவின் இப்பெயர் இதற்காயிற்று. ஈழநாட்டு யாழ்ப்பாண நல்லூர்க் கரசனை பராச்சேகரன் மருகன் அரசேகரி யென்பவனுல் இயற்றப்பட்டது. விக்கிரமார்க்கன் வமிசத்தானுகைய போஜுமகாராஜன் சமஸ்தானத்துச் சம்ஸ்கிருத வித்துவான்கள் ஒன்பதின்மருள் சிரேட்ட னன மகாகவி காவிதாசன் வடமொழியில் யீற்றிய இரகு வமிசத்தை மூலமாக வுடையது.

காவியத்தலைவர் இரகுபுதியும் அவன் வழித்தோன்றல் கரும். இந்நால் சூரிய குலத்திற்பிறந்த இட்கவாகு குலத் தோன் றலான திலீபன் தேனுவழிபாடாற்றி இரகுபுதியைப் புத்திர னைப் பெற்று அசுவமேதயாக்முரிந்து கதியடைந்த வரலாறும், இரகு திக்குவிசயம் செய்த வரலாறும், அவற்கு மகனுக வுதித்த அயன் படைதிரட்டிச் சென்று பலதீச மன்னரை மடக்கித் திறை கொண்டு விதரப்ப வரசன் மகள் இந்துமதியை மனம்முடித்த வரலாறும், அதுபொருது எதிர்த்த பகைவேந்தரைப் புறங்கண்டு தன்னக ரெய்தியவரலாறும், இரகுபுதி கதியற்ற வரலாறும், இந்துமதி தன்னுயகஞேடு பொழில் விளையாட்டயருழி அந்தாத தியங்கு நாரதன் வீணைதுகிடந்த கற்பகப் பூந்தார்மெப்பட்டுப் பிறப்புதீக்கை வரலாறும், இந்துமதி வயிற்றிற்கேறுன்றிய தசதரன் வேட்டம்போய் முனிசாபமேற்ற வரலாறும், அவன் புத்திரவேள் வி புரிந்து ஸ்ரீராமச்சங்கிரன் முதலிய நால்வரைப்பெற்ற வரலாறும், சீதை வனம்புக்க வரலாறும், இலவணன் சம்புகன் வதையுண்ட வரலாறும், ஸ்ரீராமர் அசுவமேதயாகம்புரிந்த வரலாறுர், குசன் அமோத்திமாநகர் எய்திய வரலாறும் அவன் நாகராசன் கொடுத்த வாகுவலபங்கொண்டு நாககண்ணினகபை வேட்டு முடிகுட்டி யுலகாண்ட வரலாறும் பிறவும் எடுத்தோதும். மாதிரிக் கிரண்டுகெய் யுட்கள் வருமாறு:—

இட்ட மெத்திய வெய்யவ ரிடுக்கண்வங் திறுத்தான்
முட்ட வத்தலைப் பகைவரா குவரென் முன்னேர்
பட்டு ரைத்தன காட்டுமா பானுவாற் பரியுங்
கட்ட கட்டலைக் கொட்டைவான் சரோருகக் களையே.

ஞங்கட் சூதவா வேட்டையி னவாவெறும் பொய்தீயற்
றின்கட் பேரவா மாதரா ரவாவிந்த விறைவன்
தன்கட் பட்டவா தழழுத்தவா விலையனிற் றவறில்
ஞங்கட் பட்டவா வெய்திடு மனத்திடை யிவற்கே.

நெட்டதம்.

வடமொழிப் பஞ்சகாவியங்களுள் ஒன்று “நெஷ்தம்” எனப் படும். அது ஸ்ரீஹர்வத்தின் என்னு மகாகவியாற் செய்யப்பட்டது. சிஷ்கதீசத் தரசனுகிய நளமகாராசன் சரித்திரத்தைக் கூறுவ தால் அதற்கு “நெஷ்தம்” என்று பெயராயிற்று. அதனை அதி வீராமபாண்டியன் தமிழிலே மொழிபெயர்த்து 1173 விருத்தப் பாவில்பாடி “நெட்டதம்” என்றபெயரையுங்கொடுத்தனன். வைதிக காவிபமாகிய இத்தமிழ்நூல் நளமகாராசனது குணமாட்சியும், அவன் விதர்ப்பாட்டு வீராசாவின் மகன் தமயந்தியைச் சுயிம் வரத்தாற் கூடிய வரலாறும். அதுகண்டு பொருது பொரளதிர்ந்த சராதிபரையு நராதிபரையும் போரிற் புறங்கண்டு வெற்றிமாலை சூடிய வரலாறும், புட்காலைடு சூதாடி நாடுகரிமுந்து தமயந்தி யுடன் காடுசென்ற வரலாறும், ஆண்டுத் தீவினைவயத்தாற் றமபங் தியைப் பிரிந்தவரலாறும், பின்னர் நல்வினைப்பயனுல் தாதையுரில் அவளைத் தலைக்கூடிய வரலாறும், மீட்டும் அரசுரிமை எய்திப வரலாறும் கூறும்.

இச்சரித்திரம் வியாசபாரதத்துள்ளுஞ் சுருக்கி யுரைக்கப்பட்ட டிருக்கின்றது. சோழாட்டைச்சார்ந்த ஓர் சிற்றார் அரசன் சந்திரன் சுவர்க்கிளன்பானுடைய கேள்விப்பாடி புகழீழுந்திப்புலவர்

இச்சரிதத்தை வெண்பாவால் பாடினர். சொற்சுவைபொருட்சுவை களால் இந்த நளவின்பா தனக்கு நிகரற்றது. மற்றுமியானோ ஒருவர் இச்சரிதத்தைக் கவித்துறையிலும் பாடினர். அந்தாலில் இரண்டொரு செய்யுட்களேயன்றி முழுநாலும் வெளிவந்து நிலவில்லை. அதன் முதற்காப்புச்செய்யுள் வருமாறு:—

“தழைவிரி கொன்றைத் தனிமுதலோன் செஞ்சடையில் வைத்த--குழவி வெண்டிங்களை யிற்றநங் கோட்டின் குறையிதெனப்--புழைநடுக் கையதற்பற்றிப் பொற்புற நோக்கின்கும்--மழைமதயானை முகத்தீதானிருசாண் வாழ்த்துவனே.”

பாவினத்தாலன்றிப் பொருள் அமைவால் இக்கலித்துறைக் காப்புக்கும் நெடத்தவிருத்தக் காப்புக்கும் பேதமீமில்லை. நூல் முழுவதும் இவ்வண்ணமை நடைபெற்றிருந்தால் கவித்துறைப் பொருளை விருத்தம் அபகரித்து விழுங்கிற்கிறன்றும், விருத்தப் பொருளைக் கவித்துறை கவர்ந்ததென்றும் சொல்வ தரிதாகும். நெடத்தச்செய்யுள் மூன்று வருமாறு:—

சீலநற் றருமமெய் சிதைக்குந் தெண்டிரை
வேலைமுற் றிருநிலக் கிழமை வீழ்த்திடு
மாலுறுத் திடுங்கவ றூடன் மன்னகேள்
கோவிமுக் கரசர்தங் கொள்கைத் தென்பவே.

ஃயைந் யாடுதற் கமைந்த சூதுமற்
றெய்துநல் குரவினுக் கியைந்த தூதுவெம்
பொய்யினுக் கருந்துணை டுன்மைக் கீன்றதாய்
மெய்யினுக் குறுப்பை யென்பர் மேலீயோர்.

எள் ஞாக சூதினை யிகவி வென்றதூஉங்
கள் எமெற் கொடுவலை கரந்து வேட்டுவ
ருள்ளநூறு வழைத்திடு முணவை யோர்க்கிலாப்
புள்ளின மருந்தின போலு மென்பவே.

(நளவெண்பா.)

காதல் கவரூடல் கங்ஞஞ்டல் பொய்மொழிதல்
ஈதன் மறுத்த விவைகண்டாய்—போதில்
சினையாமை வைகுந் திருநாடா செம்மை
நினையாமை பூண்டார் நெறி.

அறத்தைவேர் கல்லு மருநரகிற் சேர்க்கும்
திறத்தையே கொண்டருளைத் தேய்க்கும்—மறத்தையே
பூண்டுவிரோ தஞ்செய்யும் பொய்ச்சுதை மிக்கோர்கள்
தீண்டுவரோ வென்றூர் தெரிந்து.

உருவழிக்கு முன்மை யுயர்வழிக்கும் வண்மைத்
திருவழிக்கு மானஞ் சிதைக்கும்—மருவும்
ஒருவரோ டன்பழிக்கு மொன்றல்லச் சூது
பொருவரோ தக்கோர் புரிந்து.

ஆயம் பிடித்தாரு மல்லற் பொதுமகளிர்
நேயம் பிடித்தாரு நெஞ்சிடையே—மாயம்
பிடித்தாரின் வேற்ல ரெஞ்றுரைப்ப தன்றே
வடித்தாரி னாலோர் வழக்கு.

கடைச்சங்க விலக்கியம்.



மதுரையம்பதியில் நிலவிய கடைச்சங்கத்திருந்து தமிழா
ராய்ந்த நல்லிசைப்புலவரும் அவரொப்பச் சிறந்துவிளங்கிய பிற
ரும் இயற்றிய நூல்களில் சிதைந்தழிந்தன போக எஞ்சிசின்றபாற
கடற்பரப்பில் கடைந்துதிரட்டிய தெள்ளமிழ்தம்போல் தொகுக்
கப்பட்டவை பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்
கணக்குகளைப்பனவாம். இவையெல்லாம் கற்பவர்நெஞ்சைக் கவர்ந்து

திரைகொள்ளும் சொல்வளம் பொருள்வள முடைத்தாய்ப் பன் டையோர் வழக்க பழக்கங்களைக் காட்டும் பிரதியைப் படக்கள் போல்வனவாம்.

பத்துப்பாட்டு என்னுங் தொகையுள்ளடங்கிய பிரபந்தங்கள் திருமுருசாற்றுப்படை, பொருநாற்றுப்படை, சிறுபானைற்றுப்படை, பெரும்பானைற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்பனவாம். இவைபத்துஞ் சிறுச்சிறு பிரபந்தங்களா யிருப்பினும், சந்தச்சவை, சொற்சவை, பொருட்சவை முதலிய வளத் தால் ஒப்புவழையின்றி நவரச கற்பனூலங்காரங்கள் அமைவரப் பொருந்திச் சிறந்து விளக்காகிற்கும். இவற்றின்கண் கற்பானையொத்துக் கற்பார்க் கிடார்செய்யும் வன்மையபாகங்கள் பலவுளவாயினும் அவையெல்லாம் கச்சினார்க்கிணியரின் உரையுளியால் உடைந்துத்தார் தொருவாறு மென்மையவாயின.

இப்பத்துநால்களின் சென்னகாலம், கிறிஸ்துவருடம் நாற்றினுள்ளென்று பலரும் நிச்சயித்தனர். கரிகாற்சோழன்மீது பாடப் பட்ட பொருநாற்றுப்படையும் பட்டினப்பாலையும், காஞ்சிராச ஞகீய இளந்திரையன்மேற் பாடப்பட்ட பெரும்பானைற்றுப்படையும் மற்றைய ஏழு பிரபந்தங்கட்கும் முந்திய காலத்தனவா யிருக்க வேண்டும். இவைமூன்றங் தோன்றியகாலம், கி. வ. 60ம் ஆண்டாவிலென்று சொல்லாம். தேவர்குறள் உக்கிரப்பெருவழுதி காலமாகிய கி. வ. 80ம் ஆண்டாவில் அரங்கேறியது. கரிகாற் சோழன் உக்கிரப் பெருவழுதிக்கு முந்தியுள்ளான். திருமுருகாற்றுப்படை குறளுக்கு முந்தியதாகத் தோற்றவின் அதன் சென்னகாலம் கி. வ. 70ம் ஆண்டாவிலென்று குறிக்கலாம். குறிஞ்சிப்பாட்டும் முல்லைப்பாட்டும் முன்பின் அக்காலத்திற்குனே பிறங்கிருக்கலாம். நெடுநல்வாடை மதுரைக்காஞ்சியென்னு மிருநால்களுக்குந் தலைவனுகீய நெடுஞ்செழியன் உக்கிரப்பெருவழுதிக்குப் பின் அரசுக்கு வந்தவனுதலின் அவ்விரு நால்களும் குறளுக்குப்

பின்னர் த் தோன்றியிருக்க வேண்டும். அவற்றள்ளும் நெடுஞ்செலவாடை தலையாலங்கானத்துச் செருவிவன்ற சமீபகாலத்திற் ரேன்றியது போல்வதின் கி.வ. 85ம் ஆண்டளவிலும், மதுரைக்காஞ்சி மின்தியது போல்வதின் 87ம் ஆண்டளவிலும் பிறந்தனவென்று சொல்லலாம். சிறுபானுற்றுப்படையும் மலைபுகடாமும் கி. வ. 90-ம் ஆண்டளவில் பிறந்தனவென்று கூறலாம்.

திருமுருகாற்றுப்படை.

தமிழ்வியாசராகிய நம்பியாண்டார் நம்பியவர்களால் தொகுக்கப்பட்ட திருமுறைகளில் பதினோம் பனுவலாகி நிற்பதும் ஈண் தீச்சட்டிய ஜியிருநூல்களில் தலைக்கண் ணிற்பதுமாகிய திருமுருகாற்றுப்படை 317 அடிகளையுடையது. வீடுபெறுதற்குச் சமைந்த ஓர் இரவலை வீடுபெற்று நெருவன் முருகக்கடவு ஸிடத்தே ஆற்றுப்படுத்தியதாக அம்முருகக் கடவுளை மதுரைக் கணக்காயானார் மகனார் நக்கிரனார்பாடியது.

ஆற்றுப்படை—வழிப்படுத்தல். “புரவலன் பரிசு கொண்டு மீண்ட, வீரவலன் வெயிலெற மிருங்கானத்திடை, வறுமையுடன் வருங்கும் புலவர் பாணர், பொருநார் விறலியர் கூத்தர்க்கந்தப், புவல னாரே பெயர்கொடை பாஅ, யாங்குகீ செல்கென விடுப்பதாற் துப்படை.” முருகக்கடவு ஸிடம் வரங்கள் பெற்ற நக்கிரர் அக்கடவுளர்பாற் கந்தழிபெற விரும்பும் பிறர்க்கு, அவரின் குண திசயங்களையும், அவர் எழுந்தருளி யிருக்கும் திருப்பதிகளுட் கிறந்த திருப்பங்குன்றம், திருச்சீலைவாய் (திருச்செங்குார்), திருவாவனன்குடி, திருவேரகம், குன்றுதொரூடல், பழுமுதிர்சோலை (திருமாலிருஞ்சோலை அல்லது அழகர்கோயில்) என்னும் ஆறு திவ்ணிய தலங்களின் மகிழ்மைகளையும் பிறவற்றையும் எடுத்துக் கூறுவதால் இந்தால் திருமுருகாற்றுப்படை என்றுபிற்று. மதுராஞ்சேறிந்த அகவற்பாலா லமைந்து விளங்கு மின்தாவின் கெம்பீரா நஸ்டயானது கவிஞர்கள் நெஞ்சத்தைக் கவர்ந்து கொள்ளையிடா

நிற்கும். இதன்கண் வீரவிய ஒப்புவமைகளும் அணியலங்காரங்களும் மெச்சதற்கரிய பொருத்தமுடையனவாம். மயில்வாகனத்தில் செவ்வெளாகிய முருக்கடவுள் ஆரோகணித் தெழுங்குவருபவனியானது நீலனிற வேலைமுகட்டில் செங்களிர்க்கடவுள் உதயஞ்செப்தலை ஒக்குமென்பார். அக்கடவுளர் தரிசனத்தால் அஞ்ஜானமகல்வது அருணகிரணத்தின்மூன் இருள்ளீங்குவதுபோலும் மென்பார். முருக்கடவுளின் முனிருமுகத்துச் சிறப்பும் பன்னிருதிருக்காக்களின் ரெழில்களும், அடிபவர் பணிவும், சூரபண்மனத்திலீரார் முடிவும் பிறவும் இந்நாலில் எடுத்தோதப்படும். சுத்தபிராமணர் இருகோத்திரத் தாய்தந்தை யுடையராய் அவ்விருமட்டுங் தூயராய், உபநயனச் சடங்காற்று மிருபிறப் புடையராய், ஒன்பக்கை மூனூல் தரித்து வேதவிதப்படி நாற்பானெட்டுப் பிராயமளவும் பிரமசரிய வீரதங் காப்பவரா மிருப்பரென்றும், அவர்கள் முருகவேளை வணங்கும்பொழுது ஸ்நானஞ்செய்து, நனைந்த வஸ்திரங் தரித்துச் சிரமீது இருகரங்களையுங்குவித்துக்கொண்டு “குமாராய ரம” என்னுஞ் சடாட்சாரமந்திரத்தைப் பத்தியோடு வாயினு லோதுவரென்றும் இந்நால் கூறும், பலைநாடுசார்ந்த வனசாரமுதவிய பலரும் வழிபடவேண்டிய முறைகளையுங் தொகுத்தெடுத் தோதும்.

தேவர்கள் யாவர்க்கும் மேலாகியவர் முருக்கடவு ஸென்பதும் யாதொருவர் எத்திதய்வத்தை வேண்டினும் அத்தெப்பவமாகிவந் தருள்புரிவர் அவரே என்பதும் போதர “வேண்டுநர் வேண்டியாங் கெப்தினர் வழிபட ஆண்டாண்டுறைதலு மறித்தவாறே” என்றனர்.

ஒரு மலைக் குகையில் முன்னமே யடைக்கப் பட்டிருந்ததோளாயிரத்துத் தொண்ணுாற் ரெண்பதின்ம ரோடு சேர்த் துண்ணக்கருத்துத் தம்மையும் அக்குகையில் அடைத்துவிட்டு உண்ணுதற்கு நீராடப்போன ஒரு கொடியதுத்தை வெல்லக்கருதி நக்கிரங்கும் முருக்கடவுளை இறைஞ்சி இத்திருமுருகாற்றுப் படையைப்

பாடி அப்பூதத்தி னின்றும் விடுதல் பெற்றனரென்ப. இவ்வரலாற்றின் விரிவு சீகாளத்தி புராணத்துள்ள நக்கிரச் சருக்கத்தால் விளங்கும். முருகக்கடவுள் நக்கிரலைரச் சிறைமிட்டருளிய இந்த லீலை வருடங்கீதாறும் திருப்பரங்குன்றத்தில் பங்குனி மாசத்தில் நடக்கும் உற்சவத்து நான்காங் திருநாளில் கோமமாக நடைபெற்று வருகின்றது. முருகக்கடவுளுடைய திருவருளைப் பெறவிரும்பு நர் இத்திருமுரு காற்றுப்படையை நியமமாக அன்புடன் பாராயணஞ்செய்தல் நலமென்று பெரியோர் கூறுவர். அகவல்மாதிரிக்குப் பின்வரு மதிகளைக்காண்க:—

உலக முவப்ப வலனேர்பு திரிதரு
 பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்.
 கோவற விமைக்குஞ் சேண்விளங் கவிரோளி
 யுறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றூட்
 செறுநர்த் தேய்த்த செல்லுறம் தடக்கை
 மறுவில் கற்பின் வா னுதல் கணவன்
 கார்கோண் முகந்த கமஞ்சுன் மாமழை
 வாள்போழ் விசம்பில் வள்ளுறை சிதறித்
 தலைப்பெய றலைஇய தண்ணறுங் கானத்
 திருள்புந் தண்டார் புரஞு மார்பினன்
 மால்வரை நிவந்த சேனுயர் வெற்பிற்
 கிண்கிணி கவைஇப வொண்செஞ் சீரடிக்
 ககிணக்கால் வாங்கிய நுசப்பிற் பஜைத்தோட்
 கோபத் தண்ண தோயாப் பூந்துகிற்
 பல்காச நிரைத்த சில்கா மூல்குற்
 கைபுனைந் திபற்றுக் கவின்பெறு வனப்பி
 னவலைடு பெயரிய பொலப்புனை யவிரிமைச்
 சேலைகந்து விளங்குஞ் செயிர்தீர் மேனித்
 துணையோ ராய்ந்த வினையீ ரோதிச்

செங்கால் வெட்சிச் சீறித முடையிடு
பைந்தாட் குவளோத் தூஷிதழ் கிள்ளித்
தெய்வ வுத்தியொடு வலம்புரி வயின்வைத்துத்
திலகங் தைஇய தேங்கமழ் திருநுதன்—

2. பொருநராற்றுப்படை.

—•—

இது 248 அடிகளை யுடையது. பரிசில் பெறக்கருதிய ஓர் பொருநனைப் பரிசில் பெற்று விடுவான் இளஞ்சீட்சென்னி புதல்வனுகிய சோழன் கரிகாற் பெருவளத்தா னிடத்தே ஆற்றுப் படுத்தியதாக அக்கரிகாற் பெருவளனை முடத்தாமக்கண்ணியார் பாடியது. (பொருநர், ஏர்க்களம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணிபாடுவோ ரெனப் பலர்; அவருள் இப்பொருநன் போர்க்களம் பாடுவோன்). இது கரிகாற் பெருவளவன் கொடையையும், அவன் வீரத்தையும் அவனுண்ட சோழ நாட்டின் வளத்தையும் காவிரிநதி பயன்படுத்தியை பிறவற்றையுக் கூறும்.

ஒருமுறை பிராதுநேர்ந்த கிழவ ரிருவர் அரசன் இளந்தையாகவின் சரிநீதி சொல்வனே வென்று மனமறகி நிற்ப, அதை யுணர்த அரசன் அவர்கள் முன்னிலையில் தானென்று வயோதிபக்கிழவ கோலம்புண்டு விளங்கி நடுநீதி பகர்த்தனனென்று சொல்லப் படுகின்றது. இச்சம்பவத்தைப் பழுமொழிச் செய்யுள் ஒன்றிலும் காணலாம். பொருநராற்றுப்படையின் அடிகள் சில வருமாறு;—

இரும்பனம் போந்தைத் தோடுங் சருஞ்சினை
யரவாய் வேம்பி னக்குழைத் தெரியலு
மோங்கிருஞ் சென்னி மேம்பட மிலைந்த
ஷிருபெரு வேந்தரு மொருகளத் தவிய
வெண்ணிற் றுக்கிப வெருவரு நோன்றுட்
கண்ணேர் கண்ணிக் கரிகால் வாவன்
ருணிழன் மருங்கி லனுகுபு குறுகித்

தொழுதமுன் னிற்குவி ராயிற் பழுதின்
 நீற்று விருப்பிற் போற்றுபு நோக்கிதுங்
 கைபது கேளா வளவை யொய்யெனப்
 பாசி வேரின் மாசோடு குறைந்த
 துண்ணற் சிதாஅர் நீக்கித் தூய
 கோட்டைக் கரைய பட்டுடை நல்கிப்
 பெறலருங் கலத்திற் பெட்டாங் குண்கெனப்
 பூக்கமழ் தேறல் வாக்குபு தரத்தர
 வைகல் வைகல் கைகவி பருகி
 யெரியகைந் தன்ன வேடி ரூமரை
 சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி
 நூலின் வலவா நுண்கரின் மாலை
 வாலொளி முத்தமொடு பாடினி யணியக்
 கோட்டிற் செய்த கொடிஞ்சி நெடுந்தே
 சூட்டுளை துயல்வர வோரி நுடங்கப்
 பால்புரை புரவி நால்குடன் பூட்டிக்
 காலி னேழுடிப் பின்சென்று கோவின்

இந்துவில் வழங்கிய சிலபலசொற்கள் தற்காலம் வழக்கின்றி விழுந்தன. “பால்புரை புரவி நால்குடன் பூட்டி” என்று வரும் அடியிலுள்ள “நால்கு” என்னுஞ் சொல்லை நோக்குக. நான்கு என்று தற்காலத்தமிழர் வழங்குவர். தெலுங்குப்பாடையில் ‘நால்கு’ என்றே வழங்குகின்றனர். தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆசிய மற்றையத் திராவிடமொழிகள் பலப்பல பண்ணடயத் தமிழ் இலக்கியங்களில் விரவியிருத்தல் காணலாம்.

3. சிறுபானைற்றுப்படை.

இது 269 அடிகளை யுடையது. பரிசில்பெறக் கருதிய பாண ஞௌருவனேப் பரிசில் பெற்று ஞௌருவன் ஏறுமானாட்டு நல்லிபக்

கோட னிடத்தே ஆற்றுப்படித்திய தாக அங் நல்லியக்கோடனை இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனூர் பாடியது. (பாணர்—நம் புக்கருவிகொண்டு பாடுவோர். இவர் இசைப்பாணர், யாழ்ப்பாண ரெண்ணு மிருதிறத்தினர்).

கடியலூர் உருத்திரங்கண்ணலூர் இளங்கிரையன்மீது பாடிய மற்றோர் பானைற்றுப்படை இதற்கு முந்திய தாதலானும் அடிப் பெருக்க முடைமையானும் அதனைப் பெரும்பானைற்றுப்படையே னவும் இதனைச் சிறுபானைற்றுப்படை யெனவும் வழக்குவர்.

இச் சிறுபானைற்றுப்படை நல்லியக்கோடனது வள்ளன்மை யையும் அவனுடைய நகரங்களாகிய எயிற்பட்டினம், வேஹூர், ஆழூர் முதலியவற்றின் இயல்லபையும், அவற்றி னுள்ளாருடைய நற்குண நற்செய்க்களையும், அவனது அரண்மனையின் சிறப்பை யும், பல திறத்தினரும் ஏத்தும்படி பல குணவிசேடத் தோடு அவன் வீற்றிருத்தலையும் கூறுவ தன்றித் தமிழ்நாட்டு மூலேங்க ருடைய இராசதானிக ளாகிய மதுரை, வஞ்சி, உறந்தையென்னும் மூன்று நகரங்களின் கிலைமையையும் பேகன், பாரி, காரி, ஆய், அதிகன், நள்ளி, ஓரி யென்னும் லள்ளல்கள் எழுவரும் இன்ன கோடையாற் பெயர்பெற்றார்களன்பதையுங் கூறும். கடையெழு வள்ளல்களும் மதிந்தயின் தானென்குவனுக அவ்வெழுவர் பொறை யையுங் தாங்கிக் கொடைமாரி பொழிந்து யாவரையுங் காத்துவங் தனனெனவும் அதுபற்றித் தமிழ்வேங்கர் மூவரினுஞ் சிறந்தோனெனவுங் கூறும். இந்தாலிற் சில அடிகள் வருமாறு:—

நறுநீர்ப் பொய்கை யடைகரை நிவந்த
துறுநீர்க் கடம்பின் றண்யார் கோதை
யோவத் தன்ன வண்டுறை மருங்கிற
கோவத் தன்ன கொங்குசோர் புறைத்தலின்
வருமூலையன்ன வண்முகை யுடைந்து
திருமூக மனிதந்த தெய்வத் தாமணை

யாகி லங்கை யரக்குத்தோய்ந் தன்ன
 சேயிதழ் பொதிந்த செம்பொற் கொட்டை
 யேம வின்றலை தழீஇயிற குளர்ந்து
 காமர் தும்பி காமாஞ் செப்புந்
 தண்பலை தழீஇய தளரா விருக்கைக்
 குணபுலங் காவலர் மருமா ஞென்ன
 ரோங்கெயிற் கதவ முருமுச்சவல் சொறியுந்
 தூங்கெயி லெறிந்த தொடிவிளங்கு தடக்கை
 நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பிய
 ஞேடாப் பூட்கை யூந்ததயும் வறிதே—யதா அன்று,

4. பெரும்பானைற்றுப்படை.

இது 500 அடிகளை யுடையது. பரிசில் பெறுதற்கெண்ணிய பாணைகளுவை அது பெற்று வெளிருவன் தொண்டைமான் இளங் திரைய னிடத்தே ஆற்றுப்படுத்தியதாக அவ் னிளங் திரையைக் கடியலூர் உருத்திரங் கண்ணார் பாடியது. இளங் திரையன் என் பான் காஞ்சிநகரத் திருந்த ஓராசன். நாக பட்டினத்துச் சோழ வெளிருவன் பிலத்துவார வழி நாகலோகங் சென்று நாககன்னியரி லொருத்தியைப் புணர்ந்த காலத்து அவள் யான்பெறு புதல்வளை என்செய்வேனன்று வினவ, தொண்டையை (தொண்டை—ஒர் கொடி) அடையாளமாகக் கட்டிக் கடவிலேவிட அவன்வந்து கரை யேறின் அவற்கு யான் அரசவுரிமை யெய்துவித்து நாடாட்சி கொடுப்பென்று அரசன்கூற, அவனும் புதல்வளை அங்கனம் வரவிடத் திரைதருகளின் திரையெனன்னும் பெயர்பெற்றனவென்ப, இவன் (இந்றாவிற் சுட்டப்பட்டவன்) திரையர்களின் வழித்தோன்றலன்றி ஆதி திரையனல்ல னென்றும் திரைய னென்னும் பெயர் வக்தகார னம் வேறென்றும் மற்றுஞ் சிலர் கூறுவர்.

இந்துவின்கண்ணே தொண்டைமா நாட்டுக் குறிஞ்சி, நெய்தல், முல்லை, பாலை, மருதமென்னும் ஜிவகை நிலங்களும் அவற்றுள்ளாரின் உணவு, தொழில், நடை, ஒழுக்கம் முதலியனவும் பிறவுக் கூறப்படும். இந்நாட்டிலே கள்ளராலும், சற்பங்களாலும், வினைமிருகங் களாலும் யாதொருவகை இம்சை யில்லையென்றும், உணவுக்கேற்ற மாமிச போசனங்கள் யாண்டு மூளவென்றும், இவ்யூர்க்குச் செல்லும் வழியடையாளங்களும் கூறப்படும். பிராமண சேரிகள் மிகப் பவித்திர முடையனவாகவும் வழிநடந்து களைத் தார்க்கு வேண்டிய சுவைக்கறி போசனவகைகள் உதவப்படுமிடங்களாகவும் விவரிக்கப்படும். பசுக்கள் பசும் புற்றரைதேடி மேயச் செல்ல அவற்றின் செழிய கண்றுகள் பந்தர்க் கால்களிற் கட்டப் பட்டு நிற்குமென்றுங் கூறப்படுவதால், அஞ்ஞான்றுப் பிராமணர் தங்கள் வேதகாரியங் களுக்குப் பஞ்சகவ்விய முதலும் பசுக்களை மனைதொறும் வளர்ப்பார்களென்பது போதரும். கோழி, நாய் முதலியனவற்றைப் பிராமணர்கள் தங்கள் இல்லங்களில் நெருங்க விடமாட்டார்கள். கிளைகள் வேதம்படிக்கும். அருந்தத்தியிற் சிறந்த கற்பும் நல்லொழுக்கமும் வளையல்னிந்த கரங்களு முடைய பிராமணஸ்தீரிகள் இடமறிந்து பக்குவமான சுத்தபோசனங்களை அட்டுப்பாக்கி செய்வார்கள். இராசான்னம் என்னு மேராவகைச் சாதமும் மாதுளாங்காய்களை வில்லைகளாக அரிந்து மிளகுதூள் பெய்து கருவேப்பிலைகூட்டிப் புத்துருக்கு நெய்பில்வெதுப்பை பொரி யல்களும் மாங்காய் ஊறுகாய்களும் பிறவும் வழங்குவார்கள். இன்னேரன்ன நாட்டுவளப்பங்களைப் பாணன்கூறிப் பின்னர், காஞ்சி புரத்தைக் கிட்டும்பொழுது திருவெல்கா வென்னுமோர் கோயில் தோன்றுமென்றும் அக்கோயில்வாழ் கடவுளர்பேரிலும் சில இசைகளை யாழிற்பாடிச் செல்கென்றும் எதிர் நேரந்த பாணற் குரைத் தூப் பின்னர் காஞ்சிபுரத்தின் சிறப்புகளை விரிப்பான். வெற்றி பொருந்திய பட்டண வீதிகள் தோறும் பலவகைச் சமயத்தாராலும் நடாத்தப்படு விழாக்கள் இடையரும் லென்றும் நிகழ்வன. கால்வகைச் சேனையுள் சிறந்த யானைகளுக்குச் சாதங்களைக்கவளாங்

களாக நெய்யிற் குழுத்துத் திரட்டிக் கொடுப்பார்கள். பாகர்கள் இறிது பராமுகங்கொள்ளில் அயற்சோலை மரக்கிளைகளில் வைகும் வானரங்கள் அச்சோற்றுக் கவளங்களைக் கரந்து கையாடி மரங்கள் மேற் செல்லும். கண்ணகன்ற மறுகுகள்தோறும் தேர்ச்சில்லு முதுசென்ற வரைகளைக் காணலாம். வெற்றிக்கொடி தாழ்த்தாச் சேனுதிபதிகள் வீடுகளும், மன்பதையும், பண்ட பதார்த்தங்களும் பொதுளிநெருங்கிய ஆவணமறுகுகளும் அநேகம் விளங்கும். பட்டணம் முழுதுஞ் செங்கற்கோட்டை சூழ்ந்து வளர்ந்து நிற்கும்; என்றின்னவாறு பல அடையாளங்களுங் கூறியபாணன் அப்பால் தொண்டைமா னுடைய புகழை விரிக்கத் தொடங்கி, இம்மன்ன னது கொடைச்சிறப்பு மற்றெல்லாக் கொடையாளர் சிறப்பையும் மறைக்கும்; ஏனைனில், யாவகும் இவ்வினாருவ னிடமேயன்றிப் பிறர் எவரிடமுஞ் செல்வதில்லை யென்றும், இவன் பகைவர்க்கு அச்சத்தைக் கொடுக்கும் பகைளனும் நட்பினர்க்கு அன்புயர்ந்த நண்பனென்றும், வீராதிவீரக்கோர் வெற்றிவீர னென்றும், இவ னெடு பகையற்றார் இராச்சியமைனைத்தும் பாழாக; நட்புற்றார் இராச்சியமெல்லாம் செழித்தோங்கிச் செங்கிருவாழப் பெறுமென்றும், இவனது நட்பைக் கோரிவரு மரச குழாங்கள் அரண்மைனவாயில் எங்கேரும் நெருங்கியறக் காணலா மென்றும், இவ்வகைச்சிறந்த பெருமானுயினும் பாணர்க்கு மிக்க இதங்காட்டிப் போசன முத் விய தானுக னின்றிடுவித்து வேண்டியபரிசிகல்லஞ்சு ஆதரித்தனுப் புவானென்றும் புகழ்ந்து வியந்துக றி வழிவிடுத்தனஞக இந்றா லாற் பெறப்படும். இதன் அடிகள்சில பின்வருமாறு:—

செழுங்கன் றிபாத்த சிறதாட் பந்தர்ப்
பைஞ்சேறு மெழுகிய படிவ நன்னகர்
மைனுயறை கோழியெடு ஞமலிதுன் னது
வளைவாய்க் கிளை மறைவிலி பயிற்று
மறைகாப் பாள ருறைபதிச் சேப்பிற்
பெருங்கல் வானத்து வடவயின் விளங்குஞ்
சிறமீன் புரையுங் கற்பி னறுதுதல்

வளைக்கை மகடே வயின்றிங் தட்ட
 சுடர்க்கடைப் பறவைப் பெயர்ப்படு வத்தஞ்
 சேதா நறுமோர் வெண்ணையின் மாதுளத்
 துருப்புற பசங்காய்ப் போழூடு கறிகலந்து
 கஞ்சக நறுமுறி யளைதிப் பைந்துணர்
 நெடுமரக் கொக்கி எறுவடி விதிர்த்த
 தகைமாண் காடியின் வகைபடப் பெறுகுவிர்,

5. மூல்லைப்பாட்டு.

இது 103 அடிகளை யுடையது. காவிரிப்பூம் பட்டினத்துப் பொன்வாணிகளுர் மகனார் நப்பூதனார் பாடியது. இச்சிறிய சிறந்த நூலானது தலைவன் மாற்றலர்மேல் படைதிரட்டிச் செல்ல, தலைவி தமியளாய்ப் பொறுமையுற் றிருக்கும் இயலைவிரிப்பது. இவ்வியல் கிகழ்வது ஜிந்தினையிலொன்றுகிய மூல்லைநிலத் தாதவின், இந்றால் மூல்லைப்பாட் டென்றுயிற்று.

தலைவனுடைய சிந்தனைமுழுவதும் படையெழுச்சிமைற் செல் வனத்த் தலைவி காண்கின்றார். அச் செலவானே சமீபத்துள்ள தன்மேல் நாட்டமின்றிப் பராமுகமாகின னென்னு முனர்வு அவளின் மனத்தை மிகவும் வாட்டுகின்றது. தன்னைப்பிரிந்து நெடுங் தூரத்துள்ள மாற்றலர் தேசத்துக்குப் படைகொடு சேறவால் எவ்வகை விபத்துக்கள் நேரிடுமோ வென்னுஞ் சிந்தாகுலத்தால் இவ்ளது திரேகம் வாடுகின்றது. செங்கரத்திறுகிய வளையல்கள் அக்கரமெலிவால் சோர்ந்து நழுவுகின்றன. மனமானது பதறுகின்றது. புலன்கள் சிதறுகின்றன. நெட்டுயிர்ப் பெறுகின்றார். கஜை பட்டலமருமஞ்செஞ்போலத் துடிதுடிக்கின்றார். காவிமலர்போன்ற கண்களிலிருந்து பாயுங் கண்ணீர்த் திவலைகள் வெண்முத்துக்கள் போற் செந்தாமரை முகத்திற்கிந்திச் சிதறுகின்றன. இவளின் இவ்வண்ணப் பரிதாபநிலையைக் கண்ணுற்ற தலைவன் தனது ஏக

மூன்கீர்த்தியும் நிலைப்பறவேண்டுமாயின் தான் படையோடுபோய் வரல் ஆவசியகமென்று பலவாறு புத்திபுச்சட்டித் தேற்றியும் மனங் தேறில்ள. முதுமகளிர் கொற்றவை கோயில்புக்குத் தெய்வம் பரஷி நர்ச்சகுனங் கண்டனம் நினது கணவன் வெற்றிகொடு மீள்வான் அஞ்சற்கவென்று தேற்றுவார்கள். அவர்கள் தேற்றரவால் ஒருவாறு மனமிசைந்து தலைவனைப்பிரிந்து செல்லவிடவாள்.

மூல்லைசிலத்திலே இப்பிரிவு கார்காலத்தில் கிகழும். பிரிந்த தலைவி யானவள் ஏழ்த்திலை யலக்காரமாளிகை யுயர்தளமே விட்ட பஞ்சணைமெத்தையில் தனிக் கிடக்கின்றார்கள். அருகே ஒரு சுவர் ணப்பதுமை கரத்தில் மணிவிளாக் கெரிந்துகொண் டிருக்கின்றது. காற்றுட னிரைந்து பெய்யுப் பழை கூரயின்மேல் வீழ்ந்து சல சலவென்ற சத்தமுடன் நான்மருங்கும்பாயும். இவ்விதனிலையில் தனது கணவன் மீதோடிய கருத்தினளாய்ச் சயனமேற் கிடந்த கவினைடுக் கற்பினாள் தனது கணவன் வெற்றிபெற்று மீருநாள் என்றுகொலென்று சிந்தித்துப் பொறுமையுற்றிருப்பாள்.

இவள் நிலை இவ்வாறுகவும், மாற்றலர்மேற் படைதிரட்டிச் சென்ற தலைவனது கண்ணுங்கருத்தும் போர்மேல் நடவாநிற்கும். ஆயுதங்களை நிலத்திடை யூன்றி வளைந்தவோர் கோட்டைச்சுள் தனது சேனைகள் யாவற்றையும் வகுத்துக் கொண்டான். அச்சே னைகண் மத்தீயிலே அவ்வாறியற்றப்பட்ட மற்றோர் அரணுடைப் பாசறைக்குள் தனக்கெடப்பட்ட மஞ்சத்தின் மீதிருந்து ஒருகர மேற் றலையைச்சாய்த்து மறுகரத்தால் அதனைத் தடவிக்கொண்டு கண்களில் சிறிதும் உறக்கம்பிடியாமல் முதல்காள் நடத்தியபேர் ரின் நயநட்டங்களைச் சிந்தித்துக்கொண்டே யிருப்பான். காயம் வாங்கிய மதவேழமுங்கள் அக்காயத் துன்பத்தால் பிடிகளை நினையா மல் வீரிட்டலறுவதைக் குறிக்கொள்வான். மாற்றலர் ஏவிய மத கரிப்படையின் றதிக்கரமறுத்துப் பேராடிப் புகுளத்து வீழ்ந்த தன்பெரும் வயவரை நினைப்பான். கணைகள் பாய்ந்த வருத்தத் தால் உணவுகொள்ளாமல் கனைத்துழலும் புரவிகள் பரிவைக் கவ

விப்பான். இத்துணைட்டங்கள் இன்று நேர்ந்தனவருளின், நானோயப்போர் என்னுகுமோ வென்றுசௌகிப்பான். இவ்வகை இராப்பொழுதுகழிக்கும்மன்னவன் கடைசிபாகப் போரில்வெற்றிரொண்டவுடனே தனது மனைவிக்கைக்காண்பான் விரைந்து மீழுகின்றன. அவன் நடாத்திவருவாம்பரிக் கொடி ஒருசித் திண்டெரின் பேரொலி செவிப்படுதலுடன் தலைவிபானவள் மனமகிழ் கின்றார்கள். இதுவே மூல்லைப்பாட்டின் பொழுப்பாகும். பாட்டின்மாதிரிக்குச் சில அடிகள் இங்கனாந் தருகின்றன:—

நனந்தலை யுலகம் வளை இ நேமியொடு
 வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
 நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப்
 பாடிமிழ் புனிக்கடல் பருகவல னேர்பு
 கோடுகொண் டெழுஞ்த கொடுஞ்செல வெழிவி
 பெரும்பெபல் பொழுந்த சிறுஞ் மாலை
 யருங்கடி மூதார் மருங்கிற் போக
 யாழிலை யினவண் டார்ப்ப நெல்லொடு
 நாழி கொண்ட நறுவீ மூல்லை
 யருபம்வி மூலரி தூஉய்க்கை தொழுது
 பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்பச்
 சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றி
 னுறுதுய ரலமர னேக்கி யாய்மக
 னைடுங்குசுவ லசைத்த கைபள் கைய
 கொடுங்கோற் கோவலர் பின்னின் றுப்த்தர
 விண்ணே வருகுவர் தாய ரென்போ
 னைஞ்னர் நன்மொழி கேட்டன மதனால்

6. மதுரைக்காஞ்சி.

இது 782 அடிகளை யுடைபது. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு வீடு பேறு நிமித்தம்

இகவாழ்வு நிலையாமையைச் செவியறிவுறுத்தி மாங்குடி மருதனூர் பாடியது. இப்புலவர் பெருமான் பாண்டியன் மேல் மிக்க அபிமானமுடையவரா யிருந்தனர். பாண்டியனும் இவர்மாட்டுத் தக்கமரியாதைகாட்டி இவர் யாதேனும் ஒருகவிதை தன்மேற் பாடுவாராயின் அது தனக்கு மிகுந்த கனதி விளைக்குமென் ரெண்ணி யிருந்தான். இவ்வரசன்பால் எல்லாவகைச் சுகிர்த லக்கணங்கள் அமைந்து பொருந்தியிருந்தும் இம்மையின் போக மனைத்துஞ் சதமெனக் கோடுமோர் குறைவு நீங்கா திருந்தது. அக் குறையை அகற்றவான் மாங்குடி மருதனூர் தமது காஞ்சியில் இடையிடையே நன்மதிகள் பலவற்றையுங் தெருட்டிப் போந்தனர்.

காஞ்சியென்பது பன்னிரு படலப்படி நகர்வளைந்து பேரர்க்கறை கூவும் மாற்றலர்க்குப் பின்வாங்காமல் எதிர்த்து நிற்பதாம். இக்கருத்து இந்தூற்குப்பொருந்தாமையின் உரையாசிரியர் அதனை ஒழித்துப் “பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற்றுனும் நில்லாவுலகம் புலவியநெறித்தே” என்னுங் தொல்காப்பிய விதிப்படி உலகமாட்சிகளின் னிலையாமையைத் தெருட்டிக் கந்தழிபெறுமாற்றுக் குய்ப்பதே காஞ்சியெனப் பொருள்கொண்டனர்.

தமது அன்பார்ந்த மன்னவற்குப் போதிக்கப்படுக்க இந்நாலாசிரியர் புத்தியோடு தொடங்கிப் பிரதமத்தில் அரசனது நற்குணநற்செய்கைகளைப் பாராட்டுகின்றார், அரசனே! ஒப்புவழையின் றிச் செங்கோலோச்சிய ராசபாம்பரையில் நீதோன்றினாலும். நின்து தேசத்திலேபருவந்தவறிப்பயிர்வளங்குன்றுவதில்லை. மாரிவளங்குறைவதில்லை. கழுனிதொறுஞ் செந்நெல் ஒன்றுக் காயிரமடங்குவிளையும்; நின்துதேசத்தில் விபத்துக்கள் விளைவதில்லை. வைகையாற்றின் னிறைவால் மாரிவளங்கு கெடி நூம் அக்குறைவு தோன்றுவதில்லை. நின்து பிரசைகள்யாவரும் னிறைந்த தனவந்தாயிருக்கின்றனர். ஓ! தலைபாலங்கானத்துக் கீச்சுவென்ற நாதனே, கொற்றகை மன்னவனே! நண்பினரை யுயர்த்திப் போர்முகத் தெதிர்ந்த பக்கஞ்சை வாட்டுகின்றாலும். வளர்ப்பிறைபோன்று நாடோரும் வளர்

வாயாக, நின்துபகைவர் தேய்பிறையாத்துத்திறங்குன்றுவாக; நின்வாக்கு ஒருபோதும் பிறழ்வதேயில்லை; போர்முகத்திலே மண்ணும்விண்ணு மொருங்குமீது யெதிர்ப்பினும் அனுவளவும் மனங்கூசிப் பின்வாங்க மாட்டாம். தருமவழியி னல்லாமற் ரேடுபொருள்மேல் நீ ஆசைவைப்பதில்லை. பொருள் அளவிலே நின்மனம் ரம்மியப்பட்டு அடங்குமுறை மெய்யாக வியக்கற்பாலதே. கொடைவழங்குவதிலோ மிக்க பிரீதியடையாய். “ஓ! எனது தாயினுமினியநாதனே! யான் உனக்கொன்றுவரைப்பேன்; அதனைக் கேட்பாயாக, நினது பாசபந்தங்களைல்லாம் அகல்வனவாக. நின்பெருஞ்சிறப்புகளுக்கும் நினக்கு மிடையேயுள்ள மெய்ச்சம்பந்தம் யாது? நினக்கியான் காட்டற்கு விரும்புங்கந்தழி என்னற் காட்டற்பாலதன்று. அதனேஒரு ஞானக்குரவனிடஞ் சார்ந்து வினவி யறிவாயாக. நாற்றிசையும் புகழ்போக்கி மண்ணுண்ட வெற்றிமன்னரில் தங்கள் பிறவித்தொல்லையை அறுக்காமல் மடிந்தவர் தொகை கடற்கரை மண்ணினும் பெரிதாகும். நின்பெரும் புகழெல்லாம் நிலமிசை நீடுழி நிலைத்தொங்குக; என்றின்னபல போதனைகளைச் சிறப்புரைகளோடு கலந்து பொறித்துப் பின்னர் மூதுராகிய மதுரையம்பதியை வருணிக்கின்றனர்:—

பாண்டியன் பட்டினமாகிய மதுரை மலையடுத்த குறிஞ்சி, காடுத்தமுல்லை, வனமடுத்தபாலை, வயலடுத்தமருதம், கடலடுத்த கெய்தலாகிய ஜைகை நிலங்களின் மத்தியிலே சிங்கார நகரிகளும் கிராமங்களும் புடைசூழ ஒப்பற்று விளங்காநிற்கும். வைகையாற்றின் மருங்கிலே பலவகை விருட்சங்களும் உயர்ந்து வளர்ந்து நெடிய சினைகளை விசிறித்திற்கும். அழ்மசக்களைகளின் கீழே பானை என்னுங் கீழ்மக்கள் வாழுங்குடிசைகள் விளங்கும். மதினைச்சூழ்ந்துள்ள அகழியானது புனல்சிறைந்த ஆழத்தால் நீலங்றம்பொருங்கித் தோன்றும். கோட்டையின் மதிள்கள் அண்டமுகட்டையளாவினிற்கும். நெய்பூசிய சந்துக்களையடைய மதிட்கதவங்கள் சனங்களின் போக்குவரவால் ஆற்றிரூபுக்குப் போன் றிடையரூயல் அசைந்து கொண்டே யிருக்கும்.

விழாக்கொடிகளும் விருதுக் கொடிகளும் மலைமுகட்டிருந்து இடையருமற் பாயும் நீரருவிபோல் விண்ணளாவி யசைந்துகொண் டிருக்கும். கல்வைக்கடல் மீதுவு மரக்கலம் போன்ற மத்தகசங்களும் வாயுவேகக் குதிரைகள்பூண்ட தேர்களும், குதிரையேற்றத் திற்சிறந்த வாதுவர்களேறிச் செலுத்தும் பாராசாரிகளும், மது வண்டு களித்து மல்லாடிவரு போர்வீர்களும் வரிசைவரிசையாய் ஆவணவீதியிற் செல்கின்ற அலங்காரங்களும் காணலாம். நறிய மலர்களும், பூமாலைகளும் வாசனைத் திரவியங்களும், வெள்ளிலை, பாகு, சண்ணம் முதலியனவும் பிறவும் வீதிவாய் விலைபகருநர் ஆண்டுச் செல்லவருசதுரங்க சேனைகள் தம்மிதுஞ் சாடுமோவென் றஞ்சி யொதுங்குவார்கள். அவைகள் சென்றபின் அச்சங்தீர்ந்து மனமாறி உயர்ந்து விண்ணளாவிய மாடங்களின் மருங்குள்ளாநிமுற் கண்ணிருந்து பல பண்டங்களையும் விற்பனவுசெய்வார்கள். நரை முதாட்டியர் வாசல்தோறுஞ் சென்று பரிமள சுகந்தவர்க்கங்களை மங்கையர் கொண்டனிந்து மகிழ்நரை மகிழ்விக்குமாறு மலிதூவிற் பார்கள். அங்கிவேளைகளில் செல்வப்பிரபுக்கள் தங்கள் பரிவாரங்குழுவர் ஆவணவீதியில் பவனிபோவார்கள். மாளிகையின் பல கணிதோறும் நின்று வேடிக்கைபார்க்கும் மங்கையரின் திருமுகங்கள் அசைந்துகொண்டிருக்குந்துவசங்களால் அடிக்கடி மறைக்கப்பட்டுத்தோன்றல் முகனடுவிற் பூரணசந்திரன்விளங்குமாரெஞ்சும். கோயில்களிலே சப்திக்கும் மேளவாத்தியங்கள் சௌகணியசெவிடு மண்டச்செய்யும். ஆடவர்களும் மகளிருஞ் சிறவர்களும் பரிமள புஷ்பங்களைக் கரங்களிலேந்திப் புத்த கோயில்களுக்குச் செல்வார்கள். நந்தனவனங்கள் சூழ்ந்த சமணராலயங்களும் முனிவர் சாலைகளும் சண்மார்க்க போதகசாலைகளும் மற்றெல்லா வகை ஆலயங்களும் ஆரவார முடையனவாகவே யிருக்கும். பரதேசவர்த்தகச் சாமான்கள்விற்பவரும், குருக்கள்மாரும், சேனைகிபதிகளும், தூதுவரும், ஒற்றரும், சங்கறுத்து வளைசெய்பவரும், ரத்தினவேலைகாரரும், தட்டாரும், புடவை யாபாரிகளும், சித்திர வேலைகாரரும், சேணிபரும், பல்வகைப் போசன பண்ட பதார்த்தங்கள் பக்கவா

ரும் பிறரும் குழுமுவதா லெழும்பு மோசையானது ஒருதோப் பிலே பொதுளிப் பல்வகைப் பட்சிசாலங்கள் செப்பும் ஆரவாரகி கார ஒலியை நிகர்க்கும்.

காலைமாலைகளில் ஆவணச்சிறப்பு இவ்வகைத்தனக்குறி அப் பால் இரவின் முதற் சாமத்தைக் குறித்துக்கொல்கின்றார்;— அருணன் அஸ்தமித்தவுடனே யாவர்மனமுங் களிப்புறப் பூரணசந்திர ஞனவன் உதயஞ் செய்கின்றான். மாதங்கள் மலர் தொடுப்பதும் பரிமள சுகந்தங்களோத் தேவேவதுமா யிருப்பார்கள். மறவர்கள் மது மாந்தி மறகுகள் தொறும் கலாம்விளைத்துத் திரிவார்கள். அரிவையர்களின் ஆடலும் பாடலும் யாண்டும் நடைபெறும்.

இரண்டாஞ்சாமங்தொடங்கலும், சங்கமுழக்கம் நின்றுவிடும். கடைக்களைல்லாஞ் சாத்தப்படும் பெண்கள் நித் தீரபோவார்கள். உணவுப் பொருள் முதலியன விற்பவர்கள் படுக்கையை நாடுவார்கள். நடனமாதர் ஆட்டெழுமிந்து களைப்பாறுவார்கள். பட்டணம் முழுவதுந் திரையொலிநீகிய கடல்போல அமைதியாயிருக்கும்.

அமுன்றாஞ்சாமமானவுடன் கள்வர்க்கு மறலிபோன்ற நகரி காவலர்கள் பரிசோதனை நடத்திவருவார்கள். இவர்கள் அச்சமின்றி மிகுந்த துணிவுடன் இரைதீடும் புகைகள்போல மழையென்றும் இருளென்றும் மறுகாமல் கள்வர்கள் பாழிகளிலும் மூலைமுடுக்குகளிலும் எங்கனும் கலவாய்ந்து திரிவார்கள். காரிருள்போற் கறுத்த கள்வர்கள் கரியவல்திராந் தரித்துக் காலிற் ரேற்செருப்பணிந்து கல்லையும் பிளக்கத்தக்க ஈட்டி கைப்பிடித் துச் சுவரேறித் தாண்டற் குபயோகப்படக்கூடிய கயிற்றேணி முதலியனவுங் கொண்டு கண்ணமிடத்தக்க இடம்பார்த்துப் புதுங்கித் திரிவார்கள். காவலர்களைதிர்ப்படின் கண்மூடி விழிக்குமுன் மறைந்துவிடுவார்கள். காவலர்கள் கைவிற் கலைகளுக் கிவர்கள் தப்புவது மிக அருமையாயிருக்கும்.

நான்காஞ்சாமமாகிய வைகறையில் பிராமணர்கள் எழுந்து தேனீக்கள் ஆரவாரித் திரைவபோல் வேதகீதங்களைப் பாடுவார்கள். சங்கீத வித்வாம்சர் யாழிலே மருதப்பண்ணிசைத்துப் பாடுவார்கள். கடைக்காரர் தங்கள் இடங்களைச் சாணகங்கொண்டு மெழுகுவார்கள். மதுக்கடைகளைத் திறந்து கள்ளுண்ண வீரும்புநரை வம்மினன் றழைப்பார்கள். பாவைபர் சேக்கையிற்றழைவிய கணவரைப் பிரிந்து துயினீத்தெழுந்து வீட்டுக்கருமங்கள் செய்யப்படுகிறனர். எங்கனுங் கதவங்கள் திறக்கு மோசைகேட்கப்படும். நகர்ப்பறை முழங்கி வைகறையை யுணர்த்தும். சேவல்கள் கூவும். அரசமாளிகையின் அன்னப்பட்சிகளும் மயில்களும் காமவோசை காட்டும். காதற்பிடிகளின் சத்தங்கேட்டு மதவேழமுங்கள் கையெடுத்துதும். மிருகசாலைகளிலுள்ள புலிகளுங் கரடிகளும் தொனி யெழுப்பி ஆரவாஞ்செய்யும். இத்துணைச் சிறப்புடன் அருணன் உதயமாகுவான்.

சிற்றரசர்கள் கப்பங்கட்டக் கொடுவரு மத்தகசங்களும், புரவிகளும், ஆடுமாடுகளும் எவ்வேளையும் மதுரைப்பட்டனைத்தில் நிறைந்துகொண்டிருக்கும். அப்பட்டனாஞ் சுவர்க்கலோகத்தைப் போற் சிறப்புடையது. முத்திதருவதற்கேற்ற பதியாகும், என்றின்னவாறு பட்டனத்தை விவித்தபின் மேலும் அரசனைப் புகழ்ந்து நூலாசிரியர் கூறுகின்றார்;—ஓ! நெடுஞ்செழியனே, இத்தகைச் சிறந்த பட்டனைத்தின் அரசே! நீ வடிவின் மிகுந்த சுந்தர மெல்லியற்பாவையன்னர் தோன்தோய்க் கின்பநலனுகரங் திராக்காலங் கழித்துப் புலரியிலெழுந்து ஸ்னனஞ்செய்து ஆடையாபரணாங் தரிக்கின்றார்; நின்பொருட்டாச காரியங்களைச் சாதுரியமாக நடத்திய சேவகர்களையும் வீரர்களையுஞ் சேனுதிபதிகளையும் வரவுக்கின்றார்; அவர்களுக் கினியவசனங்களைக்கூறி மேலும் மேலும் இராச சேவையில் ஊக்கழுண்டாகச் செய்கின்றார், சங்கீத வித்துவான்களுக்கும் பாவலர்களுக்கும் திரவியம் அள்ளிச்சொரிகின்றார். ஓ! என் அருமையான அரசனே வேதவிதிப்படி

பல யாருகளை நடத்திமுடித்த நின் முதாதையாகிய முதலுடம்
யை சீயும் பின்பற்றி நடப்பாயாக; அவரைப்போல சீயுமொரு
ஞானசீவுகியன்பாற் சென்று கந்தழிபெறும் மார்க்கத்தைக் கற்
முணர்வாயாக; இதுவே யான் நினக்குரைக்கக்கூடிய சுத்த போ
தகமாகும். நீலசீவலைவிட்டெழுமிளங் கதிர்போலவும் தாரகாகண
மத்தியில்வரு சந்திரனைப்போலவும் ஞானமுனிவர்கள் ஆகிபெற்று
நீ விளங்குவாயாக என்று கூறி முடிக்கின்றனர்.

இந்தாற்பா மாதிரிக்குச் சில அடிகள் இங்கனந் தருகின்றனம்.

முந்தீர் நாப்பண் ஞாயிறு போலவும்
பன்மீ னடுவட்ட டங்கள் பேசலவும்
பூத்த சுற்றமொடு பொலிர் தினிது விளங்கிப்
பொய்யா நல்லிசை நிறுத்த புனைதார்ப்
பெரும்பெயர் மாறன் றலைவு ஞகக்
கடந்தடு வாய்வா ஸிளங்பல கோச
ரியனெறி மரபினின் வாய்மொழி கேட்பப்
பொலம்ஷூ ஜைவு ருட்படப் புகழுந்த
மறமிகு சிறப்பிற் குறுநில மன்ன
ரவரும் பிறருந் துவன்றிப் பொற்பு
விளங்கும் புகழுவை நிற்புகழுந் தேத்த
விளங்கிழூ மகளிர் போலங்கலத் தேந்திய
மணங்கமழ் தேறன் மடுப்ப நாளூ
மகிழ்ந்தினி துறைமதி பெரும
வரைந்துநீ பெற்ற நல்லூ மியையே.

7. நெடுநல்வாடை.

இது 188 அடிகளையுடையது. பகைமேற் சென்ற பாண்டி
யன் நெடுஞ்செழியனைப் பிரிந்து வருந்துந் தலைவிக்கு அவ்வரு
தந் தீரும்படி, அவன் பகையை வென்று விரைவில் வருவானேன
கொற்றவையைப் பரவுவாள் கூறியதாக அவரை நக்கிரன்பாடிய

இப்பாட்டிற்கு நெடுஞ்சாலையென்று பெயர் கூறினார். இப்பெயர் நெடி-தாகிய வாடையென விரிதலிற் பண்புத்தொகையாயிற்று. வாடையென வாடைக்காற்றிற் ரேன்றிய கூதிர்ப்பாசறையை யுனர்த்தவிற் பிறந்தவழிக்கூறலென்னும் ஆகு பெயராய் நின்றது. தலைவனைப்பிரிந்து வருந்துங் தலைவிக்கு ஒருபொழுது ஒருமிழோல நெடி-தாகிய வாடையான்ப் பாலையாகிய உரிப்பொருளுணர்த்திற்று. அத்தொடுங்கிப் போகம் நூகர்வார்க்குச் சிறந்த காலமாயினும் அரசன் போகம் வேண்டிப் பொதுச்சொற் பெறுனுப் போகத்தின் மனமற்று வேற்றுப்புலத்துப் போங்கிருக்கின்ற இருப்பாகலின் அவற்கு நல்தாகிய வாடையாயிற்று. எனவே, காமத்திடத்து வெற்றி எய்தலின் வாகைத்தினையாயிற்று. இப்பாட்டுச் சுட்டி ஒருவர் பெயர் கொள்ளாமையின் அகப் பொருளாமேனும், “வேம்புதலையாத்த நோன்காழிங்கம்” என் ரேரிடத்து அடையாளப்பூக்குறிஞ்சையின் புறமாயிற்றென்க.

நெடுஞ்செழியன் மாற்றலர்மேற் படைதிரட்டிச் சென்று தலையாலங்கானத்தில் தண்டிறங்கி யிருத்தலும், அவன் மனைவி அரண்மனையிற் றமியளாயிருந்து வாடுதலுமாகிய இவ்விரண்டு சம் பவங்களுமே இந்நுளின் விசேட அதிகரணங்களாகும். தலையாலங்கானப் பெரும்போர் பெருமழை நின்று சிறு தூற்றலோடு கூதிரும் வாடையும் தொடங்கிய கார்காலமாகிய ஜிப்பசி மரசத் தில் நடைபெற்றது.

இந்நால் தலைவன் பிரிவால் தனியிருந்து வாடித் தளர்வுறுந் தலைவிதுயரை மாற்றிக் களிப்புறத் தலைவன் வெற்றியொடு மீளக் கருணைபுரியென்று கொற்றவைபாற் குறையிரந்து வேண்டும் விண்ணப்பம் போல்வது.

மாரியுத்துவரு கூதிர்ச்சிறப்பை ஆரம்பத்தில் விரிக்கின்றார்:- மேற்போர்வையின்றிக் கட்டியகையொடு அனல்காடுமிடையர் தங்கள் பசுமந்தைகளையும் எருமைக்கூட்டங்களையும் வாடை வருத்

தத்தால் நீக்கத் தூரத்துள்ள காடுகளுக்குக் கொடுப்போகின்றனர். இம்மங்கைகளுக்கு மேய்ச்சல் மேல் நாட்டமில்லை, வானரங்கள் குளிரிலே வருந்தி வாடுகின்றன. பறவைகள் குளிரில் விறைத் துக் கொப்புகளினின்று நழுவிக் கீழே வீழ்கின்றன. பாற்பசுக் கள் தங்கள் மடிக்காம்புகளைக் கொள்கிக் கண்றுகள் குடிக்கவிடுகின்றன. மலையிடமெல்லாம் குளிர் விறைகின்றது. பின்னிப்படர்ந்த பிரக்கும் முசன்றையும் பொன்னிற வெண்ணிற மலர்களை நிறை விறை மலர்கின்றன. சேற்றினும் நீர்நிலைகளிலுமூன்ஸ கயல் மீன் களைச் செங்கால்நாரைகள் கொத்தித்தின்றன. விளைந்த செங்கெற் கதிர்கள் பொறைக்கிடைந்து தலைதாழ்க்கும்.பச்சிளங்கமுகின்முடி தொறு மடர்ந்த பசிய பாக்குக்குலைகள் சிவப்பேறிப் பழுக்கும். தோப்புகள் தோறும் மலர் சேறிந்து நெருங்கிய விருட்சங்களிலிருந்து குளிர்ந்தசீரானது திலைதிலையாக வீழும் துகொண்டிருக்கும். இன்னபல கூறிப் பின்னர் மதுரைச் சிறப்பை விரிக்கின்றார்.

வானளாவிய மாட மாளிகைகள் இருமருங்கினுஞ் செறிய நெறிந்தகன்றுள்ள மதுரை வீதிகளெல்லாம் பேராற் றவங்கள் போன்றிருக்கும். வைரித்த தேகமுடைய மிண்டர்கள் ழமாலை தூால் தங்கள் உடம்புகளை அலங்கரித்துக் கொண்டு ஈபொதுளிய நுரைமிகுத்த கள்ளை வயிறுரவுண்டு வெறிபிடித்துக் குளிரைக்கவ வியாமல் மழையில் நனைந்துகொண்டு வீதிதொறுங் திரிவார்கள். மனங்கவரு மொய்பார நடையும் சிறந்த கண்களும் வளம்பொருந் திய கரங்களுமுடைய மெல்லிநல்லார் தட்டுகளில் கொய்துவைத் திருக்குங் கண்ணிமலர்கள் நறுமண முயிர்ப்பதால் இரவு சமீபித்த தென் றணர்வார்கள். கெப்தோய்த்த திரிகளைக் கொழுத்தித் தீபங்களோற்றி, நெல் மணி ழ முதலியன குவித்து, மனையில்வாழ் தெய்வதங்களைப்பராசித் தொழுவார்கள். சேவற்கோழிகளும் பேடு களும் வெளிப்போந் தாட்டயர்தலோழிந்து மனைமுன்றிலகத் தொ துங்கும். தனவந்தர்வாழுங் கடிமனைதோறுங் குற்றேவற் சிறுவாகள் தூரிக்கலவை செய்வார், வடத்திசையிருங் தழைப்பித்தகற்கள்

தென்றிசை நின்று கொடுவந்த சந்தனக் கட்டடகளும் பாவனையின்றி மூலையிற்கிடக்கும். மாதர்கள் கொய்தபூக்களில் ஒன்றிரண்டைக் கொண்டையில் அணிவதன்றித் தொடுத்தமாலே சேர்த்துக் குழன்முடிக்கார். சுகந்த வாசனைத் திரங்கியங்களை எவ்விடத்தும் புகைப்பார். வேணிற்காலத்துலவு தென்றிசை முன்றில்வாய்க் கதவங்கள் திறப்பாமற் சாத்தப்பட்டிருக்கும். இளைஞரும் வயோதிபரும் மலர்வாய்க் கண்ணத்துக் குளிர்ந்தீருந்தாராகித் தகழியினிறைத்த அனற்கருகிருந்து குளிர்காய்வார். நடனமாதர் தங்கள் வெப்பம் பொருந்திய கொங்கைமேல் யாழைய் பொருத்துவதால் நரம்புகட்டுக்குச்சுடேற்றி நல்லிசைகளைப் பாடுவார்கள். கணவரைப்பிரிந்து தமிப்ராயிருக்கும் பெண்கள் மிகவும் வருந்துவார்கள். கொடியகூத்திர்ப்பாவுகிலை இங்ஙனமாகவும், மழையீழ்தலின் அருவியின் ஆரவாரம் பொருந்திய மலைபோற் சிறந்தோங்கி விளங்கும் அரண்மனையிலே நிரைக்கப்பட்ட பதுமைவிளக்குத்தகழிச் சுடர்த்திரிகளால் இருளானது அகன்று நீங்கவும், யானைத் தந்தங்களாலைமத்து முத்துவடங்கள்நாற்றி, மெத்தையிட்டு வெண்மடிவிரித்துப் பஞ்சணை பரப்பி நறுமலர் சிதறிய சேக்கையின் மீது தலைவியானவள் கணவன்பிரிவாற் கொண்டதுயர் மிக்குடையளாய்க் கண்படைகொள்ளாது ஆபரணங்கள்கலையவும் குழல்சோரவும் உடைநெகிழவும் மெல்லிநல்லார்சூழ்ந்து கால்வருடவும் செவிலித்தாயர் மருங்கிருந்து தேற்றுரைசெப்பவும் ஆற்றாகி வருந்துவள்.

போர்நாடிச் சென்ற தலைவனுவன் பாசறைக்கண் நன்றிரவில் பள்ளிகொள்ளா தெழுந்து வெளிப் போந்து மணிவிளக் கேந்தியவீரர்முன்செல்ல வாடையினுரத்தால் அசைவுறு முத்தரியத்தைக் கைகொடுமேவிற் பொருத்தி, வாளெடுப்பான் ஞேள்மிசை வலக்கைபைவைத்து, வெண்கொற்றக்குடையானது மழைத்துளிகாக்கரணகளத்தைச்சுழுந்து காயம்வாங்கியவீரரைச் சேனுதிபதி காட்டிவர அவர்களுக்கு அகமலர்ச்சி யுண்டாகும்படி பலப்பலவினவியும் இனிப்பமாழிக்குறி யுபகரித்துச் சுற்றித்திரியாநிற்பான். இந்தால்

விரிக்கும்பொருள் இத்துணையதாம். இதன் பாமாதிரிக்குச் சில அடிகள் இங்குநந்தருகின்றார்டு:—

வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்
 பொய்யா வானம் புதுப்பெயல் பொழுத்தென
 வார்கலி முனைஇப் கொடுங்கோற் கோவல
 ரேறுடை யினங்கிரை வேறுபுலம் பரப்பிப்
 புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோட
 னீஷ்தமுக் கண்ணி நீரலைக் கலாவ
 மெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன்
 கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூ நடுங்க
 மாமேயன் மறப்ப மந்தி கூரப்
 பறவை படிவன வீழுக் கறவை
 கன்றுகோ ளொழியக் கடிய வீசிக்
 குன்றுகுளிர்ப் பன்னீகூதிர்ப் பானுட்
 புங்கொடி முசன்டைப் பொறிப்புற வான்பூப்
 பொன்போற் பிரமொடு புதற்புதன் மலரப்

8. குறிஞ்சிப்பாட்டு.



இது 261 அடிகளை புடையது. தலைவியினது வேற்றுமை கண்டு வருந்திப் பெசுவிலிக்கு அறத்தொடு நிற்கும் பாங்கி கூற்றாக ஆரியவரசன் பிரகத்தகைத் தமிழறிவறுத்தற்குக் கலில்பாடியது. இது களவென்னும் கைகோள் பற்றி எழுதலிற் குறிஞ்சிப்பாட்ட பெண்ணும் பெயர் பெற்றது. இதன்கண் மலைவளக்களும், இல்லற முறைமையும், தலைவனுங் தலைவியுங் தம்முள் வைக்கத்தகும் அன் புடைமையும், கற்பின் சிறப்பும், மீக்கறும். இதிலே நூற்றுக்கு மேற்பட்ட மலர் விசேஷங்களும் கூறப்பட்டுள்ளன. இதைப் பெருங்குறிஞ்சி யென்றும் வழங்குவர். மேற்பாட்டுக்கொளப் போல உள்ளுறைப்பொருள் விரித்துச்செல்லின் இடம்மிகப் பெருகும்.

பாடலீக்கண்டுதெளிக, பாமாதிரிக்குச் சிலஅடிகள் இங்கனாந் தரு
கின்றும்:—

அன்னைய் வாழி வேதன் டன்னை யொன் அாத
லொலிமென் கூந்தலென் ஞோழி மேனி
விறவிஷழ நெகிழ்த்த வீவருங் கடுநோ
யகலு எாங்க ணையினர் வினையும்
பரவியுங் தொழுதும் விரவுமலர் தூயும்
வேறுபல் ஹருவிற் கடவைட் பேணி
நறையும் விரையு மோச்சியு மலவற்
றெப்பா மைலை நீயும் வருந்துதி
நந்கவின் ஞேலையவு நறுந்தோ ணைகிழுஙும்
புட்பிற ரநியவும் புலம்புவந் தலைப்பவு
முட்கரங் நுறையு முய்யா வரும்படர்
செப்பல் வன்மையிற் செறித்தியான் கடவளை
முத்தினு மணியினும் பொன்னினு மத்துளை
நேர்வருங் குரைப கலங்கெடிற் புணருஞ்
சாஸ்பும் வியப்பு மியல்புங் குன்றின்
மாசறக் கழீஇ வயங்குபுகழ் சிறுத்த
லாசறு காட்சி ணயயர்க்கு மந்திலை
யெளிய வென்னூர் தொன்மருங் கறினூர்
மாதரு மடனு மோராங்குத் தணப்ப
நெடுந்தே ரெந்தை யருங்கடி நீஷி
யிருநே மாய்ந்த மன்ற விதுவென
நாமறி வுருவிற் பழியு முண்டோ
வாற்றின் வாரா ராயினு மாற்ற
வேணையுல கத்து மியைவதா னமக்கெண

9. பட்டினப்பாலை.

இது 301 அடிகளையுடையது. வேற்றுநாட்டுக்குச் செல்லத்
தொடங்கிய தலைவன் தனது நெஞ்சை நோக்கித் தலைவியை யான்

பிரிந்துவாரேனன்று செலவழுங்கிக்கூறியதாகக் காவிரிப்பூம்பட்டினத்தையும் சோழன் கரிகாற்பெருவளத்தானது பராக்கிரமத்தையும் அவன் துசெங்கோலையும் பேரழகுபயப்பச் சிறப்பித்துக்கடியார் உருத்திரங்கண்ணான் பாடியது. பட்டினத்தைச் சிறப்பித்துக்கூறிய பாலைத் திணையாகவின் பட்டினப்பாலை யென்றுமிற்று. பாலையாவது பிரிதானும் பிரிதனிமித்தமுங்கூறுவது, இந்நாற்கண் சோழாடும் காவிரிநதியும் மிகச் சிறப்பித்துக்கூறப்பட்டுள்ளன. பாமாதிரிக்குச் சிலஅடிகள் இங்ஙனந்தருகின்றும்:—

வேறுலே றுயர்ந்த மூதுவா யோக்கற்
 சாறயர் லுதூர் சென்றுதொக்காங்கு
 மொழிபல பெருகிய பழிதீர் தேநத்துப்
 புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையு
 முட்டாச் சிறப்பிற் புட்டினம் பெறினும்
 வாரிருங்கூந்தல் வயங்கிழழ யொழிய
 வாரேன் வாழிய நெஞ்சே கூருகிர்க்.
 கொடுவரிக் குருளை கூட்டுள்வளர்ந் தாங்குப்
 பிறர்பினி யகத்திருந்து பீடுகாழ் முற்றி
 யருங்கரை கவியக் குத்திக் குழிகொன்று
 பெருங்கை யானை பிடிபுக் காங்கு
 துண்ணிதி னுணர நாடி நன்னார்
 செறிவுடைத் திண்காப் பேறி வாள்கழித்
 துருகெழு தாய மூழி னெய்தீப்

10. மலைபடுகடாம்.

—•—

இது 583 அடிகளையுடையது. இதற்குக் கூத்தராற்றுப்படை யெனவும் பெயருண்டு. பரிசில்பெறச்சமைந்த கூத்துளைருவனைப் பரிசில் பெற்றுளைருவன் பல்குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்துவேள் நன்னன்சேய்நன்னனிடத்தே ஆற்றுப்படுத்தியதாக

அந்நன்னை இரணியமுட்டத்துப் பெருங்குன்றார்ப் பெருங்கெள சிகஞர் பாடியது. (கூத்தர்—ஆடன்மாக்கள், இவருக்குச் சாதி வரையறையில்லை. இவர்கள் எண்வகைச் சுவையும் மனத்தின் கட்பட்ட குறிப்புக்களும் புறத்துப்போக்கு புலப்படத்துவோர்.) இந்துல் நன்னனிடத்துச்செல்லும் வழியின்றனமையையும், ஆங்காங்கள் உணவின்வகைகளையும், அவனது மலை, சோலை, காடுகளின் வளங்களையும், அவனது வள்ளனமைப்பையும், ஆற்றலையும், அவனது சுற்றத்தொழுக்கங்களையும், அவனது நாளோலக்க இருப்பையும், அவனது நவீரமென்னும்மலையிற் காரியுண்டிக்கடவுளென் ஆங்கிருநாமத் தோடு எழுந்தருளி யிருக்குஞ் சிவபெருமானது மகிழமையையும், அவனுடைய முன்னேர் பெருமையையும், அவன் ஊரின் இப்பல்லபையும், அங்குள்ள சேயாறென்னும் ஆறுமுதலியவற்றின் வளங்களையும் விளங்கக்கூறும். மலைக்கு யானைப்பைவழித்து அதன்கட்டிறந்த ஒசையைக் கடாமெனச் சிறப்பித்தவதனால் இப்பாட்டு மலைபடுகடாமெனப் பெயர்பெற்றது. பாமாதிரிக்குச் சில அடிகள் தருகின்றும்:—

நிதியங் துஞ்ச நிவந்தோங்கு வரைப்பிற்
பதியெழு வறியாப் பழங்குடி செழிலீ
வியலிடம் பெறுஅ விழுப்பெரு நிரமத்
தியாறெனக் கிடந்த தெருவிற் சாறென
விகழுந் வெருஉங் கவலை மறுகிற்
கடவெனக் காரென வொவிக்குஞ் சும்மையொடு
மலையென மழையென மாட மோங்கித்
துனிதீர் காதவி னினிதமர்ந் துறையும்
பனிவார் காவிற் பல்வண் டுமிரு
நனிசேய்த் தன்றவன் பழவிறன் முதூர்
பொருந்தாத் தெவ்வ ரிருந்தலை துமியப்
பருந்துபடக் கடக்கு பொள்வாண் மறவர்
கருங்கடை யெஃகஞ் சாத்திய புதவி
னருங்கடி வாயி லபிராது புகுமின்.

மேற்காட்டிய பத்துப்பாட்டுக்களை நச்சினர்க்கினியர் இயற்றிய உரையொடு பரிசோதித்து ஒரு புத்தகமாக்கி பூரி. வே. சாமிநாதையர் 1889ம் ஆண்டு அச்சிடுவித்திருக்கின்றனர்.

எட்டுத்தொகை.

எட்டுத்தொகையுள்ளடங்கிய பிரபந்தங்கள் நற்றினை, குறுஞ்சொகை, ஜிங்குறுநாறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கவித்தொகை, அகநானாறு, புறநானாறு என்பனவாம்.

1. நற்றினை.

இத்தொகை கபிலர்முதல் ஆலங்குடிவங்களை இறுதியாய் பல புலவர்களால் பாடப்பட்ட நாளாறு செய்யுட்களுடையது. அகப்பொருட்பகுதிகளை மிகத் தெளிவாயுரைப்பது. இது தொகுப்பித்தான் பன்னுடுதந்த பாண்டியன் மாறன்வழுதி. இதற்குக் கடவுள் வாழ்த்து பாரதம்பாடிய பெருந்தேவனுராற் செய்யப்பட்டது. ஒரு செய்யுள் வருமாறு:—

மாநிலஞ் சேவடி யாகத் தூநீர்
வளைநரல் பெளாவ முடிக்கை யாக
விசுப்புமெய் யாகத் திசைகை யாகப்
பசுங்கதீர் மதியமொடு சுடர்கண் ஞை
இயன்ற வெல்லாம் பயின்றகத் தடக்கிய
வேத முதல்வ னென்ப
தீதற விளக்கிய திகிரி யோனே.

2. குறுந்தொகை.

இது திப்புத்தோளார் முதல் அம்முவனு ரிறுதியாய் பல புலவர்கள் பாடிய நாளாறு செய்யுட்களை யுடையது. இதுவும் அகப்பொருட் உறைகளைத் தெரித்துரைப்பது. இதைத் தொகுப்பித்

தான் பூரிக்கோ. கடவுள்வாழ்த்தியற்றியவர் மேற்படி பெருங்கே
வனார். இத்தொகையின் முந்தூற்றெண்பத்திரண்டு செய்யுட்க
ஞக்குப் பேராசிரியரும் ஏனைய இருபது செய்யுட்கஞக்கு நச்சி
ஞர்க்கிணியரும் உரைகண்டனர். ஒருசெய்யுள் வருமாறு:—

தண்கடற் படுதிரை பெயர்த்தலீன் வெண்பறை
நாரை நிரைபெயர்க் கயிரை யாரும்
ஊரோ நன்றுமன் மாநகக
ஒருதனி வைகிற் புல்ய்பா கிண்றே.

3. ஐங்குறுநாறு.

இத்தொகை ஐநாறு செய்யுட்கஞ்சையது. மருதமுதன்
மூல்லையிறுன ஐந்தினைப் பொருள்களை விரிப்பது. முதனாறு
செய்யுட்பாடியவர் ஓரம்போகியார்; இரண்டாநாறு அம்முவனுர்;
மூன்றாநாறு கபிலர், நாலாநாறு ஒதலாந்தையார்; ஐந்தாநாறு
பேயனார், முறையே பாடினார். இது “மருதமோரம்போகி நெய்த
லம் மூவன்—கருதுங் குறிஞ்சி கபிலர், கருதிய—பாலையோ தல்
லாந்தை பன்மூல்லை பேயனே—நூலையோ தைங்குறுநாறு” என்
ஆங்கு செய்யுளா அணரப்படும். இத்தொகை யானைக்கட்சேய் மாந்
தாராஞ் சேரவிரும்பொறை விரும்பியபடி கூடலூர்க் கிழரால்
தொகுக்கப்பட்டது. பெருங்கேதவனார் கடவுள்வாழ்த்துச் செய்த
னார். ஒரு செய்யுள் வருமாறு:—

வாழி யாதன் வாழி யங்கினி
நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க
வெனவேட் டோளே யாயே யாமே
நலைய காஞ்சிச் சினைய சிறுமீன்
யானை ரூரன் வாழ்க
பானானும் வாழ்க வெனவேட் டேமே.

4. பதிற்றுப்பத்து.

இது பப்பத்துச் செய்யுளாக ஒவ்வொர் புலவர் சேர்க்குத்

தாரைப் பாடியது இதுபற்றியே இத்தொகை பதிற்றுப்பத்தென வழங்கப்படுகின்றது. ஒரு செய்யுள் வருமாறு:—

அட்டா ஞீன குட்டுவ னடுதொறும்
பெற்று ஞீரே பரிசிலர் களிடே
வரைமிசை யிழிதரு மருங்பின் மாடத்து
வளிமுனை யவிர்வருங் கொடி நுடங்கு தெருவிற்
சொரிசைர கவரு நெப்வழி புராவிற்
பாண்டில் விளக்குப் பருஉச்சட ரழல்
நன்னுதல் விறவிய ராடுந்
தொன்னகர் வரைப்பி னவனுரையா னீவ.

5. பரிபாடல்.

இது திருமால், செவ்வீள், கார்கோள், வையை, மதைர
மேல்முறையே பாடப்பட்ட எழுபது பாக்களை யுடையதென்பது

“திருமாற் கிருநான்கு செவ்வீவட்கு முப்பத்
தொருபாட்டுக் கார்கோருக் கொன்று—மருவினிய
வையையிரு பத்தாறு மாமதுஹர நான்கென்ப
செய்யபரி பாடற் றிறம்” என்னுஞ்செய்யுளால்ஹிக.

6. கலித்தொகை.

இது நல்லங்குவனுரா லியற்றப்பட்டது. கலியின் பகுதிகள்
ஒருவயிற் சேர்தலின் கலித்தொகை யென்னும் பெயர்பெற்றது.
நூற்றைம்பது கலிப்பாக்களை யுடையது. பாலை, குறிஞ்சி, மூலை,,
மருதம், நெப்தல் என்னு மைந்தினைப் பொருஞ் மறிவுறுப்பது.
இதற்கு நக்கினர்க்கினியர் நல்லுரை கண்டனர். ஒரு செய்யுள்
வருமாறு:—

திருந்திழரம் கோய்நம் மூர்க்கெல்லாஞ் சாலும்
பெருநகை யல்க நிகழ்ந்த தொருநிலையே
மன்பதை யெல்லா மழங்க விருங்கங்கு
லந்துகிற் போர்வை யணி பெறத் தைத்திம்

மின்சாயன் மார்பன் குறிவிள்ளேன் யானாகத்
 தீரத் தழைந்த தலையுங்தன் கம்பலுங்
 காரக் குறைந்து கறைப்பட்டு வந்துங்கள்
 சேரியிற் போகா முடமுதிர் பார்ப்பானைத்
 தோழிலீட் போற்றுதி யென்றி யவனங்கே
 பாரக் குறளாப் பணியாப் பொழுதன்றி
 யாரிவ ஸின்றி யெனக்கூறிப் பையென
 வைகாண் முதுபகட்டிற் பக்கத்திற் போகாது
 தையாறு றம்பலங் தின்றியோ வென்றுதன்
 பைக்கழித்துக் கொண்ட யெனத்தாலும் யாதொன்றும்
 வாய்வாளே னிற்பக் கடிதகன்று கைமாறிக்
 கைப்படுக்கப் பட்டாய் சிறுமிளீட் மற்றியா
 னேனைப் பிசாசரு ளன்னை நவிதரி
 னிவ்லூர்ப் பலினீட் பெருமற்கொள் வேனெனப்
 பலவுந் தாங்காது வாய்பாடி னிற்ப
 முதுபார்ப்பா னஞ்சின னாத லறிந்தியா
 னெஞ்சா தொருகை மணற்கொண்டு மேற்றுவக்
 கண்டே கடிதாற்றிப் பூச்சிரூடங் கின்னங்கே
 யொடுங்கா வயத்திற் கொடுங்கேழுக்குடுங்க
 னிரும்புவி கொண்மார் னிறுத்த வலையுளோ
 ரேதில் குறுநி பட்டற்றுற் காதலன்
 காட்சி யழுங்க நம்முரக் கெலாஅ
 மாகுல மாகி வினோந்ததை யென்றுந்தன்
 வாழுக்கை யதுவாகக் கொண்ட முதுபார்ப்பான்
 வீழுக்கைப் பெருங்கருங் கூத்து.

7. அகநானாறு.

இதன் கடவுள்வாழுத்துப் பாடினர் பாரதம் பாடிய பெருங் கேவனீர். ஏனைச்செய்யுட்கள் மாழுலனுர்முதல் உலோச்சனீரூ கிய பலபுலவர்களா வியற்றப்பட்டன. இது நானாறு அகவற்பாக் களை யுடையது. அகப்பொருட் பகுதிகளைத் தெரித்துரைப்பது. இதன் முதற்கணுள்ள நூற்றிருபதுபாக்கள் களிற்றியானை நிரை பெனவும், இடைக்கணுள்ள நூற்றெண்பது பாக்கள் மணியிடை

பவளமெனவும், இறுதிக்கணுள்ள நூறுபாக்கள் நித்திலக்கோவை யெனவும் வழங்கப்படும். இத்தொகை உக்கிரப் பெருவழுதியின் கேள்விப்படி உருத்திரசன்மனூரால் தொகுக்கப்பட்டது. இது அகமெனவும், அகப்பாட்டெனவும், நெடுஞ்சொகை யெனவும் வழங்கப்படும். ஒருசெய்யுள் வருமாறு:—

கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த்
தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்
மார்பி னஃதே மையி னுண்ஞா
ஞுதலதி மையா நாட்டமிக லட்டுக்
கையது கணிச்சியொடு மழுவே மூவாய்
வேலு முண்டத் தோலா தோற்கே
ழூர்ந்த தேறே சேர்ந்தோ ஞுமையே
செவ்வா னன்ன மேனி யவ்வா
னிலங்குபிறை யன்ன விளங்குவால் வையெயிற்
றெரியகைங் தன்ன வவிர்ந்து விளங்குபுரிசடை
முதிராத் திங்களோடு சுடருஞ் சென்னி
மூவா வமரகு முனிவரும் பிறகு
மியாவரு மறியாத் தொன்முறை மரபின்
வரிகளர் வயமா னுரிவை தைதிப
யாழ்கெழு மணிமிடற் றந்தனை
ரூவி றுணிழற் றவிர்ந்தன்று னுலகே.

8. புறநானூறு.

புறப்பொருட் பகுதிகளைத் தெளித்துரைக்கு மின்நூலைப்பற்றிப் பாடையியலுட் “சிற்றாசர்” என்ற தலைக்கீழ்க் குறித்திருக்கின்றும். இது நானூறு அகவற்பாக்களையுடையது. கடவுள் வாழுத்து பெருஞ் தேவனுராலும், ஏனையச் செய்யுட்கள் முடிநாகராயர் முதல்கோலூர்க்கிழாரீரூய பலபுலவர்களாலும்பாடப்பட்டவைகள். இது புறமெனவும், புறப்பாட்டெனவும் வழங்கப்படும். இந்நால்

கொண்டு பண்டையோர் வழக்க பழக்கங்களும் பிறவும் ஒருவாறு அறியலாம். பாமாதிரிக்குச் சில தருகின்றும்:—

(கல்விச்சிறப்பு)

உற்றுழி யுதவியு முறபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்ற னன்றே
பிறப்போ ரன்ன வுடன்வயிற் ருள்ளுஞ்
சிறப்பின் பாலாற் றூயுமனக் திரியு
மொருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளு
முத்தோன் வருக வென்ன தவரு
ஊறிவுடை யோனு லரசன் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பா அள்ளுங்
கீழ்ப்பா லொருவன் கற்பின்
மேற்பா லொருவனு மவன்கட் படுமே.

(செய்ந்தன்றியறிதல்.)

ஆண்முலை யறுத்த வறணி லோர்க்கு
மாணிமை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கிற் கழுவாயு முளவென
நிலம்புடை பெயர்வ தாயினு மொருவன்
செய்தி கொண்டேர்க் குய்தி யில்லென
வறம்பா டிற்றே யாயிமை கணவ

(ஊழ்.)

யாது மூரே யாவருங் கேளிர்
தீது நன்றும் பிறர்தர வாரா
நோதலுங் தணிதலு மவற்றே ரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்த
வினிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவி

வின்று தென்றலு மிலமே மின்னெடு
 வானங் தண்டளி தலைஇயா னது
 கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
 * நீர்வழிப் படுவே புணைபோ லாருபிர்
 முறைவழிப் படுவே மென்பது திறவோர்
 காட்சியிற் ரெளிந்தன மாகவின் மாட்சியிற்
 பெரியோரை வியத்தலு மிலமே
 சிறியோரை யிகழ்த லதனினு மிலமே

* (இவ்வடி சிலபிரதிகளிலில்லை.)

—•—

பதினெண்கீழ்க்கணக்கு.

—•—

இவற்றின் விவரங் காட்டற் பொருட்டு முன்னே ரிடத்திற்
 கூறிய வெண்பாவை இங்கனமுந் தருகின்றார்:—

“நாலடி நான்மணி நானுற்ப தெந்தினைமுப்
 பால்கடுகங் கோவை பழமொழி—மாழை
 மெய்ந்திலை காஞ்சியோ டேலாதி யென்பவே
 கைந்திலைய வாங்கீழ்க்கணக்கு.”

இச்செய்யுளின் மூன்றுமடி “இந்திலைய காஞ்சியுட னேலாதி
 யென்பவே” என்றும்பாடமாம்.

இச்செய்யுள் கொண்டு பதினெண்ணுால்களையும் பிரிவிசெய்
 பவர்கள் இரண்டொருநால்களில் மயங்குகின்றனர்.

“செந்தமிழ்” 15ம் தொகுதி 5ம் பகுதியில் “பதினெண்
 கீழ்க்கணக்கு” என்னும் வியாசத்தில் கடிதர்சாதித்த முடிபு பிற
 ரால் இன்னுங்கண்டிக்கப் படாமையின், அதன்வழிநின்று கூறுங்
 கால் பதினெண்ணுால்களும் வருமாறு:—

(வெண்பாவிற்சொல்லிப)

| | | | |
|------------------------|-----|-----|-----------|
| நாலடியார் | ... | ... | நாலடி- |
| நான்மனிக்கடிகை | ... | ... | நான்மனி |
| கார்நாற்பது | ... | ... | நானுற்பது |
| களவழிநாற்பது | ... | ... | ,, |
| இன்னாற்பது | ... | ... | ,, |
| இனியவைநாற்பது | ... | ... | ,, |
| ஐங்கிளை ஐம்பது | ... | ... | ஐங்கிளை |
| ஐங்கிளை எழுபது | ... | ... | ,, |
| திளைமொழியைம்பது | ... | ... | ,, |
| திளைமாலை நூற்றைய்ப்பது | ... | ... | ,, |
| திளைமாலை | ... | ... | ,, |
| திருக்குறள் | ... | ... | முப்பால். |
| திரிகடுகம் | ... | ... | கடுகம் |
| ஆசாரக்கோவை | ... | ... | கோவை |
| பழமொழி | ... | ... | பழமொழி |
| சிறுபஞ்சமூலம் | ... | ... | மாமூலம் |
| முதுமொழிக்காஞ்சி | ... | ... | காஞ்சி |
| ஏலாதி | ... | ... | ஏலாதி |

(இதுகாறுங் கிடையாமலிருக்கும் ஐங்கிளையின் இந்தாவது நால், ஐங்குறுநாற்று முகவரையிற் காட்டியிருக்கும் திளைமாலை யென்றும், இன்னிலைநாற்பது, இரும்பல்காஞ்சி, கைங்கிலைன்பன பதினெண்கீழ்க்கணக்கில் சேர்ந்த நூல்களல்லவென்றும் மேற்படி “செந்தமிழ்” வியாசத்தாலுணர்க)

இப்பதினெண் ஊல்களும் உலகியல் நீதிமுதலை உறுதிப் பொருள்களை மக்கட் கினிதெடுத்துத் தெளித் தோதுவனவாம். திருக்குறளின்விவரம் மூன்றாத் தந்திருக்கின்றாம். மற்றயவைகளுட் சிலவற்றின் ஒவ்வோர் செய்யுள் மாதிரிக் கிங்கனந்தருகின் ரூம்;—

(நாலடியார்)

மழுதிலோக்கு மாடமாய் மாண்பனமங்த காப்பா
யிழுவிளக்கு நின்றிமைப்பி னென்னும்—விழுதக்க
மாண்ட மனையாளோ யில்லாதா னில்லகங்
காண்டற் கரியதோர் காடு.

(நான்மணிக்கடிகை)

நிலத்துக் கணியென்ப நெல்லுங் கரும்புங்
குலத்துக் கணியென்ப தாமரை பெண்மை
நலத்துக் கணியென்ப நாணங் தனக்கணி
தான்செல் லுலகத் தறம்.

(பழமொழி)

புன்சொல்லு நன்சொல்லும் பொய்யென் றுணர்கிற்பார்
வன்சொல் வழியராய் வாழ்தலு முண்டாமோ
புன்சொ விடர்ப்படுப்ப தல்லா லொருவனை
யின்சொ விடர்ப்படுப்ப தில்.

(திரிகடுகம்)

தன்னை வியந்து தருக்கலுங் தாழ்வின்றிக்
கொன்னே வெசுளி பெருக்கலு—முன்னிய
பல்பொருள் வெஃகுஞ் சிறுமையு மிம்முன்றுஞ்
செல்வ முடைக்கும் படை.

(சிறுபஞ்சமூலம்)

இம்மை நலன்மூக்கு மெச்சங் குறைபடுக்கு
மம்மை யருநரகத் தாழ்விக்கு—மெய்ம்மை
யறந்தேயும் பின்னு மலர்மகளோ நீக்கு
மறந்தேயும் பொய்யுரைக்கும் வாய்

(இன்னாற்பது.)

பகல்போலு நெஞ்சத்தார் பண்ணின்மை யின்னு
நகையர்ய நண்ணினார் நாரின்மை யின்னு
விகலி யெழுந்தவ ரொட்டின்னு வின்னு
நயமின் மனத்தவர் நட்பு.

(இனியவைநாற்பது.)

இளமையை மூப்பென் றுணர்த வினிதே
கிளைஞ்மாட்டச்சின்மை கேட்ட வினிதே
தடமென் பணித்தோட்டளிரியலாரை
ஷிடமென் றுணர்த வினிது.

(ஆசாரக்கோவை.)

அரச னுவாத்தியான் ரூய்தந்தை தம்மு
னிகில் குரவ ரிவரிவரைத்
தேவரைப் போலத் தொழுதெழுக வென்பதே
யாவருங் கண்ட நெறி.

(முதுமொழிக்காஞ்சி.)

1. இயைவது கரத்தலிற் கொடுமை யில்லை
2. உரையில னுதலிற் சாக்கா டில்லை
3. நரையிற் பெரியதோர் நல்குர வில்லை
4. இசையிற் பெரியதோ ரெச்ச மில்லை
5. இரத்தலி னாஉங் கிளிவர வில்லை
6. இரப்போர்க் கீதலி னெய்துசிறப் பில்லை,

மேற்காட்டிய முத்தொகையினுஞ் சேராக்கடைச் சங்கவிலக்
கியம் பெருங்தேவனார்பாரதம், தகரேயாத்திரை, கல்லாடம் முதலிய
பிறவும்பலவுள்.

கல்லாடம்.

இது ஆலவாயிறை இறையனுரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு அகப்பொருட்டுறையில் கல்லாடரென்னும் ஒரு நல்விசைப்புலவரால் இயற்றப்பட்டதோர் அரியரூல். இது கடவுள் வாழ்த்துட்பட நூற்றுமூன்று ஆசிரியப்பாக்களையுடையது. சொற்சவை பொருட்சவை ஒருங்கே வாய்க்கப்பெற்றது.

இந்நாவியற்றினார் கடைச்சங்கப்புலவர் நாற்பத்தொன்மருள் ஒருவராகிய கல்லாடர் என்பர் ஒருசாரார். அவர் எடுத்துக்காட்டும் பிரமாணம் இந்நாவின் சிறப்புப்பாயிரச் செய்யுட்களேயாம்.

மற்றொருசாரர் இந்நாவியற்றப்பட்டதுகி. ஞ. 13-ம் நூற்றுண்டுக்குப் பின்னிருந்த மற்றொரு கல்லாடரா வென்றும். இது இயற்றப்பட்ட அனேக வருடங்களுக்குப் பின்னிருந்த ஒரு புலவர் இந்நாவின் மாட்சிநோக்கி இது சங்கப்புலவருளொருவராகிய கல்லாடரா வியற்றப்பட்டிருக்க வேண்டுமென்றெண்ணிச் சிறப்புப்பாயிரஞ் செய்து சேர்த்தனரென்றும், நாவிற்சொல்லப்படு சம்பவங்கள் பல கடைச்சங்க காலத்திற்குப்பின் நிகழ்ந்தனவென்றும் கூறுவார். “செந்தமிழ்” 15-ந் தொகுதி 3-ம் பகுதியின் முதல்வியாசத்தை நோக்குக. இந்நாற்பா மாகிரிக்குச் சில அடிகள் தருகின்றாம்:—

எழுமலை பொடித்த கதிரிலை நெடுவேல்
வள்ளிதுணைக் கேள்வன் புள்ளுடன் மகிழ்ந்த
கறங்குகா லருவிப் பரங்குன் ருடுத்த
பொன்னகர்க் கூடற் சென்னியம் பிறையோன்
பொதியப் பொருப்பன் மதியக் கருத்தினைக்
கொங்குதேர் வாழ்க்கைச் செந்தமிழ் கூறிப்
பொற்குவை தருவிக் கற்புட ஊதவி
என்னுளங் குடிகொண் டிரும்பய னளிக்குங்
கள்ளவிழ் குழல்சேர் கருணையெம் பெருமான்.

இதிகாசவிலக்கியம்,

தமிழ்மொழியில் வழங்கும் இதிகாசங்கள் இராமாயணம் பாரதம் எனப்படு மிரண்டுமோம்.

இராமாயணம்.

இது வடமொழியில் ஆகிகவிராசனென்னும் வான்மீக்முனி வரா வியற்றப்பட்டது. கம்பர் என்னுந் தமிழ்ப்புலவர் அதனைத் தமிழிலே மொழிபெயர்த்து விருத்தயாப்பாற் பாடினர்.

ஸ்ரீராமர் தசரதசக்கிரவர்த்தி புதல்வரா யவதரித்து மிதி லீச் சனகன் குமாரியாகிய சீதாபிராட்டியை மனந்த வரலாறும், மந்தரை போதித்த துன்மதிகொண்டு கைகேசிசெய்த சூழ்வினையால் நாடிமுந்து காடுசென்ற வரலாறும், ஆண்டு இலங்கைமன்ன வனுகிய இராவணன் மாயம்புணர்ந் தெய்திச் சீதாபிராட்டியைக் கவர்ந்து செல்லத் துயருமந்து கிட்கின்தமலையைச் சார்ந்த வரலாறும், ஆங்கு வாலியைக்கொன்று சுக்கிரீவன் நட்பெய்தி அனுமானைத் தூதிற்போக்கிச் சீதாபிராட்டியைத் தேடுவித்த வரலாறும், அனுமான் சீதாபிராட்டியைத் தென்னிலங்கையிற் கண்குகணையாழிகொடுத்து மனந்தேற்றி அரக்கரை முருக்கி அசோக வனத்தை அழித்து இலங்கையிற் றீமுட்டிச் ஸ்ரீராமச்சந்திரன் பால் மீண்டு சீதை அறந்தலைகாத்திருக்கு மியல்கூறிய வரலாறும், ஸ்ரீராமர் வானரசேனையுடன் சென்று சேதுபந்தனமியற்றி அதன் வழி இலங்கை தலைக்கூடிடப் போர்புரிந்து இராவணன் முதலியோரை வதைத்துச் சீதாபிராட்டியைச் சிறையினீக்கி அயோத்திக்கு மீண்டு திருமுடிகுடி யுலகாண்ட வரலாறும் பிறவும் இந்நாலின் கண் விரித்துக்கூறப்படும். நூலாசிரியர் தமிழ் நன்குணர்ந்த புலவர்களினியாதவின் இந்நாலில் ஆண்டாண்டு நாடுநகர வர்ணைன, பொழுதில்வர்ணைன, காலவர்ணைனக்ஞம் உலகநிதிகளும் பிறவும் விரவுறக் கவிகள் செய்திட்டார். இந்நால் வடமொழிராமாயணம்

போலப் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரணியகாண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தரகாண்டம், யுத்தகாண்டமென ஆறுபிரிவுகளாகப் பகுக்கப்பட்டுப் பதினையிரத்தின் மிக்க செய்யுளுடைத்தாய்ப் பெருங்காப்பியமென வழங்கப்படும் பெருமையுடையது.

இதன் உத்தரகாண்டம் ஒட்டக்கூத்தரால் தமிழில் மொழி பெயர்த்துப் பாடப்பட்டது. இதன்கண் ஸ்ரீராமர்முடிசூட்டி அசுவமேதயாகஞ்செய்ததும் பிறவுங்கறப்படும்.

பாலகாண்டம் முதல் உத்தரகாண்ட மீருகிய ஏழு காண்டங்களையும் வசனரூபமாக்கியும் அச்சிட்டிருக்கின்றனர்.

சிலவருடங்களின்முன் அரியக்குடி ஸ்ரீ. சா. கி. அரங்கநாதச் செட்டியாரவர்கள் வடமொழி வான்மீகத்திலுள்ள ஒவ்வொரு சருக்கத்திலுஞ் சொல்லப்படு கதைகளைச் சுருக்கி ஒவ்வொருசெய்யுளிலடக்கி 539 செய்யுளாகப்பாடி “ஸ்ரீவான் மீகிராமாயனசருக்கார்த்த சங்கிரகம்” எனப் பெயரிட்டு அச்சிடுவித்திருக்கின்றனர்.

மாதிரிக்குப் பின்வரும் இராமாயனச் செய்யுட்களைத் தருகின்றும்:—

(கம்பர்.)

தூம கேது புவிக்கெனத் தோன்றிய
வாம மேகலை மங்கைய ரால் வருங்
காம மில்லை யெனிற் கடுங் கேடெனு
நாம மில்லை நரகமு மில்லையே.

திறந் திறம்பிய காமச் செருக்கினங்
மறந்து தத்த மதியின் யபங்கின
நிறந் திறந்திழிந் தேறுவ தேயலா
லறந் திறம்பின ராருள ராயினார்.

நாமத் தாழ்கடன் ஞாலத் தவிந்தவ
ரீமத் தான்மனைந் தாரிள மாதர்பாற்
காமத் தாலிறந் தார்களி வண்டுறை
தாமத் தாரின ரெண்ணினுஞ் சால்வரோ.

(ஷட்டக்கத்தர்.)

எந்தாய் போற்றி யேறேறு மிறைவா போற்றி யேழுலகும்
தந்தாய் போற்றி பணிகொன்றைத் தாராய் போற்றி சகமுப்ப
வந்தாய் போற்றி வஞ்சகர்முன் வாராய் போற்றி மலரோனுஞ்
செந்தா மரைக்கட் டிருமாலுமானுப் போற்றி சிவபோற்றி.

பாரதம்.



சந்திரவமிசத்தரசனுகிய பரதன்மரபிற்பிறந்தவரது சரித்திரங்
கூறுவதால் இந்தூஸ்பாரதமெனப் பெயர்பெற்றது. வடமொழியில்
சைமினியமுனிவர் முதலியபலரும் பாரதம் இயற்றியுள்ளார். இத்
னெக் கடைச் சங்ககாலத்தில் பெருங்கேதவனார் என்பவர் தமிழில்
மொழிபெயர்த்து, அகவலுங்கதையு மிடையிட்ட வெண்பாவாற்
பாடிப் பாரதவெண்பா எனப் பெயர்கொடுத்தனர். அதன்பின் இற்
றைக்கு ஏறக்குறைய 720 வருடங்களுக்கு முன் வில்லிபுத்தூர்
ஆகிபருவம், சபாபருவம், ஆரணியபருவம், விராடபருவம், உத்தி
யோகபருவம், வீட்டுமெபருவம், துரோணபருவம், கன்னபருவம்,
சல்லியபருவம், சௌப்திகபருவம் என்னும் முதற்பத்துப்பருவங்
களையும் மொழிபெயர்த்து 4351 விருத்தயாப்பால் பாடினர். எனக்கி
நின்ற சீபருவம், சாந்திபருவம், அனுசானிகபருவம், அசுவமேத
பருவம், ஆச்சிரமவாசபருவம், மெளசலபருவம், மகப்பிரத்தானிக
பருவம், சுவர்க்காரோகணபருவம் என்னும் எட்டுப் பருவங்களை
யும் இற்றைக்குமுன்பின் 120 வருடங்களுக்குமுன் நல்லாப்பிள்ளை
யென்பவர் மொழிபெயர்த்து என்னுபிரஞ் செய்யுள்வகையில்பாடி
மேற்படி வில்லிபுத்தூரருடைய பாக்களோடு சேர்த்துங்கலந்தும்

விரித்தனர். வில்லிபுத்தூர் செய்யுட்கள் சொற்சவை பொருட் சுவையாற் சிறந்துகற்போர்க்கு மிக்கவின்பம் பயப்பனவாம்.

இற்றைக்கு ஐபாயிரவருடங்களுக்குமுன்னே சந்திரவமிசத்தி எதித்த திருதாஷ்டிரன் பிறவிக்குருட்டன யிருந்தமையால் அவன் றம்பி பாண்டு, அரசனுகித் தருமன்முதலிய சிவரைப் புத்திராக்கி இறந்துபோகத் திருதாஷ்டிரன் அந்தஐவர்க்கு அரசிற்பாதிகொடுத்து இந்திரப்பிரஸ்த நகரத்திலிருக்கச்செய்ததும், திருதாஷ்டிரன்புத்திரர் நூற்றுவருள் மூத்தோனுகிய துரியோதனன் பாண்டவர்களுடைய அரசைச் சூதாடிக் கவர்ந்து கொண்டு அவர்களைக் காட்டுக்கணுப்பினதோடு அவர்கள் மனைவியாகிய துரோபதையையுந் துகிலுரிதல்முதலிய மானபங்களுசெய்ததும், அதுகண்டவீட்டுமர் முதலிய பெரியோர் பாண்டவருடைய அரசைக் கவர்வது தகாத காரியமென்று துரியோதனனுக்கு எடுத்துரைக்க அவன்பாண்டவர் பன்னிருவருடம்வனவாசமும் ஒருவருடம் அஞ்ஞாதவாசமும் செய்து மீண்டு வருவாராயின் வாதிபரசு கொடுப்பே ணென்றுடன் பட்டதும், அவ்வாறே பாண்டவர்செய்து மீண்டுவந்து கண்ணனைத் துதுபோக்கித் தங்கள்பாகத்தைக் கேட்டதும் அவன்மறுத்ததும், பின்னர் குருகேஷ்ட்திரத்தில் பதினெட்டுநாள் பெரும்போர்நடர்த் தியதில் துரியோதனனுதியர் நிர்மூலமாயொழிந்ததும், பாண்டவர் ஜீவற்றியடைந்து அரசைப்பற்றுச் செங்கோல்செலுத்தியதும் ஆகிய சரிதங்களைச் சாங்கோபாங்கமாய் இந்துால் விரித்துக்கூறும்.

உபநிடதப்பொருள், தருமநூற்பொருள் முதலியனவற்றைச் சரித்திரவாயிலாகக் கூறவின் இதனை ஐந்தாம் வேதமெனச் சிறப் பித்துக் கூறவர். இது வசனநடையிலும் விரித்துந் தொகுத்து மியற்றப்பட்டிருக்கின்றது.

பெருந்தேவனூர் பாரத

(வெண்பா.)

ஆனை யட்டிய லடங்கா வடியில்லை

தானான்துபோ னிற்கின்ற தன்மைதா—ஊனுபிரைக்

கொல்லா வறத்தின் கொழுநிழற்கே யுள்ளாடங்கு

மெல்லா வறமு மிசைந்து.]

(அகவல்)

தந்தையைத் தலையற வெறிந்தவ னிவனெனத்
 துஞ்சிடத் தெழுஇக் குஞ்சி பற்றி
 வடாதுபாஞ் சால னெடுமுதற் புதல்வணக்
 கழுத்தெழுத் திருகிப் பறித்த காலைக்
 கோபிற் கம்பலை யூர்மூழ துணர்த்தவிற்
 றம்பியர் மூவரு மைம்பான் மருகரு
 முடன்றமர் தொடங்கி யொருங்குளத் தவிய
 வாள்வாய்த்துப் பெயர்ந்த காலை யாள்வினைக்
 கிண்ணே ரினிப்பிற ரில்லென.

(வசனம்)

“இவ்வகைபேசிய அசரீரியாய ஆதித்யபகவானும் அந்தத்
 தானஞ் செய்தபின்பு கன்னனுடைய தியாகசத்தியின் மகானுபா
 வங்கண்டு தேவசாதிகரூம் ஆச்சரியப்பட்டுப் புஷ்பவர்ஷம் பொ
 ழிந்தார்.”

(இத்போலும் இடையிட்டுவரும் உரைகளில் வடமொழிச்
 சொற்கள் மிகவிரவிவருதலால், இவ்வுரைகளெல்லாம் பெருங்தேவ
 னரால் எழுதப் பட்டனவோ அன்றிப் பிறர் உரைகளோ வென்று
 கிளர் கீயப்படுவர்.)

(வில்லிபுத்தூர்பாரதம்)

அண்ணிய கிளையு மில்லு மரும்பெரு மகவு மன்புந்
 திண்ணிய சிரு மிக்க செல்வமுந் திறலுங் தேச
 மெண்ணிய பொருள்கள் யாவு மியற்றிய தவமு மேஜைப்
 புண்ணிய மனைத்துஞ் சேரபி பொய்மையாற் பொன்று மன்றே.

ஒன்றுதவி செய்யினுமாவ் வுதவிமற வாமற்
 பின்றையவர் செய்பிழை பொறுத்திடுவர் பெரியோர்
 நன்றிபல வாகவொரு நவைபுரிவ ரேனுக்
 கன்றிடுவ தன்றிமுது கயவர் நினையாரே.

(நல்லாப்பிள்ளை பாரதம்)

தாயாகி யுற்பவ காரணங்கித் தமராகிச் சான்றுமாகி
மாயாவிப் பிரபஞ்ச மயக்ககற்றுங் குருவாகி வானோகி
நீயாகி நானுகி யவனுகி யகம்புறமாய் நிமிர்த்தமூர்த்தி
தேயாநல் லருள்பொழியுங் திருவடியென் கருவிடியத் தெரிசித்
தேனே.

—••—

புராணவிலக்கியம்.



தமிழ் மொழியிலே புராணவிலக்கியங்களாக நிலவுவன் கந்த
புராணம், பாகவதம், உபதேசகாண்டம், விநாயகபுராணம், மச்ச
புராணம், கூர்மபுராணம், இவிங்கபுராணம், காஞ்சிப்புராணம், திருத்தனிகைப்புராணம், சூதசங்கிதை, திருவிளையாடற் புராணம்,
காசிகண்டம், கோயிற்புராணம், பிரபுவிங்கலீல, சேதுபுராணம்,
பிரமோத்தரகாண்டம், வாயுசங்கிதை முதலியபலவாம். இவையெல்
லாம் தொல்காப்பிய இயற்றமிழ் ஆணையிற்றேஞ்றிச் சங்கச்செய்
யுட்பிரயோகம், பழையகாவியப் பிரயோகம் ஆண்டாண்டு பொ
ருந்தி, வேதாகமப்பொருள் உட்கொண்டு கற்பனாலங்காரவகை பல
தழுவிநடப்பனவாம். இவைக்குப்பின்னருந் தமிழகத்தில் உதித்து
விளங்கிய புலவசிரோமணிகள் காலந்தோறுமயற்றிய புராணங்கள்
அனேகமுள். அவற்றை யெல்லாம் இங்ஙனங் தொகுத்து விரித்தல்
அமையாது. பிரதானமானவற்றின் விவரங்களைமாத்திரம் இங்ஙனங்
தருவாம்:—

கந்தபுராணம்.

—••—

இது தொண்டைமண்டலத்துக் காஞ்சிபுரம் கச்சியப்ப சிவா
சாரியரவர்களால் சாவிவாகனசகாட்டும் எழுநூற்றில் இயற்றப்பட்ட
தது. வடமொழிக் காந்த புராணத்துக் சங்கர சங்கிதையிலுள்ள

அறமுகக்கடவுள் சரித்திரத்தை ஒதுதலின் இந்றுல் கந்தபுராண மெனப்பட்டது. இது உற்பத்திகாண்டம் அசரகாண்டம், மகேந்திரகாண்டம், யுத்தகாண்டம் தேவகாண்டம், தக்ககாண்டம் என ஆறுகாண்டங்க ஞஷடயது. இவ்வாறு காண்டங்களிலும் மடங்கிய செய்யுட் டொகை 10,346. இப் புராணத்தில் அறமுகக்கடவுள் திருவவதாரவரலாறும், சூரபன்மன் காசிபமுனிவற்கு மாயைபாற ரேண்றி வீரவேள்வி செய்து வரம்பெற்றுத் தேவரைச் சிறைப் படுத்தி அரசுபுரிந்த வரலாறும், அச்சூரனை அறமுகக்கடவுள் பொருதுகொன்று ஆட்கோண்டவரலாறும், தேவர்சிறைக்கிவிள்ள குடிபுகுத்திய வரலாறும், தெய்வநாயகி, வள்ளிநாயகி திருமணம் முடித்தவரலாறும் பிறவு மெடுத்துக்கூறப்படும்.

இந்தாலுரைகாரர் சரித்திரச் சுருக்கத்தில் “ஒருநாட் சுப்பிரமணியக்கடவுள் அந்தக்கச்சியப்ப சிவாசாரியருக்குச் சொப்பனத் திலேதோன்றி, ‘அன்பனே நீ கந்தபுராணத் தாறு சங்கிதைகளுட் சங்கர சங்கிதையின் முதற் காண்டமாகிய சிவரகசிய கண்டத்தி னுள்ள நமதுசரித்திரத்தைக் கந்தபுராணமெனப் பெயரிட்டுத் தமிழிலே பெருங்காப்பியமாகப் பாடக்கடவாய்’ என்று ஆஞ்ஞாபித்துத் திகடசக்கரச் செம்முகமைந்துளான் என்று அடியே உத்துக்கொடுத்து மறைந்தருளினார்” என்றுகூறினர். இது கர்ண பரம்பரையாக வந்துலவுமோர் விநோதகதையன்றி மெய்மையான தென்று சொல்வதற் காதாரங்கிறதுமில்லை. நூலரசிரியர், அறமுகக்கடவுளாஞ்ஜென்பேற்றுத் தாமிந்துலைப்பாடினதாக யாண்டுஞ்சொற்றிலர். நூல் அவையடக்கத்தில்,

“செந்தமிழ்க்கு வரம்பெனச் செப்பிய முந்து காஞ்சியின் முற்றுணர் மேலவர் கந்த னெந்தை கதையினை நூன்முறை தந்தி டென்னத் தமிய னியம்புகேன்”

என்று தெளிவுறக் கூறிப் போந்தனர். அவரின் இக்கூற்றையே மெய்யென நாங்கொள்ளல் முறைமையாகும்.

அன்றியும் திகழு—தசக்காம், திகட சக்கரமென மருவிப் புணர்தற்குத் தமிழ்இலக்கணக்களிலே விதியில்லை. வீரசோழியத் தின்கண் விதியுள்தாயின் அவ்விதி முன் ஆல்களோடு முரணுவ தாகவிள் தவறானதென்று தள்ளற்பாலதாகும்; சிறிதுகாலத்துக்கு முன்தோன்றிய முத்துவீரியத்துவிதியும் தவறானதேயாம். (இலக்கணவியலுள் வீரசோழியத்தைப்பற்றி நாமெழுதிய குறிப்புகளோ நோக்குக.) பின்னடிகளின் எதுகைநோக்கி முகரம் டகரமாக மாறி யதென்றே சொல்லவேண்டும். ஆனால் பின்மூவடிகளும் அமைக்கப்படுவதற்கு முன்னரே முதலடி எடுத்துக்கொடுத்த அறமுகக்கடவுள் இவ்வாறு சொற்களை வலித்துப் புணர்த்திக் கொடுத்தற கிருந்த தொல்லைதானென்னை? தமிழிலே பாடுவெனத் தாம்கொடுத்த ஆஞ்ஞஞ்ஞயத் தாமேமறந்து “தச” என்னும் வடமொழி யைத்தாமாகப் பிரயோகித்தவாறென்னை? கரங்களினும் முகங்கள் மிகவிசேடமானவைகளாகவின் ‘திகழு மைமுகச் செங்கரம் பத்து எான்’ என்று பாடிக்கொடுத்திருந்தால் அவ்வடி டகரங் கூட்டி நடக்குமடியினுஞ் சந்தச்சைவ, சொற்சைவ, பொருட்சைவ, மங்கலப்பொருத்தம் முதலிய பல்லாற்றானுஞ் சிறப்புறீஇ விளங்கு மன்றே? ஆகிறாலுக்குக் கந்தபுராணமென்னும் பெயர் அமைந்திருக்க அந்தாலி நெருசிறிய பாகத்தை வேற்றுமொழியால் விரிக்கும் புதுநாலுக்கும் அப்பெயரையே அமைக்கும்படி கற்பித்த முறைமைதானென்னை? கர்ணபரம்பரையாக வருகதைகள் ஆதாரமின்றிச் சுருதி யுத்தி அனுபவங்கட்டு மாறுபடின் தள்ளறப்பாலனவேயாம்.

(கந்தபுராணச்செய்யுள்.)

தருமமே போற்றிடி னன்பு சார்ந்திடு
மருளொனுங் குழவியு மஜையு மாங்கவை
வருவழித் தவமெனு மாட்சி யெய்துமேற்
றெருஞ்ஞு மவ்வுயிர் சிவனைச் சேருமால்.

கந்தபுராணச்சூருக்கம்.

—♦—

தருமபுர வாதினத்தைச் சர்ந்த சம்பந்த சரணைப் புவாமிகள், காந்தர் எனப்பெயரிய மைசூர் அரசர் கேள்விப்படி கந்தபுரா

ணத்தைச் சுருக்கிப் பாடிக் கந்தபுராணச் சுருக்கமெனப் பெயிட்டுத் திருச்செந்தூர்க்குக் கொடுபோய் அங்கனம் அரசரையும் வைத்து அரங்கேற்றினர்.

(கந்தபுராணச் சுருக்கச்செய்யுள்.)

வீர வேற்கை விமலன் மகிழ்ந்திடப்
பாரி னோர்கள் பரிந்து புகழ்ந்திடச்
சீரு லாவிய செந்தி னகரிடை
ஏரி னேடரங் கேற்றிய திந்தநூல்.

பாகவதம்.

இந்துநூல் பன்னிரு கந்தங்களாகப் பிரிக்கப்பட்டு 4,970 செய்யுட்களை யடையது. பத்தாங்கந்தம் பூர்வபாகம் உத்தரபாகமென இருக்கிறப்ப படுக்கப் பட்டிருக்கின்றது.

முதற் கந்தத்தில்மாயவன் அமிசாவதாரம், நாரதர்தோற்றம், தர்மபுத்தரன் அரசியல் முதலியவைகளும், இரண்டாங்கந்தத்தில் மாயவன்னிலை, சௌன்காதிபர் அன்பின்னிலை, முதலியவைகளும் மூன்றாங்கந்தத்தில் மைத்திரேயர் விதூரனுக்குத் தத்துவமுனோத் தல், மலரவன் தோற்றம் முதலியவைகளும், நான்காம் கந்தத்தில் மர்சிமுதலியோர் படைப்பு, தக்கன் வேள்வி யழிவு முதலியவைகளும், ஐந்தாங்கந்தத்தில் பிரியவிரதன்மரபு, பரதன்சரித்திரம் முதலியவைகளும், ஆறாங்கந்தத்தில் அஜாமிளாங்கதை, தக்கன்படைப்பு நாராயணகவசம் முதலியவைகளும், ஏழாங்கந்தத்தில் சிசுபாலன் வீடுபேறு, இரண்ணியவதை முதலியவைகளும், எட்டாங்கந்தத்தில் மறுக்கள்வரலாறு கஜேஞ்சிரமோக்ஷம் முதலியவைகளும், ஒன்பதாங்கந்தத்தில் இளங்கதை, சையாதிகதை, அப்பரீடன்கதை, இக்ஷவாகுவின்கதை, அரிச்சங்கிரன் கதை முதலியவைகளும், பத்தாங்கந்தத்தில் பூஞ்சன்னபிரான் திருவவதாரம், பூதனை வீடுபேறு, சகடமுதைத்த சரித்திரம், மருதிடைத்தவழந்தசரித்தி ரம், பிருந்தாவனமடைந்த சரித்திரம், வேயங்குழலிசைத்தல்,

கோபியர் துகில்கவர்தல், வேள்விமங்கையர் உணவளித்தல், கோவர்த்தனமெடுத்தல், கோபியரை மணத்தல் முதலியவைகளும், பதினொங்கந்தத்தில் இருப்புலக்கைபெறல், வசதேவர்க்கு நாரதர் தத்துவமுரைத்தல் முதலியவைகளும், பன்னிரண்டால் கந்தத்தில் கலிதர்மம், கற்கிஅவதாரம், பரிசுத்து வீடுபேறு முதலியவைகளும் விரிவாய்க் கூறப்பட்டுள்ளன.

(பாகவதச் செய்யுள்.)

இடையறு மென்பினை நரம்பி ஞர்த்திடாப்
புடையறு மிறைச்சியாற் பொதிந்து போக்கற
மிடைதரு தோலினுன் வேயப் பட்டதோ
ருடலீனை யானை வுரைக்க லொன்னுமோ:

உபதேசகாண்டம்.

இது சங்கரசங்கிதையின் ஏழாவது காண்டம்; கோனேரியப் பரால் மொழிபெயர்த்துப் பாடப்பட்டது. சூரன் முதலியோர் முன்னை வரலாறும், விழுதி ருத்திராக்க மகிழ்ச்சுகளும், சிவநாமமகிழ்ச்சும் பிறவும் விரித்தெடுத் தோதுவது. 4347 செய்யுட்களுடையது. ஒருசெய்யுள் வருமாறு:—

கற்றி லாய்கலை கற்றுண ரார்முக
முற்று நோக்கின் மயானத்தை யொக்குமால் :
பெற்று ஊர்பெறும் பேறுதங் காதலர்
சொற்ற கல்வியிற் றாயரென் ரேதலே.

விநாயகபுராணம்.

இது பார்க்கவத்தின் மொழிபெயர்ப்பு. இதனைப் பார்க்கவுராணமென்றும் வழங்குவர். கச்சியப்பமுரிவர் பாடியது. 3047 செய்யுட்களுடையது. விநாயகக்கடவுளரின் மாண்மியங்களையும்

திருவிளையாடல்களையும் பிரம சிருட்டியாதியன வற்றையுங் கூறுவது. இந்நாற் செய்யுள்ளான்று வருமாறு;—

தேங்குவின் போகமுஞ் சிறந்த முத்திய
மீங்குறு மாக்கமு மினிது நல்கலா
லோங்கிய வறத்தினை யுளமுன் மூன்றி ஞம்
பாங்குற நித்தலும் பரிந்து செய்தியால்.

சிலவருடங்களின்முன்னர் இப்பார்க்கவபுராணத்தைச் சருக்கி விநாயகவிரதம் நேர்பவரும் பிறநும் எளிதில் ஊணரும்பொருட்டு அகவற்பா 11,680 அடிகளிற் பாடி விநாயகமான்மியமெனப் பெயர்கொடுத்து அச்சிட்டிருக்கின்றும்.

மச்சபுராணம்.

இது ஏறக்குறைய 225 வருடங்களுக்குமுன்னே ஸ்ரீங்கத்தின் பாங்கருள்ள ஒருக்காமத்தில் விளங்கிய வடமலையப்பர் என்பவரால் தமிழில் மொழிபெயர்த்துப் பாடப்பட்டது. செய்யுள்ளன்று வருமாறு;—

வேரி நாண்மல ருற்றிடும் வேங்கையே
கோர மின்றிக் குலவிடும் வேங்கையே
சார வெங்குஞ் சரிக்குமா தங்கமே
பாரின் மன்னிப் பரம்புமா தங்கமே.

(வேரி—தேன்; வேங்கை—ஒருமரம், யுலி; மாதங்கம்—யானை, பெரியபொன்)

கூர்மபுராணம்.

இதுவீமார் விரிந்தநூல். 3717 செய்யுட்களுடையது. மாதிரிக்கொருசெய்யுள் வருமாறு;—

அறந்திறம் பாதுநானு மரும்பொருள் காமங் துய்ப்போர்
சிறந்தவில் வுலகந் தண்ணி லனப்பருஞ் செல்வமெய்தி
மறங்கிளர் வடிவேலுண்கண் வானவர் மகளிரோடு
முறங்கிடா தின்பந் துய்க்கு முலகினி வினிதுவாழ்வார்.

இவிங்கபுராணம்.

இந்நால் 2506 செய்யுட்களுடையது. செய்யுள் மாதிரிக் கொன்று தருகின்றும்.

கருத்தினுணர்வா லறிந்ததுவங் கண்ணூற் றெரியக் கண்டனவங்
தெரித்தவொலியாற் கேட்டதுவங் திறம்பாதுரைத்தல் பொய்
யாமை— விரித்தமறைநூல் விதித்தவிடத் தன்றிவீடாவுயிர
னைத்து— மருத்திகூரக் கொல்லாமை கொல்லாவிரத மாகுமால்.

காஞ்சிப்புராணம்.

இது காந்தத்துச் சனற்குமார சங்கிதையிற் காளிகாகண்டத்
தினுள்ள காஞ்சிமான்மியத்தைக் கூறுவது. சிவஞானயோகி
தளோல் தமிழில் மொழிபெயர்த்துப் பாடப்பட்டது. 4851 செய்
யுட்களுடையது. மாதிரிக்கொருசெய்யுள் வருங்காறு:—

அறமே மறங்கண்முழுதழிக்கு மறமே கடவுளுக்கேற்று
மறமே சிவனுக்கெருவடிவ மாகுஞ்சிவனை வழிபடுவோர்க்
கறமே யெல்லாப்பெரும்பயனு மளிக்கும்யார்க்கு மெல்விடத்து
மறமே யச்சந்தவிரப்பதென வறைந்தான்சாதா தபமுனிவன்.

திருத்தணிகைப்புராணம்.

இது மேற்குறித்த வினாயகபுராணவாசிரியர் கச்சியப்பழனி
வரா வியற்றப்பட்டது. காந்தத்துட்பட்ட சங்கரசங்கிதையின்

பிற்கூற்றிற் போந்த தணிகைமான்மியத்தைக் கூறுவது. 3161
செய்யுட்களுடையது. ஒருசெய்யுள் வருமாறு:—

ஐந்தெனப் படுமா பாதக மவைதா மருமறை யாய்ந்தவந்தண
ஜீஸ—சிங்குறவடர்த்த ரேறல்வாய்மடுத்தல் செம்பொனைக்கரங்
தனர்வெளவல்—கொந்தெழிற்குரவன் மனைவியைக் கலத்தல்
கோடுமில் வினைஞரைக் கூடல்—இந்தவல்வினையின் மருங்கியல்
வினையு மிவற்றினுள்ளடங்குவமாதோ.

சூதசங்கிதை.

—••—

இது காந்தத்தின் ஆறுசங்கிதைகளிலொன்று. வியாசமுனிவ
ரால் சூதர்பொருட்டுச் செய்தமைபற்றி இப்பெயர்த்தாயிற்று. இது
தமிழிலே மொழிபெயர்க்கப்பட்டு 3003 விருத்தங்களில் பாடப்
பட்டிருக்கின்றது. மாதிரிக்கொருசெய்யுள் வருமாறு:—

நடந்தாலு மிருந்தாலு நவின்றாலுங் துயில்கொண்டு
கிடந்தாலும் விழித்தாலுங் கிளர்முடிமன் னவர்முதலோர்
தொடர்ந்தாலுங் தொழுதாலுங் துதித்தாலு மவமதித்துக்
கடந்தாலு மெய்ஞ்ஞானி தமலவிலைப் புனல்போல்வான்.

திருவிளையாடற்புராணம்.

—••—

இது இற்றைக்கு ஏறக்குறைய 850 வருடங்களுக்கு முன்
சோழமண்டலத்து வேதாரணியம் பரஞ்சோதிமுனிவர் சிவல்தல
யாத்திரையிற் சென்று மதுரையிற் றங்கியபோது, அவ்விடத்துப்
பெரியோர் சிலர் விரும்பிக் கேட்டுக்கொண்டபடி, ஆலாசிய மான்
மியத்தை மொழிபெயர்த்துத் தமிழில் பாடித் திருவிளையாடற்புரா
ணமெனப் பெயர்கொடுத்துச் சோமசுந்தரக்கடவுள் முன்னிலை
யில் அறகாற் பிடமீதிருந்து அரங்கேற்றியது. இதன்கண்ணடங்க
கிய செய்யுள் 3363. செய்யுள்மாதிரிக் கொன்று தருகின்றாம்:—

நாய்நம தெனநரி நமதெனப் பிதா
தாய்நம தெனநமன் றனதெனப் பினி
பேய்நம தெனமன மதிக்கும் பெற்றிபோ
லாய்நம தெனப்படும் யாக்கை யாரதே.

காசிகண்டம்.



இது காந்தத்துப்பட்ட காசிகண்ட மகிழ்வை விரிப்பது. அதிலீராம பாண்டியனுல் மொழிபெயர்த்துத் தமிழில் பாடப் பட்டது. பூர்வகாண்டம், உத்தரகாண்டமென இரண்டு காண்டங்களுடைத்து. இதில் வராணசிறப்பும், கங்கையின் மகிழ்வையும், மகனிரிலக்கணமும், அவர் கற்பொழுக்கமும், பிரமசரியரெறியும், இல்லறெந்தியும், பொதுவான வைத்திகாசாரமும், போகவலாழுக்கமும், முத்திமண்டப வரலாறும் பிறவும் எடுத்தோதப்படும். இதன்கண்ணடங்கிய செய்யுட்டொகை 2625. செய்யுள் மாதிரிக் கொன்று தருகின்றும்:—

கொழுந இண்டபின் ரூதுகர் கொள்கையும்
விழிது யின்றபின் றுஞ்சலு மென்றுயி
லெழுதன் முன்ன மெழுதலு மேயன்றே
பழுதில் கற்புடைப் பாவையர் செய்கையே.

கோயிற்புராணம்.



இது சிதம்பரமான்மியத்தைக் கூறுவது. இதனைத் தமிழில் மொழிபெயர்த்துப் பாடியருளினவர் உமாபதிசிவாசாரியர். இதன் கண் வியாக்கிரபாதமுனிவர், பதஞ்சலி முனிவர், ஆனந்தத்தாண்ட வங்கண் டுப்பல்வேண்டி அருந்தவம்புரிந்த வரலாறும், அவரைப் பரமசிவன் சிற்சபையில் விளங்கித் திருக்டனங் தரிசிப்பித் துப்பக்கொண்ட வரலாறும், சிங்கவன்மன் சிவகங்கை மூழ்கி இரண்ணியவன்மனுப் முனிவரிருவ ருபதேசமும் பெற்றுத் தாண்டவங்

கண்டு நடராசருக்குத் திருக்கோயில் எடுத்து நித்திய கைமித் திக சூசனீழாச்செய்த வரலாறும், நடராசர் திருவடித்தொழும் பாற்றி மூவுலகு மொருகுடைக்கீழாண்டு வீக்கெபற்ற வரலாறும் எடுத்துரைக்கப்படும்.

தேராட்டிக் கயங்காட்டுந் திரண்மாக்கட்ட யழுட்டிப்
போராட்டிப் புறங்காட்டிப் போங்காட்டிற் புலால்கமழும்
நீராட்டிச் சூர்மாட்டி சிகழ்நாட்டிற் புகழ்நாட்டும்
போட்டிச் சீராட்டும் பிள்ளோயார் கழல்போற்றி.

பிரபுவிங்கலீல.

இந்தால் 1157 செய்யுட்களை யுடையது. இதனை இபற்றிய வர் துறைமங்கலச் சிவப்பிரிகாசமுனிவர். இதன்கண் உருத்திரண் கூருப் விளங்கிய அல்லமதேவன் உண்மயின்கூருப் விளங்கிய மாயையோடாடி அவன் வலி புறங்கண்ட வரலாறும், வீரசைவ மதீச்சரர்களான சரணர் பலர்க்கு அவன் ஞானேபைதேசமருளிய வரலாறும் பிறவும் எடுத்தோதப்படும்.

மின்போலழியு முடல்கொடுநல் வினைசெய் தழியாவுடம்பெய்க் கிண்போ டமர்தலாயிருப்ப யாக்கை வருந்துமென்றெண்ணி யன்போ டறஞ்செய்தினோம ஸுந்திவாளா விருக்குமவன் றன்போன் மருளரிலெயன்றுன் றண்டும்பொழில்வைத் தளிக்

[கிண்றுன்.

சேதுபுராணம்.

இது வேதாரணியத்திற் பிறந்து மதுரைமாநகரை உறைவி டமரக்க் கெரண்ட சிரப்பவழியை தேசிகர் என்பவரால் சேதுமான் மியமென்னும் வடநூலின் மொழிபெயர்ப்பாகத் தமிழில் விருத்த பிாப்பால் இயற்றப்பட்டது. 3438 செய்யுஞ்சையது.

திருவு மின்புள்ளு கிறப்பும் புசழுமற்
ஞேருவ ராக்கலு நீக்கலு முள்ளவோ
மருவும் புண்ணிய மாந்தர்க் கவவெயலாக்
தரும மின்றெனிற் ரூமே சிதையுமால்.

பிரமோத்தரகாண்டம்.

இது சிவபுராணம் பச்தனுள் ஒதப்பட்ட பஞ்சாக்கர மகிழமை,
சிவராத்திரிமகிழமை, பிரதோடமகிழமை, சோமவாரவிரத மகிழமை,
சிவபீடிமகிழமை. விழுதிமகிழமை, உமாமகீசுரபூசைமகிழமை, உருத்
திராக்கமகிழமை, சிருத்திரமகிழமை முதலியவற்றைக் கணதகளோடு
எடுத்துரைப்பது, இதனைத் தமிழில் மொழிபெயர்த்துப் பாடி
ஞேன் வரதுங்காரமாண்டியன். இதன்கணுள்ள செய்யுட் டோ
கை 1321.

உந்து நீர்க்கட அடுத்த பார்முழுவது மொருங்கே
வந்து தாடொழு மரசியல் வளமெலாம்பெறினு
மின்திராதியர் பெரும்பதத் திருக்கை யெய்திடினு
மைந்தரின்றியே வாழ்வது வாழ்வுமற்றன்றே.

இந்நாலின்கட் சோமவாரவிரதன் கூறுமிடத்துச் சீமந்தனி
என்பவளின் சரிதம் சுருக்கிச் சொல்லப்படுகின்றது. இச்சரிதத்
தை விரித்துச் சிலவருடங்களுக்குமுன் “சீமந்தனிபுராணம்”
எனப்பெயரிட்டு 800 விருத்தப்பாவால் ஓர் நூல்செப்து அச்சிட்
திருக்கின்றாம். சோமவாரவிரத மகிழமைகளும் பிற பலவும் ஆண்
டெடுத்தோதப்பட்டுள்ளன.

வாயுசங்கிதை.

இது சைவபுராணத்துப் பன்னிரு சங்கிதைகளுள் இறுதிக்
கண்ணதாகிய வாயுசங்கிதையின் மொழிபெயர்ப்பு. மொழிபெ

யாத்தியற்றினேன் குலசேகர வரகுண ராமபாண்டியன். இது பூர்வகாண்டம் உத்தரகாண்டமென இரு காண்டங்களுடைத்து, செய்யுட்டொகை 77.

பொறையொடு சாந்தியுள்ள மகிழ்வுமெய்ப் புகறல் வெய்ய
நெறியில் கள்ளாமைமாநூன் நிலவநீ றணிதறுன்னி
யுறைதரு குழுவினீங்க அற்றவைம் புலன்கள்வென்ற
மறவறு பிரமசாரி யெருமுக்கமன் னிடுதன்மாண்பே.

அரிச்சந்திரபுராணம்.

இது அரிச்சந்திரனுடைய சரிதத்தை விரிப்பது. இதனை இயற்றியவர் பாண்டிமண்டலத்துள்ள நல்லூரில் விளங்கிய வீர கவிராசர். இந்நால் ஏறக்குறைய நானுறு வருடங்களுக்கு முன் புல்லாணித்திருமால் சந்திதியில் அரங்கேற்றப்பட்டது.

செங்கோ வறத்தின்முறையே செலுத்து திறலோ னெவர்க்கு முதலோன்—வெங்கோப யானை விறங்மன்ன னெம்மை விடு விக்கவெண்ணி வருநாள்—பங்கேருகத்து மலர்போல் விளங்கு வதனுமகிழ்ந்த பரிவால்—எங்கேயெனைச மகனென் றுரைக்கி னினியேதுசொல்வன் மகனே.

அருணசலபுராணம்.

இது செவ்வந்திப்புராணம், திருவெண்காட்டுப்புராணம், திரு விரிஞ்சைப்புராணம், தீர்த்தகிரிப்புராணம், திருச்செங்காட்டங் குடிப்புராணம் முதலிய பல பிரபந்தங்களியற்றிய எல்லப்பநாவலர வர்களால் செய்யப்பட்டது.

ஓருமானைக் காத்தினில்வைத் தொருமானைச் சிரத்தினில் வைத்துலகமேழுங்— தருமானையிடத்தினில் வைத் தருள்

வாணப் பவளெடுஞ் சயிலம்போல—வருமானை முகத்தானை யளித்தானைப் பெருமானை மகிழவேறும்—பெருமானை யருண கிரிப் பெம்மானை யடிபணிந்து பிறவிதீர்வாம்.

செவ்வந்திப் புராணம்.

—***—

இது மேற்படி எல்லப்ப நாவலரவர்களா வியற்றப்பட்டது.
550 செய்யுட்கருடையது.

சிலையின் பிளவு நிலப்பிளவு மனைவின் பிளவுஞ் சிறந்தபுனர் நலையின்பிளவு மென்கான்குவகைபாம் வெசுளிதனையுடையோர் தொலைவினாகம் புள்விலங்கு நராய்ப்பிறந்து துயருளப்பர் மலையுங் தகரங்குமலூடனே மலையுங்களிற்று மன்னவரே.

சீகாளத்திப்புராணம்.

—***—

இந்துல் 1031 செய்யுட்க ரூடையது. இது ஸ்ரூவரால் பாடப் பட்டது. சீகாளத்திச் சருக்கம் வரையும் பாடியவர் சிவப்பிரகாச சுவாமிகருடைய சகோதரர் கருணைப்பிரகாசர்; நக்கீரச்சருக்கமும் கண்ணப்பச் சருக்கமும் பாடியவர் சிவப்பிரகாச சுவாமிகள்; இறு திச்சருக்கங்க விரண்டும்பாடியவர் வேலையசுவாமிகள்.

உனாஞ்சஸவை யழுதையு முயர் வொழித்திடும்
பினம்படு முடம்பினைப் பேணித் தீத்தொழி
வினங்குபு திரிதரு மிழுதை மாந்தரைப்
பணிந்திடன் மக்களிற் பதடி யென்பரால்.

திருக்காளத்திப்புராணம்.

—***—

இது பாண்டிமண்டலத்து வீரவன நல்லூர் ஆனந்தக்குத்தர் என்பவர் திருக்காளத்தி சென்று வசித்தபோது ஆண்டுள்ள சில பெரியோர் கேள்விப்படி பாடியபுராணம்.

விந்தகிரி பொன்றடக்கி வேதமொரு நான்கடக்குஞ்
சிங்கததனி லீங்கடக்கிச் சிறுகரகத் தாறடக்கி
வந்துகட லோரேழும் வயிற்றடக்கிப் பொன்முகரி
முந்துதவத் தாற்கொணர்ந்த முனிவனடி முடிபுணைவாம்.

சோழித்தலபுராணம்.

இது இராமாயண கீர்த்தனம் பாடிய அருணைசல கவிராயரால்
இப்பற்பட்டது.

காசிபிரயாகை கமைதிருச்சயிலங் காளத்தி காஞ்சிதில்லை
ஆசிமயூரங் கழுக்குன்றரூணயிடை மருதுகுட முக்கையாறு
வாசபலி பழமலைவெண் காடுகடலூர் வேதவனங் கோடிக்கா
ஒசைபெறு கோகரண மிவற்றினுமைந் தெழுத்தையினி யுரைத்
[தனன்றே.

திருவாப்பனூர்ப்புராணம்.

இதனை ஆப்பனூர்ப்புராணமென்றும் வழங்குவர். இது திருப்
ஷ்வணைக் கந்தசாமிப் புலவரால் இற்றைக்கு நூற்றுமுப்பது வரு
டங்களுக்குமுன் இப்பற்பட்டது. ११५ செய்யுட்களுடையது.

தூங்காமை யரனுடைமை படையுடைமை துணிவுடைமை
தூய்மை கேண்ணமை—சீங்காமை யறிவுடைமை நானுடைமை
பொறைமை புன்னமை நெறிச் செலாமை—ஸ்ரங்காமை யெனக்
கொடுக்குங் கொடைமடைமையிவைதழுவிப்புவழுண்டோன்—
றீங்காமை வகைப்பயந்தீர்த் தாறகற்றி யேழ்கிலங்கோல் செ
அத்தாங்கின்றேன்.

பூவணப்புராணம்.

இதுவும் மேற்படி கந்தசாமிப்புலவரால் இப்பற்பட்டது.

சேய்களின்ற வைக்கிவது முத்தமே சிற்றில்கோலிச் சிகதப்ப துமுத்தமே—பாய்புனற்றிரை சேர்வதுபண்ணையே பாடலெங்கும் பயில்வது பண்ணையே—வாய்ச்சிற்கு வழங்குவ வள்ளையே மானஞர்கடம் வார்காதும்வள்ளையே—ஓய்மருஷகு அடுப்பது சேலையே உற்ற கண்களொப் பாயதுசேலையே.

தக்கணகைலாச்புராணம்

இது யாழ்ப்பாணத்து நல்லூரில் இற்றைக்கு முந்தாறுவருடங்களுக்குமுன் விளங்கிய கனகக்குரியிச் சிங்கயாரிப மன்னவர்குமாரன் செகராச்சேகரனால் இயற்றப்பட்டது.

உதய தாமரை பொண்கதி ரெண்ணவென்
இதய தாமரை மீதி விலங்குவ
மதக டாமழை வாரணமாமுக
முதல்வ ஜெங்கர மூர்த்தி பதாம்புயம்.

வேதாரணிய புராணம்.

இந்தால் வேதாரணிய மாண்மியத்தின் மொழிபெயர்ப்பு. திருவிளையாடற் புராணமியற்றிய பரஞ்சோதி முனிவரால் மொழிபெயர்த்துப் பாடப்பட்டது.

வேதா யகனே போற்றி விண்ணவர் தலைவா போற்றி
மாதோரு பாகா போற்றி மறுசம யங்கண்மாளப்
பேதகஞ் செய்வாய் போற்றி தின்ஞா போற்றி யான்செய்
பாதக மனைத்துங் தீர்க்கும் பராபரா போற்றி போற்றி.

சிவராத்திரி புராணம்.

இது இற்றைக்கு ஏறக்குறைய இநுநாறு வருடங்களுக்கு முன் யாழ்ப்பாணத்துச் சன்னுகத்தில் விளங்கிய வரதபண்டித

நால் இயற்றப்பட்டது. இவர் நாமத்தை வரதராச கனிராசரென் மூலம் வழங்குவர்.

இந்தால் சிவராத்திரியுற்பவச்சருக்கம் முதல் சாவிகோத்திரச் சருக்கமீறுகிய ஒன்பது சருக்கங்களுடையது. செய்யுட்டொகை 711.

திலகவானுதற் கலைமகள் செறிதலாற்றினமு
மிலது நான்மறைத் தொனிகணி யிரைத்திடுதலினு
லலகிலா வுபிர் படைக்குநான் முகற்கிணை யாமென்
நுலகு போற்றுகை மிசவன வளஞ்சிறி துரைப்பாம்.

ஏகாதசி புராணம்.

இதனும் மேற்குறித்த வரதபண்டிதால் இயற்றப்பட்டது. சௌவர், வைணவர், ஸ்மார்த்தர், முதலாயினேர் அனுட்டிக்கவேண் டிய ஏகாதசியின் கூறுபாடுகளையும், அநுட்டித்தார் பெற்ற பேறு களையும் எடுத்து விளக்குவது. கடவுள் வாழ்த்து, காலங்களைச் சருக்கம், உருக்குமாங்கதச்சருக்கம், வீமோதசிச்சருக்கம் என நான்கு பாகங்களையுடைத்து. இந்தாவில் அடங்கிய செய்யுட்டொகை 358.

திருச்செந்தூர்ப் புராணம்.

இந்தாலையற்றிய ஆசிரியர் பாண்டிமன்டலத்துத் திருச்செந்தூர் வெண்றிப்ராலீக் கனிராசர். இவர் வரகவி எனவும்படுவர்.

ஆசில் மிக்கமென் மதுரமாய்ச் சித்திரத்தளவி
ஒசை பெற்றுவித் தாரமா யெந்தினை யுடன்று
காச நாண்மலர் பிறப்புடன் காட்டி மெய்க்கலசப்
ஷுச ரண்றமி மூரத்து வித்தகப் பொருநை.

வியாக்கிரபாத புராணம்.

இது வடமொழி யிலுள்ள வியாக்கிரபாத மாண்மியத்தின் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்த்துப் பாடியவர் வைத்தியாத முனிவர்.

மாதங்கவரை லேந்திமாலம்பாற் புரங்களெய்த
மாதங்கமொருபாலுற்ற வானவன் மெந்தன் வாழும்
மாதங்கமார்பினுன்றன் மருகளுன் மங்கை முக்கண்
மாதங்க முகத்தினுன்றன் மலர்ப்பதம் வழுத்துவாமே.

மாதங்கவரை—மேரு

மாது அங்கம்—உமையவள் உடலம்

மாதங்கு அ மார்பினுன்—இலக்குமி தங்கும்
அழகிய மார்பையுடைய விட்டுனு.

நான்ம் அங்கை—நாலும் அங்கை—தூங்கிய
அழகிய கை

மாதங்கமுகம்—யானைமுகம்.

திருக்குற்றுலப்புராணம்.

இது இற்றைக்கு நூற்றெழுபது வருடங்களுக்குமுன் பாண் டிமண்டலத்துக் குற்றுலத்துக்குச் சமீபமாயுள்ள மேலகரம் என் னும் பதியில் விளக்கிய திரிகூடராசப்ப கவிராயரால் இயற்றப்பட்டது. 1013 விருத்தங்களுடையது.

தருமமெனும் பண்டமிடுஞ் சகடமா மனைவாழுக்கை
கருமதுகம் பினித்துமனைக் காதலியுந் தானுமென

இருவராய் முறைசெலுத்தினெத்துணைத்துரமுஞ்சிசல்லும்
இருவராய்ப் பூண்டிமுப்பி நேரிறையுஞ் செல்லாதால்.

திருவாளைக்காப்புராணம்.

இது கச்சியப்ப முனிவரால் செய்யப்பட்டது. 1555 செய்யுடக்ஞடையது.

எத்தனூறுந் தீக்கையுள்ளா ரெவரோக வியம்புவரு ணுச்சிரம வொழுக்கந்தன்னை—நீத்தனரேற் றீக்கையிலா தவரோடோப் பர் நித்தவொழுக் கத்தெர்ருநால் வருமங்நான்மை—பாத்தியமா தருமலியுஞ் செவிடும், பித்தும் பயில்குருடே மையுந்தீக்கைக் குரியவாகா—சூத்திரனு மொழுக்க முறின்மறையோ னெப்பான் சூத்திரனெப் பான் மறையோ னெழுக்கம் விட்டால்.

பேரூர்ப்புராணம்.

இந்தால் 2220 செய்யுடக்களைக் கொண்டது. இதுவும் மேற்படி கச்சியப்பமுனிவரால் இயற்றப்பட்டது.

மனைவியை வெறுத்துமைந்தர் வளங்கில மனைத்துநல்கி அனை வொடு வாக்குக்காய நித்தலுந் தம்பாலாக்கத் தனைசிக ரெல்லாவின்பந் தருதலாற் கணிகைமாதர் வினைநிகர் புதல்வர்த்தாழுக்கி விட்டருள் குரவர்ப்போன்றார்.

இளசைப்புராணம்.

இந்தால் யாழ்ப்பாணத்து வண்ணூர்பண்ணைக் கணைசபண் டிதர் பாண்டிநாட்டுள்ள இளையாற்றங்குடியில் சென்று வசித்த காலத்தில் வடமொழியிலுள்ள அத் தலபுராணத்தை அவ்வூர் வணிகமாக்கன் கேள்விப்படி தமிழில் மொழிபெயர்த்து விருத் தப்பாவால் யாத்துக்கொடுத்ததொன்றாகும்.

அப்பெரு மாண்மியத்தையரவணி சடையினார்தஞ் செப்பரு முகத்தில்வந்த சீர்க்கெழு குரவன்றாலும்

எப்பெரும் புகழும்வாய்க்க விளைசமா நகரத்தாரும்
தப்பருங் தமிழின்பாலாற் பாடியே தருகவென்றார்.

சிதம்பரசபாநாதர்பூராணம்.

இது யாழ்ப்பாணத்துக் கோப்பாய் சபாபதிநாவலரவர்களால்
இயற்றப்பட்டது.

தவமாருங் திருத்துறையூர் சார்ந்தருளிப் பொய்யினைமய்த்
தவமாகக் கொண்டுமூன்முப் புறத்தினருஞ் சாய்ந்திரியக்
சிவஞான போதனா றமிழுலகந் தெளிந்துய்யக்
சிவஞான சித்தியரு டேசிகனைப் பணிகுவாம்.

திருப்பெருந்துறைப்பூராணம்.

1656 செய்யுட்களுடையது.

புணைமணித்தொகை வரன்றினரோரிடைப் போகட்
தினைவிலாத் தினைவளங்கி போற்றுவ ரெயினர்
நினைதருங் தரங் தெரிதார் பாற்படி னிகரி
லனைய தாமுபர் பிழிபிழி யுயர்பென லாமால்.

திருக்கடவுப்பூராணம்.

703 செய்யுட்க ஞடையது.

மிடியினர் குணமிலர் விருத்தர் நோயினர்
வடிவில் ரூறுப்பிலர் வஞ்சர் மூடர்வெங்
கொடியவ ராயினுங் கொழுநர் தம்மிடை
மடிவில் ரண்புகற் புடைய மாதரே.

கருவூர்ப்பூராணம்.

1129 செப்புட்கஞ்சையது.

பிறர்மனை விழைதல்வேறு புறத்தொழுக் கியையும் பெண்ணார்
திறனைரூங் குணர்ந்துமன்ன மவளிட வண்ணுவுந்தீமை
யறஞில் புரிதல்போரி லரசனரை விடுத்துப்போதல்
கறவைகன் ராட்டுமுன்னர்க் கறந்துபால் களிப்பவுண்டல்.

திருக்கழுக்குன்றப்புராணம்.

832 செய்யுட்கருடையது.

இறைவர் ஞானமு மேதமி லாமையும்
பொறையும் பூண்ட புதல்வர்ப் பெறுவரேன்
மறவ ரேனு மவரையவ் வல்வினை
பிறவி யேழினும் பென்றூட் ராதரோ.

உறையூர்ப்புராணம்.

1417 செய்யுட்கருடையது.

குடம்புரை கோங்கை யென்றுங் கோல்புரை நயனமென்றும்
படம்புரை யல்குலென்றும் பால்புரை யின்சொலென்றும்
வடம்புரை யுதரமென்றும் மலர்புரை செவ்வாடென்றுந்
திடம்புரை படுமினுர்பான் மயங்குவர் தெளிவிலாரோ.

திருக்குடந்தைப்புராணம்.

2388 செய்யுட்கருடையது.

இருவினைப் பயனுடுள்ள வின்பதுன்பங்கள் வந்து
மருவின்முன் புடற்கமைந்த வளமிமன விருப்புஞ்செய்யார்
பருவரும் வெறுப்புங்கொள்ளார் பவஞ்சத்தே யுறக்கம்வைத்தா
ரோருவரு முபர்செம்பொன்னு மோடெனக் கானுசீரார்.

மாயூரப்புராணம்.

1894 செய்யுட்களுடையது.

தகுதுணங் தவிரில்லானோச் சார்ந்துல குன்னோர்யாரு
நகுமுகத் தினரேயாக நயந்துவாழ் வதிலுஞ்சிவ
அுகுதிற மெதனாலேனு முடம்பிளை யொறுத்தனன்றாஞ்
செகுதிறற் றுன்பம்யாவஞ் சேராதுன் மாணமென்றே.

திருப்பரங்கிரிப் புராணம்.

526 செய்யுட்களுடையது.

மெய்யைகன்று தனக்குறுதி விரும்புஞ் துணைவர் வேறில்லை
மெய்யைக்கெடுத்து நாடோறும் விளைக்குஞ் தருமம் வேறில்லை
மெய்யைத்தவிர்ந்து புக்குழும்து மெலிந்து தேடு நிதிபமிலை
மெய்யை யகற்றியுடல்வருஞ்தி விதிக்குஞ் தவங்கள் வேறில்லை

மேருமந்தரபுராணம்.

561 செய்யுட்களுடையது.

இளமையு மெழிலும் வானத்திடுவிலி ஸீண்ணடமாயும்
வளமையுங் கிளையும் வாரி புதியதன்வரவு போலும்
வெளியிடை விளக்கின் வீடு மாயுவு மென்றுவீட்டுக்
குளபகலாக்கஞ் செய்வருணர்வினாற் பெரிய நீரார்.

சாந்தி புராணம்.

விண்ணி விண்பமும் வீதல் கேட்டுமால்
மண்ணி விண்பமும் மாய்தல் காண்டுமால்
எண்ணி விண்பமா மீறி ஸாத்தீத
நண்ணி நாயினி நபக்கற் பால்தீத.

கந்தசட்டிப்புராணம்.

இந்துல் யாழிப்பாணம் வட்டுக்கோட்டை ப்ரமாணி. நா. சீவ சப்ரமணிய சிவாசாரியர் அவர்களால் இபற்றப்பட்டது. இதன்கண் கந்தசட்டிச்சருக்கம், சூராதிகள் நோன்புரைத்த சருக்கம் பார்க்கவிச்சருக்கம், இந்திரசருக்கம், அத்திபச்சருக்கம், சூரசங்காரச்சட்டிச்சருக்கம், தெய்வயானை திருமணச்சருக்கம், கந்தசட்டி வரைவுறுத்தசருக்கம் என்னும் எட்டுச்சருக்கங்களில் 1009 செய்யுட்கள் அடங்கியுள்ளன.

இதுவன்றி, வரதபண்டிதர் இபற்றியவைபோல, இந்துலா சிரியரும் சிவராத்திரிபுராணம் ஒன்றும், ஏகாதசிபுராணம் ஒன்றும் செய்து அச்சிடுவித்திருக்கின்றனர். முன்னையதன்கண் சிவநிசிச்சருக்கம், சிவசோதிச்சருக்கம், முச்சோதிச்சருக்கம், சிவகோதிபாதச்சருக்கம், பராசத்திச்சருக்கம், சிவநிசி நிருபணச்சருக்கம் என்னும் ஆறு சருக்கங்களில் 301 செய்யுட்களும், பின் ஜையதன்கண் ஏகாதசிச்சருக்கம், சுவர்க்கவாயி லேகாதசிச்சருக்கம், இந்திரச்சருக்கம், இலக்குமி நோன்பியற்றிய சருக்கம், ஏகாதசி வரைவுறுத்தசருக்கம் என்னும் ஐந்துசருக்கங்களில் 312 செய்யுட்களும் அடங்கியுள்ளன. இவ்வாசிரியர் இன்னும் அச்சிடப்படாமல் இருக்கும் தென்கோயிற்புராணம் 12000 செய்யுரும் விநாயகசட்டிபுராணம் 1600 செய்யுரும், தேவி நவராத்திரிபுராணம் 1600 செய்யுரும் வேறுபல பிரபந்தங்களும் விலாசங்களும் இபற்றியிருக்கின்றனர்.

(கந்தசட்டிப்புராணக்காப்பு.)

ஓரு மருப்பின ஜைங்கர ஞேமெனுங்
கரி முன்பொற் கழுவிஜை வாழுத்தியே
பொருவின் மாகந்த சட்டிப்புராணதால்
விரவு மாயிரத் தென்கவி விள்ளூவாம்.

(சிவராத்திரிபூராணக்காப்பு)

இன்ப மார்சிவ ராத்திரி மான்மியம்
நன் சருக்கமோ ராறி னவில்கவி
அன்பு சேருமுங் நூற்றி னருடர
முன்பன் கற்பக முன்னி மொழிகுவாம்.

(ஏகாதசிபூராணக்காப்பு.)

விற்கொ ளோகா தசியிகு மான்மிய
மெற்கொண் முங்நூ றிலங்கு விருத்தமீமற்
சிற்ச ருக்கமோ றைந்திற்றென் கோயில்வாழ்
கற்ப கத்தைக் கருதி விளம்புவாம்.

பல்வகைப் பிரபந்தங்கள்.

இத்தலைக்கீழ்த் தாற்குரிய சிறுபிரபந்தங்கள் அளப்பிலவாக
வின் அவற்றின் தொகைவகை விரித்து முற்றுறமுடித்தல் யார்க்
கும் எளிதன்று; சிலவற்றைமாத்திரம் இங்ஙனந்தருவாம்.

கலிங்கத்துப்பரணி.

இது சோழமண்டலத்துள் தீபங்குடியில் இற்றைக்கு எண்
ஞாறுவருடங்களுக்குமுன்னிலக்கிய சபங்கொண்டார் என்பவரால்
குலோத்துங்கசோழராசன் மேற் பாடப்பட்டது. செய்யுள் மாதிரி
வருமாறு:—

நேயக் கலவி மயக்கத்தே நிகழ்ந்த மொழியைக் கிளியுரைப்ப
வாயைப்புதைக்கு மடநல்லீர் மணி பொற்கபாடாங் திறமிழேனு

‘நரிவிருத்தம்.

சீவகசிந்தாமணி இயற்றிய திருத்தக்கதேவர் ஒருமுறை தமது ஆசிரியர், எதிரேவந்த நரியைக்காட்டி இந்நரியைத் தலைமைப்பொருளாகவைத்துச் சிறியகாப்பிமொன்று செய்குதியென்று கற்பித் தபொழுது, இதோபதேசத்தில் வரும் வியாதமிருக சூகரசர்ப்ப சிருகாலர்கள் கதையை முதலில் எடுத்தோதி, வேறுகதைகளையும் உவமையாக எடுத்துக்காட்டி, இளமை, செல்வம், யாக்கை முதலியன நிலையாவென்றும், கொலைகளாதியபவங்களைத் தவிர்த்துத் தானதருமங்களைச் செய்யெனவும் நன்னென்றிகளைக்கூறி ஒரு சிறு பிரபந்தஞ்செய்து நரிசிருத்தம் எனப் பெயருமிட்டனர்.

கோற லோம்புமின் கொன்றபி னான்றடி
மேற லோம்புமின் மெய்ப் பொருள்ளலன
தேற லோம்புமின் றியவை யாவையுங்
கூற லோம்புமி னற்குண மல்லன.

அறநெறிச்சாரம்.

இந்தால் அறநெறிகளை எடுத்துக்கூறுவது. திருமூனைப்பாடி யார்னன்பவராற் செய்யப்பட்டது.

வினைகாத்து வந்த விருந்தோம்பி நின்றுன்
மனைவாழ்க்கை நன்று தவத்திற்—புனைகோதை
மெல்லிய னல்லாரு நல்லள் விருந்தோம்பிச்
சொல்லெதிர் சொல்லா னெனில்.

குமரகுருபரமுனிவரியற்றிய பிரபந்தங்கள்.

இற்றைக்கு ஏறக்குறைய முந்துறு வருடங்களுக்கு முன் பாண்டிமண்டலத் துள்ள பூஷைவுகுண்டத்தில் விளங்கிய சூயரகுரு பரமுனிவர் இபற்றிய பிரபந்தங்கள்,

திருச்செந்தூர்க்காந்தர்களில் வண்பா.
 மீனுட்சியம்மை பிள்ளைத்தமிழ்
 மீனுட்சியம்மை குறம்
 மீனுட்சியம்மை யிரட்டைமணிமாலை
 மதுரைக்கலம்பகம்
 (நீதிநெறிவிளக்கம்)
 திருவாழூர் நான்மணிமாலை
 முத்துக்குமாரசவாமி பிள்ளைத்தமிழ்
 சிதம்பர மும்மணிக்கோவை
 சிவகாமியம்மை யிரட்டைமணிமாலை
 பண்டார மும்மணிக்கோவை
 காசிக்கலம்பகம் முதலியனவாம்.

இவற்றின் செய்யுள்ளடைபார்க்க இரண்டு பாக்கள் இங்குள்ளதற்கிண்றும்.

(நீதிநெறிவிளக்கம்)


பிறாற் பெருஞ்சுட்டு வேண்டுவான் யாண்டும்
 மறவாதே நோற்பதொன் ருண்டு—பிறர்பிறர்
 சிரல்லாந் தூற்றிச் சிறுமை புறங்காத்
 தியார்யார்க்குந் தாழ்ச்சி சொல்ல.

(சிதம்பரமும் மணிக்கோவை.)

நல்லற நூல்களிற் சொல்லறம் பலசில
 வில்லறந் துறவற மெனச்சிறந் தனவே
 அங்கிலை யிரண்டினுண் முன்னது கிளப்பிற்
 கற்றநூற் றுறைபோய்க் கடிமனைக் கிழவ
 னற்குண நிறைந்த கற்புடை மனைவியோ
 டன்பு மருளுந் தாங்கி யின்சொலின்
 விருந்து புறந்தந் தருந்தவர்ப் பேணி
 ணயவகை வேள்வியு மாற்றி வில்வகை

நல்லற நிரப்பிப் பல்புகழ் நிறீஇப்
பிறன்மனை நயவான் றன்மனை வாழ்க்கைக்கு
வரையா நாளின் மகப்பேறு குறித்துப்
பெருநலங் துய்க்கும் பெற்றித் தன்றே.

சிவப்பிரகாசமுனிவரியற்றிய பிரபந்தங்கள்.



இற்றைக்கு ஏறக்குறைப் பிருநாறு வருடங்களுக்கு முன்
காஞ்சிபுரத்திற் பிறந்து துறைமங்கலத்தை வாசஸ்தான மாகக்
கொண்டுவிளங்கிய சிவப்பிரகாசமுனிவர் இயற்றிய பிரபந்தங்கள்,

திருவெங்கைக் கோவை
பழுமலையந்தாதி
திருச்செந்தினிரோட்டயமகவந்தாதி
நன்னெறி
நால்வர் நான்மனிமாலை
கைத்தலமாலை
திருவெங்கைக் கலம்பகம்
திருவெங்கையுலா
கோணசைலமாலை: முதலியனவாம்.

வீரமாமுனிவராடு வாதஞ்சிசய்த காலத்தில் யேசுமத நிரா
கரணம் என ஒரு பிரபந்தமுஞ் செய்தனர். இவையன்றிக் கூவப்
புராணம், வேதாந்த சூடாமணிமுதலிய பெருநுல்களு மியற்றி
னர். செய்யுள்மாதிரிக்குச் சிலதருகின்றும்:—

(திருவெங்கைக்கோவை.)

பொய்தே வருபுனங் காவலர் யாங்கள் புனநடுவே
வம்மே வுறமது காப்பவ ஸ்வளைஞ்சுழுவதெம்மூர்
நம்மே லருள்வைத் தளிப்பார் திருவெங்கை நாட்டிலுன் நூர்
கும்பீமல் வரும்வளை செய்காட் உவதொண் குலோத்துங்களே.

(பழுமலையந்தாதி)

தெய்வ சிகாமணி யேமணிகூடலிற் சென்றுவிற்ற
மெய்வ சிகாமணி கண்டாபழுபலை வித்தகமீன்
நெய்வ சிகாமணி மாவெனுங் கண்ணியை நெஞ்சகத்து
வைவ சிகாமணி னேவாதெனையின்ப வாழ்வளித்தே.

(நால்வர் நான்மணிமாலை.)

இடுகாட்டுண் மாத ரெலும்பிற் புரண்மால்
சுடுகாட்டி னுவாற் சுட்டி—பெனுடுகாட்டுஞ்
சம்பந்தா வெண்புநின்பாற் றந்தாக்கிக் கொண்டிலினன்
கும்பந்தா னென் னுமுலைக் கோம்பு.

(கைத்தலமாலை.)

முன்ன மாலை னிந்திர னமர்கண் முனிவர்
பன்னு மாமறை தேடுதற் கரியநம் பரமன்
மின்னு லாவிய சடாடவிக் கடவுள்வீற் றிருப்ப
என்ன மாதவஞ் செய்ததோ வெனதுகத் தலமே.

(யேசுமதநிராகரணம்)

- அறிகிலை நரர்க்காய் வேண்டி யளித்தனன் மிருகமாதி
இறையவ னென்று யோரி யின்றிட மலமீதாருஞ்
சிறுபுழு விரையுறு தென்செய்குவை யதனீநாக்க
அறிவரு நுணியதேகி யனந்தாலீ யவையென் செய்வாய்.

சிவஞானயோகிகளியற்றிய பிரபந்தங்கள்.

இற்றைக்கு ஏறக்குறைய நூற்று நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் பாண்டிமண்டலத் துள்ள விக்கிரம சிங்க புரத்கில் பிறந்து வடக்கை தென்கிலை யென்னு மிருகடல்களையும் வரியுண்டு பல அரியநூல்களையும் மியற்றிய வெஞானயோகிகள் செய்த பிரபந்தங்கள்:—

அரத்தாசிரியர் சௌலாகபஞ்சகமொழிபெயர்ப் பகவல்
 சிவதத்துவ விவேகம்
 கோமேசர் முதுமொழிவெண்பா
 திருவேகம்பரந்தாதி
 குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி
 இளைசப் பதிற்றுப்பத்தந்தாதி
 செங்கழுநீர் விநாயகர்பிள்ளைத்தமிழ்
 அமுகாம்பிகைபிள்ளைத்தமிழ்
 திருமூல்லைவாயிலந்தாதி முதலியனவாம்.

இவற்றுள் சிலவற்றின்செய்யுள் வருமாறு:—
 (அரத்தாசிரியர் சௌலாகபஞ்சக மொழிபெயர்ப்பகவல்.)

உயர்கா யத்திரிக் குரியபொரு ளாகஸிற்
 ரசதரான் மதலை தாடித் தேத்தவிற்
 கண்ணன் கைலைபி னண்ணினின் நிசப்பப்
 புகழ்ச்சியி னமைந்த மகப்பேப றுதவலிற்
 றனது விழியுட ஞோயிரக் கமலப்
 புதுமலர் கொண்டரி பூசனை யாற்றவின்
 ஆங்கவற் கிரங்கி யாழியீங் தருடலின்
 ஐங்கணைக் கிழவனை யழல்விருந் தாக்கவின்
 அமைப்பருங் காஷிட மமுதுசெய் திடுதவிற்
 றென்றிசைத் தலைவனைச் செகுத்துயிர் பருகவின்
 அவுணர் முப்புர மழியவில் வாங்கவிற்
 றக்கண் வேள்வி தகர்த்தருள் செய்தவிற்
 றனஞ்சயன் றனக்குத் தன்படை வழங்கவின்
 மானுட மடங்கலை வலிதபக் கோறவின்
 மாயோன் மகடே வாகிப காலைத்
 தடமூலை தினைத்துச் சாத்தனைத் தருதவின்
 ஆழ்கடல் வரைப்பி னன்றே ரநேகர்
 அன்புமீ தூர் வருச்சனை யாற்றவி

ஞன்கிரு செல்வமு மாங்கவர்க் கருடசின்
ஐவிரு பிறப்பி நூ பரிபருச் சித்தலின்
இ நுவரு மன்னமு பேண்மு மாகி
அடிமுடி தேட வழற்சிமும் பாகவிற்
பிறப்பிறப் பாதி யுயிர்க்குண மிஸ்மையிற்
கங்கச்சுழ் கிடந்த காசிமால் வரைப்பிற்
பொய்புகல் வியாதன் கைதம் பித்தலின்
முப்பு மிறப்பழி முகுந்தப் புத்தேள்
மால்விட்ட யாகி ஞாலமொடு தாங்களின்
அயன்சிர மாலை யளவில் வணிதலின்
ஞானமும் வீடும் பேணினர்க் குதவசிற்
பசுபதிப் பெயரிய தனிமுதற் கடவுள்
உம்பர்க் கௌவர்க்கு முபர்ந்தோன்
என்பது தெளிக் வியல்புணர்க் தோரே.

(வைஷ்ணவர்கள் திரண்டு நாராயண பரத்துவம் பேசி வாது
செய்தபோது அராதத்தாகிரியர் நெருப்பிற் காய்ச்சிய இருப்புமுக்
காலிமீதிருந்து சிவபெருமானேன மெய்த் தெய்வபென்று இருபத்
திரண்டு ஏதுக்கள் காட்டிக் கூறிய ஐந்துசௌகாங்களின் மொழி
பெயர்ப்பு இதுவாகுப்.)

(சோமேசர் முதுமொழிவெண்பா.)

தீயனவே சொல்லுஞ் சிசுபாலன் முன்புகண்ணன்
றாயதலாச் சொல்லுரையான் சோமேசா—வாயி
ஞேழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொல்ல.

(திருவேங்மபரந்தாதி.)

வந்தனை யாவதுஞ் செய்தறி—யாமன மேமறவி
வந்தனை யாவது பார்ந்த கென்னுமுன் வாய்த்திடுத
வந்தனை யாவது செய்தார்க் கருண்மயி அரருட்ப
வந்தனை யாவது லங்கம்ப ஞே மேன்று வாழ்த்துவையே.

வந்தனை, வந்தனையா, தவந்தனை, அருட்பவந்தனை.

(குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி.)

வேலிற் ரிசம்முங்கு கபலிற் பிறம்முங்கு விட மொப்ப வெப்பமரு
விப்-பாவிற் ரெஸின்து பிணையைத் தூத்தி யரிசும் பரந்து
படை வேள்—கோவிற் பயின்று குழிமுன் மறிந்து குழை யூடு
செல்லும் விழிபார்—மாவிற் படாது னடியே வழுத்த வருளாய்
குளந்தை யரனே.

(அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்)

சிர்கொண்ட கஞ்சக் கிழக்கித்தன் காந்தனைச் சிறைசெய்த வாற
றிந்தாற், செயிர்த்துநந் திருமலைவி மகன்மருக் தமையெலாஞ்
சிறைசெய்யு மென்றறிந்து—மேர்கொண்ட மைத்தனைக் கேண்
மையா லர்ச்சனற் கிறுதினாள் பயவாமையே, யெண்ணி முன்
பரிதிபைப் பரிதிபாற் றடைசெய்த வேந்தற்பிரான் புரக்கப்—
பேர்கொண்ட மேனிலச் சோபான மிசையேது பேதைமார்
முகநோக்கிம், பேராசு கொள்ளவரு மதிபோலு மிதுவெ
ஞப் பெரிதுமேக் குற்றவர்கடங்—கார்கொண்ட பின்னற் கரு
ம்பாந்தள் கண்டுளங் கவலாது களிகூர்ந்துதன், கலைமதியம்
வைகுபொழில் குழ்குளத் தூர்வருங் கடவுட்பிராட்டி. தனையே.

சிவஞானபோகிகள் மாணுக்கர் சுப்பிரமணிபழனிவர் இபற்றிய

துறைசைக்கோவை.

மன்னிருவாணி துறைசையெங் கோமுத்தி வள்ளல்வெற்பிற்
பின்னிருங் கூந்தனின் மென்சாய லீன்வளம் பெற்றிடவே
முன்னிரு நான்குகண் ஞைனைச் சிறையிட்டு முற்றுங்கண்ட
பன்னிரு தோளைன யின்னமுந் தோகை பரிக்கின்றதே.

தொண்டைமண்டலத்து வாய்லார் அந்தாரியப்பர் கல்லூர்த்
திருவிருந்தவன் கேள்விப்படி வடமொழியிலிருந்து
தமிழில் மொழிபெயர்த்தருளிய மதுரைமான்மியமாகும்
சுந்தரபாண்டியம்.

—♦—
மதுரை நாயகன் சுந்தர பாண்டிய வடநூற்
கதிருலாமணி யாறு காற் பீடத்திற் கல்லூர்
அதிபனங் திருவிருந்தவ னவையினில் வாயற்
பதி யில்வா முந்தாரி செந்தமிழி னிற்பகர்ந்தான்:

சோழாட்டு ஆதிவராககவின்பார் இபற்றிய
காதம்பரி.

—♦—
பாற்கடற் சென்றழுனு பாலின்மே லாசைவைத்து
மேற் கொளவரினு மெல்லா வெள்ளமுங் கொள்ளவற்றீரு
பாற்கட லைய காதம் பரிக் கடற்பரப்பிலாசை
மேற் கொளு மென்ற னஞ்சம் வேண்டுவ கொள்ளுமன்றே.

ஆத்திருடிச் சூத்திரங்களையமைத்துப் புராணகதைகளாடு
பொருத்தி இராமபதி ன்பார் இயற்றிய
ஆத்திருடிவெண்பா.

—♦—
கஞ்சனா ராழ்வார் கனன்முக்கா விக்குவிருந்
தஞ்சாமற் சைவகிலை யாக்கினர்பார்—தஞ்சமென்பார்
புண்ணிப்பே மெய்த்துணையாம் புண்ணைவன பூபதியே
எண்ணி மனந்துமா நேல்.

சிதம்பர இரேவணசித்தர் இயற்றிய
சிவஞானதீபம்.

—♦—
படைக் கலங்கள் கொலைத் தொழில்கள் பல செய்தாலும் பால
விதம் படைக்கலத்தை மேவிடாவாம்—படைக்கலங் கொண்ட

வன்பா னின்றூற் போலப் பரனருளின் வசமாகிப் பணி செய் வேர்கள்—துடைத்திடுவர் மலத்தினையெத் தொழில்செய் தா னுந் துக்கசுகப் பவக்கடலிற் ரேபாரென்றும்—அடைக்கலமா யாண்டசிவன் பாதர்மீ லடைந் திடுவ ரெப்பதமும் பொருந்தி டாரே.

வடமொழிநீதிசரித்திரத்தைத் தமிழில் மொழிபெயர்த்து
யாழுப்பாணத்துபாதகல் ஏரம்பையர் இயற்றிய
நீதிசாரம்.

இந்தநூ றன்னைக்கற்பா னெவனவன் நன்மைதீமை
முந்துசெய் திடுவ செய்யத் தகாதன முறைமைதானும்
நந்தவி லறம்போ திக்கு நன்மையு முள்ளவாறே
கிந்தையி அணரவல்லா னென்றனர் ஷதநாற்செல்வர்.

எட்டயபுரக் கடிகைமுத்துப்புலவர் இயற்றிய
சமுத்திரவிலாசம்.

உள்ள திருக்கை காணீரோ யுறங்கா திருக்கை காணீரோ, ஒசைக் கடலைப் பொருமலையே பொழி யென் விரகப் பொருபலையே— கள்ளாருதாங் குவளைகளே கழலுங் கரந்தாங் குவளைகளே, கரை யிற் படராத் துப்பேரே கலந்த துடலத் துப்பேரே—அள்ள லளை யுங் களிக் கரையீய யழைப்பார் மாதர் களிக் கரையே, ஆறு வகுப்புக் காற்றேனே யாழிபுடைப்புக் காற்றேனே—வெள்ள மூரும் பானத்தே திரும்பா திருந்தென் பானத்தீத, வெங்கடேச ரெட்டினையே மேவத் தடுக்கு மெட்டினையே.

(திருக்கைக்காள்—திருக்கைக்மீன்களே, உறங்காதிருக்கை—உறங்காதிருக்கல், பொருமலை—பொருகின்ற அலை, பொருமல்—தயர், கரந்தாங்குவளை—கையிற்றுங்கியவளை, துப்பேரே—பவளமே, பிர—பசலை, களிசேறு, மாதர்கள் இக்கரை, ஆறுவகுப்புக்கால்தேன்—

ஆறுவரிசைக்காலுடைய கண்டு, பால் நத்து--வெள்ளிய சங்கு, பானம்-பருகுவது, எட்டீனை-எட்டு அண்ணை.)

காளமீசப்புலவர் பாடிய
பரப்பிரமவிளக்கம்.

பங்கபக்கண் மாலைப் பரத்துவனென் ரேவிபாசன்
கங்கைக் கரையுரைத்த கைந்நாவன்—றங்கவற்குத்
தம்பிக்க மால்வந்து சங்கரனே யெவ்வுயிர்க்கும்
எம்பிரா னென்று னிசைந்து.

இற்றைக்கு இருநூறுஏடுக்களுக்குமுன் வேதாணிபத் தில்
விளங்கிய தாயுமானசுவாமிகள் அநூலிச்செப்ச பிரபந்கங்கள் பல
வாகும். அவற்றுள்ளடங்கிய செய்யுட்டொகை 1261. சொற்சுவை
பொருட்சவை மிகப்பொலிஞ்து விளங்கும் அப்பாடல்களில் சில
வருமாறு:—

மெய்வீச நாற்றமெல்லா மிக்கமஞ்ச ஓான்மறைத்துப்
போய்வீசும் வாயார் புலையொழிலு தெந்நாளோ.

திண்ணீய நெஞ் சப்பறவை சிக்கக் குழற்காட்டிற்
கண்ணிவைப்போர் மாயங் கடக்குநா னெந்நாளோ.

அந்தக் கரண மடங்கத் துறப்பதே
எந்தத் துறவிலுநன் தெந்தாய் பராபரமே.

நித்திரையிற் செத்தபினை நேருமுடற் கிச்சைவையாச்
சுத்தர்களே நல்ல துறவேர் பராபரமே.

கல்லாத பேர்களே நல்லவர்க் னல்லவர்கள் கற்றுமறி வில்லத்
வென், கண்மத்தை பென் சொல்கேன் மதியை யென் சொல்லு
கேன் கைவல்ய ஞானநீதி—ால்லோருரைக் கிலோ கண்ம முக்
கியமென்று நாட்டுவேன் கண்ம மொருவ, ஞாட்டினை லோபழைய
ஞானமுக்கிய மென்று நகிலு வேன்வட மொழியிலே—வாலர்

கெளுத்தன்ற வுந்தரா விடத்திலே வந்ததா விவகரிப்பேன், வல்லக்கமி முறிஞ்வரி னிங்கனே வடமொழியின் வசனங்கள் சிறிதுபுகல்வேன்—வெல்லாம லெவரையும் வெருட்டி விடவகை வந்த வித்தையென் முத்தித்தருமோ, வேதாந்த சித்தாந்த சமர சநன் னிலைபெற்ற வித்தகச் சித்தர்கணமே.

எத்தனை விதங்கடான் கற்கினுங் கேட்கினுமெ னிதயமு மொ டுங்கவில்லை, யானெனு மகந்தைதா னெள்ளனவு மாறவிலையாதி னும் மபிமானமென்— சித்தமிசை குடிகொண்ட தீகையோ டிரக்கவென் சென்மத்து நான்றிகிலேன், சிலமொடு தவவிரத மொருகனவிலாயினுங் தெரிசனஞ்செய்து மறியேன்—பொப்த்த மொழியல்லான் மருந்துக்கு மெய்ம்மொழி புகன்றிடேன் பிறர் கேட்கவே, போதிப்ப தல்லாது சும்மாவிருந்தருள் பொருந்தி டாப் பேதொனே—அத்தனை குணக்கேடர் கண்டதாக் கேட்டதா யவனிமிசை யுண்டோ சொலா, யண்டபகி ரண்டமு மடங் கவொரு நிறைவாகி யானந்த மானபரமே.

திருவெண்காடரென்னும் இயற்பெயர்க்குரியார் காவிரிப்பூம் பட்டணத்திற் பிறந்தமையால் பட்டி.நத்துப்பிள்ளையா ரென்றும் பட்டினத்தடிகள் என்றும் அழைக்கப்பட்டனர். இவர் சிதம்பரம், மதுரைமுதலிய சிவஸ்தலங்களுக்கு யாத்திரைசெய்து ஆங்காங்கு பல தூதிக்கவிகளும், கோயினுன்மணிமாலை, சமூமல மும்மணிக் கோவை முதலிய பிரபந்தகளுஞ் செய்தனர். இவர்பாடிய செய் யுட்டொகை 741. முன்றுசெய்யுட்கள் இங்குனந்தருகின்றும்:—

தாயாருஞ் சுற்றமும் பெண்ணாருங் கைவிட்டுத் தாழ்த்திடுநாள் நீயரு நானு ரெனப்பகர் வாரந்த நேரத்திலே
நோயாரும் வந்து குடிகொள்வ ரேகொண்ட நோயுமொரு
பாயாரு நீடிமல் லாற்பின்னை யேதுநட் பாமுடலே.

முடிசார்ந்த மன்னரு மற்றுமுள் ளோரு முடிவிலொரு
பிடிசாப்ப ராய்வெர்து மண்ணைவ துங்கண்டு பின்னுமிக்தப்
படிசார்ந்த வாழ்வை நினைப்பதல் லாற்பொன்னி னர்பலவர்
அடிசார்ந்து நாமுப்ப வேண்டுமென் தீறப்பி வாரில்லையே.

இன்னப் பிறக்க விசைவையோ நெஞ்சமே
மன்னரிவ ரென்றிருந்து வாழ்வாரை—முன்ன
மெரிந்தகட்டை மீதி வினைக்கோ வணத்தை
யுரிந்துருட்டிப் போட்டது கண்டு.

தொண்டைமண்டலத்துத் தொட்டிச்சல்லைசயில் விளங்கிய
சுப்பிரமணியமுனிவரியற்றிய
கலைசைச்சிலேடை.

நாவலர்தம் புத்தீரு நண்ணூம் பிரமரமுங்
காவியங்க ளாயுங் கலைசையே—தூவெள்ளோக்
கோட்டுக் குழையார் கொழுங்கயற்கண் மெல்லியலாங்
கோட்டுக் குழையார் குடி.

பிரமம்—வண்டு
காவியம்—காப்பியம், காவிமலர்
கோட்டுக்குழை—சங்கக்குண்டலம்
கோட்டுக்கு உழை---கொய்புக்குப்பக்கம்

மேற்படி ஆசிரியர் சுப்பிரமணிய முனிவரியற்றிய
கேசவப்பெருமாளிரட்டைமணிமாலை

மாலைவிட் டோம்வன மாலைபைப் பெற்றபின் வன்பிறவி
வேலைவிட் டோமுன்றன் வேலைபைச்செய்தபின் வெய்யகிழிக்
காலைவிட் டோமுன்றன் காலைத் தொழுதபின் சாதிவிட்ட
ஒலைவிட் டோடுங்கண் ஞர்வாழ்விதாட் டிக்கலை யுத்தமனே.

யாழ்ப்பாணத்து இருபாலை வாசரும் நல்லீலக்குறவஞ்சி, கல்லை
யதாசி, நீராவிக்கவிலென்பா, ஊஞ்சற்பதிகங்கள்
முதலிய பல பிரபந்தங்கள் செய்தவருமாகிய
சேனு கிராச முதலியாரியற்றிய
நல்லை வெண்பா.

—•—
பொன்னங் கலையார் விலோதனத்தான் மாதிரம்போய்த்
துன்னியசி ராலுமைநேர் தூநல்லை—முன்னையனைத்
தாரகங்க டாவினை ஞுவரக்கட் பிலியைச்சூர்
போரகங்க டாவினை கு.

யாழ்ப்பாணத்துச் சுழிபுரவாசரும், மாணிக்சப்பிள்ளையார்
திருவருட்பாவாசிரியருமாகிய திருஞானசம்பந்த
உபாத்தியரயரியற்றிய
கதிர்காமவேலர் திருவருட்பா.

—•—
பூவார் மலர்மிகைசப் போதனு மாயனும் போற்றியினும்
நாவாற் றுதித்தற் கரிதாங் கதிரை நகருறையும்
மாவாரும் வள்ளிதெய் வாளை மணைற்கு மன்னுமருட்
பாவார் துதித்துணை மாணிக்க வைக்கரன் பாதங்களே.

யாழ்ப்பாணத்து நல்லூர் வாசரும்,
தர்க்காமிர்த மொழிபெயர்ப்பு, வேதாகமவாததீபிகை,
நாராயணபரத்துவதிரசனம் முதலிய நூல்களின் ஆசிரியருமாகிய
திருஞானசப்பந்தப்பிள்ளை இயற்றிய
அரிகரதாரதம்மியம்.

—•—
இருவீலை ரிடத்தி விந்த விசுவக்தில் வசிக்கையி லாவகையுற்
ரூண்—கருது மற்றையவன் விசுவேசர ணெனவே யவனியினிற்
கழறப்பெற்றூண்—இருவர்தமி லெவனதிக ணெனலுகித் துண்
ஸமயிகைத் திடுகமாசு—மருவுதலி லறிவுடையீர் யாமவளை
பட்டங்துவழி படுவா மன்றே.

பாண்டிமண்டலத்துச் செங்கோட்டை நமச்சிவாபக்கவிராசர்

இயற்றிய

சிங்கைச்சிலேடைவெண்பா.

மாலைக் குழன்மடவார் வார்ஷிமூடி மாளிகையுஞ்
சேலைக் கொடிதிகழுஞ் சிங்கையே—ஆலைக்
கரும்பனைக்கா யங்கெடுத்தார் காலாந்தத் தாடல்
விரும்பனைக்கா யங்கெடுத்தார் லீடு.

சேலைக்கொடிதிகழும்—சேலை, கொடிது, இகழும்
கரும்பன்—மன்மதன்
விரும்பு அனைக்காய் அங்கு.

பாண்டி மண்டலத்துச் சங்காசிக் (சங்கியாசிக்?) கிராமத்துப்
கழிக்கூத்தர்பாடிய

திருச்செந்தூர்ப்பிள்ளைத்தமிழ்,

கங்குல் பொருந்திய குவைனைக் குழியிற் கழியிற் பழனத்திற்,
கரையிற் கரைபொரு திரையில் வளைத்த கவைக் கால்வரியலவன்—
பொங்கு குறுந்துளி வாடையி னேந்து பொறுதே வெயிலகா
யும், புளினத் திடரிற் கவரிற் றுவரிற் புனைன நறுந்தாதிற்—
கொங்கு விரிந்தமடற் பொதிதாழைக் குறமுட் கரியபசங்,
கோலச் சிறிய சூடக்கா யிற்புயல் கொழுதிய செய்குன்றிற்—
சங்கு முழங்கியசெந்திற் பதிபாய் தாலோதாலேலோ—சமயவி
ரோதிக டிமிரதிவாகர தாலோ தாலேலோ.

சிதம்பரத்துக்குச் சமீபமான தில்லைடங்கவாசர், சிதம்பரேசர்
விறவிவிடுதூது முதலியவற்றி னைசிரியர் மாரிமுத்துப்பிள்ளை
யென்பவர் இயற்றிய
புலியூர்வெண்பா.

பொன்னருந் தில்லைப் புலியூர்வெண் பாவுக்குப்
பன்னரு மேத்திப் பணிகுவாம்—நன்னரி

கக்குஞ் சரப்பூங் கடுக்கையோ னீன்றகற்ப
கக்குஞ் சரப்பூங் கழல்.

நல் நாரி--நல்லதேன்

கற்பகக், குஞ்சரப், பூங், கழல்.

யாழ்ப்பாணத்துச் சூங்கைப்பண்டிதர் முருகேசர்,
மயிலணிச்சிலேடைவெண்பா, ஊஞ்சல், பதிகம், சந்திரசேகர
விநாயகரூஞ்சல், பதார் தத்திபிகை முதலிய
பிரபந்தங்களினுகிரியர் இயற்றிய
குடந்தைவெண்பா.

—•—
மாமி யோடுகூடி மகிழ்ந்து மனிதோறுங்
கோமி யுறையுங் குடந்தையே—ஏழுணியில்
தாரணித் தேரார் தமையெரித்தார் பூமகனூர்
தாரணித் தேரார் தலம்.

கோமி-சரசவதி. ஏ—அம்பு.

மேற்படி முருகேசபண்டிதர் இயற்றிய
நீதிநூறு.

—•—
கள்ளொடு காமங் கடுங்கோபஞ் செய்தகுடி
தள்ளாரிய துன்பங் தனில்வீழும்—பிள்ளைகளைப்
பெற்றுவ தென்ன பெரும்பழக்க மன்னவர்க்குக்
கற்பிப்ப தேயரிது காண்.

சோழமண்டலத்துத் திருக்கலூர் அபிராமிப்பட்டர் இயற்றிய
அபிராமியந்தாதி.

—•—
ண்மூலிக்கே யருளுண்ட பிராமவல்லிக்கு வேதஞ்சௌன்ன
வழிக்கே வழிபட நெஞ்சண் டெமக்கவ் வழிக்கப்பப்
பழிக்கே சழன்றுவெம் பாவங்க னேசெய்து பாழ்நரகக்
குழிக்கே யழுந்துங் கயவர்தம் மோடென்ன கூட்டினியே.

யாழ்ப்பாணத்து இனுவில் அம்பிகைபாகர் பாடிய
இனுவையெந்தாதி.

திருத்தங் கிதழி யுடைத்தாமர் கில்லைத் திருச்சபையில்
நிருத்தங்கொ ஸீச ரளித்தமுன் ஞேன்சிர நீண்மருப் பொன்
றருத்தங் கொசித்த வுணற்செற்ற முன்னே னுறதுணைகா
மருத்தங் கினுவையந் தாதியென் வாயில் வருவிக்கவே.

அவிரோதிநாதரியற்றிய
திருநூற்றந்தாதி.

புங்கவன் பூணன் புத்தன் புராதனன் பூண்புணையாச்
சங்கரன் சக்கரன் றுமரை யோனெனத் தாவில்செங்கட்
சிங்கவன் பேரணைத் தீர்த்தனைத் தீவிணைத் தெவ்வெனும்பீர்
மங்கவன் ரேவெள்ளோ வாள்கொண்ட வீரனை வாழ்த்துவதே.

யாழ்ப்பாணத்து நல்லூர் வில்லவராயமுதலியார் மெந்தர்
சின்னத்தம்பிப்புலவர் பாடிய
மறைசையெந்தாதி.

மனக்காக்கை மூவர் தமிழ்க்குபில் வாணிபை வைத்தகுழு
உனக்காக்கை வஞ்ச வினையேன்புன் னுவி ஊரைத்தகமிழ்
சினக்காக்கை வாயி ஊறுங்குற் சொல்லெரக்குஞ் சேண்முகிற்சன்
தனக்காக்கை நீட்டு மறைக்காட்டில் வாழ்சிவ சம்பரனே.

மேற்படி சின்னத்தம்பிப்புலவர் பாடிய
கல்வெளையெந்தாதி.

பாலை வனத்தத்தைக் காரளிப் பாரென்று பன்னினோம்
பாலை வனத்தடங் கார்கண்டு வெட்கும்படி வந்தமின்
பாலை வனத்தகன் றுள்கல் வளைப்பர மானந்தன்றன்
பாலை வனத்தள வும்மன்வி லாரிற் புதைப்பதைத்தீத.

சேரமான் பெருமானையன்றிய
பொன்வண்ணத்தந்தாதி.

பொய்யார் நரகம் புகினுங் துறக்கினும் போஞ்சுபுக்கிங்
குய்யா வடம்பினு ரேவ் நடப்ப பறப்பவென்று
நையா விலியினு நானில மாளினு நான்மறைசேர்
மையார் மிடற்று னடிமற வாவரம் வேண்டுவனே.

தலைமலீக்கண்டதேவர் இயற்றிய
மருதூர் யமகவந்தாதி.

ஒருக்காம் பிருபத மும்மத நால்வா யொகைந்துகரம்
பெருகுஞ் செவிசிறு குங்கண் புகர்முகம் பெற்றதந்தி
முருகன் றமைய னுமைமைந்த லைஞ்து முகன்மகன்மான்
மருகன் றுஜைநம் மருதூரங் தாதி வருஷிக்கவே.

தொண்டைமண்டலத்துக்காஞ்சிபுரம் நெற்குன்றவாணர் இயற்றிய
திருப்புகலூரந்தாதி.

பூக்க மலத்து விழிவளர் வானென்றும் போற்றியலூர்
மாக்க மலத்து மகிழ்ச்சின்ற ஓர்மது வானிறைந்து
தேக்க மலத்து வழியே பரக்குஞ் திருப்புகலூர்
நோக்க மலத்துபர் சோதினெஞ் சேந்மை நோக்குதற்கே.

யாழ்ப்பாணத்து மாவிட்டபுரம் பொன்னம்பலபிள்ளை இயற்றிய
மாவையந்தாதி.

மாவைய மாவைய மூப்புரஞ் செற்றவர் மைந்ததரு
மாவைய மாவைய தாழ்க்கிற் கடிஞக வரைநிலீக்கு
மாவைய மாவைய மன்கொள் ஒன்று மலிநரிக்கா
மாவைய மாவைய வீதோநா னென்று வருந்தினனே.

சோழமண்டலத்துத் திருமங்கையூர் மணவாளதாச ஸியற்றிய
திருவரங்கயமகவந்தாதி.

தருக்கா வலாவென்று புல்லரைப் பாடித் தனவிலைமா
தருக்கா வலாய்மயி லேகுயி லேயென்று தாமசராய்த்
தருக்கா வலாநெறிக் கேதிரி சீர்கவி சாற்றுமின்பத்
தருக்கா வலாயுதன் ஏன்றேன் ராங்கர்பொற் றுளினைக்கே.

யாழ்ப்பாணத்து மாதகல் மயில்வாகனப்புலவ ஸியற்றிய
புலியூர்யமகவந்தாதி.

பாயசங் கண்டு பரியாக்கி யத்தயத் தர்க்கிணிய
பாயசங் கண்டு நிகர்ப்புலி யூர பகையைவெல்லு
பாயசங் கண்டு கரத்தாற் கரியவ பாழ்வினைக்குப்
பாயசங் கண்டொட்ட ராதைனை யாள்க பராபரனே.

தொண்டைமண்டலத்து வெண்மணி, நாராயணபாரதி யியற்றிய
திருவேங்கடசதகம்.

(மணவாளநாராயணசதகம் என்றும் வழங்குவர்)

செந்திருவாழ் மார்பன் றிருவேங்கடசதகம்
பைந்தமிழா ணீதீநெறி பாடவேவாந்தருஞங்
கார்முகமஞ் சங்கத்தான் கைத்தா மரையணிந்த
கார்முகமஞ் சங்கத்தான் காப்பு.

படிக்காசப்புலவர் இயற்றிய
தொண்டைமண்டல சதகம்.

போதாருந் தண்பொழில் வீடு ரதிபன் புலவர்க்கெல்லங்க
தாதா வெனக்கொடி கட்டுத் லாலவன் றன்மஜையை
நீதா வெனவொரு பாவாணன் கேட்பவந் நேரிழையை
மாதா வெனவழூக் தானென்கே லாந்தொண்டை மண்டலமே

(வீரமுதலியின் வன்னன்மையைச் சிற்றரசர்ன்திலும் அத்திபாயத்திருத்திக்கண் காண்க.)

தொண்டமண்டலத்துப் பொற்களத்தூர் அந்தகக்கவி
வீராகவமுதலியா ரியற்றிய
கழுக்குன்றமாலே.

மாடேறு தாஞமதியேறு சென்னியு மாமறையோன்
ஒடேறு கையு முடையார் தமக்கிட முருழவர்
குடேறு சங்கஞ் சொரிமுத்தை முட்டையென் ரேகமலக்
காடேறு மன்னஞ் சிறகா லைணக்குங் கழுக்குன்றமே.

பாண்டிமண்டலத்துச் சிவகங்கையைச் சேர்ந்த மிதிலைப்பட்டி
அழகியசிற்றம்பலக்கவிராசரியற்றிய
தளசிங்கமாலே.

ஞகவிறு போய்விழுத் திங்கள்வந் தெப்திட நண்ணியசெவ்
வாயனல் வீசப் புதனம்பு தூவநல் வியாழன்வர
வேயுறு வெள்ளி வளைசோர நானுன்னை மேவுதற்குத்
தாய்ச்சி யாயின ஓரகு நாத தளசிங்கமே.

தேவைத்திரிபந்தா தியாசிரியர் தேவிகேட்டை
சிந்நபச்சிசட்டியா ரியற்றிய
அருணைச்சிலேடைவெண்பாழாலே.

கோம்பனையார் நம்புகற்றிற் கோயிலின்றி வீற்றிடத்தில்
அம்பலமலர் வருணைபே—உம்பருய்ய
உண்பாக் கமைந்த னுசிதநஞ்சு முண்டமைந்தன்
வெண்பாக் கமைந்தன் விரும்பு.

திருக்குருகூர்ப்பெருமாட்கவிராசரியற்றிய
மாறன்கிளவிமணிமாலை.

விழியுங் களப மூலையும்புன் மூலும் வேயுமுங்கிச்
சுழியு முரோம வொழுங்குங்கண் டேம்வண்டு சூழுங்துசெங்தேன்
வழியுங் திருமகிழ் மாலைப் பிரான்வெற்பில் வல்லிசெவ்வாய்
மொழியுங் துணைநெஞ்ச மேசெவிக் கேயென்று மூழுகுவதே.

முற்குறித்ததிருவரங்கயமகவந்தா திஆசிரியர்மணவாளதாசர்பாடிய.
திருவேங்கடமாலை.

நாலு திசைமுகமு நண்ணுதலா லொண்கமல
மேலூறலால் வேதாவாம் வேங்கடமே—சாலுறையும்
மண்மயக்கந் தேற்றுவித்தான் மாற்றுதல்போ லாரியனால்
உண்மயக்கந் தேற்றுவித்தா அரா.

தொண்டைமண்டலப் பொற்களத்தூர் அந்தக்ககவி
வீரராகவமுதலியார் பாடிய
சந்திரவாணன்கோவை.

மாலே சிகாகுஞ் சந்திரவாணன் வரையிடத்தே
பாலேரி பாயச்செங் தேன்மாரி பெய்யநற் பாகுகற்கண்
டாலே யெருவிட முப்பழச்சாற்றி னமுதவயன்
மேலே முளைத்த கரும்போவிம் மங்கைக்கு மெய்யெங்குமே.

கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பருடையுத்திரர்
அம்பிகாபதி பாடிய
அம்பிகாபதிக்கோவை.

கனமே கருங்குழல் கங்குலன் ரேகண் கருவிளையின்
இனமே குவளையு நெய்க்கலு மல்ல விவர்க்கிடையென்
மனமே வளரிள வஞ்சியன் ரேவலஞ்ச மாறனவைத்த
தனமே தனங்கன கத்தடமேருச் சயிலமன்றே.

பாண்டிமண்டலத்துப் பொன்னாங்கால் அழிர்தகவிராயர் பாடிய
ஒருதுறைக்கோவை.

மஞ்சாங் கருதலர் போர்ப்படை மேற்சண்ட மாருதம்போல்
விஞ்சாங் கழுல பலரகு நாதன் வியன்சிலம்பிற்
பஞ்சாங்க மோதி மறைகாட்டிச் சொர்க்கமிப் பாற்படுத்தி
அஞ்சாங் குலத்தவர் பார்ப்பாரைச் சேர்ந்த ததிசயமே.

(நானிக் கண்புதைத்தல் என்னும் அகப்பொருட்டுறை ஒன்
றின்பேரிலே இக்கோவையிலுள்ள நானூறு செய்யுளும் அமைக்
கப்பட்டன வாகவின் இந்றுல் ஒருதுறைக்கோவை யென்னும்
பெயர்பெற்றது.)

ஒட்டக்கூத்தர் இயற்றிய குலோத்துங்க சோழன் கோவை

கணைக்கோவை யேசாரிந் தன்றிலங் காபுரங் காயரவின்
இணைக்கோவை யீந்த கடாக்களி நேயெழு பார்க்குமொரு
துணைக்கோவைக் கோழிக் குலோத்துங்க சோழனைச்சொல்கின்ற
துணைக்கோவை பாட வடித்தாறுங் காக்கநின் சேவடியே. (வைந்

ஒளவைப்பெருமாட்டி வழியில் உணவு கிடையாமல் வாடியபோது
தனக்கென்று வைத்திருந்த தண்ணீரடுபுற்கையை
உண்ணக்கொடுத்துபசரித்த ஆட்டிடையன்
அசதியென்பாளைப் பாராட்டிப்பாடிய
அசதிக்கோவை.

அலைகொண்ட வேற்கரத் தைவே லசதி யணிவரைமேல்
நிலைகொண்ட மங்கைதன் கொங்கைக்குத் தோற்றிலா நீரினங்கள்
குலையுண் டிடியுண் டுடன்கையி லெற்றுண்டு குட்டுமுண்டு
ஷிலையுண் டடியுண்டு கண்ணீர் ததும்பவும் வெட்டுண்டதே.

யாழ்ப்பானத்து உடுப்பிடிக் குமாரசுவாமி முதலியார் பாடிய
அருளம்பலக்கோவை.

—♦—
திங்கா ஞாலகந் தேய்வுற மாய்வுறச் சித்தரைப்போற்
றங்காம ஸந்தா மார்க்கந் தவம்புரிந் தா லுந்தமிழ்
மங்காதுடுவை வருமரு ளம்பல மன்னவரைக்
கொங்கார் குழலிமுகம்போன் மென்னினைக் கூறுவிடே.

பாண்டிமண்டலச் சிறுகம்பையூர்ச் சாந்துப்புலவர்பாடிய
மழுரகிரிக்கோவை.

—♦—
பாடாத தும்பி யணியாத மாதங்கம் பட்சியொன்றிற்
கேரடாத நாகன் சுடாத கரிகொடி யோர்சிறைக்குத்
தேடா விலங்கு குகன்மயில் வெற்பிற் ரெரித்தகொம்பு
வாடாத மாவென் பதுகாய மேவி வரிற்சொல்லுமே.

தொண்டைமண்டலத்துச் செங்காட்டக் கோட்டத்துறையூர்
பொய்யாமொழிப் புலவர் பாடிய
தஞ்சைவாணன்கோவை.

—♦—
புனங்காவ லன்றிவள் பூண்டது மாண்டகை போந்ததுமா
னினங்காவ லின்கலை யெய்யவன் றுவிக லாழிவின்தை
தனங்காவ லன்றஞ்சை வாணன்ற னட்டிவர் தங்களிற்று [தே.
மனங்காவல் கெரண்டதெல் லாங்கண்க னேசொல்லும்வாய்திறங்

இரட்டையர் பாடிய
தில்லைக்கலம்பகம்,

—♦—
அம்பலக் கூத்த ஞௌர் மாதவன்
இடைமரு தீச னீங்கோய் மலையினன்
உறையூ ரெந்தை யூறன்மா நகரினன்

எறும்பிமா மலையின நேடகத் துறைவோன்
இயா ரமர்ந்த வமரங்கள் பெருமான்
ஒற்றியூ ருறைவோ ஞோமாம் புவியூர்ச்
சிற்றம் பலவன் சீர்பர வுதுமே.

தொண்டைமண்டலத்துப் பையூர்க்கோட்டத்து
உத்தித்தேவர் பாடிய
திருக்கலம்பகம்.

—♦♦—
விடுவது வெவ்வினை விட்டாற் பெறுவது விடுவந்து
படுவது பேரின்ப வெள்ளமென் ரூலென்றன் பாவிநெஞ்சே
கெடுவது தான்றனக் காவதெண் ணுதுகெட்ட டேன்பரமன்
வடுவதி லாநெறிச் செல்லா தொதுங்கு மனைபகத்தே.

அருணசல்புராணவாசிரியர் எல்லப்ப நாவலர் இயற்றிய
அருணைக்கலம்பகம்.

—♦♦—
சைவத்தின் மேற்சம யம்வே நிலைபதிற் சார் சிவமாங் (வாப்
தெய்வத்தின் மேற்றெய்வ மில்லெனு நான்மறைச் செம்பொருள்
மைவைத்த சீர்த்திருத் தேவார முந்திரு வாசகமும்
உய்வைத் தரச்செய்த நால்வர்பொற் றுளௌம் முயிர்த்துனையே

திருவரங்கவந்தாதி பாடிய மணவாளதாசரியற்றிய
திருவரங்கக் கலம்பகம்.

—♦♦—
தேனமருஞ் சோலைத் திருவரங்க ரெப்பொருஞும்
ஆனவர்தா மாண்பெண் ணவியலர்கா ணம்மானை
ஆனவர்தா மாண்பெண் ணவியலரே யாமாகிற்
சானகியைக் கொள்வரோ தாரமா யம்மானை
தாரமாய்க் கொண்டதுமோர் சாபத்தா லம்மானை.

தொல்காப்பியத்தேவர் பாடிய
திருப்பாதிரிப்புவியூர்க்கலம்பகம்.

—♦♦—
சேதாம்பல் பூக்குஞ் திருப்பா திரிப்புவியூர்
வேதாந்த நாதர் வியன்கயிலை—மாதர்
மொழியா முமுத முகமா முளரி
விழியாங் கொலைபயி லும் வேல்.

இலக்கணக்கொத்தியற்றிய சுவாமிநாத தேசிகர் பாடிய
செந்திற்கலம்பகம்.

—♦♦—
பாடாத நாவும் பணியாத சென்னியும் பாலித்தன்பாய்
நாடாத வள்ளாமு நான்படைத் தானர கேழுஞ்சென்று
கூடா துயர்கதி கூடுவ ஞேகுன் ரெறிந்தவைவேற்
சேடார் மதிற்செந்தி லாயென்கொ லோடின் றிருவருளே.

யாழ்ப்பாணத்து நீர்வேலிப்பேதாம்பரப்புலவர் பாடிய
மறைசைக்கலம்பகம்.

—♦♦—
மேவுமலை மானை விழைவோ டிடம்வைத்து
வாவுமலை மானைமுடி வைத்தவா—காவகமேல்
வந்துவழங் கும்மறைசை வானவா வாழ்த்தெனக்கு
வந்துவழங் குன்றண் மலர்.

திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம்பிள்ளை பாடிய
வாட்போக்கிக்கலம்பகம்.

—♦♦—
எம்மா தவரு மிறைஞ்சஞ் சடாடவியார்
செம்மா மணிவான் சிலம்பர்கா ணம்மானை
செம்மா மணிவான் சிலம்பரனி னய்கர்பொருள்
அம்மா விரும்புவர்நா ணற்றவகோ வம்மானை
ஆசை யுடையார்நா ணரியரே யம்மானை.

எமது சீமந்தனிபுராணமுதலிய நூல்களுக்குச் சிறப்புரையுதவிய
திருமயிலைவித்துவான் சண்முகம்பிள்ளையவர்கள் பாடிய
திருமயிலைக்கலம்பகம்.

கயிலைக் கிறைவர் கபாலீசர் தஞ்செராற் கலம்பகம்யா
ஏயிலைப் பயிலு மறிவுபெற் ஞேத வமிர்தவல்லி
குயிலைத் தழுவிய சிங்கார வேலற் குயர்துணையா
மயிலைப் பதிவளர் குஞ்சரச் செஞ்சரண் வாழ்த்துவனே.

மேற்படிவித்துவா னியற்றிய
திருமயிலையுலா.

பனிநறவு கொப்புளிக்கும் பங்கயப்பூ மங்கை
வனசமலர் மேவுமலை மங்கை—யினிய
விசையமங்கை மாதர் விரும்புமங்கை யென்று
மசைவில் புகழ்மங்கை மங்கை—யிசையவெழிற்
ழுமகளோத் தன்னழுகாற் பொற்பழித்துக் காமகலை
காமுகரை யீடழிக்கக் காதல்செய்வாள்—சேமித்
தெழுந்து வளர்ந்தேறி யெல்லவர்க்கு மாசைக்
கொழுந்து படருமொரு கொம்பு—தொழும்பருவத்.

இரட்டைப்புலவர் பாடிய
ஏகாம்பரநாதருலா.

துன்னு மொருகிலந்தி சோன்னுடுக் காவிரியும்
மன்னி யரசாள வைத்தவரார்—பன்னெடுநாள்
தேடி யிருவர் திரியத் தெரியாமல்
நீடு சுடர்வடிவாய் நின்றவரார்—ஆடலென
உங்காரஞ் செய்தே யுலகுண்ட மாயவனைச்
கங்காரஞ் செய்துபின்னுந் தங்தவரார்—பங்கயன்மால்

வீந்த சுடலை விழுதி தரித்திருவர்
ஆர்ந்ததலை மாலை யணிந்தவரார்—மாய்ந்திடவே,

திருப்புவனம் கந்தசாமிப்புலவர் பாடிய
பூவனவுலா.

பூவன வாணனஞ்சொற் பொன்னையாட் கன்றளித்த
மாவனக் காதை வகுத்தெழுதி—ஓஹியத்திற்
காட்டு கெந்திரைபொன் கைக்கொடுப்ப வோர்ப்படத்தில்
தீட்டி யவனவள்முன் சென்றிருந்து—தோட்டலர்மென்
போதரச கையாற்செய் பொன்னையாய் பொன்னையாள்
மாதரச வாழ்பொன் மனையிதுபார்—கோதை
புலரியிற் போந்து புனல்வைகை கைமேற்
பலனுய்க்க மூழ்கும் படிபார்—நலனுய்க்கும்.

தணிகையம்பதிக் கந்தப்பையர் பாடிய
தணிகையுலா.

ஆரென்று ஸித்தேரி லன்னமே செட்டியிவன்
பேரென்று ளப்போதப் பேதயுந்தான்—சிரொன்று
செட்டியா மாமாயிற் றின்னவவ லோடுகன்னற்
கட்டிவாங் கிக்கொடென்று கண்பிசைந்தாள்—பட்டிவள்ளி
கைவளைய லேற்றியிரு காவில் வளைந்தேத்தி
மைவளையு நெஞ்ச மயலேற்றி—வெய்ய
இருட்டி விடியாழு ஸினத்தவர்கள் கானுமற்
றிருட்டுவியா பாரஞ்செய் செட்டி—வெருட்டியொரு.

காளமேகப்புலவர் பாடிய
திருவரைனக்காவுலா.

கங்கையினை கங்கையினை காசியிலான் காசியிலான்
பைங்கடல்குழ் பாரிடத்தான் பாரிடத்தான்—செங்கமல்

அத்த னகத்திருக்கா எத்தியான் கங்குறைத்த
அத்த னகத்திருக்கா எத்தியான்—எத்திசையும்.

சேறைக்கவிராசபிள்ளை பாடிய
காளத்திநாதருலா.

வைகைக் கெதிரே வருமேடன் சைவத்தார்க்
குய்கை மறையோர்க் குவனிடவன்--செய்கை
இதமிதுநந் தொண்டர்க் கெனத்தாது சென்றேன்
கதிரொளியீ சுங்கற் கடகன்—உதயகலைச்
சிங்கப் புலியன் சிலர்கன் னியனுக்கேன்
சொங்கொண்ட சங்கத் துலாத்தினுன்.

திருக்கடலூர்க் சுப்பிரமணியகவிராஜமூர்த்திக ஸியற்றிய
திருக்கடலூருலா.

ஞாலத்தி லாடவரை நாடி யமர்புரிவோர்
வேலொத் திலகு விழியினுள்—சால்புற்ற
வானுறு பொற்றாள மாலை புனையுமுலை
பானுறு மின்மழலைப் பண்ணினுள்—தேனுகாப்
புட்குலவும் பாணத்தாள் பொன்முடியும் பொற்கிரியும்
வெட்கு மெனவரத்தின் மீளாம—லட்கரந்து
மேவித் தவளங்கிலா விண்டிலகுந் தண்டரளக்
கோவைக் கிசையாத கீராங்கையாள்—பூவையர்கால்
நீல நிறைவிலகு நீல்கனக நூபுரத்தை
யால முமிழு மரவென்பா--ளோலவொலி
யேய்ந்தமக ராலயத்தி னெய்கியெழு ஞாயிறுபோ
லாய்ந்த வொளி வட்ட—மதுநோக்கி.

காளத்திநாதருலாவாசிரியர் சேறைக்கவிரசபிள்ளை பாடிய
அண்ணுமலைபார்வண்ணம்.

திருக்கோயில் திருவதிகை திருச்சேய்ஞல்

திருமருகல் திருத்தோணி திருவரதை—வஞ்சிபனையூர்

திருச்சேறை தருமபுர மறைக்காடு திருமயிலை

திருக்கோயில்தினைகரம்—அன்பில்கடலூர்

திருக்காவை பொதியமலை கழிப்பாலை கமிலைமலை

தெளிச்சேரி யிடைமருது—தஞ்சைவழூலூர்

சழியல்புனவாயில் கூடலுறைவார்.

நம்மாழ்வார்பேரில் நல்லகுற்றுலக்கவிராய ரியற்றிய
வண்ணம்.

(நு-வது கலை.)

கந்தல்வண்டினமோ தண்டலையோ, முகங்குளிர், தோய்ந்தசங்
திரனே பங்கபமோ—மடங், தைகண், களம்புய, மோக்கீபால
மொய், சாணையோசிறு, நாசியோகுமி, மோசொல் காரிகை,
புருவநெளிசிலை, திருவையனையங்கல், வனிதைத்திருதல், ஒளி
செய்பிறையிது, காதுநங்கையர், சேனையங்கச, வேறுமுஞ்சசீ
தோசிவள்வாய் செல்.

இன்னும் விவரிக்கற்பாலனவாய் நிலவுவன:—

குலோத்துங்க சோழனுலா

சாமுத்திரிகாலக்கணம்

தக்கயாகப்பரணி

சிவரகசியம்

கோஷரக்கோவை

ஏரமுபது

விம்பசாரகதை

கிலையைழுபது

ஆகியுலா

சரல்வதியந்தாகி

பராசசேகரம்

சடகேரபரந்தாதி

குசலோபாக்கியானம்


அறப்பள்சூர சதகம்

தண்டலையார்சதகம்

கோவிந்த சதகம்

| | |
|----------------------------|---------------------|
| குமரேசர் சதகம் | ஜெயங்கொண்டான் சதகம் |
| சித்தாந்த ரத்தினகரம் | கிவசங்கர் சதகம் |
| ஆசாரத்திரட்டு | கயிலாசநாதர் சதகம் |
| ஆசாரசிந்தாமணி | குருநாதசதகம் |
| சௌந்தரியலகரி | எம்பிரான் சதகம் |
| சிவானந்தலகரி | அவையாம்பிகை சதகம் |
| திருப்போளூர்ச் சங்கிதிமுறை | அருணைசலசதகம் |
| திருக்கருவை வெண்பாவந்தாதி | அண்ணுமலைசதகம் |
| வடவேங்கடநாராயண சதகம் | கோகுலசதகம் |
| முதலிய அநேகபிரபந்தங்களாம். | |

சிறுபிரபந்தப் பெருங்கடற்பரப்பிற் கைத்துணை ரீள்ளிக்காட்டுதல்போல இத்துணைச் சிறிதுவிவரித்தாம். தமிழகத்திற்பிறக்கும் இவ்வகைப் பிரபந்தங்கட்டுக்கெண் னும் வரம்புமேயில்லை. பிறப்பவற்றுள் வெளிவந்துலாவுவன பல, வெளிவராமல் அடங்கிமறைவன பல, வெளிவந்துலவுற் றுள்ளும் நாளடைவில் வழக்கின்றி வீழ வன பல. ஆதலின், முன்னுரைத்தபடி அவற்றையெல்லாம் ஒருங்குறுத்தொகுத்து விரித்தல் அரிதென்க.



இலக்கியவியல் முற்றிற்று.



ଭୂମିପିଯଳ.

மேலைய முவியலுட்கூருதொழிலின்த சிலசுறிப்புகளை இங்ஙன்
தருவாம்:—

வடமொழிக்கணவித்தை பதினெட்டாவன்:-

| | | | | | |
|----|---|-----|-----|-----|---|
| 1. | இருக்கு, யசர், சாமம், அதர்வணமென்னும் வேதங்கள் | ... | ... | ... | 4 |
| 2. | சிக்கை, கற்பசூத்திரம், வியாகரணம், நிருத்தம், சந்தோபிசிதி, சோதிடமென்னும் வேதங்கம் | | | | 6 |
| 3. | புராணம், நியாயநூல், மீமாஞ்சசை, மிருகி யென்னும் உபாங்கம் | ... | ... | | 4 |
| 4. | ஆயுள்வேதம், வில்லேவேதம், கரந்தருவலேவேதம், அருக்தநூல் | ... | ... | ... | 4 |

1. வேத நான்கும், பிரமகாண்டமும், பிரம ஞானத்திற்கு சிமத்தமான கருமகாண்டமு முணர்த்துவனவாம். சிவாகமங்களும் பிரமகாண்டமா யடங்குமெனப.

2. வேதங்களை எடுத்தல் படித்தல்முதலிய இசைவேறுபாட்டால் உச்சரிக்குமா முணர்த்துவது சிக்கை; வேதங்களிற்கூறுங்கருமங்களைப்பனுட்டிக்குமுறைமையுணர்த்துவது கற்பசூத்திரம்; வேதங்களின் எழுத்துச்சொற்கள்தியல் முணர்த்துவது வியாகரணம்; வேதங்களின் சொற்பொருளுணர்த்துவது நிருத்தம்; வேதமங்கிரங்களில் காயத்திரிமுதலிய சந்தங்களின்பெயரும் அவ்வ வற்றிற்கு எழுத்தினைத்தெள்ளலு முணர்த்துவது சந்தோபி சிதி; வேதத்திற் செய்யப்படுக்கருமங்கள், செய்தற்குரிய கால விசேடங்களை முணர்த்துவது சோதிடம்.

3. பரமசிவன் உலகத்தைப்படைக்குமாறுமுதலிய வேதவாக்கியங்களை வலியுறுத்து விரித்துணர்த்துவது பூராணம். இதிகாசமும் ஈண்டடங்கும். வேதப்பொருளை சிச்சயித்தற் கனுகூலமான பிரமாணமுதலியவற்றை யுணர்த்துவது நியாயநூல். வேதப்பொருளின் மூற்பரிய முனர்த்துதற் கனுகூலமான நியாயங்களை ஆராய்ச்சிசெய் துணர்த்துவது மீமாஞ்சிச. அது பூர்வமீமாஞ்சை உத்தரமீமாஞ்சையென இருவகைப்படும். அவற்றுள் முன்னையது மீமாஞ்சையெனவும் வேதமெனவும், பின்னையது வேதாந்தமெனவும் வழங்கப்படும். அவ்வங்களுக்கும் நிலைக்குமுரியதருமங்களை யுணர்த்துவது மிருதிநூல்.

4. எல்லா மனுட்டித்தற்குச் சாதனமான யாக்கையை தோயின்றி நிலைபெறச்செய்வது ஆயுள்வேதம். பகைவரால்நல்வின்றி உலகங்காத்தற்கு வேண்டப்படும் பஸ்தக்கலம் பயிற்லையுணர்த்துவது வில்வேதம். எல்லாக் கடவுளர்க்கும் உலகைவரச் செய்யும் இசைமுதலியவற்றை யுணர்த்துவது காந்தருவவேதம். இம்மைறுமைச் சுகங்கட்கேதுவாகிய பொருளீட்டு மூபாயமுனர்த்துவது அருத்தநூல்.

வேதாகமங்கள் பரமசிவனுற் செய்யப்பட்டன. மற்றவைகள் அப்பரமசிவன்றிருவருள் வாய்க்கப்பெற்ற சிரேட்டமுனிவர்களாலீயற்றப்பட்டன.

கலைஞரானம் அறபத்துநான்கெனப் பிரித்து வகுத்துக் கூறப்படுவன யாவெனில், அக்காவிலக்கணம், இலிகதம், கணிதம், வேதம், பூராணம், வியாகரணம், நீதிசாத்திரம், சோதிட சாத்திரம், தருமசாத்திரம், யோகசாத்திரம், மந்திரசாத்திரம், சகுனசாத்திரம், சிற்பசாத்திரம், வைத்தியசாத்திரம், உருவசாத்திரம், இதிகாசம், காவியம், அலங்காரம், மதுரபாடனம், நாடகம், நிருத்தம், சத்தப்பிரமம், வீஜை, வேணு, மிருதங்கம், தாளம், அத்திரபரீட்

சை, கனகபரீட்சை, இரதபரீட்சை, கசபரீட்சை அசுவபரீட்சை, இரத்தினபரீட்சை, பூமிபரீட்சை, சங்கிராம விலக்கணம், மல்யுத் தம், ஆகருடணம், உச்சாடணம், வித்துவேடணம், மதனசாத் திரம், மோகணம், வசீகரணம், இரசவாதம், காந்தருவ வாதம், பைபீலவாதம், கவுத்துகவாதம், தாதுவாதம், காருடம், நட்டம், முட்டி, ஆகாயப்பிரவேசம், ஆகாயகமனம், பரகரயப்பிரவேசம், அதிரிசயம், இந்திரசாலம், மகேந்திர சாலம், அக்கினித்தம்பம், சலத்தம்பம், வாயுத்தம்பம், திட்டித்தம்பம், வாக்குத்தம்பம், சுக்கிலத்தம்பம், கனனத்தம்பம், கட்கத்தம்பம், அவத்தைப்பிரயோகம் என்பனவாம்.

மேற்கூறிப்போந்த யாவற்றுள்ளும் சில வேதாகமபுராணங்களும், சில வேதாந்த சித்தாந்த சாத்திரங்களும், இரண்டொரு தர்க்கசாத்தாங்களும், சிலபல ஆயுள்வேதங்களும் சோதிட சாத்திரங்களும், மதனசாத்திரம் முதலைய இரண்டொரு கலைஞரங்களும் மாத்திரமே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நிலவுகின்றன. கலைஞரங்கள்பல தற்காலம் வடமொழியிலும் பெற்றகருமையாயின.

அநேகசாத்திரங்கள் ஆகியில் வடமொழியில் இருந்தனவென்றும் அவை பின்னர்த் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டனவென்றும் பண்ணடோர் கருகினர். தற்காலத்துச் சிலர் அக்கருத்தை மறுத்து ஆகிக்கட்டமிழிலேயே அநேக நூல்களிருந்தனவாகவும் அவை ஆரியத்தில் மொழிபெயர்க்கப்பட்டனவாகவும், தமிழ்நூல்கள்பல பின்னர்ச் சிதைந்துகிட, ஆரிய மொழிபெயர்ப்பிலிருந்து மீட்டுத்தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுவருகின்றனவென்றங்கூறுவர். வடநூல்கள் யாதொன்றிலேனும் இது தமிழிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதென்று கூறப்பட்டில்லையேனில், அது ஆரியர்க்கியல்பாயுள்ள “புரட்டுத்” தன்மையா லென்றுங்கூறுவர்.

இருக்கு வேதத்தை “மாகஸ் மூல்லர்” என்னும் ஜிரோப்பிய பண்டிதர் ஆக்கிலத்தில் மொழிபெயர்ந்திருக்கின்றனரென்று முன்

ஞேரிடத்திற் கூறினும். இவரதுமொழிபெயர்ப்பை கோக்கினால் இவருக்குச் சுத்தப்பிரதிவாய்க்கவில்லையென்றும் மெய்ப்பொருள்யாண்டும் இவர்க்கு விளங்கவில்லையென்றுஞ் சொல்லற் கிடமுண்டு. தமிழ்ப் பண்டிதர்க்கே மணறகளின் பொருள்பல மலைவு செய் பொருள்களாமென்றால் ஐரோப்பியர்க்கவை என்னுகுமென்று சொல்லவும்வேண்டுமா?

இருக்குதீவதத்தில் ஓரிடத்திலே கங்கையமுனை எங்குகூடுகின்றனவோ அல்விடத்து நிராடி. ஞேர் சவர்க்கத்தைப் பறந்தடைகின்றனர் என்றும், யார் அங்கு தேகத்தை ஒழுக்கின்றார்களோ அவ்வகைப்பட்ட அறிவாளர் அமிர்தத்துவத்தை அடைகின்றன ரென்றுங் கூறப்பட்டிருக்கின்றது. இவ்விதியின் உட்பொருள்தெரியாது பண்டைக்காலத்திற் பலரும் கங்கை யமுனை சரசுவதி யென்றும் மூன்று யாறுகூடும் (திரிதேவணி சங்கமம்) அலஹுபாத்தி ஹள்ள பிரயாகையில் விழுந்து தேகத்தைவிட்டுவந்தனர். அவ்வாறு தேகத்தை யொழித்தல் “ஆண்மறை த்தி” — தற்கொலையல்லவென்றும் தமக்குத்தாமே சிராத்தகருமா முதலியவற்றை முடித்துக் கொள்ளும் விதிகளையும் ஏற்படுத்துக்கொண்டு மேற்படிசங்கமத் தில்விழுது தேகத்தைபொழித்துவந்தனர். அப்பால், சுருதியிற் கூறியமொழிக்குக் கங்கையமுனைன்பது பொருள்லவென்றும், வெள்ளை கறப்பு என்பதே பொருளென்றும், புராணங்கூற்றுப்படி கங்கை யமுனையென்றே பொருள்கூறப்படி நும் யோகநூலுடையார்கூற்றுப்படி அவ்விருந்திகளும் இடையிங்கலைநாடிகளைக் குறிக்கின்றன வென்றும் இந்நாடிகள் சமூழுனையோடு கூடுமிடமாகிய புருவநடுவே திரிகூடம் அல்லது திரிதேவணியெனப்படுவதென்றும், கிடையிற் கூறிய வாறும் கடவுள்விய உபநிடதக் கூற்றுப்படியும் தாரகயோகத்தில் பிரமாந்திரத்தைப் பிறிக்கொண்டு உயிர்துறக்குஞ் சிந்தப்பருடன் அமிர்தத்துவத்தை அடைகின்றான் என்பதே மெய்ப்பொருளென்றுந்தெளிந்து மேற்கூறிய கொடியவழுமுக்கத்தை யொழித்தனர். இன்னும் ஒருசாரார் அச்சுருக்கிமொழிக்கு நினைப்பு

மறப்பு எனப்படு மிரண்டுமே கங்கையும் யமுனையுமா மென்றும், அவ்விரண்டுக் கூடுமீடும் ஆன்மாநிலையாமென்றும், அவ்விடத்துத் தியானமோக நீராடினாரும் தத்தவத்தீதகங்பியதிசெய்தாரும் அயிர தத்துவம் (சாகாநிலை) பெறுவர் என்றும் பொருள்கூறுவர். இவ்வாறே எனைய விரதவேள்வி முதலிய நித்தகைமித்திய கருமங்க ளைன் த்தினுக்கும் உள்ளுக்கறப் பொருள் உள்ளனன்பார். இது பற்றியே வேதாகமங்கள் தக்க குரவர்முன்னிலையிலன்றி ஏடுமுன் னிலையில் ஒதப்படாவென ஆன்றேர் ஆணைதந்தனர். “எழுதப் பட்ட ஏட்டின்நம்பிக்கையால் குருமுகமில்லாமலே ஒதப்பட்டகல்வி கள்ளப்படுருடனேடு சேர்ந்தவள் கருப்பம்போலச் சபையில் விளக் கத்தையடைய மாட்டாது” என்று நாரதர்க்குறினர்; எனவே, ஆகிரியன் இவன், மாணக்கன் இவன் என்னும்மரபு தகுதியின்றி அவமானத்தை யடைதல் முதலிய குற்றம் விளையு மென்பது நாரதர் கருத்து.

ஆங்கிலம்பயின்று தமிழ்ப்பண்டிதர் தமிழ்ப்பறுவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்ப ராயின் அவற்றின் மெய்ப்பொருளைப் பிறழுஷிடாமல் உள்ளவாறு விளக்கத்தருவர். உதாரணம் வேண்டின், பண்டிதசிரோமணியாகிய ஸ்ரீமான் ஜே. யெம். நல்லசாமிப் பிள்ளையவர்கள் சித்தாந்தசாத்திரங்கள் பன்னுண்குள்ளடங்கிய சிவ ஞானபோதம், சிவஞானசித்தியார்முதலிய பதினெடுநூல்களையும் பிறபலவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த் திருக்கும் செவ்வியதிறமையை நோக்கித் தெளிக.

தமிழ்லே வேதவேதாந்தசித்தாந்த ஆராய்ச்சிக்கு எண்ணும் எழுத்தும் என்னுமிரண்டும் இரண்டுகண்களாம். எண்—தருக்கம், எழுத்து—இயற்றமிழான இலக்கணம். இவை இரண்டும் வேதாந்தசித்தாந்த உறுதிப்பொருள் ஆராய்ச்சிக்கு இன்றியமையாத கருவி யெனக்கொண்டு “எண்ணொன்ப வேணை யெழுத்தென்ப விவரிக்க டுங், கண்ணொன்ப வாழு முபிர்க்கு” என்று நாயனர் தமது திருக்குறளில் இனிதெடுத்தோடினார். எண், கணிதத்திற்குமாம். கணிதம், கருவியும் செய்கையுமென இருவகைப்படும். அவற்றின் இயல்களை ஏரம்பழுதலிய நூல்களுட் காண்க.

தருக்கமும் இயற்றவிழ்ளன்னும் இலக்கணமும் உறுதிப்பொருளுதலு முதனுலாராய்ச்சிக்குக் கருவியாதல்,

ஆகி முதலொழிய வல்லா தனவெண்ணி
நீதி வழுவா நிலைமையவான்—மாதே
அறமார் பொருளின்பம் வீடென் நிவற்றின்
நிறமாமோ வெண்ணிறந்தாற் செப்பு.

எழுத்தறியத் தீரு மிழிதகைமை தீர்ந்தான்
மொழித்திறத்தின் முட்டறுப்பா னுகு—மொழித்திறத்தின்
முட்டறுத்த நல்லோன் முதனுற் பொருளுணர்ந்து
கட்டறுத்து வீடு பெறும்,

எனவரும் ஆன்றேர்வாக்கானு மறிக.

தருக்கம். வடமொழியிற் கூறப்பட்டவாறே தமிழில் மொழிபெயர்த்தியற்றப்பட்டு நிலவும். அது தருக்க சங்கிரகமும், அத னுரையான அன்னம்பட்டியமும், தருக்கபரிபாடையும் போல்வன வாம். அவற்றுள் தருக்க சங்கிரகமும் அன்னம்பட்டியமும் தமிழின் மொழிபெயர்த்தியற்றியவர் சிவஞானயோகிகள்; தருக்கபரி பாடை தமிழில் மொழிபெயர்த் தியற்றியவர் துறைமங்கலச் சிலப் பிரகாசமுனிவர். தருக்கபரிபாடை தருக்கசூடாமணியெனவும் வழங்கும். இருவகைப்படுந் தருக்கத்துள் தருக்க சங்கிரகம் கணுதார் செய்தவைசேடிக்குளின் வழித்தாயது. தருக்கபரிபாடை கொத மர்செய்த நியாயநூலின் வழித்தாயது. தருக்கசங்கிரகமும் அன்னம்பட்டியமும் வடமொழியிலையற்றியவர் சிவகேசவமிசூர். தருக்க சங்கிரகம் ஏழுபதார்த்தமும், தருக்கபரிபாடைபதினால் ருபதார்த்த முங்கூறும். தமிழில் மொழிபெயர்க்கப்படாத கிரந்தங்கள் அநேக முன். இவற்றைக் கண்டு கேட்டுணராப்பாலியர் “ஆலையில்லா ஒருஷ் இருப்பைப் பூச் சர்க்கரை யாகக் கொண்டாடப் படுவதுபோல்” என்றோப்பிய பண்டிதர்கள் எழுதிய தருக்க தூங்களைப் (Logic) பெரிதும் பாராட்டி வியந்துகொள்வார்.

ஆயுள்வேதம். தமிழிலே வைத்தியசாத்திரங்கள் அரோக முள. ஆனால் அவற்றுட் பெரும்பான்மையை வெல்லாம் கற்பித நூல்கள்போல் தோற்றுகின்றன. அகத்தியரின்பெயரைக்கொண்டு வழங்கும் ஓரணம் முதலிய நூல்களெல்லாம் போலிநூல்களெனப் பலருக்குறவர். அவரின் வைத்திய மாணக்கருள் முதல்வரான தேரையராற் செய்யப்பட்டன வென்று நிலவும் நீர்க்குறி, நெய்க்குறி, தயிலவருக்கச் சுருக்கம், கஷாயம் நூறு, பதார்த்தகுணம், சிகிச்சை ஆயிரம்என்பன உண்மைநூல்கள்போல்தோற்றுகின்றன. அவர்பெயர்கொண்ட மற்றையநூல்கள்போலிநூல்கள்போல்வீங்குகின்றன. சிகிச்சைஆயிரமும் அச்சிட்டவர்களின் ஆராய்வுக்குறை வால் இடையிடையே பிழைப்பட்டிருக்கின்றது.

தேரையர் கூறும் சிகிச்சைகள் உள்ளபடியே செய்பப்படுமாயின் சித்திபயப்பதிற்றவரூறென்பர். நோயினது சாத்தியாசாத்தியங்களை அட்டனித பரீட்சை செய்து அறிந்துகொள்ள வியலாதார் நோயாளியைக் கொண்டு ஒரு கலசத்தில் சலவிமோசனஞ் செய்வித்து அச்சலத்திலே ஒரு துள்ளி எண்ணெயை விட்டு அது கொண்டு தெரிந்துகொள்ளும் சுலபமான வழியை இவர்செய்த நெய்க்குறி நூல் உணர்த்தும்.

கபாலத்தைத் திறந்து சுத்தப்படுத்திப் பொருத்துவதாகிய சல்லிப வைத்தியத்தினும் தேரையர் மிகச் சிறந்தவரென்று கூறுவார்கள். நீங்காத் தலைக்குத்தினால் வருங்கிய அரசு என்றாலும் குக்கு அங்கோயின் காரணத்தை நிதானித்துச் சம்மோக்னியைப்பிரயோ கித்து அவனை மூர்ச்சையாக்கி அவன் கபாலத்தைத் திறந்து அமிர்தத்திலிருந்த தேரையை ஓர் நீர்க்கிண்ணத்தினுள்ளே பாயச்செய்து, பின்பு சந்தான கரணியினுலே கபாலத்தை முன்போலப் போருத்தி அந்த நோயை நீக்கினுரென்பது கரணபரம்பரை. இதற்கொப்பான மற்றுமோர் சரித்திரமீபோஜுப்பிரபந்த மென்னும் வடமொழி நூலினுங் கூறப்பட்டுளது.

போஜன் என்பான் இற்றைக்கு ஆயிரத்திருநாறு வருடங்களுக்குமுன் மாளவதேசத் தரசனாகத் தாராநகரத்திலிருந்து அரசு செய்தவன். இவன்காலத்தில் கல்வி மிக அபிவிருத்தியாயிற்று. இவன் மகாபண்டிதன். வைத்தியநூலுமொன்று வடமொழியிற் செய்தனன். இவன் ஒருகாலத்தில் கொடிய தலைவரியால் வருந்துவானுயினன். அத்தலைவரியானது அவன் சமஸ்தான வைத்திய சிரோமணிகள் யாவராலும் தீர்க்கப்படாததாய் மேன்மேலும் அதிகரித்தது. அச்சமயம் சல்லிய சாத்திரத்தில் வல்லுநராகிய இருவர் ராஜசமஸ்தானத்தையடைந்து இந்த நோயை நிதானித்து இது சத்திரவைத்தியத்தாலன்றித் தீரும்வழி வேறில்லையென்றார்கள். அதற்கு அரசன்உடன்படுதலும், அரசனுக்கு மூர்ச்சையுண்டாகும்படி சம்மோகனி என்னும் ஓர் மருந்தைப் பிரயோகிக்க அரசன் உடனே மூர்ச்சித்தான்; பண்டிதர்கள் அரசனது கபாலத்தை ஆயுதங்களால் திறந்து மூளையினிருந்த ஸிஷாமிசத்தை நீக்கிச் சுத்திசெய்து கபாலத்தை முன்போலப் பொருத்திச் சந்தானகரணி யிட்டுச் சஞ்சிவியன்னு மருந்தை உள்ளுக்குப் பிரயோகித்து உயிர்ப்பும் அறிவும் உதிக்கும்படி செய்ய, அரசன் நித்திரைநீங்கி எழுபவன் போலக் கண்வியித்தெழுந்து பூரண சுகமடைந்திருந்தான். இச்சம்பவத்தின்விரிவு போஜுராசனுடைய சரித்திரக்குறிப் புகள் எழுதப்பட்டிருக்கும் “போஜுப்பிரபந்தத்தில்” காணலாம்.

சம்மோகனி என்பது தற்காலம் ஜோஃப்ரீ பண்டிதர்கள் பிரயோகிக்கும் “கலோரபாரம்” போல்வதோர் மூர்ச்சையுண்டாக்குமருந்து. அது “கலோரபாரத்” தினும்மிக்க சிறந்தது. “கலோரபாரம்” அபாயஞ்செய்வது; சம்மோகனி ஒரு பகற்காலம் வரைக்கும் அபாயஞ்செய்யாது; வேண்டியபோது சஞ்சிவினிப் பிரயோகத்தால் அதன் அதிகாரம் முழுவதும் நீங்க அறிவுதயமாகும். அக்காலத் தாரிய பண்டிதர்கள் சஞ்சிவினி கையிலிருந்தாலன்றிச் சம்மோகனிப்பிரயோகஞ் செய்யார்கள்.

இச்சுரித்திரத்தால் ஜிரோப்பிய பண்டிதர்கள் தற்காலம் தாங்கள் நூதனமாகக் கண்டுபிடித்த சத்திர சிகிச்சையென்று உச்சி மேல்வைத்துக்கொண்டாடும்சல்லியசிகிச்சை, ஆரியபண்டிதர் பல்லாயிர வருடங்களுக்கு முன்னே சிறிதும் அபாயமின்றிப் பயின்று வந்த அரிய சிகிச்சைகளுள் ஒன்றேயாமென்பது நன்கு புலப்படுகின்றது. இந்தக் கபாலசல்லிய சம்பவம் இஃபெதான்று மாத்திரமன்று; கௌதமபுத்தருடைய வைத்திய பண்டிதனுக் விளங்கிய ஜீவகனும் அநேக கபால சிகிச்சைகள் செய்து புகழ் படைத்தானன்று பொத்தநூல்கள் கூறுகின்றன. சம்மோகினிக்கீடாக “கலோரபாரம்” ஜிரோப்பிய வாகடத்திலுள்ளதன்றே விரிக்கீடாக அந்த ஜிரோப்பிய வாகடத்தில் ஒன்றுமில்லையென்பது இதனாற் புலப்படும்.

சத்திரவைத்தியத்திற்குபயோகிப்பதற்காக 420 வகைக்கருவிகள் இந்தியர் செய்து கையாடி வந்தனரென்றால் அவர்த்திறமை எளிதில் விரிக்கற்பாலதோ?

தன்வந்திரி, போகர், புவிப்பாணி, உரோமரிவி முதலிய பல சித்தர்கள் செய்த வைத்தியசாத்திரங்களும் தமிழகத்தில் உலாவுகின்றன.

சோதிடம். வடமொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சோதிட நூல்கள் பலவுள்.

வேதத்தில் விதிக்கப்பட்ட கருமங்கள் செய்தற்குரிய காலவி சேடங்களைச் சோதிடநூல் குறிப்பதன்றிச் சாதகங்களைக் கணித்துத் தத்தமக்கெய்தும் பலாபலன்களையுணரவும், தீயனசாருமிடத்துத் தக்க சாந்திமுதலியன செய்து சுகம் பெறவும் அஃதோர் இன்றியமையாத் துணையாயுள்ளது.

பராசர், வியாசர் முதலிய பதினெண்மர் வடமொழியிற் செய்தற்குரிய சோதிடம் நான்கிலக்கத்தைம்பதினுயிரம். இவற்றின்

பல்பல் பாகங்கள் சுருக்கித் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வழங்குகின்றன. அவை சாமுத்திரிகம், கைரேகைச் சாத்திரம், ஆரூட்திபிகை, பஞ்சபட்சிசாத்திரம், நஷ்டசிந்தனை, ருதுசாதகம், மனீயடிச்சாத்திரம், சத்தரிவிவாக்கியம், சோதிடசிகாயணி, சாதகாலங்காரம், சாதகப்பிரகாசிகை, பெண்கள் சாதகாமிர்தம். மங்களேவ்வரியம், குமாரசாமியம், கெளசிகசிந்தாமணி, சினேந்திரமாலீ, சோதிடகிரகசிந்தாமணி, உள்ளமுடையான், வீமேசர உள்ளமுடையான், சோதிடக்களஞ்சியம், சோதிடப்பிரகாசம், சோதிடரகசியம், அனுபோகசாதகரகசியம், சிற்றம்பலசேகரம், சந்தரசேகரம், சோதிடக்கண்ணுடி, நஷ்டசாதககணிதம், சந்தானதிபிகை, சாதகசந்திரிகை, கனுநால், சகுனசாத்திரம், சகாதேவ சாத்திரம், பாராசாரியம், சோதிடப்பிரமரகசியம், சாதககணிதாமிர்தம் முதலியனவாம்.

சோதிட நூல்களைச் செவ்விதில் ஐயந்திரிபறக் கற்றுணர்ந்து பலாபலன்களை ஆராய்ந்து மெய்ப்பக்கூறுஞ் சோதிடர் தற்காலத்தில் மிக அரிதாயினர்; போலிச்சோதிடர் யாண்டும் மலிந்துளர்.

இனி, இப்பெருஞ் சிறப்புவாய்ந்து மாட்சிமை பொருந்திய அரிய பெரிய வேதாகம புராணவிதிகாச சாத்திரங்களையுங் கலை ஞானங்களையும் பல்லாயிர வருடங்களின் முன்னரே தம்மகத்தடக்கிப் பயின்று கையாடிவந்த ஆரியர் தமிழர் என்னும் இருசாதியாரின் பண்டையச் சீர்சிறப்புகள் அஞ்ஞான ரெத்தன்மையனவாயிருந்திருக்கலாமென்று விவரித்துரைப்பது யார்க்கும் அமைவ தொன்றன்றும்.

பாண்டிமாநாட்டில் தமிழ் ஆராய்தற்கெழுந்த தலைச்சங்கம் இற்றைக்குப் பதினோயிரத் தெண்ணாற் கிரேன்பான் வருடங்களுக்குமுன் ஸ்தாபகமாகச் சுடைபெற்றதென்றால், அதற்கெத்தனை ஆயிரவருடங்களுக்கு முன் தமிழ் மொழியும் அம்மொழியிலக்கணவிலக்கியங்களும் பரம்பியிருந்திருக்கவேண்டும்? இதனைத் தற்காலத்தினோர் சிறிதும் ஆலோசிக்காமல், ஆங்கிலமொழி ஒன்றை

யே பயின்றுவரு வாசனையால், மேலை நாட்டாரே யாவருள்ளஞ்சிர் திருந்திய விசேடசாகியாரென்றும், அவர்களைக்கண்டு கேட்டுப் பின்பற்றித் தமிழர் திருந்துகிறுர்களென்றும் மனம்போனபடி மானமின்றிப் பிதற்றித் தங்கள் பேதமையுள்ளவா நித்துணைத் தெனக் கூசாமற் காட்டிலிடுகென்றனர்.

இற்றைக்கு முந்கிய சிற்றுணைக்காலமாகிய இரண்டாயிரத் தொன்னாறு வருடங்களின் இன்னரே மேலைநாட்டார் சிர்திருந்தத் தொடங்கினர் என்பது சுரித்திரவாயிலாக அறியக்கிடக்கின்றது. அன்னேர் இன்னும் பின்பற்றித் திருந்தற்கேற்ற பல்வகை நலங்களும் அமைந்துள்ள எண்ணிறந்த தருமசாத்திரங்களைத் தமிழ் மக்கள் தமிழுன்னேர்பால் உரிமையொடு பெற்றுவைத்திருக்க வின்; அவற்றைக்கைக்கொண்டு கற்றெழுது உட்யாமல் மேலைநாட்டாரைப் பின்பற்ற விரும்புதல் “தண்டாமரையி னுடன்பிறந்துந் தண்டேனுகரா மண்டே ததன் சூசமதியொக்குமெனக்.

ஐம்புல வேடர்கைப்பட்டு மயங்காங்கின் றலமரும் அரச ஆன் மாவைப்போல், பிற அரசின் வயத்தாய்த் தங்கள் குலத்திலுயர் வையும் குழுத பாடையின் பெருமையையுங் தக்கவாறுணராமற் றயங்குந் தமிழ்மக்கள், மேற்கூறிப் போந்தவைகொண்டு தமிழிய ஊணர்ந்து, தாய்மொழியாகிய அமிழ்தினுமினிய தமிழ் மொழி யைப் பாராட்டிச் சீராட்டிப் போற்றி வளர்த்து இருப்பயிறும் இனிமை பெற்றுய்வாராக.

(விருத்தம்.)

தேடரிய மானிடப் பிறவியது வெகுகோடி
செய்தவத் தாலெலுத்தேம்
செகமீது மேவினிச் செயவுரிய தேதென்று
கிஂதித்த னமது கடமை
நாடிலு சிந்தனையு ஞானமிஸ் லாவிடின்
னன்னென்றிப் படாதல்து
நவையற்ற ஞானமுங் கல்வியில் லாவிடின்
னமதுகைக் கூடலரி து

பாடரிய கல்வியும் பரமனருள் பாடைதூற்
 பாலன்றி யெய்தலரிதால்
 பைந்தமிழுக் கலையோதி முந்துபதி பசுபாச
 பரிசுணர்ந் தறமியற்றி
 வீட்டைய நாடுவீர் தருணமிதி லோர்கிறிது
 வீணோ கழி த்திடாமல்
 வேண்டுவன செய்குவீர் காயகிலை பாதுகாண
 மெய்மையிது மெய்மையிதுவே.

—•—
 ஒழிபியல் முற்றிற்று.
 —•—

வாழி.

கன்னியங் தமிழுமக் கடவுண் ம. மொழி
 பன்னுமெய்க் கலைச்சுரும் பயிலு மாக்கஞ்சு
 சொன்னவிப் பனுவலுஞ் சுகிர்த மெய்தியே
 இங்கிலங் தனினித மினிது வாழ்கவே.

சுபமஸ்து.

தமிழ் வரலாறு
 முற்றுப்பெற்றது.